



ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව  
பிரதேச அபிவிருத்தி வங்கி  
Regional Development Bank

வருடாந்த அறிக்கை 2014

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,

# உறவுகள்







## கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான, உறவுகள்

ஒரு சிறந்த உறவானது வெற்றியை முன்கொண்டு செல்கின்றது. எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் அது மிகவும் இன்றியமையாததாகும். புரிந்துணர்வு, விசுவாசம், நம்பிக்கை மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் சிக்கலானதொரு சமநிலையாக அது காணப்படுகின்றது. ஒரு சிறந்த உறவின் பெறுமதியானது விலை மதிப்பிட முடியாதது என்பதுடன், அது ஒரேயொரு முறை என்ற வரையறைக்கும் அதேபோல் நாணய எதிர்விளைவுகளுக்கும் அப்பாற்பட்டதாகும். பிரதேச அபிவிருத்தி வங்கியைச் சேர்ந்தவர்களான நாம், வாழ்க்கைக்கான உறவுமுறையை விருத்தி செய்கின்றோம். உங்களது தேவைகளை விளங்கிக் கொள்வதற்கு நாம் நேரம் எடுத்துக் கொள்கின்ற அதேவேளை, நீங்கள் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு உதவும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துகின்றோம். அதற்கு உபகாரமாக நாம் உங்களுடைய நம்பிக்கையை எதிர்பார்ப்பதுடன் நீங்கள் எம்மிடத்தில் முதலீடு செய்யும் போது உங்களது வாடிக்கை ஆதரவை நாம் மதிக்கின்றோம்.

பிரதேச அபிவிருத்தி வங்கி - பொக்கிஷமான, வாழ்நாள் முழுவதுக்குமான உறவுகளை உருவாக்கல் !



## எமது நோக்கு

“சௌபாக்கியமான இலங்கையை  
உருவாக்குவதன் பொருட்டு பிரதேச  
அபிவிருத்தியின் ஊடாக  
மக்களை வலுவூட்டல்”

## எமது இலக்கு

“சேவைக்கு அர்ப்பணிப்பும் வினைத்திறமை மிக்க  
தொழில்சார் ஊழியர்கள் மூலம்  
நவீனமயப்படுத்தலுடன் கூடிய வங்கிச் சேவையை  
வழங்கி பிரதேச சமூக மற்றும் பொருளாதார  
நிலையை உயர்த்தும் நோக்கம் கொண்ட  
பலமான நிறுவனமாதல்”



## உள்ளடக்கம்

பிரதேச அபிவிருத்தி வங்கி பற்றி	5
நிதி சார் கண்ணோட்டம்	6
தலைவரின் மீளாய்வு	8
பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு	12
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்	16
கூட்டாண்மை முகாமைத்துவம்	20
பிராந்திய பொது முகாமையாளர்கள் / சிரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர்கள்	22
உதவிப் பொது முகாமையாளர்கள்	25

## முகாமைத்துவ கலந்தாய்வு மற்றும் பகுப்பாய்வு

முகாமைத்துவ கலந்தாய்வு	30
விசேட நிகழ்வுகள்	37
உற்பத்தி பற்றிய தகவல்	46
கூட்டாண்மை சமூகப் பொறுப்பு	49
இடர் முகாமைத்துவம்	51
கூட்டாண்மை ஆளுகை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை	58
கூட்டாண்மை ஆளுகை	57
பணிப்பாளர் சபை மற்றும் குழுக்களின் வரவுக் குறிப்பு	81
பணிப்பாளர்களின் அறிக்கை	82
ஒன்றிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் அறிக்கை	87
கணக்காய்வு குழுவின் அறிக்கை	89
பி.நிறைவேற்று அதிகாரி மற்றும் பி. நிதி அதிகாரியின் பொறுப்பு அறிக்கை	91
உள்ளக கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் அறிக்கை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை	93
உள்ளக கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் அறிக்கை	94

## நிதியியல் தகவல்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை	97
வருமானக் கூற்று	109
முற்றடக்க வருமானக்கூற்று	110
நிதி நிலைமைக் கூற்று	111
காசுப் பாய்ச்சல் கூற்று	112
உரிமை மாற்றல் கூற்று	113
நிதிக் கூற்றுக்கான குறிப்புக்கள்	114
கிளை வலையமைப்பு	164
கூட்டாண்மை தகவல்கள்	பின்பக்க அட்டையின் உட்புறம்

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,

**உறவுகள்**

# பிரதேச அபிவிருத்தி வங்கி பற்றி

பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஆரம்பமானது 1985 ஆண்டு, அதாவது கிராமிய அபிவிருத்தி வங்கிகளாக மாவட்ட மட்டத்திலான வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்ட போது இது ஆரம்பிக்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு இவ்வாறான பதினேழு பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளும் ரஜரட்ட, நுகுணு, வயம்ப, ஊவா, கந்தூரட்ட மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி வங்கிகள் என்ற பெயர்களில் ஆறு மாகாண மட்ட வங்கிகளாக ஒன்றிணைக்கப்பட்டன.

இந்த ஆறு மாகாண வங்கிகளும் 2010 மே மாதத்தில் ஒரு தேசிய மட்டத்திலான அபிவிருத்தி வங்கியாக மேலும் ஒன்றிணைக்கப்பட்டு, 'பிரதேசிய சங்கவர்த்தன வங்கி' (பிரதேச அபிவிருத்தி வங்கி அல்லது RDB) என பெயரிடப்பட்டது. 2008ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேசிய சங்கவர்த்தன வங்கி சட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்பட்டது. கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யக் கூடிய வகையில், அணுகத்தக்க மற்றும் கட்டுப்படியான நிதியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுகின்ற நீண்டகால குறிக்கோளின் அடிப்படையில் முற்றுமுழுதாக அரசுக்கு சொந்தமான ஒரு தேசிய மட்ட வங்கியாக இது உருவாக்கப்பட்டது.


அடிப்படையில், 'அடிமட்ட வங்கியியல் எண்ணக்கருவை' (Barefoot Banking concept) அடிப்படையாகக் கொண்ட வங்கியானது புத்தாக்கமான, எளிமையான மற்றும் வினைத்திறன் வாய்ந்த நிதிக் கருவிகளை (பிரதானமாக வைப்பு ஒன்றுதிரட்டல் மற்றும் கடன் வழங்கல்) - வருமான பிரமிட் வடிவத்தின் மத்திய தரத்திலுள்ள மற்றும் அடிமட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றது. நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் உள்ள வாடிக்கையாளர்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள் அதேபோல் விவசாய, கால்நடை, மீன்பிடி மற்றும் ஏனைய சிறிய கைத்தொழில் துறைகளில் செயற்பட்டு வருவதுடன் மறுபுறத்தில் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யக் கூடிய தரப்பினருக்கு வலுவூட்டும் விடயத்தில் வங்கி மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றது.

சேமிப்புக்கள் மற்றும் நிலையான வைப்புக்களுக்கு அதிக வருமானத்தை வழங்குவதன் மூலம் கிராமப்புற மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வங்கி எடுத்திருக்கின்ற அதேவேளை, பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடும் சேமிப்பதற்கு ஊக்கமளிக்கின்றது.


இன்று, 265 கிளைகளினால் முழுமையாக்கப்பட்ட 6 மில்லியன் விசுவாசமிக்க கணக்கு வைப்பாளர்கள் மற்றும் 2,423 தொழில்சார் நிரந்தர ஊழியர்களினால் வலுவூட்டப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியானது, கிராமிய துறைக்கு நிதி உதவிகளை வழங்குவதுடன் அத்துறை ஊடாக தேசத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைத்து இலங்கையருக்கும் வலுவூட்டுதல் என்ற தனது தூரநோக்கை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துகின்றது.

# நிதி சார் கண்ணோட்டம்


## தொழிற்பாட்டு இலாபம்




## வரிக்கு முன்னரான இலாபம் - PBT




## வரிக்கு பின்னரான இலாபம் - PAT




### මොத்த පඞ්ලුකඞ්



### මොத்த වෘඞ්ඞුකඞ්



### මොத்த සොඞ්ඞුකඞ්



## தலைவரின் மீளாய்வு



பிரதேச அபிவிருத்தி வங்கியின் 2014 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான, ஐந்தாவது வருடாந்த அறிக்கை மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிப்பதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். தேசிய மட்டத்தில் ஒரு அபிவிருத்தி வங்கியாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வங்கி தொழிற்பட்டு வருகின்றபோதிலும், பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆரம்பம் மிகவும் நீண்டகாலத்திற்கு முன்னர், 1985 இல் தடம்பதித்தது ஆகும். அதாவது 1985ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கி சட்டத்தின் கீழ், பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளாக (RRDB) மாவட்ட மட்டத்திலான வங்கிகள் உருவாக்கப்பட்ட காலப்பகுதியாக அது காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டில், அவ்வாறான பதினேழு பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள் ஆறு மாகாண அபிவிருத்தி வங்கிகளாக ஒன்றிணைக்கப்பட்டன. இவ் வங்கிகள் ரஜரட்ட, ருகுணு, வயம்ப, கந்தரட்ட, ஊவா மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி வங்கிகளாக சுயாதீனமாக செயற்பட்டன.

அதன் பின்னர், 2010 மே 1ஆம் திகதி 'பிரதேசிய சங்வர்தன வங்கி' (பிரதேச அபிவிருத்தி வங்கி – RDB) என்ற பெயரில் அந்த ஆறு வங்கிகளும் தேசிய மட்டத்திலான ஒரு நிறுவனமாக ஒன்றிணைக்கப்பட்டன.

'பிரதேசிய சங்வர்தனை வங்கி' ஸ்தாபித்ததன் நோக்கம் - விவசாயம், மீன்பிடி, கால்நடை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் பெண்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதன் ஊடாகவும், பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்தமான பிரதேச அபிவிருத்தி ஏற்படுவதற்கு வசதியளிப்பதாகும். இந்த ஒன்றிணைப்பானது நிதி உறுதிப்பாட்டை ஒருங்கிணைத்தல், நிலைபேண்தகு கட்டமைப்பு மாற்றங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வழிவகுத்தல், உற்பத்தித் திறனில் அதிகரிப்பை ஏற்படுத்தல், முன்னேற்றகரமான வாடிக்கையாளர் சேவை தொழிற்பாடுகளை அறிமுகப்படுத்தல் மற்றும் மனிதவள அபிவிருத்தி போன்ற விடயங்களில் பெறுபேறுகளை பெற்றுத் தந்தது.

### கிராமிய மக்களுக்கு உதவுதல்

வங்கி, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் 2014 இல் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்தது. அணுகிப் பெறத்தக்க மற்றும் கட்டுப்படியான கடன் வசதிகளை இந் நிகழ்ச்சித் திட்டங்கள் அவர்களுக்கு வழங்கியதுடன் அவை கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்திருக்கின்றன. வருமான பிரமிட் வடிவத்தின் அடிமட்டத்திலும் நடுத்தர மட்டத்திலும் வாழ்கின்ற மக்களுக்கான வைப்பு ஒன்றுதிரட்டல் மற்றும் கடன் வழங்கலுக்காக மிகவும் புத்தாக்கமானதும் எளிய முறையிலானதுமான நிதியியல் சேவைகளை வழங்குவதில் வங்கி முனைப்புடன் செயற்படுகின்றது.

‘திவிநெகும்’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ‘ஜனஹமு தசதஹசக்’ சேமிப்பு ஒன்றுதிரட்டல் நிகழ்ச்சித் திட்டம், உணவுப் பாதுகாப்புக்கான ‘யாய’ நிகழ்ச்சித்திட்டம், பெண்களுக்கான ‘கமத்’ மற்றும் வீட்டுத் தோட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவை கிராமப்புற மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டவையாகும். குறைந்த வருமானம் உழைக்கும் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை போஷித்து வளர்ப்பதில் இந் நிகழ்ச்சித்திட்டங்கள் மிக முக்கிய கருவிகளாக செயற்பட்டு இருக்கின்றன.

### சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி நிலையங்களை ஸ்தாபித்தல்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (SMEs) இலங்கை பொருளாதாரத்தில் பெரும் பங்கினை வகிக்கின்றன. அதாவது அனைத்து வணிக முயற்சிகளிலும் கிட்டத்தட்ட 80% ஆக இவை காணப்படுகின்றன. பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SMEs) நிறுவப்பட்டுள்ளதன், எல்லா திறன் மட்டங்களிலும் உள்ள தனிநபர்களுக்கு இவை வேலைவாய்ப்பை வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு வருமானத்தையும் உழைத்துக் கொடுக்கின்றன.

சிறிய மற்றும் நடுத்தர கொள்கை கலந்தாய்வுகள் மீது கூடிய கவனம் செலுத்துகின்றமையானது, தொழில் முயற்சியாண்மை திறன்களை விருத்தி செய்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதில் புத்தாக்கம் ஆகிய விடயங்களில் அவர்கள் கொண்டிருக்கும் வகியாகத்தில் இருந்து தோற்றம் பெறுகின்றது. அதன் காரணமாகவே, வளர்ச்சியின் இயந்திரமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் கவனிக்கப்படுகின்றன. முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு வங்கி கூடுதலான கவனத்தை செலுத்தியுள்ள அதேநேரம், தலைமை அலுவலகம், மாகாண மற்றும் கிளை மட்டங்களில் SME அபிவிருத்தி நிலையங்களை ஸ்தாபிப்பது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் வங்கி தற்போது கருதுகின்றது.

### நுண்பாக நிதிப் பிரிவு

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறிய அளவிலான வியாபாரங்களை பேணி வளர்த்தல், முக்கிய தொழிற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் அவற்றிற்கு பயிற்சியளித்தல் மற்றும் அவர்களுடைய செயற்றிட்டம் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் போன்ற விடயங்களில் நுண்பாக நிதிப் பிரிவு முக்கியமான ஒரு பங்கினை வகித்து இருக்கின்றது. இலக்கு குழுவின்ருக்கு கடன் வழங்கி, அவர்களது உற்பத்திச் செலவை குறைந்த மட்டத்தில் பேணுவதற்கு அவர்களுக்கு வழிவகுக்கும் முகமாக – வங்கியானது பிரயுத்தனங்களை மேற்கொண்டதுடன் தொடர்புபட்ட மீள்நிதியளிப்பு முலங்களை கண்டறிவதற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதற்கு மேலதிகமாக, முறைசாரா துறைகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக முறைசார் துறைகளுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்கு நாம் அவர்களுக்கு அறிவுட்டி, ஊக்கப்படுத்தி இருக்கின்றோம்.

### விஷேட செயற்றிட்டங்கள் பிரிவு

கிராமப்புற வீடுகளின் நிதியியல் தேவைகள் குறித்தும், வங்கியினால் வழங்கப்படுகின்ற சேவைகளை அவர்கள் இன்னும் பயனுள்ள வகையில் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு விஷேடமாக நிறுவப்பட்டுள்ளது,

மேலும், நாடு முழுவதும் 500 பெண் தொழில் முயற்சியாளர்களை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு எம்மால் முடிந்திருக்கின்றது. நிதி அடிப்படையிலும், அவை தேசிய மட்ட வியாபார நிறுவனங்களாக முன்னேறும் வரை பொருத்தமான பயிற்சிகளை வழங்குவதன் ஊடாகவும் வங்கி இந்த தொழில் முயற்சியாளர்களுக்கு தொடர்ந்தும் உதவி ஒத்தாசைகளை வழங்குகின்றது.

### சிறிய குழுக்களை உருவாக்குதல்

மிக அண்மைக்காலத்தில், நாடு முழுவதும் பிரதேச அபிவிருத்தி வங்கிக்கும் (RDB) சிறிய உதவிக் குழுக்களுக்கும் (SHGs) இடையில் பிணைப்பை ஏற்படுத்தும் விதத்திலமைந்த அதிவேகமான ஒரு வளர்ச்சியை நாம் அனுபவித்திருக்கின்றோம். இச் சிறிய உதவிக் குழுக்கள் மிகவும் செயலாற்றல் கொண்டவையாக காணப்படுவதுடன், ஒரு “கிராமப்புற பெண்களுக்கான வங்கியியலாளராக” தம்பக்கம் ஈர்த்திருக்கின்றது. குழுவினரின் உறுப்பினர்களுக்கு மத்தியில் சேமிப்பை ஆரம்பிக்கின்ற 5-10 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த சிறிய உதவிக் குழுக்கள் காணப்படுகின்றன. சிறிய உதவி குழுவானது நிதி அடிப்படையில் உறுதிமிக்க ஒரு நிலைக்கு வந்தவுடன், அக் குழுவானது வங்கியுடன் தொடர்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அதன்பின் சிறிய உதவி குழுவினருக்கு ஒரு கடன் கொடுப்பது தொடர்பில் வங்கி கவனம் செலுத்துவதுடன்

# தலைவரின் மீளாய்வு தொடர்ச்சி

மறுபுறத்தில், குழு உறுப்பினர்களின் நிதி மூலமாக இது முன்னேறும். “குழு பிணைகளின்” மீது கடன்கள் வழங்கப்படும். அதேவேளை கிடைக்கத்தக்கதாக இருக்கும் அசையும் அல்லது அசையாத பிணைகள் இறுதிக் கடன் பெறுநருக்கு ஒரு பிரச்சினையாக இருக்க மாட்டாது. இந்த உறுப்பினர்கள் கிராமிய சமூகத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் பெரும்பாலும் காணி இல்லாதவர்கள் என்பதையும் கணக்கெடுப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. எவ்வாறிருப்பினும், இக் கடன்களை மீள் செலுத்துகின்ற வீதம் மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது. எனவேதான், இம் மாதிரியை தொடர்ந்து முன்னெடுப்பதிலும், அதேபோல் சிறிய உதவி குழுக்களை உருவாக்குவதில் சிறப்பாக பங்கெடுப்பதிலும் வங்கி மிகவும் விருப்பத்துடன் உள்ளது.

## பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வருடத்தில் நிதியியல் செயலாற்றல்

இவ் வருடத்தில், பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட ‘லிய இசூர்’ என்று அழைக்கப்படும் விசேஷ கடன் திட்டத்தின் கீழ் ரூபா 2.3 பில்லியன் தொகையை 14,491 கடன் பெறுநர்களிடையே பகிர்நதளிக்க வேண்டிய கடப்பாட்டை வங்கி கொண்டிருந்தது. இது, 2014 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேஷ அறிவுறுத்தலுக்கு அமைவானது. இந்த கடன்கள் அனைத்தும் பிணைகள் இன்றி, பூச்சிய வட்டி வீதத்தில் வழங்கப்பட்டன. இதனால் வங்கிக்கு கணிசமான வட்டி வருமான இழப்பு ஏற்பட்டது. இந் நிதியாண்டு காலப்பகுதியில் கணிப்பிடப்பட்ட வட்டி இழப்பு அண்ணளவாக ரூபா 100.0 பில்லியனாகும்.

வட்டியில்லா கடன் வழங்கப்பட்ட சூழ்நிலையிலும், 2014 டிசம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்டிருந்த வரிக்கு முன்னரான இலாபம் ரூபா 949 பில்லியனுக்கு பதிலாக ரூபா 929 பில்லியன் இலாபத்தை பெற்றுக் கொள்ள வங்கியினால் முடியுமாக இருந்தது. மொத்த வைப்புக்கள், கடன்களும் முற்பணங்களும் முறையே ரூபா 74,513 பில்லியனாகவும், ரூபா 64,868 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டிருந்தன. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்டில் வைப்பு பிரிவுகளின் செயலடைவாக (Loan Portfolio) ரூபா 75,525 பில்லியனை வங்கி பெற்றிருந்த அதேநேரத்தில், ரூபா 63,128 பில்லியன் முற்பணங்களை அடையப் பெற்றிருந்தது.

## பாராட்டு

கடைசியாக, அனைத்து விதமான வழிகாட்டல்கள் மற்றும் பெறுமதியான அறிவுரைகளை வழங்கியமைக்காக கேளரவ நிதி அமைச்சருக்கு ஒரு விசேஷ பாராட்டு உரித்தாகின்றது. திறைசேரிச் செயலாளர், நிதியமைச்சிலும் திறைசேரியிலும் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர்கள், உதவி ஆளுநர்கள், பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் வழங்கிய ஆதரவையும் நாம் இச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். இலங்கையிலுள்ள கிராமப்

புறங்களில் வாழும் மில்லியன் கணக்கான வசதிசூழறைந்த சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் பயணத்தில் வங்கிக்கு உதவி புரிந்த மாவட்ட செயலாளர்கள், உதவி செயலாளர்கள், ஏனைய பதவி நிலைகளிலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.

கடந்த பல வருடங்களாக வங்கியின் செயற்பாடுகள் பாரியளவில் வளர்ச்சியடைவதற்கு பங்களிப்புக்களை வழங்கிய முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் தற்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் சார்பில் நான் நன்றியுறிதலை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

வங்கியின் இலக்குகள் மற்றும் பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்காக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்டில் அயராது பாடுபட்டு தம்முடைய முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் எமக்கு வழங்கிய முன்னாள் பொது முகாமையாளர், பதவியிலுள்ள பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் எல்லா மட்டங்களிலும் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் எமது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ள நாம் விரும்புகின்றோம். தற்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மிகவுன்னதமான ஆதரவு மற்றும் எல்லா வகையிலும் அவர்களால் வழங்கப்பட்ட விலைமதிக்க முடியாத பங்களிப்பு ஆகியவற்றின் பெறுமதியை நான் மதித்துணர்கின்றேன்.

கணக்காய்வு பணிகளை மேற்கொண்டமைக்காக கணக்காய்வாளர் நாயகத்திற்கும் அதேபோல், தொடர்ச்சியாக ஆதரவு அளித்தமைக்காக டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் சார்பில் எமது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கடைசியில், வங்கியாக நிலைத்திருந்த வருடங்களில் தமது நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை எம்மீது வைத்திருந்தமைக்காகவும் அதேபோல் எப்போதும் எம்மோடு இணைந்திருக்கின்றமைக்காகவும் எம்முடைய பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.



பிரசன்ன பிரேமரத்ன  
தலைவர்

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,

**உறவுகள்**

# தொழிற்பாடுகள் பற்றிய பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு



2014 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் தொழிற்பாடுகளை மீளாய்வு செய்வதையிட்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைகின்றேன். புளத்சிங்கள பகுதியில் வசிக்கும் கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அந்த தொலைதூர குக்கிராமத்தில் மிகவும் எளிமையான முறையில் 1985 இல் ஆரம்பிக்கப்பட்ட வங்கி என்ற அடிப்படையில் நோக்கும் போது, 2010ஆம் ஆண்டில் ஒரு தேசிய மட்ட வங்கியாக ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு பிரதேச அபிவிருத்தி வங்கியானது தனிச்சிறப்பு வாய்ந்த விதத்தில் செயலாற்றியுள்ளது. இது, தொழிற்பாடுகளை ஆரம்பித்து 3 தசாப்தங்களுக்கும் குறைந்த காலப்பகுதிக்குள் 265 கிளைகளையும் 2,423 ஊழியர்களையும் உள்ளடக்கிய மிகப் பெரிய கிளை வலையமைப்பை கொண்டியங்கும் ஒரு வங்கியாக முன்னேறியுள்ளது.

## கிராமிய அபிவிருத்தி

தற்போதைய சூழலில், கிராமிய அபிவிருத்தி என்பது ஒன்றிலொன்று மிகவும் தங்கியிருப்பதுடன், கிராமிய நிதிச் சட்டக அமைப்புடன் பரஸ்பரம் தொடர்புபட்டதாகவும்

காணப்படுகின்றது. அதன்படி ஒன்றையொன்று புறந்தள்ளி செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும், முன்னொருபோதும் இல்லாத வகையில் கிராமிய அபிவிருத்திக்கு மிகவுயர்ந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அண்மைக் காலத்தில், கிராமப்புற அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களில் வங்கியியல் முறைமையானது வியத்தகு இடைத்தொடர்பை பேணியதை நாம் கண்டிருக்கின்றோம். உறுதிமிக்க கடன்சார் உட்கட்டமைப்பின் மற்றொரு மூலாதாரமாக பிரதேச அபிவிருத்தி வங்கி திகழ்கின்றமையால், கிராமிய அபிவிருத்திக்காக இவ்வங்கி நிறுவப்பட்டமையானது இலங்கையின் வங்கியியல் துறையில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடத்தக்க ஒரு மைற்கல்லாகும்.

## கிராமிய அபிவிருத்தியின் மைய பகுதிகள்

இப் பின்னணியை வழங்குகையில், கிராமப்புற ஏழை மக்களை சென்றடைகின்ற அதேநேரத்தில் வங்கி கடைப்பிடிக்கும் வங்கியின் புதிய கிராமிய அபிவிருத்தி மூலோபாயம் ஆனது, கிராமப்புற அபிவிருத்தியின்

பல்வேறு மைய (முக்கிய) பகுதிகள் தொடர்பில் வங்கியை பொறுப்பாளி ஆக்குகின்றது என்பது என்னுடைய கருத்தாகும்.

இவற்றுள் - பரந்த அடிப்படையிலான மற்றும் நிலைபேண்தகு கிராமிய, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவான சூழலை வளர்த்தல் மற்றும் சூழலுக்கு செயலாற்றல் அளித்தல், விவசாய உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், சமூக நல்வாழ்வை மேம்படுத்தல், இடர் மற்றும் பாதிக்கப்படக் கூடிய தன்மையை முகாமை செய்தலும் குறைத்தலும், அத்துடன் விவகையுள்ள இயற்கைவள முகாமைத்துவத்தின் நிலைபேண்தகு தன்மையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் உள்ளடங்குகின்றன.

வங்கியானது நிதி இடைச் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில், பொருளாதார, சமூக மற்றும் பிரதேச ரீதியில் காணப்படும் சமத்துவமின்மையை சீர்செய்வதற்கான வினையூக்கியாக தொழிற்பொறு வேண்டப்பட்டுள்ளது என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். அரசுக்கு சொந்தமான ஒரு வங்கி என்ற அடிப்படையில் இவ் வங்கியானது, கிராமிய பொருளாதாரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒரு வழிமுறையை வழங்குவதற்கான உணர்வுத் தூண்டலை எமக்கு மேலும் அளித்திருக்கின்றது.

நாட்டில் 70% இற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியுள்ள கிராமிய துறையின் அபிவிருத்தியை முன்னோக்கி ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒரு தொடரிலான கிராமிய நிதிசார் புத்தாக்கங்களை அறிமுகம் செய்வதில், வங்கியினால் கட்டமைக்கப்பட்ட கொள்கைகள் முக்கிய காரணிகளாக தொழிற்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

### சிறிய, நடுத்தர தொழில்முயற்சி துறை அபிவிருத்தி

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இவ்வருடத்தில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் துறைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சிறிய நடுத்தர தொழில்முயற்சி துறையின் நிதியியல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, கடந்த பல வருடங்களில் விஷேட சிறிய நடுத்தர தொழில்முயற்சி (SME) பிரிவுகள் உருவாக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலக மட்டங்களிலும் இது மேற்கொள்ளப்பட்டது. தொழிற்பாட்டு மட்டத்திலுள்ள அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, சிறிய நடுத்தர தொழில்முயற்சி துறைக்கு சேவையாற்றுவதற்காக அவர்கள் கிளை அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

### சேமிப்பு பழக்கத்தை வலியுறுத்தல் மற்றும் வைப்பு ஒன்றுதிரட்டல்

சமூகத்திலுள்ள குறைந்த வருமானம் உழைக்கும் நிறுவனங்கள் சேமிக்க வேண்டியது அவசியமாகும். உண்மையில் அவற்றுள் பல நிறுவனங்கள் சேமிக்கின்றன. எவ்வாறிருப்பினும், குறைந்த வருமானத்திற்கு

காணப்படும் பல்வேறுபட்ட தேவைகளின் காரணமாக பல நிறுவனங்களின் சேமிப்பு கட்டுப்படுத்தப்படுகின்ற அதேவேளை, வைப்பு தொடர்பான சேவைகளின் கிடைப்பனவும் குறைவாக காணப்படுகின்றது.

கிராமிய அபிவிருத்தி மற்றும் வறிய மக்களுக்கான நிதி வசதிகள் தொடர்பான பல கலந்துரையாடல்களில், கடன் வசதிகளுக்கு மாத்திரமே அடிக்கடி முக்கிய இடம் வழங்கப்படுகின்றது. சேமிப்புக்கள் - ஒன்றில் மறக்கப்பட்டு விடுகின்றன அல்லது அதுபற்றி கலந்துரையாடப்படுவது இல்லை. சேமிப்பு தொடர்பான பொருத்தமான சேவைகள் பற்றாக்குறையாக கிடைப்பதன் பின்விளைவாகவே அதிகமான வறிய மற்றும் குறைந்த வருமானம் உழைக்கும் மக்கள் பல்வேறு முறைகளை பயன்படுத்தி, முறைசாரா வழிகளில் சேமிக்கின்றனர். இந்த சேமிப்பு முறையில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்கள் இடரை எதிர்நோக்கியிருப்பதுடன் அவற்றை திரவத்தன்மை கொண்டதாக உடன் மாற்றிப்பெற முடியாமலும் போகலாம். இதன் காரணமாகவே, குழு உருவாக்கம் மற்றும் நாளாந்த சேகரிப்பு ஆகியவற்றின் ஊடாக வங்கியானது சேமிப்பு பழக்கத்தை வலியுறுத்தி மக்கள் மனங்களில் பதியச் செய்துள்ளது.

“திவிநெகும்” பயனாளிகளுக்கு சேவையாற்றுவதற்காக “RDB திவிநெகும்” என வர்த்தக பெயரிடப்பட்ட ஒரு புதுமையான முதலீட்டு சேமிப்பு திட்டத்தை வங்கி அங்குராப்பணம் செய்து வைத்தது. இதற்கமைய 2014 டிசம்பர் 31ஆம் திகதியன்று இருந்தபடி, 797,947 சேமிப்பு கணக்குகளை திறப்பதற்கும் ரூபா 4 பில்லியன் தொகையை திரட்டுவதற்கும் முடிந்திருக்கின்றது. நாளாந்த சேகரிப்பு முறைமையின் ஊடாக 103,598 கணக்குகளில் இருந்து மொத்தம் ரூபா 1,332 மில்லியனை வங்கி பெற்றுள்ளது. ‘ஜனஹமு தசதஹசக்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2014 இல் 14,000 இற்கும் அதிகமான சமூக அபிவிருத்தி மன்றங்களை எமது கிளைகள் வெற்றிகரமாக நடாத்தியிருப்பதுடன், கிராம மட்டத்திலுள்ள 350,434 மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

### நிதியியல் மற்றும் தொழிற்பாட்டு செயலாற்றல்

குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து கொண்ட இன்னுமொரு ஆண்டினை நிறைவு செய்வதற்கு வங்கியால் இயலுமாகி இருக்கின்றது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை நாம் வளர்ச்சியடையச் செய்திருப்பதுடன், வைப்புக்கள் மற்றும் இலாபத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கின்றோம். வங்கி மொத்த வருமானமாக ரூபா 11 பில்லியனை பெற்றுக் கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் வங்கி மிகச் சிறந்த நிதிப் பெறுபேறுகளை அடைந்துள்ளது என்பதை அறிவிப்பதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். இதன்படி வங்கியானது தொழிற்பாட்டு இலாபமாக ரூபா 1,400 மில்லியனை பெற்றிருப்பதுடன், இது முன்னைய வருடத்தில் பெற்றுக் கொண்ட ரூபா 687 மில்லியனுடன் ஒப்பீடுகையில் 104% அதிகரிப்பாகும். திட்டமிடப்பட்ட வரிக்கு முன்னரான இலாப (PBT) தொகையான ரூபா 949 மில்லியனுக்கு பதிலாக ரூபா 929 மில்லியனை வங்கி பெற்றுக் கொண்டது. முன்னைய வருடத்தில் வங்கி பெற்றுக் கொண்ட ரூபா 553 மில்லியனுடன்

# தொழிற்பாடுகள் பற்றிய பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு தொடர்ச்சி

ஒப்பீடுகையில் 134% இற்கும் அதிகமாக அதிகரிப்பு ஒன்றை இது பதிவு செய்கின்றது.

மேலும், வங்கியின் மொத்த சொத்துக்கள் உறுதிமிக்க விதத்தில் வளர்ச்சியடைந்து, 18% அதிகரிப்புடன் ரூபா 92 பில்லியனாக பதிவாகியது. வங்கி தனது வைப்புக்களை ரூபா 72 பில்லியன் வரை அதிகரித்திருக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில் அவசியமான திரவத்தன்மை வீதத்தை வங்கி பேணியுள்ளது.

## தகவல் தொழில்நுட்ப (IT) அபிவிருத்தி

எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை அடையாளம் காண்பதற்கும் அதேபோல் அவ்வாறான தேவைப்பாடுகளுக்கு பதில் செயற்பாடாற்றுவதற்குமான அனைத்து முயற்சிகளையும் வங்கி எடுத்திருக்கின்றது. தனது தகவல் தொழில்நுட்ப (IT) உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வங்கி முதலீடு செய்திருக்கின்றது. எம்முடைய அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வங்கியானது எமது 265 கிளைகளினதும் மைய வங்கியியல் முறைமையை (CBS) பூர்த்தி செய்திருக்கின்றது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

வங்கியின் பெறுமதிமிக்க ஆறு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நாம் மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதை இது உறுதிப்படுத்தும். எமது சேவை விநியோக வழிமுறைகளை மேலும் பலப்படுத்துவதற்காக மிக முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தில் நாம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்வோம்.

## தரப்படுத்தல்கள்

இலங்கை தரப்படுத்தல் முகவரகம் (LRA) ஆனது பிரதேச அபிவிருத்தி வங்கியின் நீண்டகால தரப்படுத்தலை ஒரு நிலையான கண்ணோட்டம் மற்றும் குறுங்கால PI உடன் "A (LKA)" என தரப்படுத்தியிருக்கின்றது. வங்கியின் பின்னணி, முகாமைத்துவ மூலோபாயங்கள், செயலாற்றல், நிதிசார் திரவத்தன்மை மற்றும் சொத்து வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

## எதிர்கால கண்ணோட்டம்

எதிர்வரும் வருடங்களிலும் பிரதேச அபிவிருத்தியில் வங்கி முக்கியமான பங்கினை வகிக்கும். இவ்வகையான வங்கி - புத்தாக்கமானதும் எளிமையானதுமான நிதியியல் தீர்வுகளை பிரமிட் வடிவ வருமான கட்டமைப்பின் மத்திய தரத்திலும் அடிமட்டத்திலும் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு முன்முயற்சிகளை எடுக்கும். நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடிக்கைத் தொழில்கள் போன்றவற்றில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுவதில் வங்கி ஆர்வத்துடன் உள்ளது. மறுபுறத்தில் இவ்வாறான வாடிக்கையாளர்கள் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வார்கள். மேலும், பெண்களுக்கு வலுவூட்டும் விடயத்தில் வங்கி விசேட கவனம் செலுத்தும். வாடிக்கையாளர்கள் நீண்டகால

அடிப்படையிலான அனுசூலங்களை பெற்றுக் கொள்வதற்காக உறுதியான பெறுமானங்கள் மற்றும் நிலைபேண்தகு வளர்ச்சிக் கலாசாரம் ஒன்றை எமது தொழிற்பாடுகளில் உட்பொதிப்பதற்கு நாம் கடுமையாக உழைக்கின்றோம்.

## பாராட்டு

எமது பங்குதாரர்கள், அரசாங்க திறைசேரி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

கௌரவ நிதி அமைச்சர், நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் எமக்கு வழங்கிய வழிகாட்டல்கள், அறிவுரைகள் மற்றும் ஒத்துழைப்பிற்காக அவர்களுக்கு நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகின்றேன். எமது முன்னாள் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் பிரதேச அபிவிருத்தி வங்கியின் விவகாரங்களின் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காகவும் அதேபோல் எமது அனைத்து கூட்டங்கள் மற்றும் கலந்தாலோசனைகள் தொடர்பிலான அவர்களது வழிகாட்டல்கள் மற்றும் மதிநுட்பத்திற்காகவும் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தற்போதைய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் மற்றும் எமது அனைத்து ஊழியர்களும் மேற்கொண்ட அபரிமிதமான பணிக்காகவும், அதன்மூலம் இலக்குகளை அடைவதற்கான வங்கியின் போக்கை உறுதிப்படுத்தியமைக்காகவும் அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்கள் உரித்தாகட்டும்.

அதேவேளை, இவ்வாண்டு காலப்பகுதியில் வங்கி தனது இலக்குகளை அடைவதற்காக எமக்கு உதவி புரிந்த கணக்காய்வாளர் நாயகம், மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இறுதியாக, பங்குபற்றுதல் மற்றும் பங்காளித்துவத்தினால் எம்முடைய வளர்ச்சியை சாத்தியமாக்கியவர்களான எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வங்கியின் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவுடன் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக எமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.



ரீ.ஏ.ஆரியபால  
பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,

**உறவுகள்**

## பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்



**திரு. பிரசன்ன பிரேமரத்ன**  
தலைவர்

**திரு. பிரசன்ன பிரேமரத்ன** - USSR இடமிருந்து விவசாய துறையில் ஒரு முதுமானி பட்டத்தை பெற்றவரான இவர், இலங்கை வங்கியியலாளர்கள் நிறுவகத்திடமிருந்து வங்கி முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்திடம் (BCIS) இருந்து சர்வதேச உறவுகள் துறையில் ஒரு பட்டப்பின் நிறைவேற்றுத்தர டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு விவசாயத்துறை நிபுணரான இவர், அபிவிருத்தி வங்கியியலாளராக சுமார் 25 வருடங்கள் பணியாற்றிய அனுபவத்தை கொண்ட ஒரு தகுதிவாய்ந்த வங்கியியலாளராவார். குறிப்பாக இவர் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SME) துறையின் அபிவிருத்தியில் அதிகமாக ஈடுபட்டுள்ளார். திரு. பிரசன்ன பிரேமரத்ன, பெல்வத்தை சீனிக் கைத்தொழில் நிறுவன முகாமைத்துவ குழுவின் முக்கியமான உறுப்பினராக இருந்தார். அத்துடன், DFCC வங்கியின் பிரதித் தலைவராகவும் DFCC வங்கிக்கு முழுஅளவில் சொந்தமான ஒரு துணை நிறுவனமான DFCC கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவி வகித்தார். இலங்கை தொழில்சார் வங்கியியலாளர்கள் சங்கத்தின் (APB) ஆயுட்கால உறுப்பினராகவும், இலங்கை தென்னாசிய பங்காளித்துவ (SAPSRI) அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.



**திரு. ஜனபிரித் பெர்ணான்டோ**  
பணிப்பாளர்

**திரு. ஜனபிரித் பெர்ணான்டோ** - தொழில்சார்ந்த அடிப்படையில் ஒரு சட்டத்தரணியான இவர், சிவில் வழக்குகள், கம்பனிச் சட்டம், வணிகச் சட்டம், மனித வளங்கள் மற்றும் நிர்வாகம் மற்றும் கம்பனி செயலக பணிச் செயற்பாடுகள் போன்றவற்றில் 20 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டிருக்கின்றார்.

2000ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் இவர் ஒரு சிரேஷ்ட ஆலோசகராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதேவேளை பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கம்பனிச் செயலாளராகவும் சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார். உலக மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் இயக்கத்தினால் ஆசிய பசுபிக் பிராந்தியம் எங்கும் நடாத்தப்படும், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் ஒரு வளவாளராக, விரிவுரையாளராக, வசதியளிப்பாளராக மற்றும் கணக்காய்வாளராக திரு. பெர்ணான்டோ தற்சமயம் செயற்படுகின்றார்.

திரு. பெர்ணான்டோ இதற்கு முன்னதாக 1992 தொடக்கம் 1994 வரை ஜனாதிபதி சட்டத்தரணி அமரர் காமினி திசாநாயக்கவிடம் கனிஷ்ட சட்டத்தரணியாக சேவையாற்றிய இவர், 1995 தொடக்கம் 1999 வரை ஜனாதிபதி சட்டத்தரணி அமரர் டெஸ்மன்ட் பெர்ணான்டோவிடம் கனிஷ்ட சட்டத்தரணியாக சேவையாற்றினார். அதேவேளை, திசாநாயக்க அமரதுங்க அசோசியேட்ஸ் நிறுவனத்தில் உள்ளக ஆலோசகராகவும் சேவையாற்றி இருக்கின்றார்.



**திரு. சரத் ஹேவகே**  
பணிப்பாளர்

**திரு. சரத் ஹேவகே** - பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைத்துறை பட்டதாரியான இவர், பொருளியியலில் பட்டப்பின் டிப்ளோமா (P.G. Dip. in Econ.) மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதுமானி பட்டத்தையும் பெற்றவராவார். திரு. ஹேவகே பொருளியல் துறையில் முதுதத்துவமணி (M.Phil.) பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார். முதுதத்துவமணி (M.Phil.) பட்டப்படிப்புக்காக அவரால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம் 'அரசிறை பொறுப்புடைமை முகாமைத்துவத்தை மீறும் வகையில் அரசாங்கங்களால் பிரயோகிக்கப்படும், பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்கள்: இலங்கை பற்றிய ஒரு கன ஆய்வு என்பதாகும். இதற்கு மேலதிகமாக, இந்தியாவின் சண்டிகாரில் உள்ள பொதுநலவாய இளைஞர் செயலக ஆசிய நிலையத்திடம் வழங்கிய இளைஞர் விவகாரம் தொடர்பான சான்றிதழையும் இவர் தம்வசம் வைத்திருக்கின்றார்.

திரு. ஹேவகே, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் தென்னை பயிர்ச்செய்கை சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக பதவி வகிக்கின்றார். இதற்கு மேலதிகமாக, பாராளுமன்ற அலுவலர்கள் அமைச்சில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆய்வு உதவியாளராகவும் பணியாற்றுகின்றார். சுற்றுலாத் துறை மற்றும் விளையாட்டு அமைச்சில் பல்வேறு பதவிகளை இவர் வகித்திருப்பதுடன், பாடசாலை ஆசிரியராகவும் சேவையாற்றி இருக்கின்றார். திரு. ஹேவகே, கல்விசார் செயற்பாட்டில் வெளிவாரி பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒரு விரிவுரையாளராக பணியாற்றுவதுடன், அவர் தற்போது பேரின மற்றும் சிற்றின பொருளியல், முகாமைத்துவ பொருளியல் மற்றும் சர்வதேச வணிகக் கற்கை ஆகிய பாடங்களை கற்பிக்கின்றார்.







**திரு. கோலிய பீ. செனரத்**  
பண்டார  
பணிப்பாளர்



**திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்க**  
பணிப்பாளர்

**திரு. கோலிய பண்டார** - 2014ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வங்கியினால் பெயர் பிரேரிக்கப்பட்ட ஒரு பணிப்பாளராக இவர் பதவி வகிப்பதுடன், ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் ஒரு உறுப்பினராகவும் செயற்படுகின்றார். இலங்கை வங்கியின் நிரந்தர ஊழியரான இவர் பிரதிப் பொது முகாமையாளர் என்ற பதவியை 2012 மார்ச் மாதம் முதல் வகித்து வருகின்றார். இலங்கை வங்கியில் தற்போது இவர் ஈடுபடும் வணிக துறைகளுள் உற்பத்தி முகாமைத்துவம், இஸ்லாமிய நிதியியல், அபிவிருத்தி வங்கியியல், இலத்திரனியல் வங்கியியல் மற்றும் கடன்/பற்று அட்டைகள் தொழிற்பாடு போன்றவையும் உள்ளடங்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கியியல் துறையில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை கொண்டவரான இவர் - தகவல் முறைமைகள், முதலீடுகள், திறைசேரி முகாமைத்துவம், சர்வதேச வங்கியியல் தொழிற்பாடுகள் மற்றும் கூட்டாண்மை வங்கியியல் போன்ற துறைகளில் பரந்தளவான அனுபவ ஆற்றல்களை பெற்றிருக்கின்றார். இலங்கை வங்கியின் லண்டன் கிளையில் விற்பனை அதிகாரியாக கடமையாற்றிய இவர், அதன் பிறகு இலங்கை வங்கி (ஐக்கிய இராச்சிய) லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தார். வங்கியியல் துறையில் உள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் ஒழுக்கநெறியாள்கை பற்றிய சிறந்ததொரு அடிப்படை அறிவை பெற்றுக் கொள்வதற்கு இது அவருக்கு உதவியாக அமைந்தது. வங்கியில் இணைந்து கொள்ள முன்னர், களனி பல்கலைக்கழகத்தில் ஒரு உதவி விரிவுரையாளராக சேவையாற்றியதுடன், மகாவலி அதிகார சபையிலும் பணிபுரிந்தார்.

இவர், இலங்கை வங்கியியலாளர்கள் நிறுவகத்தில் (IBSL) கடன் மற்றும் முதலீட்டு முகாமைத்துவ துறையில் ஒரு வளவாளராக திகழ்கின்றார்.

இலங்கை களனி பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான துறை பட்டதாரியான திரு. பண்டார, இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்திடம் இருந்து சிறப்பு (மெரிட்) சித்தியுடன் MBA பட்டத்தை பெற்றிருக்கின்றார். இலங்கை வங்கியியலாளர்கள் நிறுவகத்தின் ஒரு சக உறுப்பினரான இவர், அதே நிறுவகத்திடம் இருந்து வங்கி முகாமைத்துவ துறையில் பட்டப்பின்படிப்பினோராவை பெற்றுள்ளது மட்டுமன்றி, 1998 இல் “மிகச் சிறந்த மாணவன்” என்ற விருதையும் பெற்றுள்ளார்.

**திருமதி. ரேணுகா ஜயசிங்க** - 1987ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் ஒரு முகாமைத்துவ பயிலுனராக இணைந்து கொண்ட இவர், வங்கியியல் துறையில் 27 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டிருக்கின்றார். தனிநபர் வங்கியியல் அதேபோல் கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி வங்கியியல் ஆகியவற்றுக்கு பொறுப்பதிகாரியாக பதவி வகிக்கின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகமானி (B.Com) முதல் வகுப்பு சிறப்பு பட்டத்தை பெற்றவரான இவர், AIB - ஸ்ரீலங்கா தொழில்சார் வங்கியியல் தகுதியை ஒன்றை பெற்றிருப்பதுடன், இலங்கை வங்கியியலாளர் நிறுவகத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளார்.

## கூட்டாண்மை முகாமைத்துவம்



**திரு. ரீ.ஏ.ஆரியபால**  
பொது முகாமையாளர் /  
பிரதம நிறைவேற்று அதிகாரி

**திரு. ரீ.ஏ.ஆரியபால** - தற்போது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகிக்கும் இவர், பல்வேறுபட்ட பதவிநிலைகளை வகித்ததன் மூலம் வங்கியல் துறையில் 36 வருடகால சேவை நிவர்த்தி செய்திருக்கும் அதேவேளை அபிவிருத்தி வங்கியியல், கூட்டுறவு மற்றும் கிளை வங்கியியல், அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் போன்ற துறைகளில் சிறப்புத் தேர்ச்சியை பெற்றிருக்கின்றார். 1978ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்த திரு. ஆரியபால, கிளை முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், வலய பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் ஆகிய பதவிநிலைகளில் 2014 செப்டம்பர் வரைக்கும் சேவையாற்றியுள்ளார். B.Sc வியாபார நிர்வாகமானி சிறப்பு பட்டத்தை பெற்றுள்ள இவர், சட்டமாணி (LLB) பட்டப் படிப்பை மேற்கொண்டுள்ளதன் ஒரு சட்டத்தரணியாகவும் திகழ்கின்றார். இலங்கை வங்கியியலாளர்கள் சங்கத்தின் (IBSL, FIB) ஒரு சக உறுப்பினரான இவர், இலங்கை கணக்கியல் தொழில் நுட்பவியலாளர்கள் ஒன்றியத்தின் (MAAT) இணை உறுப்பினராகவும் இருக்கின்றார். இவர் பரந்தளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை பெற்றிருப்பதுடன், கூட்டுறவு, செயற்றிட்ட கடன் வழங்கல், நுண்பாக நிதி, மனதவள முகாமைத்துவம் மற்றும் கிளை வியாபாரம்/வங்கியியல் ஆகிய விடயப் பரப்புக்களில் அனுபவ அறிவாற்றலை பெற்றிருக்கின்றார். மக்கள் வங்கியில் தனது சேவைக்காலத்தின் போது சிறிய, நடுத்தர தொழில்முயற்சி வங்கியியல், சிறிய, நடுத்தர தொழில்முயற்சி மத்திய நிலைய கருத்திட்டம் மற்றும் அபிவிருத்தி கடன் வழங்கல் ஆகியவற்றை புத்தெழுச்சி காணச் செய்திருக்கின்றார்.



**திரு. வஜிர ஜயசிங்க**  
பிரதி பொது முகாமையாளர் /  
தகவல் தொழில்நுட்பம்

**திரு. வஜிர ஜயசிங்க** - இருபது வருடகால அனுபவத்தைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப தொழில்வாண்மையாளரான இவர், 2011 ஜூன் மாதம் பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொண்டார். இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் B.Sc பொறியியல் பட்டதாரியாவார். அதேவேளை தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்திடம் இருந்து பொறியியல் முதுமாணி பட்டத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்திடமிருந்து வர்த்தக நிர்வாக முதுமாணி பட்டத்தையும் பெற்றிருக்கின்றார். பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர், ஐ.பி.எம். வேர்ல்ட் ட்ரேட் கோப்பரேசன் நிறுவனத்தில் முறைமைகள் பொறியியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தார். நிதியியல் சேவைகள் மற்றும் வங்கியியல் துறையில் பணியாற்றியதன் மூலம், முகாமைத்துவ பதவிநிலைகளில் பன்னிரண்டு வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டவராக உள்ளார். பிரித்தானிய கணணி சங்கத்தின் ஒரு சான்றிதழ்க்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப தொழில்வாண்மையாளராகவும் (CITP), ஐக்கிய அமெரிக்காவின் செயற்றிட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஒரு சான்றிதழ்க்கப்பட்ட செயற்றிட்ட முகாமைத்துவ தொழில்வாண்மையாளராகவும் (PMP) திகழ்கின்ற திரு. ஜயசிங்க, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் ஒரு பட்டய பொறியியலாளரும் ஆவார்.



**திரு. ரி. குகன்**  
பிரதி பொது முகாமையாளர் /  
பிரதம இடர் அதிகாரி

**திரு. ரி.குகன்** - ஒரு தொழில்சார் வங்கியியலாளரான இவர், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகிய புகழ்பெற்ற இரு தனியார் வங்கிகளில் சேவையாற்றியதை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொண்டார். குறிப்பாக வங்கியியல் துறையில் முகாமைத்துவ மட்டத்திலான பல்வேறு பதவிகளை வகித்ததன் மூலம், 23 வருடங்களுக்கும் அதிகமான தொடர்ச்சியான சேவை அனுபவத்தை இவர் பெற்றுள்ளார். அந்த வகையில் அபிவிருத்தி வங்கியியல், கூட்டாண்மை கடன், கிளை வங்கியியல், இடர் முகாமைத்துவம் மற்றும் வணிக நிதியளிப்பு போன்ற விடயப் பரப்புக்களில் இவர் அனுபவ ஆற்றலை பெற்றிருக்கின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்திடம் இருந்து நிதிப் பொருளியல் துறையில் முதுமாணி பட்டத்தையும், பொருளாதார அபிவிருத்தியில் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். இவரது ஏனைய தகைமைகளாவன - இலங்கை வங்கியியலாளர் நிறுவகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட (IBSL) வங்கி முகாமைத்துவ துறை பட்டப்பின் டிப்ளோமாவும் வங்கியியல் மற்றும் நிதித்துறை டிப்ளோமாவும், அதேபோல் மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட இயந்திர பொறியியல் துறையிலான தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா (NDT) போன்றவை ஆகும்.



**திரு. அஜித் அழககோன்**  
பிரதி பொது முகாமையாளர் /  
கடன் மற்றும் அறவீடு

**திரு. அஜித் அழககோன்** - இவர் 1987ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தக துறையில் சிறப்பு பட்டத்தைப் பெற்றார். இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகம் மற்றும் இலங்கை வங்கியியலாளர்கள் நிறுவகம் ஆகியவற்றில் இவர் ஒரு இணை உறுப்பினராக உள்ளார். வங்கியியல் துறையிலான தனது தொழிலை இவர் 1979 இல் மக்கள் வங்கியில் ஆரம்பித்தார். மேலும் சணச அபிவிருத்தி வங்கியை உருவாக்குவதில் அதற்கான செயற்குழு உறுப்பினராக பதவி வகித்ததன் மூலம் ஆழமான ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். அதன்பிறகு, அவர் எல்.பி. பினான்ஸ் நிறுவனத்தில் இணைந்து கொண்டு, ஒரு பிரதி பொது முகாமையாளராக வெற்றிகரமான ஏழு வருடங்கள் தன்னுடைய சேவையை ஆற்றினார். திரு. அழககோன், வங்கியல் துறை மற்றும் நிதியியல் துறை ஆகியவற்றில் 33 வருடங்களுக்கும் அதிகமான நிதி மற்றும் பொது முகாமைத்துவ அனுபவத்தை கொண்டிருக்கின்றார். மேலும், அபான்ஸ் பினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தை உருவாக்குவதில் பங்காற்றிய இவர், 2006ஆம் ஆண்டு அதனது முதலாவது பொது முகாமையாளராக பதவியேற்றார். குளோபல் ட்ரஸ்ட் பினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தை உருவாக்கும் பணியை இவர் 2010 இல் பொறுப்பேற்றதுடன், அதனது முதலாவது பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவி வகித்தார். பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்னர், வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தில் கடன் பிரிவு தலைமை அதிகாரியாக கடமையாற்றினார்.



**திரு. சி. கருபஹன**  
பிரதம நிதி அதிகாரி

**திரு. சி. கருபஹன** - இவர் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கியில் இணைந்து கொண்டார். பிரதேச அபிவிருத்தி வங்கியில் பிரதம நிதி அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பனிகளில் சிரேஷ்ட பதவியில்களை வகித்துள்ளார். அதன் பிரகாரம் வங்கியியல், நிதி, காப்புறுதி மற்றும் வேறுபட்ட பல்வேறு துறைகளில் - நிதிப் பிரிவு தலைமை அதிகாரி, கணக்காய்வு பிரிவு தலைமை அதிகாரி, உதவி பொது முகாமையாளர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் பொது முகாமையாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 30 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டவரான இவர், இலங்கையில் உள்ள பல கம்பனிகளில் பணியாற்றியதற்கு மேலதிகமாக - தன்சானியா, சவுதி அரேபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளில் இயங்கும் பிரித்தானிய, ஐரிஸ் மற்றும் அமெரிக்க கம்பனிகளில் பல வருடங்கள் கடமையாற்றியதன் மூலம் உண்மையான சர்வதேசம் தொடர்பான அனுபவ அறிவை பெற்றிருக்கின்றார். இவர் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் சக உறுப்பினராகவும், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்கள் ஒன்றியத்தின் சக உறுப்பினராகவும், இலங்கை தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவகத்தின் சக உறுப்பினராகவும் இருக்கின்ற அதேநேரத்தில், தன்சானியாவின் சான்றிதழ்க்கப்பட்ட பொது கணக்காளர்கள் மற்றும் கணக்காய்வாளர்கள் சபையின் உறுப்பினராகவும் இவர் பெற்றிருக்கின்றார். இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் உறுப்பினராக சேர்ந்து கொள்வதற்கு தேவையான நான்கு வருடகால பயிற்சியை திரு. கருபஹன, இலங்கை KPMG நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.



**திரு. ஜகத் கருணாதிலக்க**  
தலைவர் மனிதவள  
அபிவிருத்தி மற்றும் நிர்வாகம்

**திரு. ஜகத் கருணாதிலக்க** - 28 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்ட மனிதவள நிபுணரான இவர் 2014 ஜூலை மாதத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொண்டார். இவர் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியில் (SMIB) உதவி பொது முகாமையாளர் / தலைமை அதிகாரி (மனிதவளம் மற்றும் உபகரணநுட்ப பிரிவு) பதவியை வகித்தார். கெமிதிரிய செயற்றிட்டத்தில் (உலக வங்கி உதவியுடனான செயற்றிட்டம்) மேலதிக செயற்றிட்ட பணிப்பாளராக (மனித வள அபிவிருத்தி மற்றும் நிர்வாகம்) இவர் கடமையாற்றினார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர் (மனித வள அபிவிருத்தி மற்றும் நிர்வாகம்) பதவி வகித்த இவர், இலங்கை கூட்டுறவு முகாமைத்துவ நிறுவகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ ஆலோசகர் மற்றும் முகாமையாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) பதவிகளையும் வகித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் (1986) வியாபார நிர்வாகமானி பட்டத்தை பெற்றவரான திரு. கருணாதிலக்க, முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகத்திடம் (PIM) இருந்து மனித வள முகாமைத்துவத்தில் (1996) பட்டப்பின்படிப்பு சான்றிதழை பெற்றிருப்பதுடன், வியாபார நிர்வாக முதுமானி - MBA (2003) பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவகத்தில் (IPM) ஒரு இணை உறுப்பினராக இருக்கின்ற இவர், IPM இடமிருந்து 'தேசிய மனிதவள சிறப்புத்துவ விருது 2010' பெற்றவரும் ஆவார்.

## பிராந்திய பொது முகாமையாளர்கள் / சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர்கள்



**வடமேல் மாகாணம்**  
பிராந்திய பொது முகாமையாளர்

**திரு. யூ.பி. சேமசிங்க**  
வர்த்தகமணி (சிறப்பு பட்டம்)  
கொழும்பு பல்கலைக்கழகம்



**தென் மாகாணம்**  
பிராந்திய பொது முகாமையாளர்

**திரு. சி. எல். பிஹில்லந்த**  
வர்த்தகமணி (சிறப்பு பட்டம்)  
களனி பல்கலைக்கழகம்,  
முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா -  
பேராதனை பல்கலைக்கழகம்



**வட மத்திய / வடக்கு மாகாணம்**  
பிராந்திய பொது முகாமையாளர்

**திரு. டி.எம். சேனாரத்ன பண்டார**  
வர்த்தகமணி (சிறப்பு பட்டம்)  
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்



**மத்திய மாகாணம்**  
பிராந்திய பொது முகாமையாளர்

**திரு. கே.பி. தஹாநாயக்க**  
வர்த்தகமணி (சிறப்பு பட்டம்)  
றுகுணு பல்கலைக்கழகம், முகாமைத்துவத்தில்  
பட்டப்பின் டிப்ளோமா - ரஜரட்ட பல்கலைக்கழகம்





## உதவி பொது முகாமையாளர்கள்



### திரு. எஸ்.சி. பெர்னான்டோ

உதவி பொது முகாமையாளர்  
(வியாபார அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல்)  
வியாபார நிர்வாக முதுமணி -  
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்,  
FIB (SL), FSLIM (SL), FASMI (Aus),  
சான்றழிக்கப்பட்ட தொழில்சார் சந்தைப்படுத்துனர்  
(ஆசியா பசுபிக் சந்தைப்படுத்தல் சம்மேளனம்),  
வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா (IBSL),  
சந்தைப்படுத்தலில் டிப்ளோமா - இலங்கை  
(SLIM),  
செயலாற்றும் சந்தைப்படுத்துனர் (SLIM)

### திரு. டபள்யூ.எம்.டி.எஸ். விக்கிரமசிங்க

உதவி பொது முகாமையாளர்  
(ஓழுக்கநெறியாளர்கை உத்தியோகத்தர்)  
வர்த்தகமணி (சிறப்பு பட்டம்) - றுஹுணு  
பல்கலைக்கழகம்,  
வியாபார முகாமைத்துவத்தில் பட்டப்பின்  
டிப்ளோமா -  
கொழும்பு பல்கலைக்கழகம்,  
வங்கியியல் இடர் முகாமைத்துவத்தில் சான்றிதழ்  
- சுவீடன்



### திரு. சிசில் டி சில்வா

உதவி பொது முகாமையாளர்  
(அடகு மற்றும் மீள்அறவீடு)  
B.Sc- வியாபார நிர்வாகமணி (சிறப்பு பட்டம்),  
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

### திரு. ஜே.பி.கே. ஹேரத்

உதவி பொது முகாமையாளர்  
(நிர்வாகம்)  
விவசாய துறையில் டிப்ளோமா - அகியுனாஸ்



## உதவி பொது முகாமையாளர்கள் தொடர்ச்சி



தென் மாகாணம்

உதவி பொது முகாமையாளர்

திரு. டபள்யூ.எம். நிமல் டி சில்வா  
B.Sc- வியாபார நிர்வாகமணி (சிறப்பு பட்டம்),  
ஐயவர்தனபுர பல்கலைக்கழகம்

சப்ரகமுவ மாகாணம்  
உதவி பொது முகாமையாளர்  
திரு. ஐ.ஜே. விஜேசேகர  
வர்த்தகமணி பட்டதாரி -  
ஸ்ரீ ஐயவர்தனபுர பல்கலைக்கழகம்



தென் மாகாணம்

உதவி பொது முகாமையாளர்

திரு. டபள்யூ.கோட்டகே  
வர்த்தகமணி (சிறப்பு பட்டம்) -  
களனி பல்கலைக்கழகம்,  
முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா-  
பேராதனை பல்கலைக்கழகம்



ஊவா மாகாணம்  
உதவி பொது முகாமையாளர்

திரு.ஐ.பி.தர்மதாச  
கலைமணி பட்டதாரி  
பேராதனை பல்கலைக்கழகம்





**ஊவா மாகாணம்**

உதவி பொது முகாமையாளர்

**திரு. டபள்யூ.வீ.ஈ.ஜி. வரகாகொட**  
வர்த்தகமானி (சிறப்பு பட்டம்),  
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்  
இடைநிலை கற்கை - இலங்கை பட்டய  
கணக்காளர்கள் நிறுவகம்

**மத்திய மாகாணம்**  
உதவி பொது முகாமையாளர்

**திரு. பி.எச்.எம்.எஸ். பஸ்நாயக்க**  
வர்த்தகமானி (சிறப்பு பட்டம்)  
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்,  
முகாமைத்துவ டிப்ளோமா - ஊவா பல்கலைக்கழகம்



**வடமேல் மாகாணம்**

உதவி பொது முகாமையாளர்

**திரு. எல்.பி. உபாலி**  
வர்த்தகமானி (சிறப்பு பட்டம்)  
களனி பல்கலைக்கழகம்



**தென் மாகாணம்**  
உதவி பொது முகாமையாளர்

**திரு. கே.ஆரியதிலக்க**  
மனிதவள அபிவிருத்தியில்  
உயர் தேசிய டிப்ளோமா - NIBM



## உதவி பொது முகாமையாளர்கள் தொப்ச்சி



வட மத்திய மாகாணம்  
உதவி பொது முகாமையாளர்

திரு. பீ.எம்.யூ.எஸ். பஸ்நாயக்க  
விவசாய துறையில் டிப்ளோமா -  
பல்வெஹர கல்லூரி

வட மத்திய மாகாணம்  
உதவி பொது முகாமையாளர்

திரு. ஆர்.எம்.ஆர். ரந்தெனிய  
கலைமானி பட்டதாரி -  
பேராதனை பல்கலைக்கழகம்



வட மேல் மாகாணம்  
உதவி பொது முகாமையாளர்

திருமதி. பீ.ஆர்.ஐ. புஸ்பகுமாரி  
வர்த்தகமானி (சிறப்பு பட்டம்) -  
களனி பல்கலைக்கழகம்



சப்ரகமுவ மாகாணம்  
உதவி பொது முகாமையாளர்

திருமதி. சீ.எஸ்.வீரகொட  
B.Sc- வியாபார நிர்வாகமானி (சிறப்பு பட்டம்),  
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்





---

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,  
உறவுகள்



முகாமைத்துவ  
கலந்தாய்வு  
மற்றும்  
பகுப்பாய்வு

## முகாமைத்துவ கலந்தாய்வு மற்றும் பகுப்பாய்வு

நிதி அபிவிருத்திக்காக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு நிதியியல் நிறுவனம் என்ற வகையில் பிரதேச அபிவிருத்தி வங்கியானது, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் முக்கிய பங்கினை வகிக்கும். தீவில் முன்னெடுக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களிலும் வங்கியானது ஒரு நிதியளிப்பாளராக பங்கேற்றதன் மூலம், இவற்றில் முன்னின்று செயற்பட்டிருக்கின்றது. நாட்டில் பிரதேச அபிவிருத்திக்கான தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நிதியியல் நிறுவனமாக தற்போது பிரதேச அபிவிருத்தி வங்கி முன்னேற்றம் கண்டுள்ளது. அத்துடன், அதிகளவிலான நிதி நிறுவனங்கள் - இலகுவில் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு உணர்திறனுள்ளதும், சிக்கலானதுமான இட துறையில் முனைப்புடன் பங்கெடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்ற ஒரு சூழ்நிலையில், பிரதேச அபிவிருத்தி வங்கி பொருளாதாரத்தில் மிகவும் தேவைகளுடன் உள்ள இட துறைகளுக்கு சேவையாற்றி வருகின்றது.

எமது முக்கிய சொத்து, வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாடெங்கும் பரந்துள்ள ஆறு மில்லியனுக்கும் அதிகமான எமது வாடிக்கையாளர் தளமாகும். நாட்டையும் அதன் மக்களையும் அபிவிருத்தி செய்வதிலேயே வங்கி கூடிய கவனம் செலுத்துகின்றது. எனவேதான் அவர்களுக்கு வலுவூட்டுவதிலும், அதன்மூலம் நாடு முழுவதிலுமுள்ள 268 சேவை நிலையங்களை உள்ளடக்கிய தனது வலைப்பின்னலின் ஊடாக தேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் வங்கி அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.

### இலாபத்தன்மை

2014ஆம் ஆண்டில், வங்கியின் மொத்த வருமானமானது அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 2% அதிகரித்தது. 2013ஆம் ஆண்டில் ரூபா 687 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட தொழிற்பாட்டு இலாபம் 104% அதிகரிப்புடன் ரூபா 1,400 மில்லியனாக அதிகரித்தது.

கடந்த 2 வருடங்களில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாதகமான ஏற்ற இறக்கங்களால் உருவான கொந்தளிப்பான நிலைமைகளின் கீழ், அடகுக் கடன் செயலடைவு பிரிவு (Pawning Loan portfolio) அனுபவித்த மூலதன இழப்புக்களுக்காக, கடன் இழப்பு முன்னேற்பாடாக ரூபா 566 மில்லியனை ஒதுக்கிய பின்னரே வங்கி மேற்குறிப்பிட்ட பெறுப்பேற்றை வங்கி பெற்றுக் கொண்டது. வங்கியின் வரிக்கு முன்னரான ROA ஆனது 2013இல் 0.5% ஆக காணப்பட்ட நிலையில் இவ்வருடத்தில் 1% இற்கு அதிகரித்தது.


### வைப்பு ஒன்றுதிரட்டல்

வசதி குறைந்த சமூகங்களிடையே சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்தல் என்பது அவர்களது வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையாகும். எனவே, நிதியியல் சூழலில் உள்ள இலகுவில் பாதிக்கப்படக் கூடிய மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை போதித்து வளர்ப்பதற்காக வங்கி தீவிரமாக பணியாற்றியுள்ளது. அவ்வாறான பாதக நிலைமைகளை தடுக்கும் நோக்கிலும் சேமிப்பை அதிகரிப்பதற்காகவும் “இதரும் வாசனா”, “ஐனஹமு தசதஹசக்”, “லிய


சவிய” மற்றும் “திவிநெகும்” போன்ற விஷேட சேமிப்பு ஒன்றுதிரட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை வங்கி ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் சிறுவர் தொடக்கம் சிரேஷ்ட பிரஜைகள் வரை சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரையும் உள்ளடக்குவதாக காணப்பட்டன.

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், சேமிப்பு வைப்புக்களை 37% இனால் அதிகரிப்பதற்கு வங்கியால் முடிந்தது. 2013இல் ரூபா 24 பில்லியனாக காணப்பட்ட நீண்டகால சேமிப்பு வைப்புக்களை ரூபா 30 பில்லியனாக அதிகரிக்கச் செய்தமையும் இதில் உள்ளடங்குகின்றது. 2013 இல் பதிவு செய்யப்பட்ட ரூபா 62.6 பில்லியன் மொத்த வைப்புக்கள், ரூபா 72.5 பில்லியனாக அதிகரித்தது. 2013 இல் வங்கியின் சேமிப்பு வைப்புக்களுக்கான நிலையான சேமிப்பு விகிதம் 61:39 ஆக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2014 இல் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான விஷேட முயற்சிகளின் பலனாக அது 58:42 விகிதமாக குறைக்கப்பட்டது.

வைப்பு (மாகாண ரீதியாக) ரூ. மில்லியன்



கடன் மற்றும் முற்பணம் (மாகாண ரீதியாக) ரூ. மில்லியன்



### கடன்கள்

தேசத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல் என்ற அடிப்படையில் வழங்கிய ஆணைக்கு அமைவாக, பிரதேச அபிவிருத்தி வங்கியானது தனது நிதியியல் கருவிகளைப் பயன்படுத்தி

# முக்கிய துறைகளுக்கு ஊக்கமளிக்க முன்முயற்சிகளை மேற்கொண்டது. மேற்குறிப்பிட்ட அடிப்படையில், வங்கியினால் கடன் பொதிகள் வழங்கப்பட்டன. இவற்றுள் விவசாயம், சிறு கைத்தொழில்கள், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, வீடமைப்பு, வர்த்தக மற்றும் சேவை துறைகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வகைப்பட்ட கடன்கள் உள்ளடங்கும். இவ்வாறான கடன்கள் பிரதானமாக ஒரு அபிவிருத்தி வங்கியிடம் இருந்து மாத்திரமே கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. வங்கி தொழிற்பாடுகளின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், ஏனைய அநேகமான நிதி நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமப் புறங்களில் உறுதியான மற்றும் அதிகாரபலமுள்ள பிரசன்னத்தை வெளிப்படுத்தியமையாகும். இந்த கடன் வசதிகளின் விதிமுறைகள் மேற்படி தேவைப்பாடுடைய துறைகளுக்கு பொருந்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. அதாவது, குறைவான வட்டி வீதங்கள், வசதியாக உருவாக்கப்பட்ட மீள் செலுத்தல் திட்டங்கள் என்பவற்றுடன் மென்மையான பிணை (Soft Security) தேவைப்பாடுகளின் பேரில் சௌகரியமான சலுகைக் காலத்தையும் இக் கடன் வசதிகள் வழங்குகின்றன. இதற்கு மேலதிகமாக, தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி, முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைசார் ஒத்துழைப்பு போன்ற கிரெடிட் பிளஸ் வசதிகளையும் வங்கி வழங்கி இருக்கின்றது. 'கிரெடிட் பிளஸ்' சேவைகளும், கடன் வழங்குவதில் உள்ள இடர்நேர்வு தன்மையை குறைப்பதுடன் அதன்மூலம் கடன் வழங்கலின் போது பிணைகளில் தங்கியிருப்பதை குறைக்கின்றது.

முக்கிய துறைகளுக்கு ஊக்கமளிக்க முன்முயற்சிகளை மேற்கொண்டது. மேற்குறிப்பிட்ட அடிப்படையில், வங்கியினால் கடன் பொதிகள் வழங்கப்பட்டன. இவற்றுள் விவசாயம், சிறு கைத்தொழில்கள், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, வீடமைப்பு, வர்த்தக மற்றும் சேவை துறைகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வகைப்பட்ட கடன்கள் உள்ளடங்கும். இவ்வாறான கடன்கள் பிரதானமாக ஒரு அபிவிருத்தி வங்கியிடம் இருந்து மாத்திரமே கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. வங்கி தொழிற்பாடுகளின் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், ஏனைய அநேகமான நிதி நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமப் புறங்களில் உறுதியான மற்றும் அதிகாரபலமுள்ள பிரசன்னத்தை வெளிப்படுத்தியமையாகும். இந்த கடன் வசதிகளின் விதிமுறைகள் மேற்படி தேவைப்பாடுடைய துறைகளுக்கு பொருந்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. அதாவது, குறைவான வட்டி வீதங்கள், வசதியாக உருவாக்கப்பட்ட மீள் செலுத்தல் திட்டங்கள் என்பவற்றுடன் மென்மையான பிணை (Soft Security) தேவைப்பாடுகளின் பேரில் சௌகரியமான சலுகைக் காலத்தையும் இக் கடன் வசதிகள் வழங்குகின்றன. இதற்கு மேலதிகமாக, தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி, முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைசார் ஒத்துழைப்பு போன்ற கிரெடிட் பிளஸ் வசதிகளையும் வங்கி வழங்கி இருக்கின்றது. 'கிரெடிட் பிளஸ்' சேவைகளும், கடன் வழங்குவதில் உள்ள இடர்நேர்வு தன்மையை குறைப்பதுடன் அதன்மூலம் கடன் வழங்கலின் போது பிணைகளில் தங்கியிருப்பதை குறைக்கின்றது.

2013இல் ரூபா 62 பில்லியனாக காணப்பட்ட கடன் முற்பணங்களின் பெறுமதியானது 2014 இல் ரூபா 63 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2% வளர்ச்சியை காட்டுகின்றது. வங்கி தனது கடன் வகைகளை பல்வகைமைப்படுத்துவதற்காகவும் அதேபோல் சமநிலைப் படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டது. விஷேட கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, முக்கிய துறைகளிற்கான கடன்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையப் பெற்றிருக்கின்றது. 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், விவசாய கடன்கள் ரூபா 700.0 மில்லியனால் அதிகரித்தது, கைத்தொழில் கடன்கள் ரூபா 1.8 பில்லியனால் அதிகரித்தது, வர்த்தக கடன்கள் ரூபா 2.0 பில்லியனால் அதிகரித்தது, மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்கள் ரூபா 611 மில்லியனால் அதிகரித்ததுடன் வீடமைப்பு கடன்கள் ரூபா 3.5 பில்லியனால் அதிகரித்தது. அதேநேரம், இவ்வருடத்தில் அடகு முற்பண வகைகளை குறைப்பதற்கு வங்கியால் முடியுமாக இருந்தது. இது, கடந்த காலத்தில் மிக உயர்ந்ததொரு மட்டத்தில் காணப்பட்டது. அடகு மீது தங்கியிருக்கும் நிலை அப்போது காணப்பட்டதுடன், 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன்களில் கிட்டத்தட்ட 45% கடன்கள் அடகுக்காக வழங்கப்பட்டவை ஆகும். இந்த மாதிரி போக்கை மாற்றியமைப்பதற்கு வங்கி ஆக்கபூர்வமான முயற்சியை மேற்கொண்ட அநேகவேளை, 2014ஆம் ஆண்டில் அபிவிருத்தியுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவதில் கூடிய கவனம் செலுத்தியது. அடகு முற்பணங்கள்

என்ற அடிப்படையில் கடன்கள் வழங்குவதை 26% ஆக குறைவடையச் செய்ததன் மூலம், இந்த இலக்கை வங்கி கணிசமானளவுக்கு அடைந்து கொண்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ரூபா 18.7 பில்லியனாக காணப்பட்ட அடகு வகைகளின் பெறுமதி ரூபா 9.7 பில்லியனாக குறைக்கப்பட்டது. அடகு முற்பணங்களுக்கு சார்பாக உயர்ந்தளவான சீராக்கங்கள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதன் ஊடாக, கடன் வகைகளை சமப்படுத்துவதற்கு இது பங்களிப்புச் செய்திருக்கின்றது.

அட்டவணை 1	வழங்கப்பட்ட கடன்களுக்கான நோக்கங்கள் வகைப்படுத்தல் - 2014			
	கடன்களின் எண்ணிக்கை	%	பெறுமதி (ரூபா).	%
விவசாயம்	381,889	48.5	13,928	25.5
கால்நடை வளர்ப்பு	26,712	3.4	1,956	3.6
மீன்பிடி	16,471	2.1	767	1.4
கைத்தொழில்	77,045	9.8	7,939	14.6
வர்த்தகம் மற்றும் வணிகம்	88,127	11.2	7,943	14.6
வீடமைப்பு	55,182	7.0	9,125	16.8
ஏனையவை	57,415	7.3	6,428	11.8
மொத்தம்	788,081	100.0	54,571	100.0

மேலே சுட்டிக்காட்டப்பட்ட விதத்தில், வங்கியானது அட்டவணை 2 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளவாறு வெளியிடங்களில் உறுதியான பிரசன்னத்தை பதிவு செய்திருக்கின்றது. மேல் மாகாணத்தில் 8.4% ஆன கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதுடன், நாட்டில் சமநிலைப்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி ஏற்படுவதை உறுதிப்படுத்துவதற்காக பெருமளவிலான கடன்கள் (91.6%) பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டன.

அட்டவணை 2	வழங்கப்பட்ட கடன்களுக்கான நோக்கங்கள் வகைப்படுத்தல் - 2014			
	கடன்களின் எண்ணிக்கை	%	பெறுமதி (ரூபா).	%
சப்ரகமுவ	125,733	16.0	10,069	18.5
ஊவா	124,237	15.8	10,109	18.5
மத்திய	102,709	13.0	6,195	11.4
தென்	83,191	10.6	6,470	11.9
வட மத்திய	140,987	17.9	7,867	14.4
வட மேல்	144,700	18.4	7,154	13.1
மேல்	66,524	8.4	6,708	12.3
மொத்தம்	788,081	100.0	54,571	100.0

முக்கியமான துறைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக பல்வேறு புதிய கடன் திட்டங்களை அமுலாக்குவதற்கு வங்கியால் இயலுமாக இருந்தது. 'மஹாவலி சவிய' மற்றும் 'மஹாவலி சக்தி' ஆகியவை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட இரு கடன் திட்டங்களாகும். மஹாவலி விவசாயிகள் ஏனைய பொருளாதார செயற்பாடுகளுக்குள் காலடி ஏடுத்து வைப்பதை ஊக்குவிப்பதற்காக 'மஹாவலி சவிய' அறிமுகப்படுத்தப்பட்டது. மஹாவலி விவசாய சங்கங்கள் சாத்தியமான வர்த்தக நிறுவனங்களுக்குள்

பிரவேசிப்பதற்கு ஆதரவளிக்கும் முகமாக 'மஹாவலி சக்தி' கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கடன் வழங்கல் நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னர் தொழில்முயற்சியாண்மை பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறுபட்ட சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் வங்கிக்கு வராமலேயே சிறிய கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் விதத்தில் இவ்வருட காலப்பகுதியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இன்னுமொரு கடன் திட்டமாக 'பிரஜா சக்தி' காணப்படுகின்றது. 'கப்றுக ஜய இசுர' என்பது தென்னை வளர்ப்பாளர்கள் தெங்கு துறையுடன் தொடர்புபட்ட மற்றுமொரு வியாபார நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு உதவுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட கடன் திட்டமாகும். தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் இந்த கடனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக காணப்பட்டது. இதன்படி வருடாந்தம் 5% என்ற வலுவை வட்டி வீதத்தின் அடிப்படையில் ரூபா 5.0 மில்லியன் வரையான கடன்கள் வழங்கப்பட்டன. 'லிய இசுர' என்று பெயரிடப்பட்ட ஒரு வட்டியில்லா கடன் திட்டமானது பெண் தொழில் முயற்சியாளர்கள் தம்முடைய வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கடன் திட்டத்தின் கீழ், ரூபா 2.2 மில்லியன் மொத்த பெறுமதியான 14,000 கடன்கள் வழங்கப்பட்டன. வங்கியின் எதிர்கால வாடிக்கையாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற, சிறிய அளவிலான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி செய்ய இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது. இன்னுமொரு கடன் திட்டமான 'தெடு சவிய', நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு சக்தியளிப்பதற்காக இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூபா 1.0 மில்லியன் வரையான கடன் வழங்கப்பட்டதுடன், எந்தவொரு பிணையையும் வழங்காமல் இக்கடன் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வருடத்தில் கடன் வழங்கல் பிரிவில் ஏற்பட்ட ஏனைய சில அபிவிருத்திகளுள் - வருடத்திற்கு 11% வட்டியுடனான வீடமைப்பு கடன் தொகையை ரூபா 2.5 மில்லியனாக அதிகரித்தமை, வருடத்திற்கு 11% வட்டியுடன் ரூபா 2.5 மில்லியன் வாகனக் கடனை அறிமுகப்படுத்தியமை, 'திலின' கடன் திட்டத்தின் கீழ் கடன் எல்லையை ரூபா 750,000 இலிருந்து ரூபா 1.0 மில்லியனாக உயர்த்தியமை, மற்றும் பிணையாளி தொடர்பான தேவைப்பாடுகளை மேலும் தளர்த்தியமை என்பன உள்ளடங்கும். இவையனைத்தும் கடன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்திருக்கின்றன.

வங்கியானது, தேசிய மற்றும் சர்வதேச மூலங்களினால் வழங்கப்பட்ட மீள்நிதியளித்தல் திட்டங்களின் ஊடாக தனது அபிவிருத்தி கடன் வழங்கல் செயற்பாடுகளுக்கு தேவையான நிதியை தொடர்ச்சியாக ஒன்றுதிரட்டியுள்ளது. நிதியளிக்கும் இந்த மூலங்களில் அநேகமானவை நண்டகால அடிப்படையிலானவை என்பதுடன், மென்போக்குள்ள விதிமுறைகளில் அடிப்படையாகக் கொண்டவையும் ஆகும். எனவேதான், சேமிப்புகள் மற்றும் தவணை (கால) வைப்புக்களின் ஊடாக நிதியை ஒன்றுதிரட்டப்பட்ட நிதியை பயன்படுத்துவதற்கு இது

ஒரு செயற்றிறமான மாற்று வழியாக காணப்படுகின்றது. இதற்கமைய அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி, NDB வங்கி மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றினால் அமலாக்கப்பட்ட 12 மீள்நிதியிடல் திட்டங்களில் வங்கி பங்கு பற்றியிருக்கின்றது. 2013 டிசம்பரில் ரூபா 7.5 பில்லியனாக காணப்பட்ட மீள்நிதியிடல் கடன் பெறுதலானது 2014 டிசம்பரில் ரூபா 3.2 பில்லியனால் ரூபா 10.7 பில்லியனாக அதிகரித்தது. இது 42.7% அதிகரிப்பாகும்.

பிராந்தியங்களில் 2013ஆம் ஆண்டு பிரத்தியேக பயனுக்கான SME நிலையங்களை நிறுவியதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் தொடர்பான தனது கூடிய கவனத்தை வங்கி தொடர்ச்சியாக செலுத்தியிருக்கின்றது. SME நிலையங்களில் பணிக்கமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2014ஆம் ஆண்டில், மேலும் 10 பிரிவுகளை புதிதாக சேர்த்தன் மூலம் SME நிலையங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்தது. சிறிய நடுத்தர தொழில் முயற்சிக்கான கடன் வழங்கல் தொடரை கணிசமாக அதிகரிப்பதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி இது பங்களிப்பு வழங்கியுள்ளது.

## மனித வளங்கள்

### கண்ணோட்டம்

பிரதேச அபிவிருத்தி வங்கியானது, ஊழியர்கள் தம்முடைய முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை வளர்ச்சியடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதிலும், அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. அதேவேளை, ஒரு சுகாதாரமான மற்றும் ஆக்கவளமுள்ள வேலைச் சூழலை உருவாக்குகின்றது. அந்தவகையில், வங்கியின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு மிகச் சரியான தராதரத்தையுடைய ஆட்களை உள்வாங்குதல், பயிற்சி அளித்தல், ஊக்கப்படுத்தல் மற்றும் அவ்வாறானவர்களை தொடர்ந்து தக்கவைத்திருத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் தனிநபர்களுக்கு வழிகாட்டல்களையும் அதேபோல் மனிதவள சேவைகளையும் வங்கி வழங்குகின்றது.

நிறுவன கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு

வங்கியின் தற்போதைய கட்டமைப்பை மீள்பரிசீலனை செய்வதற்கான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர் நியமனம் தொடர்பாக ஏற்படும் சில இடையூறுகளை நீக்கக் கூடிய ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலமைந்த ஸ்தானத்தில் ஊழியர் நியமன ஏற்பாடுகள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பானது, அறிக்கையிடல் உறவுகளை ஏற்படுத்தல் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்புக்கு ஏதுவாக செயற்பாட்டுப் பிரிவுகளை மீள் வரையறுத்தல் ஆகியவற்றின் மூலம் மாறுபட்ட செயற்பாட்டு பிரிவுகளை தெளிவாக விதந்துரைத்துள்ளது. பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிறுவன கட்டமைப்பு

# மு்காமைத்துவ கலந்தாய்வு மற்றும் பகுப்பாய்வு தொடர்ச்சி

பின்வரும் 4 மட்டங்களை கொண்டதாக காணப்படுகின்றது.

1. தலைமை அலுவலக மட்டம் (தேசிய மட்டம்)
2. மாகாண மட்டம் (7 மாகாண அலுவலகங்கள்)
3. மாவட்ட மட்டம் (19 மாவட்ட அலுவலகங்கள்)
4. கிளை மட்டம் (265 கிளைகள்)

தகவல் தொழில்நுட்பம்சார் செயற்பாடுகளுக்கான ஒரு புதிய கட்டமைப்பு தயார்படுத்தப்பட்டிருக்கின்றது. மைய வங்கியியல் முறைமை (CBS) அமுலாக்கத்துடன் இணைந்ததாக தகவல் தொழில்நுட்ப பதவிகளில் சரியான திறன்கள் / ஆட்களை நிரப்புவதற்கான பணிநிலை தேவைப்பாடுகளை தீர்மானிப்பதாக இது காணப்படுகின்றது.

## ஆளணி உறுதிப்பாடு

நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிநிலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களை வங்கியின் ஆளணி உள்ளடக்கி இருக்கின்றது. இதற்கு மேலதிகமாக, வைப்பாளர்களையும் கிராமிய தலைவர்களையும் ஊக்குவிப்பதற்கான முகவர்களாக வெளியக சேவையிணைப்பு செய்யப்பட்டு, நுண்பாக நிதி முறைமைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள வைப்பு சேகரிப்பாளர்களும் ஆளணி சேவைகளை வங்கிக்கு வழங்குகின்றார்கள். பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் நிறுவனங்களின் வேண்டுகோளின் பெயரில் 6-12 மாதங்கள் பயிற்சி அவசியமாகவுள்ள பயிலுனர்களுக்கும் வங்கியானது வாய்ப்புக்களை வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக, பாடசாலை கல்வியை நிறைவு செய்திருக்கும் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதிபெற்றவர்களையும் பயிலுனர்களாக உள்ளீர்ப்பு செய்கின்றது. இவ்வாறான ஆளணி வகைப்படுத்தல்கள் வங்கியின் செயற்பாட்டுக்கு பெறுமதியான உள்ளீடுகளை வழங்கும். ஆளணி உறுதிப்பாட்டின் சாரம்சம் பின்வருமாறு காணப்படுகின்றது:

மனிதவள வகை	ஆளணி எண்ணிக்கை
நிரந்தர / ஒப்பந்த ஊழியர்கள்	2,423
வைப்பு சேகரிப்பாளர்கள்	250
கிராமிய தலைவர்கள்	305
பயிலுனர்கள்	689
மொத்த ஆளணிகளின் எண்ணிக்கை	3,667

வங்கியானது 2,423 நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை நியமித்ததன் மூலம் பதவிநிலைகளை நிரப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய ஏழு மாகாணங்களிலும் பணிக்கமர்த்தப்பட்டு இருக்கின்றனர். அதன் விபரம் பின்வருமாறு:

மாகாணம்	கிளைகளின் எண்ணிக்கை	ஆளணி எண்ணிக்கை	சதவீதம்
மேல்	33	273	11.3
மத்திய	33	305	12.6
வட மத்திய	35	295	12.2
தென்	54	404	16.7
ஊவா	43	359	14.8
சப்ரகமுவ	34	274	11.3
வட மேல்	32	358	14.8
தலைமை அலுவலகம்	1	155	6.4
மொத்தம்	265	2,423	100

வங்கி, ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் சமமான தொழில்வாய்ப்பை வழங்குகின்றது. அதன் விபரம் பின்வருமாறு

மாகாணம்	ஆண்	பெண்
மேல்	145	128
மத்திய	160	145
வட மத்திய	183	112
தென்	223	181
ஊவா	235	124
சப்ரகமுவ	150	124
வட மேல்	233	125
தலைமை அலுவலகம்	92	63
மொத்தம்	1,421	1,002
சதவீதம்	58.6%	41.4%

வயது விபரம்: 40 வயதிற்கு மேற்பட்டவர்களான - அனுபவமுள்ள மற்றும் சிரேஷ்ட ஊழியர்களில் பெருமளவானோருக்கு வங்கி சிறப்புரிமை அளித்துள்ளதுடன் அவர்களை முலதனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஊழியர்களுள் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் 58.6% ஆக காணப்படுகின்றனர். அந்த வகையில் வயது விபரம் வருமாறு:

வயது பிரிவு (வருடங்கள்)	ஊழியர்களின் எண்ணிக்கை	சதவீதம்
50 அல்லது அதற்கு மேல்	513	21.2
40-49	906	37.4
30-39	507	20.9
29 அல்லது அதற்கு கீழ்	497	20.5
மொத்தம்	2,423	100

திறன் விபரம் : வங்கியின் பெரும்பான்மையான ஊழியர்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்களாகவும் அனுபவம் பெற்றவர்களாகவும் உள்ளதுடன், 10 வருடங்களுக்கும் மேலாக வேறுபட்ட கொள்திறனுடன் பணியாற்றியுள்ளனர். அவர்களது சதவீதம் 58.6% ஆகும். முழு விபரம் வருமாறு:

வயது பிரிவு (வருடங்கள்)	ஊழியர்களின் எண்ணிக்கை	சதவீதம்
0-4	540	22.3
5-9	462	19.1
10-14	56	2.3
15-19	211	8.7
20-24	775	32.0
25-29	379	15.6
மொத்தம்	2,423	100

### பயிற்சி மற்றும் அபிவிருத்தி

மனிதவள அபிவிருத்தியானது, வங்கியின் வியாபார மாதிரியில் மிக அவசியமான ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. பயிற்சித் தேவை பகுப்பாய்வின் ஊடாக ஒரு முறைசார்ந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி வாய்ப்புக்களை வழங்கக் கூடிய விதத்தில் - பணிப்பாளர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயிற்சி கொள்கையானது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது, வங்கியின் ஒட்டுமொத்தமான நோக்கங்களை

அடைந்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய காரணப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத தொழில் நிலைகளிற்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் முறைசார்ந்த வாய்ப்புக்களை வழங்குகின்றது.

221 நிகழ்ச்சித் திட்டங்களின் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) ஊடாக ஊழியர்களுக்கு பயிற்சி வாய்ப்புக்களை வழங்குவதற்காக வங்கியின் வரவு செலவுத்திட்டத்தில் ரூபா 62 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயிற்சி திட்டம் - 2014 நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பயிற்சி திட்டங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், இடர் முகாமைத்துவம் நிதி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், மனிதவள முகாமைத்துவம் மற்றும் தனிநபர் போன்ற விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த அதேவேளை, அதன்பொருட்டு ரூபா 24 மில்லியன் பயன்படுத்தப்பட்டது.

வங்கியின் 70 ஊழியர்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி நிதியிடல் தொடர்பாக 14 நாட்கள் விசேஷ வதிவிட பயிற்சிச் செயலம்வு நடாத்தப்பட்டது. இதன் விளைவாக, செயற்றிட்ட முன்மொழிவு திட்டங்களை தயாரிப்பதில் சிறப்பான பெறுபேறுகளை பெற முடிந்தது. நிதி, திட்டமிடல் அமைச்சின் SMED நிதி உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந் நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டது. கொள்முதல் திட்டங்களை தயாரித்தல் தொடர்பில் அனைத்து சிரேஷ்ட ஊழியர்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டதுடன், 2015ஆம் ஆண்டிற்காக கொள்முதல் திட்டத்தை தயாரிப்பதற்கு இது அவர்களுக்கு மிக உதவியாக அமைந்தது.

### வழங்கப்பட்ட அனுகூலங்கள்

கூட்டு ஒப்பந்தங்களின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணற்ற பல வசதிகளின் மூலம் ஊழியர்கள் போதியளவுக்கு அனுகூலம் அடைந்தனர். குறிப்பாக - மருத்துவ அனுகூலங்கள், குறைந்த வட்டி வீதத்தில் கடன்கள், போனஸ் கொடுப்பனவு மற்றும் காப்புறுதி வசதி போன்றவை அவற்றுள் சிலவாகும். ஊழியர்களின் நல்வாழ்வை பேணுவதற்கு இவையனைத்தும் வங்கிக்கு உதவியாக அமைந்தன.

### ஊழியர் அங்கீகாரம்

வங்கியின் வரலாற்றில் முதல் தடவையாக, 25 வருடங்கள் சேவைக் காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களை அங்கீகரித்து, வெகுமதியளிக்கும் நடைமுறையை நாம் ஆரம்பித்தோம்.

# முகாமைத்துவ கலந்தாய்வு மற்றும் பகுப்பாய்வு தொடர்ச்சி



தங்க நாணயம் வழங்கி அங்கீகரித்து பாராட்டப்பட்ட அணியினர் 2014

25 வருடகால திருப்திகரமான சேவையை பூர்த்தி செய்த 89 ஊழியர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

## மனிதவள சபை உப குழு

2008 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்த கூட்டாண்மை ஆளுகை பணிப்புரைகளுக்கு அமைவாக மேற்படி குழுவானது உருவாக்கப்பட்டது. வங்கியானது BHRRC இனை ஸ்தாபித்ததுடன், 2011ஆம் ஆண்டிலிருந்து குழுக் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது.

2014 ஆம் ஆண்டிற்காக நியமிக்கப்பட்ட BHRRC குழுவானது 3 பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்

/ பிரதம நிறைவேற்று அதிகாரி, மனிதவள அபிவிருத்தி மற்றும் நிர்வாக பிரிவின் தலைமை அதிகாரி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். பிரதம சட்ட அதிகாரி இக் குழுவுக்கு செயலாளராக செயற்பட்டார். இக்குழுவுக்கு வங்கியின் தலைவர் திருமதி கேசலா ஜயவர்தன தலைமை தாங்கினார்.

மேற்கறிப்பிட்ட குழு, பணிப்பாளர் சபையின் ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு இணங்க தொழிற்பட்டுள்ளது. ஊதிய கொள்கையை தீர்மானித்தல், தொழிற்பாட்டை மதிப்பீடு செய்தல், மனிதவள தொழிற்பாட்டின் அபிவிருத்தியை மேற்பார்வை மற்றும் மீளாய்வு செய்ய இக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

BHRRC இன் ஆய்வெல்லை நியதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டதுடன், ஒரு விரிவுபடுத்தப்பட்ட பணிச்சமையாக நியமன குழுவின் சொற்பரப்பெல்லை உள்ளிணைக்கப்பட்டது. அதாவது, மனிதவள ஊதிய குழு மற்றும் நியமன குழு ஆகிய இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று இடைத்தொடர்புபட்டதாக காணப்பட்டமையால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பயனாக, இக் குழு உருவாக்கப்பட்டதுடன், தனியொரு குழுவாக செயற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ஆறு கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

# விஷேட நிகழ்வுகள்



## விஷேட நிகழ்வுகள் தொடர்ச்சி

இல.	திகதி	நிகழ்ச்சி	இடம்
01	2014.01.16	யட்டியாந்தோட்டை - கபுலுமுல்ல பாடசாலைக்கு கல்விசார் பொருட்களை கையளித்தல்	சப்ரகமுவ மாகாணம், கபுலுமுல்ல பாடசாலை
02	2014.02.01	'சுவர்ண திலின சம்மான' ஊழியர்களின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள்	பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு 07.
03	2014.02.20	DFCC உடன் இலங்கை பணப் பரிமாற்றல் உடன்படிக்கை கைச்சாத்து	கொழும்பு
04	2014.03.12	முந்தல் பிரதேசத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுதல்	முந்தல் - வடமத்திய மாகாணம்
05	2014.03.21	தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி 2014 இல் பங்குபற்றல்	குளியாப்பிட்டிய - வட மத்திய மாகாணம்
06	2014.04.10	களுத்துறையில், பிரதேச அபிவிருத்தி வங்கி தொழில்முயற்சியாளர்களுக்காக புத்தாக்க சந்தைகளை உருவாக்குதல் (ரசகெவிலி கம்மாளய)	களுத்துறை மேல் மாகாணம்
07	2014.04.11	பிரதேச அபிவிருத்தி வங்கி 'இதறும் வாசனா' மாபெரும் சீட்டிழுப்பு	களனி தலைமை அலுவலகம்
08	2014.05.14	பிரதேச அபிவிருத்தி வங்கி வெசாக் கொண்டாட்டங்கள்	நாடு பூராகவும்
09	2014.06.25	பிரதேச அபிவிருத்தி வங்கியின் 50 வீட்டுத் தோட்ட போட்டி வெற்றியாளர்களுடன் இந்தியாவுக்கு பயணம்	பெங்களூர் இந்தியா
10	2014.06.26	SME நிலைய திறப்பு விழா	போலவத்த வட மேல் மாகாணம்

11



12

13



14

15



16

17



18

19



20

## விஷேட நிகழ்வுகள் தொடர்ச்சி

இல.	திகதி	நிகழ்ச்சி	இடம்
11	2014.08.28	தொழில்முயற்சியாளர்களுக்கான ஆயிரம் கடன்கள் மேல் மாகாண நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 1	மிரிஸ்வத்த மேல் மாகாணம்
12	2014.08.29	'சில்ப உதான்' கைவினை பொருட்கள் கண்காட்சி	பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் - கொழும்பு 7
13	2014.09.10	RDB பிரஜா சக்தி கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு	நாடுபூராகவும்
14	2014.10.02	பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தனவின் ஓய்வுபெறல்	தலைமை அலுவலகம்
15	2014.10.02	புதிய பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரி.ஏ, ஆரியபாலவின் வருகை	தலைமை அலுவலகம்
16	2014.10.20	பிரதேச அபிவிருத்தி வங்கி 'சித் து ரடா' சித்திரப் போட்டியை உருவாக்குதல்	நாடுபூராகவும்
17	2014.11.05	தொழில்முயற்சியாளர்களுக்கு ஆயிரம் கடன்கள் மேல் மாகாண நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 2	நிட்டம்புவ மேல் மாகாணம்
18	2014.11.18	தொழில்முயற்சியாளர்களுக்கு ஆயிரம் கடன்கள் மேல் மாகாண நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3	கிரிந்திவேல மேல் மாகாணம்
19	2014.11.18	ஒரு புதிய கூட்டு ஒப்பந்தம் 2015 - 2017 இற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்	தலைமை அலுவலகம்
20	2014.12.17	சிறிய தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபாரங்களை வர்த்தக குறியிடிடுவதற்கு உதவுதல்	கொட்டகல மத்திய மாகாணம்

## கிளை இடமாற்றங்கள்

இல	திகதி	கிளை	முகவரி
01	2014.03.10	நிலத்தந்தஹின்ன	இல. 27, அம்பன்வெல்ல, நிலத்தந்தஹின்ன.
02	2014.03.24	வரகாகொட	இல. 21, வரகாகொட.
03	2014.03.31	ஹங்குரான்கெத்த	இல. 158, பொரலெஸ்ஸ வீதி, ஹங்குரான்கெத்த.
04	2014.04.10	பேருவளை	இல. 183, காலி வீதி, பேருவளை.
05	2014.05.05	பதுளை	இல. 19B, வங்கி வீதி, பதுளை.
06	2014.05.22	குருணாகல்	சுரதிஸ்ஸ மாவத்தை, பரமவுண்ட் கட்டிடத் தொகுதி, குருணாகல்.
07	2014.05.26	நாரம்மல	இல. 99A, குளியாப்பிட்டிய வீதி, நாரம்மல.
08	2014.05.26	றுவன்வெல்ல	இல. 134/A, பிரதான வீதி, றுவன்வெல்ல.
09	2014.07.28	உடுதும்பற	இல. 57, ஹுன்னஸ்கிரிய வீதி, உடுதும்பற.
10	2014.08.11	கிரியெல்ல	மீன் சந்தைக்கு எதிரே, கிரியெல்ல.
11	2014.08.25	வாதுவ	இல. 590, காலி வீதி, வாதுவ.
12	2014.09.22	ஹம்பாந்தோட்டை	இல. 9, சிறைச்சாலை வீதி, ஹம்பாந்தோட்டை
13	2014.10.28	கொலன்னாவ	இல. 186, கொலன்னாவ வீதி, கொலன்னாவ.
14	2014.11.17	பம்புரன	இல. 614A, வல்கம, காலி வீதி, மாத்தறை.
15	2014.11.24	தென் பிராந்திய அலுவலகம்	இல. 28B, உயன்வத்தை மைதான வீதி, மாத்தறை, உயன்வத்தை.
16	2014.11.24	கம்புறுகழுவ	இல. 18, காலி வீதி, கம்புறுகழுவ.
17	2014.12.01	மொறவக்க	விஜய கட்டிடத் தொகுதி, தெனியாய வீதி, மொறவக்க.
18	2014.12.09	பிடகல்தெனிய	அவிசாவளை வீதி, பிடகல்தெனிய, அரந்தர.

# விஷேட நிகழ்வுகள் தொடர்ச்சி

## நிலத்தந்தஹின்ன கிளை

திகதி - 2014.03.10

முகவரி - இல. 27, அம்பன்வெல்ல வீதி, நிலத்தந்தஹின்ன.  
பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



## வரக்காகொட கிளை

திகதி - 2014.03.24

முகவரி - இல. 21, வரக்காகொட.  
பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



## ஹங்குராண்கெத்த கிளை

திகதி - 2014.03.31

முகவரி - இல. 158, பொரலெஸ்ஸ வீதி, ஹங்குராண்கெத்த.  
பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



## பேருவளை கிளை

திகதி - 2014.04.10

முகவரி - இல. 183, காலி வீதி, பேருவளை.  
பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



## பதுளை கிளை

திகதி - 2014.04.08

முகவரி - இல. 198, வங்கி வீதி, பதுளை  
பிரதம அதிதி - நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் செயலாளர்



### குருணாகல் கிளை

திகதி - 2014.05.22

முகவரி - சுரதிஸ்ஸ மாவத்தை, பரமவுண்ட் கட்டிடத் தொகுதி, குருணாகல்.

பிரதம அதிதி - குருணாகல் மாநகர சபை உறுப்பினர் திரு. காமினி பெரமுனகே



### நாரம்மல கிளை

திகதி - 2014.05.26

முகவரி - இல. 99A, குளியாப்பிட்டிய வீதி, நாரம்மல.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



### றுவன்வெல்ல கிளை

திகதி - 2014.05.26

முகவரி - 134/A, பிரதான வீதி, றுவன்வெல்ல .

பிரதம அதிதி - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. ரஞ்சித் சியம்பலாப்பிட்டி



### உடுதும்பற கிளை

திகதி - 2014.07.28

முகவரி - இல. 57, ஹுன்னஸ்கிரிய வீதி, உடுதும்பற.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி கேசலா ஜயவர்தன



### கிரியெல்ல கிளை

திகதி - 2013.08.11

முகவரி - மீன் சந்தைக்கு எதிரே, கிரியெல்ல.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



# விஷேட நிகழ்வுகள் தொடர்ச்சி

## வாதுவ கிளை

திகதி - 2014.08.25

முகவரி - இல. 590, காலி வீதி, வாதுவ.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். சிறிவர்தன



## ஹம்பாந்தோட்டை கிளை

திகதி - 2014.09.22

முகவரி - இல.9, சிறைச்சாலை வீதி, ஹம்பாந்தோட்டை.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. எச்.ஏ. அமரசேன



## கொலன்னாவ கிளை

திகதி - 2014.10.28

முகவரி - 186, கொலன்னாவ வீதி, கொலன்னாவ.

பிரதம அதிதி - மனிதவளம் மற்றும் நிர்வாக பிரிவு தலைமை

அதிகாரி திரு. ஜகத் கருணாதிலக்க



## பம்புரன கிளை

திகதி - 2014.11.17

முகவரி - 614A, வல்கம, காலி வீதி, மாத்தறை.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. எச்.ஏ. அமரசேன



## தென் பிராந்திய அலுவலகம்

திகதி - 2014.11.24

முகவரி - இல.28B, உயன்வத்தை மைதான வீதி, மாத்தறை, உயன்வத்தை

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி கேசலா ஜயவர்தன



### கம்பறுகமுவ கிளை

திகதி - 2014.11.24

முகவரி - இல.18, காலி வீதி, கம்பறுகமுவ.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி கேசலா ஐயவர்தன



### மொரவக்க கிளை

திகதி - 2014.12.01

முகவரி - விஜய கட்டிடத்தொகுதி, தெனியாய வீதி, மொரவக்க.

பிரதம அதிதி - பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. எச்.ஏ. அமரசேன



### பிடகல்தொனிய கிளை

திகதி - 2014.12.09

முகவரி - அவிசாவளை வீதி, பிடகல்தெனிய, அரந்தர.

பிரதம அதிதி - சப்ரகமுவ மாகாண பிராந்திய பொது முகாமையாளர் திரு. சனத் சேனாதீர



# உற்பத்தி பற்றிய தகவல்

## RDB கெகுளு

நாட்டின் எதிர்காலமாக திகழ்கின்ற தேசத்தின் சிறுவர்களுக்கு ஒளிமயமான ஒரு நாளை தினத்தை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதேச அபிவிருத்தி வங்கி புரிந்து கொள்கின்றது. இந்தக் கணவை பெற்றோர் அடைந்து கொள்ளும் பொருட்டு, நாம் 'RDB கெகுளு' சிறுவர் சேமிப்புக் கணக்குடன் வந்தோம். தமது பிள்ளைகள் வளர்வதை காண்கின்ற சம காலத்தில் ஒழுங்குமுறையான அடிப்படையில் சேமிப்பதற்கு பெற்றோருக்கு உதவும் பொருட்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாக 'RDB கெகுளு' காணப்படுகின்றது. ஆகக் குறைந்த ஆரம்ப வைப்பாக ரூபா 100/- இணை வைப்ப்செய்து கணக்கை திறக்க முடியும். ஒரு விடேட வட்டி வீதத்துடன் இணைந்த அற்புதமான பரிசுத் திட்டமானது, தமது பிள்ளைகளின் சார்பாக தொடர்ச்சியாக சேமிப்பதற்கான சிறப்பான ஊக்கத்தை பெற்றோருக்கு அளிக்கின்றது.

## RDB யொவுன்



ஒரு சிறுவரின் அபிவிருத்தியில் முன் பதினம் (இன்) வருடங்கள் மிகவும் நெருக்கடியான வருடங்களாகும். விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்த அவர்கள் பொறுப்புணர்வுமிக்க வயது வந்தோராக, நாட்டின் பிரஜைகளாக மாற்றமடையத் தொடங்கும் காலப்பகுதி இது என்பதால் இந் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான சிறுவர்களுடன் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி வங்கியானது, 12 இற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்களை இலக்காகக் கொண்ட 'RDB யொவுன்' சேமிப்புக் கணக்கை அறிமுகம் செய்தது. ஆகக் குறைந்த வைப்புத் தொகையாக ரூபா 500/- இணை மட்டும் வைப்பிலிடுவதன் மூலம் இச் சிறுவர்கள் 'RDB யொவுன்,' கணக்கை திறக்க முடியும் என்பதுடன், வழக்கமான வட்டி வீதத்திற்கு அதிகமானதொரு வட்டி வீதத்தையும் அனுபவிக்கலாம். பிரதேச அபிவிருத்தி வங்கியானது பல்வேறு கல்வி கருத்தரங்குகள் மற்றும் க.பொ.த. (சா/த) பரீட்சையை இலக்காகக் கொண்ட ஊக்கமளிக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக, 'RDB யொவுன்' கணக்குரிமையாளர்களுக்கு அவர்களது கல்வி விடயத்தில் உதவிக் கரம் நீட்டுகின்றது. இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் அவர்களுக்கு விடேட பரிசு வழங்கல் திட்டங்களும் அவர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. அதேவேளை, க.பொ.த. (சா/த) பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபெறுகளை பெற்றுக் கொள்ளும் கணக்குரிமையாளர்களுக்கும் வெகுமதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

## RDB லிய சவிய



இன்றைய சமூகக் கட்டமைப்பில் எல்லா விடயங்களிலும் பெண்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கின்றனர். இலங்கையிலுள்ள தைரியமான பெண்களை கௌரவப்படுத்துவதற்காக 'RDB லிய சவிய' கணக்கை பிரதேச அபிவிருத்தி வங்கி அறிமுகப்படுத்தியது.

சுய தொழிலில் ஈடுபடுவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்கின்ற பெண்களுக்காக 'RDB லிய சவிய' ஆனது, நிதியியல் வசதிகளையும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றது. இந்தக் கணக்கின் ஏனைய சிறப்பம்சங்களுள் போனஸ் வட்டி, சேமிப்பு மீதிகளுக்கு மிகவுயர்ந்த வட்டி மற்றும் முற்பணங்களுக்கு போட்டித் தன்மையான வட்டி வீதம் ஆகியவை உள்ளடங்கும்.

## RDB சுப மங்களம்



மகிழ்ச்சிகரமான மற்றும் நிலையான திருமணத்திற்கு நிதிசார் அடித்தளமிடும் வருடங்கள் என்ற அடிப்படையில், திருமணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வருடங்கள் (திருமண) ஜோடிக்கு மிகவும் முக்கியமானவையாகும். இந்த தேவையை நிவர்த்தி செய்வதற்காகவே 'RDB சுப மங்களம்' சேமிப்புக் கணக்கு உருவாக்கப்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வரைக்கும் தம்முடைய சௌகரியத்திற்கு ஏற்றவாறு நீண்ட காலப்பகுதியில் பெருந்தொகை பணத்தை அல்லது சிறிய தொகையை, அன்றேல் ஒரு கிரமமான தொகைப் பணத்தை முதலீடு செய்வதற்கு இது இடமளிக்கின்றது. திருமணம் செய்துகொள்ளும் தருணத்தில் 'RDB சுப மங்களம்' கணக்கு வைப்பாளர் மூலதனம், வட்டி மற்றும் ஒரு விடேட போனஸ் வட்டி ஆகியவற்றை பெற்றுக் கொள்வார். முதலீட்டை மேலும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் நோக்கில் இக் கணக்குகளுக்கு ஒரு விடேட வட்டி வீதம் வழங்கப்பட்டது.

### RDB சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு



பல தசாப்தங்களாக கஷ்டப்பட்டு உழைத்துள்ளதும் தம்முடைய குடும்பங்களிற்காக, சமுதாயத்திற்காக மற்றும் நாட்டு மக்களுக்காக பாரியளவில் தியாகங்களையும் செய்திருக்கும் எமது சிரேஷ்ட பிரஜைகள், அவர்களுடைய வாழ்நாள் பங்களிப்புக்காக அங்கீகரித்து கௌரவிக்கப்படுவதற்கு தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். எனவேதான், RDB சிரேஷ்ட பிரஜைகள் கணக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதனைச் செய்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியானது தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. சிரேஷ்ட பிரஜைகளில் பெரும்பான்மையானோர் தம்முடைய மாதாந்த வருமானமாக நிலையான வைப்புக்களில் இருந்து கிடைக்கப் பெறும் வட்டி வருமானத்திலேயே தங்கியிருக்கின்றமையால், RDB சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு அனைத்து சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கள் மீது விசேட வட்டி வீதத்தை வழங்குவதுடன் அதன்மூலம் அவர்களுக்கு உயர்ந்த நிதிசார் வருமான திரும்பல்களை அளிக்கின்றது. ஏனைய நிதி நிறுவனங்கள் தமது நிலையான வைப்பு மீதான வட்டி வீதங்களை குறைக்கின்ற வேளையிலும், RDB சிரேஷ்ட பிரஜைகள் கணக்கின் ஊடாக இந்த சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்க்கையில் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.

### RDB நிலையான வைப்புக்கள்



பிரதேச அபிவிருத்தி வங்கியானது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, ஏனைய வங்கிகளை விட அதிக வட்டி வீதங்களை வழங்குகின்ற வங்கி என்ற நற்பெயரை RDB பெற்றிருக்கின்றது. மிகவும் உயர்ந்த போட்டிகரமான வட்டி வீதங்களை வழங்குவதன் மூலமும் அதேபோல்

கடந்த 29 வருடங்களாக பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றதன் மூலமும் - இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து பேணிவரும் எமது பல்வேறு உற்பத்திகளுள் இன்னும் ஒன்றாக RDB நிலையான வைப்புக்கள் காணப்படுகின்றது. RDB நிலையான வைப்புக்கள் 1, 2, 3, மற்றும் 6 மாதங்கள் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த காலப் பகுதிகளுக்கும் அதேபோல் 1, 2, 3, 4 மற்றும் 5 வருடங்கள் என்ற நீண்ட காலப்பகுதிகளுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. 1 வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கான நிலையான வைப்புக்களுக்கு விசேட வட்டி வீதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

### RDB அத்தட பொலிய (கையில் வட்டி)



‘RDB அத்தட பொலிய’ என்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் மற்றுமொரு தனிச்சிறப்புமிக்க உற்பத்தியாகும். இதனது முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், வைப்பை மேற்கொள்கின்ற வேளையிலேயே அந்த வைப்பிற்கு உரித்தான மொத்த வட்டித் தொகையையும் வழங்கப்படுவதாகும்.

### RDB தொரின் தொர



‘RDB தொரின் தொர’ ஆனது வங்கியினால் வழங்கப்பட்ட மிக முதன்மையான உற்பத்தி / சேவையாக திகழ்கின்றது. இது அர்ப்பணிக்கப்பட்ட முகவர்கள் தொகுதி ஒன்றினால் செயற்படுத்தப்படுகின்ற ஒரு புத்தாக்கமான, நாளாந்த சேகரிப்பு முறைமையாகும். சம்பந்தப்பட்ட கிளைகளின் கட்டுப்பாட்டு

பிரதேசங்களில் உள்ள வியாபார வளாகங்கள் மற்றும் குடியிருப்புக்களுக்கு இம் முகவர்கள் நாளாந்த அடிப்படையில் விஜயம் செய்கின்றனர். இது வாடிக்கையாளரின் சந்தர்ப்ப செலவை மீதப்படுத்துவதுடன் அவர்கள் தத்தமது முக்கிய வியாபார நடவடிக்கைகளில் முழுக் கவனத்தையும் செலுத்துவதற்கு இடமளிக்கின்றமையால், இவ் விஜயமானது

## உற்பத்தி பற்றிய தகவல் தொடர்ச்சி

அவர்களுக்கு சிறந்த நிம்மதியையும் சௌகரியத்தையும் அளிக்கின்றது. அவர்கள் தமது வங்கியியல் கொடுக்கல் வாங்கல்களுக்காக வங்கிக் கிளைக்கு பல தடவை விஜயம் செய்வதற்காக தம்முடைய பெறுமதியான நேரத்தை தியாகம் செய்ய வேண்டிய தேவை கிடையாது. வைப்புக்களை சேகரிப்பதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் அபிவிருத்தி நோக்கங்களுக்காக கடன் பெறுவதற்கும், கடன் கணக்கு சேவை மற்றும் தங்களது சௌகரியத்திற்கு அமைவாக தவணைக் கட்டணங்கள் மற்றும் வட்டியை காலதாமதமின்றி செலுத்துதல் போன்ற விடயங்களிலும் RDB தொரின் தொர, வாடிக்கையாளர்களுக்கு உதவியளிக்கின்றது. பல சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தனிநபர்கள் குறைந்தளவான முயற்சி மற்றும் சிரமத்தோடு, காலப்போக்கில் ஆரோக்கியமான கணக்கு மீதிகளை கட்டி எழுப்புவதற்கு RDB தொரின் தொர உதவி புரிந்திருக்கின்றது. அந்த வகையில், “பிரதேச பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக மக்களுக்கு வலுவூட்டுதல்” என்ற வங்கியின் தூரநோக்கை நிறைவேற்ற உண்மையில் RDB தொரின் தொர இனால இயலுமாகியுள்ளது.

### கடன்கள் மற்றும் முற்பணங்கள்

சமூகத்தின் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவினரதும் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய விதத்தில் பரந்த வகைகளிலான கடன் உற்பத்திகளை வங்கி கொண்டுள்ளது. பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளின் வேறுபட்ட தேவைகளுக்கு பொருந்தக் கூடியவாறு இந்த கடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. பயிர்ச்செய்கை கடன்கள், விவசாய கடன்கள், சிறு கைத்தொழில் கடன்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன்கள், சுயதொழில் கடன்கள், நுண்பாக நிதிக் கடன்கள், வீடமைப்பு கடன்கள்,

தனிநபர் கடன்கள் மற்றும் அடகுக் கடன்கள் என பல கடன்களாக இவற்றை விரிவாக வகைப்படுத்த முடியும். இந்த பிரதான வகைகளின் கீழ், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமான அதிக எண்ணிக்கையான கடன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக் கடன் பெறுநர்களை திருப்திப்படுத்த போதுமானளவுக்கு, இக் கடன்களின் விதிமுறைகள் வாடிக்கையாளர் நட்புறவுமிக்கவாகவும் நெகிழ்ச்சித்தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. வீட்டு தேவைகள், வியாபார நோக்கங்கள், தனிப்பட்ட தேவைகள், பல்வேறு துறைகளினால் மற்றும் மாறுபட்ட அளவுகளில் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு மற்றும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் போன்றவற்றுக்காக மேற்படி கடன்சார் உற்பத்திகள் கிடைக்கக் கூடியதாக உள்ளன. இதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களினால் ஏதேனும் விஷேட தேவைகள் முன்வைக்கப்படுமிடத்து அவர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கடன்களை வழங்குவதற்கு வங்கி அதிகாரிகளுக்கு போதுமானளவுக்கு தற்றுணிபு உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக, வாடிக்கையாளரதும் நாட்டினதும் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் விதத்திலமைந்த அபிவிருத்திக் கடன்கள் விடயத்தில் மேலும் முக்கியத்துவம் அளிப்பதற்கு வங்கியானது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுவாரஸ்யமான நடவடிக்கை என்னவென்றால், விவசாய சங்கங்கள், மகளிர் சங்கங்கள், பல்வேறு தர்ம சங்கங்கள் போன்றவற்றின் ஊடாக எமது கடன்சார் உற்பத்திகளை சமூகத்தின் பரந்தளவான பிரிவினருக்கு கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட்ட முன்முயற்சியாகும். முறைசார்ந்த வங்கியியல் துறையினால் அனுகூலத்தை பெற்றுக்கொள்ளாத முறைசாரா துறையினரை வங்கி வெற்றிகரமாக சென்றடைவதற்கு இது வழியமைத்துக் கொடுத்தது.

## கூட்டாண்மை சமூகப் பொறுப்பு

சமுதாய அபிவிருத்தி மன்றங்கள் (ஜன ஹழ) – சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குதல்

அபிவிருத்தி வங்கியியல் என்பது தெளிவற்ற சவால்கள் மற்றும் பொறுப்புக்களைக் கொண்ட ஒரு சிக்கலான செயல்முறையாகும். தேசத்திற்கும் அதனது மக்களுக்கும் அர்த்தபுஷ்டியான பங்களிப்பை வழங்கும் பொருட்டு கிராமிய, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் உள்ள இலக்கு வாடிக்கையாளர்களுடனும் அதேபோல் தொடர்புபட்ட காரணிகளோடும் பரிட்சயமாகிக் கொள்வதற்காக அபிவிருத்தி வங்கியியலாளர் தமது அறிவை அதிகரிப்பதும், திறன்களை கூர்மையாக்குவதும் அவசியமாகும். வேறு எதையும் விட அவர் மக்களிலும் அவர்களது அபிவிருத்தியிலும் உண்மைக்குண்மையாக அக்கறையுள்ள ஒரு நபராக இருக்க வேண்டும். அந்த வகையில் மக்களுடன் தொடர்ந்தும் நெருக்கமாக இருப்பதும், நல்லெண்ண உறவை கட்டியெழுப்புவதும் அதேவேளை அவர்களையும் அவர்களுடைய உண்மையான தேவைகளையும் விளங்கிக்கொண்டு, அவர்களது பிரச்சினைகளுக்கு மிகப் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதும் மிக முக்கியமான அம்சங்களாகும்.

எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதை மேம்படுத்திக் கொள்வதற்காக, 2013ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி வங்கியானது நிதியியல் நிறுவனங்களுக்கும், அவர்களது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் இடையில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க இடைவெளிகளை அடையாளம் கண்டு கொண்டது. தற்போதைய அல்லது வருங்கால வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனங்களின் கிளை வலைப்பின்னலில் இருந்து மிகத் தூரமாகி இருக்கும் வேளைகளில் இவ்வாறான இடைவெளிகள்

மிகவும் மிதமிஞ்சியவையாக இருப்பதையும் பிரதேச அபிவிருத்தி வங்கி கண்டறிந்தது.

2013ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், மேற்படி அடையாளம் காணப்பட்ட இடைவெளியை சீர்செய்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகுதல் ஆகிய நோக்கங்களுக்கு அமைவாக, இலக்கு வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான இடங்களில் 10,000 சமுதாய அபிவிருத்தி மன்றங்களை நடைபெறும் இலட்சிய செயற்றிட்டம் ஒன்றை பிரதேச அபிவிருத்தி வங்கி முன்னெடுத்தது. எண்ணங்களையும் கருத்துக்களையும் தெளிவான முறையில் பரிமாற்றிக் கொள்ள வங்கிக்கும் அதேபோல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த மன்றங்கள் மிகப் பொருத்தமான ஒரு களத்தை வழங்கின. கிராமிய மக்கள் தம்முடைய கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கும், புதிய சிந்தனைகளை அளிப்பதற்கும் இந்த மன்றங்கள் வழியமைத்துக் கொடுத்தது. அதேவேளை, வங்கி மற்றும் அதனது சேவைகள் தொடர்பிலும் அதேபோல் நிதிகள் மற்றும் அவர்களது வருமானம் உழைத்துத் தரும் செயற்றிட்டங்கள் போன்றவற்றை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு இருக்கக் கூடிய ஏதேனும் சந்தகங்களுக்கு விளக்கங்களை பெற்றுக் கொள்ளவும் இது வசதியாக அமைந்தது. வங்கி இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2014ஆம் ஆண்டிலும் தொடர்ந்து மேற்கொண்டது.

2013ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 10,000 சமுதாய அபிவிருத்தி மன்றங்கள் மற்றும் 2014 இல் நடாத்தப்பட்ட மேலும் 14,000 மன்றங்கள் ஆகியன



## கூட்டாண்மை சமூகப் பொறுப்பு தொடர்ச்சி

– வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பிலான ஆழமான அறிவை சிறந்த முறையில் பெற்றுக் கொள்ளவும், தீர்வுகளை வழங்கவும் அதேபோன்று விவசாயம் மற்றும் ஏனைய செயற்றிட்டங்களின் விடயத்தில் செயற்றிறமான அறிவுரைகளையும் உதவியையும் வழங்குவதற்கும் வங்கிக்கு இயலுமையை அளித்தன. ஐந்து தொடக்கம் ஆறு தனிநபர்களை உள்ளடக்கிய சிறு குழுக்களை உருவாக்குவதற்கு வங்கி வசதி செய்து கொடுத்ததுடன் தனிநபர்களின் வாழ்க்கை நிலை மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கக் கூடிய வருமானம் உழைத்துத் தரும் செயற்றிட்டங்களில் இறங்குவதற்கு முன்னதாக, பெறுமதிகள், நெறிமுறைகள் மற்றும் அடிப்படை வியாபார அறிவு எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சியையும் வழிகாட்டலையும் வழங்கியது.

கிராமப்புற மற்றும் அரைவாசி-அளவில் நகர்ப்புறமாகியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் பொறுப்புணர்வுமிக்க பிரஜைகளாக ஆக்குவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி பல விஷேட விளக்கமளிப்புக்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை கிராமமாக நடாத்தும் பொருட்டு தனது வளங்களை முதலீடு செய்திருக்கின்றது. அவர்கள் தமது நாளாந்த வாழ்க்கையை சிறந்த

முறையில் திட்டமிடுவதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் இவ்வாறான முன்முயற்சிகள் அவர்களுக்கு இடமளித்த அதேவேளை, ரூபாய்களையும் சதங்களையும் சேமிக்கின்ற ஒரு அணுகுமுறையில் மட்டும் கூடிய கவனம் செலுத்தாமல், உள்ளீட்டுப் பொருட்கள் மற்றும் நேரத்தை சேமிக்கும் முறைமைகளின் ஊடாக அவர்கள் தமது வாழ்க்கைப் போக்கை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகள் மற்றும் வழிவகைகளை கண்டறிந்து கொள்வதற்கும் இது வழிவகுத்துள்ளது. சிறந்த சமூகத்தை உருவாக்கும் பொருட்டு, தொழில் முயற்சியாளர்கள் தமது வாழ்க்கையில் கெட்ட பழக்க வழக்கங்களை தவிர்ப்பதற்கும் சிறப்பான பெறுமதிகளை கொண்டு வருவதற்கும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பிரதேச அபிவிருத்தி வங்கியானது ஆக்கவளமுள்ள மற்றும் இடைமுக அமர்வுகளை நடாத்தியதன் ஊடாக வழங்கியிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக, தமது செயற்றிட்டங்களை வெற்றிகரமான வணிக முயற்சிகளாக்கும் விதத்திலான திறனை, முன்னோக்கிய செயலியக்கத்தை மற்றும் தூரநோக்கை வெளிப்படுத்திய தனிநபர்களால் ஆரம்பிக்கப்படுகின்ற நம்பிக்கைக்குரிய, தாக்குப் பிடிக்கக்கூடிய செயற்றிட்டங்களுக்கும் வங்கி உதவிகளை வழங்கியுள்ளது.

## இடர் முகாமைத்துவம்

வங்கியியல் துறை பல்வேறு வகையான உள்ளார்ந்த இடர்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இன்றைய போட்டிகரமான வங்கியியல் துறையில் இடரை வங்கியியலாளர்கள் - வியாபார உறுதிப்பாட்டை அளவிடும் ஒன்றாகவும், இலாபத்தன்மையின் ஒரு குறிகாட்டியாகவும், ஒரு சிறப்பான ஆளுகைக்கான ஆரம்பமாகவும் மற்றும் வியாபாரத்திற்கான ஒரு வழிமுறையாகவும் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக, கடன்சார் இடர்கள், தொழிற்பாட்டு இடர்கள் மற்றும் சந்தை இடர்கள் என்று பல வகைப்பட்ட இடர்களுக்கு வங்கிகள் முகம் கொடுக்கின்றன. பிரதானமான இந்த மூன்று இடர் வகைகளுக்கும் மேலதிகமாக, முலோபாய இடர், வெளிநாட்டு நாணயமாற்று இடர்கள், ஒழுக்கநெறி இணக்கப்பாடு சார்ந்த இடர்கள், சட்டம்சார் இடர் மற்றும் நற்பெயர் சார்ந்த இடர் போன்ற ஏனைய இடர் வகைகளிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது. இதன் பலனாக, ஒவ்வொரு வங்கியியல் நிறுவனமும் தம்முடைய இடர் கலாசாரம் மற்றும் இடர் நடைமுறைகள் தொடர்பில் உன்னிப்பான அவதானத்தை செலுத்தி வருகின்றன. இதனடிப்படையில், பிரதேச அபிவிருத்தி வங்கியும் சிறந்த நடைமுறைகளை உள்வாங்கிக் கொள்ளும் செயன்முறையில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.

### கடன் இடர் முகாமைத்துவம்

கடன்சார் இடர் என்பது, கடன் பெறுநர் ஒருவர் கடன் ஒன்றை மீளச் செலுத்த தவறுகின்ற போது அல்லது வேறு ஏதேனும் வகையில் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையை அவர் செய்ய தவறுவதால் உருவாகும் அசல் தொகை இழப்பு அல்லது நிதி வெகுமதி இழப்பை குறிக்கின்றது.

### பிரதேச அபிவிருத்தி வங்கியில் கடன் இடர் முகாமைத்துவம்

வங்கியின் மொத்த கடன் வெளிப்படுத்தல் (Total Credit Exposure) ஆனது, வங்கியின் மொத்த சொத்துக்களில் 67% ஆக காணப்பட்டது. வங்கியின் மிக முக்கிய வியாபார பிரிவாக கடன் திகழ்கின்றது. அதனால், வங்கி முகம் கொடுத்துள்ள முக்கிய இடர் வகையாக கடன்சார் இடர் காணப்படுகின்றது.

இவ் வருட காலப்பகுதியில் எமது கடன் தொடர் செயலடைவு (Lending Portfolio) ரூபா 1.912 பில்லியன் வரை அதிகரித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 3.18% அதிகரிப்பாகும். எவ்வாறிருப்பினும், 2013ஆம் ஆண்டியில் வங்கியியல் துறையானது தங்கச் சந்தை நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது. அதன் விளைவாக, எமது கடன் தொடர் செயலடைவும் பாதிக்கப்பட்டது. இவ்வருடம், நாம் எமது அடகு தொடரிலான செறிவாக்கத்தை குறைப்பதற்கு போதுமான அளவுக்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.


- அடகு பிடித்தல் பிரிவுக்காக புதிய கடன் எல்லை அறிமுகப்படுத்தப்பட்டு, பேணப்படுகின்றது

- தங்கம் உருக்குதல் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது
- மீள்அறவீட்டு செயன்முறை வலுவூட்டப்பட்டுள்ளது
- ஏல விற்பனை செயன்முறை மற்றும் அடிக்கடி நிகழும் தன்மை என்பன பலப்படுத்தப்பட்டுள்ளன.
- சிறிய, நடுத்தர தொழில்முயற்சி, விவசாயம் மற்றும் வீடமைப்பு உள்ளடங்கலாக பல்வேறு துறைகளில் எமது கடன் வகைகள் பலவகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், எமது கடன் வழங்கல் பிரிவுகளை ஏனைய துறைகளுக்கும் பல்வகைப்படுத்தி விரிவுபடுத்தியதன் மூலம் வங்கியின் செறிவுத்தன்மையான இடரை நாம் வெற்றிகரமாக மட்டுப்படுத்தி இருக்கின்றோம்.


துறை	HHI	
	2013	2014
விவசாயம்	0.058	0.040
விலங்கு வளர்ப்பு	0.001	0.001
கைத்தொழில் (SME)	0.047	0.081
வர்த்தகம் மற்றும் சேவைகள்	0.000	0.000
வீடமைப்பு	0.026	0.039
அடகு	0.056	0.020
ஏனைய முன்னுரிமை	0.010	0.016
ஊழியர்கள்	0.000	0.000
<b>மொத்தம்</b>	<b>0.198</b>	<b>0.197</b>

### புவியியல் ரீதியான செறிவு



# இடர் முகாமைத்துவம் தொடர்ச்சி

தொழிற்படு முற்பணங்கள் - உற்பத்தி வாரியாக



## கடன் இடர் முகாமைத்துவ செயல்முறை

ஏனைய எந்தவொரு வங்கியைப் போலவே, பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு கடன் என்பது மிக முக்கியமான வியாபார பிரிவாக காணப்படுவதுடன், வங்கியின் ஒட்டுமொத்த இடரில் மிக முக்கியமாக வெளிப்படுத்தப்படும் ஒரு விடயமாகவும் உள்ளது. இடர் முகாமைத்துவ செயல்முறைக்கு வங்கியானது கணிசமானளவுக்கு முக்கியத்துவத்தை அளிக்கின்றது. அந்தவகையில் பிரதேச அபிவிருத்தி வங்கியானது பணிப்பாளர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட கடன் இடர் முகாமைத்துவ கொள்கையை ஏற்கனவே நிலைநாட்டியுள்ளது. இக் கொள்கை வருடாந்தம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றது. கடன் இடர் முகாமைத்துவ கொள்கை மற்றும் அதனது பணிச்சட்டகத்திற்கு அமைவாக வங்கி தனது கடன்சார் இடரை மட்டுப்படுத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் அளவிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றது.

## பிரிவுகளின் வரையறைகள் மற்றும் ஒப்புதலுக்கான அதிகார பகிர்ந்தளிப்பு

ஒப்புதலளிக்கப்பட்ட கடன் பிரிவுகளின் வரையறைகளை வங்கி உருவாக்கி இருப்பதுடன், இடர் முகாமைத்துவ திணைக்களம் இந்த பிரிவுகளின் வரையறைகளை மாதாந்தம் பகுப்பாய்வு செய்து, ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்து குழு (IRMC) ஊடாக பணிப்பாளர் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றது. கடன் திணைக்களங்கள் மற்றும் வியாபார பிரிவுகள் (266 கிளைகள்) மேற்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக தம்முடைய இலக்குகளை சீரமைத்துக் கொள்கின்றன. அவ்வப்போது, கடன் திணைக்களமானது பல்வேறுபட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதன் மூலமும் சுற்றறிக்கைகளை வெளியிடுவதன் ஊடாகவும் கடன்சார் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள தனது ஊழியர்களின் அறிவை மேம்படுத்துகின்றது.

கடன் வசதிக்கு ஒப்புதலளிக்கும் விடயத்தில் குறித்தொதுக்கப்பட்ட அதிகார பகிர்ந்தளிப்பு வரையறைகளை வங்கி கொண்டிருக்கின்றது. சாதாரணமாக, ஒவ்வொரு கடன் முன்மொழிவு திட்டமும் அனுபவம் பெற்ற கடன் அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட ஒப்புதல் அதிகார மட்டத்திற்கு ஒப்படைக்கப்படும். அதேவேளை உயர் பெறுமதியுடைய கடன் முன்மொழிவு திட்டங்கள், கடன் குழுவினாலும் பணிப்பாளர் சபையினாலும் ஒப்புதல் அளிக்கப்படும். தற்போது, பிராந்திய பொது முகாமையாளிற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார வரையறைக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு கடன் முன்மொழிவு திட்டமும் CRO இனால் சுயாதீனமான ஒரு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுதல் மற்றும் ஒப்புதல் அளித்தல் செயல்முறையானது, கடன் வகைகள் மீதான, வங்கியின் கடன் இடரை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கின்றது.


## கடன் இழப்பு முன்னேற்பாட்டு ஒதுக்கீடு

இலங்கை மத்திய வங்கி வழிகாட்டல்களின் பிரகாரம், வங்கி இரண்டு வகையான முன்னேற்பாட்டு ஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றுகின்றது:

- பொதுவான முன்னேற்பாட்டு ஒதுக்கீடு
- பிரத்தியேகமான முன்னேற்பாட்டு ஒதுக்கீடு

வங்கியினது முன்னேற்பாட்டு ஒதுக்கீடு உள்ளடக்க வீதம் (Provision cover ratio) மற்றும் திறந்த வெளிப்படுத்தல் வீதம் (open exposure ratio) என்பன அவ்வப்போது இடர் முகாமைத்துவ திணைக்களத்தால் கணக்கிடப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படும். ஒவ்வொரு மாத இறுதியிலும், இடர் முகாமைத்துவ திணைக்களம் இந்த வீதங்களை தம்முடைய அவதானிப்புக்களுடன் இணைத்து பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கும்.

## முன்னேற்பாட்டு ஒதுக்கீடு உள்ளடக்க வீதம்




**திறந்த கடன் வெளிப்படுத்துகை**



2014ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தபடி, முதன்மையான 20 கடன் பெறுநர்கள் மற்றும் வைப்பாளர்கள் கடன் மற்றும் வைப்பு தொடர் செயலடைவுகள் மீது முறையே 1.76% மற்றும் 9.23% பங்களிப்பை வழங்குகின்றனர்.

**செயற்படா முற்பணங்கள்**



**கடன் இழப்பு மீதான வலுக்குறைவு மதிப்பீடு**

வங்கியானது வலுக்குறைவு (Impairment) தொடர்பில் புதிய கணக்கீட்டு நியமங்களான SLAS 44 மற்றும் 45 ஆகியவற்றை பயன்படுத்துகின்றது. அத்துடன், அவர்களது இலாபத்துடன் கடன் இழப்பை பொருந்திப் பார்ப்பதற்கு இந்த தெரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

**திரவத்தன்மை இடர் முகாமைத்துவம்**

நிதிசார் கடப்பாடுகளுக்கு முகம் கொடுப்பதில் வங்கியானது சிரமங்களை எதிர்கொள்ளும் இடராக திரவத்தன்மை இடர் காணப்படுவதுடன், பணம் அல்லது ஏனைய நிதிச் சொத்துக்களை வழங்குவதன் மூலம் தீர்ப்பளவு செய்யப்படுவதாக இது உள்ளது.

கடன் இடர் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் கடன் வழங்கல் அதிகாரிகள் நாளாந்த வாடிக்கையாளர் பகுப்பாய்வு மற்றும் மீள்அறவீட்டு செயல்முறையின் ஊடாக, கிளை மட்டத்திலான அவர்களது கடன் தொடர் செயலடைவு மற்றும் தனிநபர் கடன் வசதிகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். எவ்வாறிருப்பினும், தலைமை அலுவலக மட்டத்தில் இடர் முகாமைத்துவ திணைக்களமானது வங்கியின் கடன் தொடர் செயலடைவை பகுப்பாய்வு செய்கின்ற அதேவேளை, KRI (பிரதான இடர் குறிகாட்டி) இன் கீழ் மாதாந்த அடிப்படையில் தமது அவதானிப்புக்களுடன் சேர்த்து பணிப்பாளர் சபையினருக்கு அறிக்கையிடுகின்றது. மொத்த கடன் தொடர் செயலடைவு பகுப்பாய்வு, செயற்படா சொத்துக்கள் பகுப்பாய்வு, கடன் முன்னேற்பாட்டு ஒதுக்க பகுப்பாய்வு, மற்றும் ஏனைய பல குறிகாட்டிகளை இது உள்ளடக்கி இருக்கின்றது. இடர் முகாமைத்துவ பிரிவானது வங்கியின் முதன்மையான 20 கடன் பெறுநர்களை மாதாந்த அடிப்படையில் மிக நெருக்கமான கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்கின்றது.


**பிரதேச அபிவிருத்தி வங்கியில் திரவத்தன்மை இடர் முகாமைத்துவம்**

2013ஆம் ஆண்டிலிருந்து திரவத்தன்மை இடர் முகாமைத்துவ கொள்கையை பேணி வருவதுடன், அது வருடாந்தம் மீளாய்வு செய்கின்றது. வங்கியின் திரவத்தன்மை முகாமைத்துவ பணிச்சட்டகம் மற்றும் வங்கியின் திரவத்தன்மை மீதான இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்கள் என்பவற்றுக்கும் நாம் எப்போதும் ஒத்திசைந்து செயற்படுகின்றோம். ஒழுங்குபடுத்துதலானால் வேண்டப்பட்ட 20% என்ற மட்டத்திற்கும் மேலாக தனது திரவத்தன்மை நிலையை பேணுவதற்கு வங்கி முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. இந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக, வங்கியானது திரவச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை மதிப்பீடு செய்கின்ற மற்றும் கண்காணிக்கின்ற அதேநேரத்தில், யுடுஊழு ஊடாக உயர் தரமுடைய திரவச் சொத்துக்களை தளத்தை பேணிப் பாதுகாக்கின்றது.

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், மேற்குறிப்பிடப்பட்டவாறு வேண்டப்பட்ட மட்டத்தை விடவும் உயர்ந்த மட்டத்தில் வங்கி தனது திரவத்தன்மை வீதத்தை பேணி இருக்கின்றது.

# இடர் முகாமைத்துவம் தொடர்ச்சி

**2014 டிசம்பர் இறுதியில் இருந்தபடி, வேண்டப்பட்ட - அதற்கு எதிரீடாக உள்ளபடியான திரவச் சொத்துக்கள் வீதம்**



	2013	2014
1ஆம் காலாண்டு	22.16%	31.70%
2ஆம் காலாண்டு	22.20%	35.70%
3ஆம் காலாண்டு	21.14%	36.70%
<b>வருட இறுதி</b>	<b>25.50%</b>	<b>35.50%</b>

ஒப்பீட்டு எண்தொகை (2013-2014)

**சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவ குழு (ALCO)**

ஆயுடை சந்நிழிளெழைடைவைல் முக அயயெபைபெ வங்கியின் திரவத்தன்மையை முகாமை செய்யும் பிரதான பொறுப்பு, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவ குழுவை (ALCO) சார்ந்ததாகும். இக் குழுவானது வங்கியின் கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று மட்டத்திலான ஊழியர்களை உள்ளடக்கி இருப்பதுடன், இது ஒரு நிறைவேற்று குழுவாகவும் உள்ளது. இக்குழு குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு தடவை அல்லது தேவையான சந்தர்ப்பத்தில் கூடி சந்திக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திரவத்தன்மை உள்ளடக்க வீதம் (LCR) இனை உள்வாங்கிக் கொள்வதற்கான தயார்படுத்தல் செயன்முறையிலும் வங்கி ஈடுபட்டுள்ளது.

**திரவத்தன்மை மீதான அழுத்த பரிசோதனை**

இடர் முகாமைத்துவ திணைக்களம், மாறுபட்ட அளவிலான தீவிரத்தன்மை நிலைகளுடன் தொடர்புபட்ட மூன்று கட்டங்களில் வங்கியின் திரவத்தன்மை மீதான அழுத்தம் தொடர்பான பரிசோதனையை ஒரு கிரமமான அடிப்படையில் மேற்கொள்கின்றது. ஒவ்வொரு மாதமும், அழுத்த பரிசோதனையின் பெறுபெறுகளை இத் திணைக்களம் மதிப்பீடு செய்கின்ற அதேவேளை, எதிர்பாராத நிலைமை ஒன்றின் போது வங்கியின்

திரவத்தன்மை மீது ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள தாக்கத்தை அளவீடு செய்கின்றது. அழுத்த பரிசோதனை பெறுபெறுகளின் அடிப்படையில், அவ்வாறான நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு பொருத்தமான தீர்வுகள் மற்றும் நிதியிடல் ஏற்பாடுகளை மேற்கொள்ளல் குறித்து, இடர் முகாமைத்துவ திணைக்களத்தால் பணிப்பாளர் சபையினருக்கு தகவல் அளிக்கப்படும்.

விபரங்கள்	31/12/2014 இருந்தபடி மீதி	அதிர்ச்சிகள்		
		சிறிய	நடுத்தரமான	பாரிய
அதிர்ச்சியின் அளவு		5%	10%	15%
திரவச் சொத்துக்கள்	25,337,747	25,337,747	25,337,747	25,337,747
மொத்த பொறுப்புக்கள்	71,361,099	71,361,099	71,361,099	71,361,099
மொத்த சொத்துக்கள் மீது விழும பெறுமதி		3,568,055	7,136,110	10,704,165
அதிர்ச்சிக்கு பின்னர் மறுசீரமைக்கப்பட்ட மொத்த பொறுப்புகள்		67,793,044	64,224,989	60,656,934
அதிர்ச்சிக்கு பின்னர் மறுசீரமைக்கப்பட்ட திரவச் சொத்துக்கள்		21,769,692	18,201,637	14,633,582
திரவச் சொத்து வீதம்	35.51%	32.11%	28.34%	24.13%

**தொழிற்பாட்டு இடர் முகாமைத்துவம்**

தொழிற்பாட்டு இடர் முகாமைத்துவம் என்பது - போதாத அல்லது தோல்விடைந்த உள்ளக செயன்முறை, ஆட்கள், மற்றும் முறைமைகள் அதேபோல் கடன் அல்லது சந்தையினால் ஏற்படுகின்ற வெளிப்புற நிகழ்வுகளின் விளைவாக ஏற்படக் கூடிய, எதிர்பாராத நேரடி அல்லது மறைமுக இழப்புக்களின் அபாயத்தை குறித்துரைக்கும் ஒன்றாக காணப்படுகின்றது.

**பிரதேச அபிவிருத்தி வங்கியில் தொழிற்பாட்டு இடர் முகாமைத்துவம்**

இழந்த தரவு அறிக்கையிடல்

2012ஆம் ஆண்டில் இருந்து, இழந்த தரவுகளை கண்டுபிடித்தல் மற்றும் அறிக்கையிடல் செயன்முறையில் இடர் முகாமைத்துவ திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது. அனைத்து இழப்புக்களும் இடர் முகாமைத்துவ திணைக்களத்தால் பதிவு செய்யப்படுவதுடன், தொடக்கநிலை உச்சவரம்பு (Threshold Limit) தொகையான ரூபா 500,000 இற்கு மிதமிஞ்சியதாக உள்ள ஒவ்வொரு காலாண்டின் இழந்த தரவு பற்றிய விபரமும் இலங்கை மத்திய வங்கிக்கு அறிக்கையிடப்படும். அதேநேரத்தில், பல்வகைப்பட்ட இழந்த தரவுடன் தொடர்புடைய ஒரு தரவுத்தளத்தை வங்கி தொடர்ந்தும் பேணி வருகின்றது. இந்த அனைத்து தொழிற்பாட்டு பிரச்சினைகளும், இழக்கப்படும் நிகழ்வுகளும் IRMC மட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியானது, 2014ஆம் ஆண்டு வரைக்கும் வேறுமாதிரியான தகவல் தொழில்நுட்ப (IT) முறைமைகளின் அடிப்படையில் வங்கி தொழிற்பட்டது. இன்று, ஒரு புதிய மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப தீர்வினை வங்கி வெற்றிகரமாக விருத்தி செய்திருக்கின்றது. அவ்வாறு விருத்தி செய்த பிற்பாடு நாம் தானாகவே தகவல் தொழில்நுட்ப இடருக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம். எனவே 2015ஆம் ஆண்டிலிருந்து ISMS (தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமை) அதிகாரி செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கான, தகவல் பாதுகாப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க பயன்பாட்டு கொள்கைகளுக்கு வங்கி ஒப்புதல் அளித்திருக்கின்றது.


வியாபார தொடர்ச்சிநிலை திட்டம் (BCP)

வங்கியானது தொடர்ச்சியாக கடன் திட்டத்தை (BCP) இவ் வருடத்திற்குள் தீர்மானிக்கும் அத்திட்டத்தை 2015 இலிருந்து அமுல்படுத்துதல்.

### மூலதன போதுமான தன்மை

கடந்த இரண்டு வருடங்களில் வங்கியின் மூலதன போதுமான தன்மையானது கீழ்க்கண்டவாறு காணப்பட்டது:

### வேண்டப்பட்ட - அதற்கு எதிரீடாக உள்ளபடியான மூலதன தகவு வீதம்



மேற்குறிப்பிட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பல சந்தர்ப்பங்களில் அடிப்படை தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமையால், வங்கியின் மூலதன தளத்தை பலப்படுத்துவதற்கான பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தார்கள்.

1. பிரதேசிய சங்கர்தனை வங்கி சட்டத்திற்கு அமைவாக, தற்போதிருக்கும் பங்குதாரர்களிடம் இருந்து மேலதிக மூலதனத்தை உள்ளீர்ப்புச் செய்ய கோருவதற்கு ஒப்புதல் அளித்தனர். ஒரு புதிய முதலீட்டாளர் ஒரு பங்குதாரராக உள்வருவதற்கு இது இடமளிக்காது.

2. தொகுதிக்கடன் பத்திரங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதலாவது மூலோபாயத்தின் படி, 2014ஆம் ஆண்டில் தற்போதைய பங்குதாரர்களிடம் இருந்து ரூபா 271.54 மில்லியனை வங்கி திரட்டியது.

2014 நிதியாண்டு முடிவடைவதற்கு முன்னதாக, ரூபா 2.5 பில்லியன் வரையான தொகுதிக்கடன் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளவும் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. எவ்வாறிருப்பினும், தவிர்க்க முடியாத தொழிற்பாட்டு பிரச்சினைகளால் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் தொகுதிக்கடன் பத்திர வழங்கல் நிறைவு பெறவில்லை. எனவே சபையானது, 2015 ஜனவரி மாதத்தில் தொகுதிக்கடன்பத்திர வழங்கலை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.

வங்கியின் மேற்குறிப்பிட்ட இரு மூலோபாயங்களையும் நிறைவேற்றுவதானது, ஒழுங்குபடுத்துதலரால் வேண்டப்பட்ட அடிப்படை தேவைப்பாட்டை மூலதன தளம் கடந்து செல்லக் கூடியவாறு அதனை பலப்படுத்துவதாக அமையும்.

வங்கியின் மூலதன போதுமான தன்மையில் தாக்கம் செலுத்தும், கடன் பிரிவுகள் செயலடைவின் அசைவியக்கம் தொடர்பிலும் பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவம் அக்கறையுடன் இருக்கின்றது. எனவேதான், வங்கியின் ஒப்புதலளிக்கப்பட்ட அழுத்த பரிசோதனை கொள்கை வழிகாட்டல்களுக்கு அமைவாக ஒரு கிரமமான அழுத்த பரிசோதனை நடாத்தப்பட்டு வருகின்ற அதேவேளை, அதிலிருந்து கிடைக்கும் பெறுபேறுகள் IRMC ஊடாக பணிப்பாளர் சபைக்கு காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படுகின்றது.

2014ஆம் ஆண்டுக்கான அழுத்த பரிசோதனையின் (Stress Testing) பெறுபேறுகள் பின்வருமாறு:

செயற்பாடு முற்பணை பிரிவுகளின் செயலடைவு	ஆரம்பநிலை	தடவை 03	தடவை 03	தடவை 03
அதிர்ச்சியின் அளவு	-	4%	8%	16%
நேரடியாக வகைக்கு இழப்பு	9.26%	5.78%	5.46%	4.82%
அனைத்து வகைகளுக்குமிடையிலான அதிர்ச்சியின் நகர்வு	9.26%	6.02%	5.96%	5.83%

### ஒழுக்கநெறியாள்கை இடர் முகாமைத்துவம்

வங்கி மீதான இவ்வகை கடமைகள் விடயத்தில் தோல்விகள் மற்றும் மீறல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக, நாணய அதிகார தரப்பு அதேபோல் சட்ட /அரச நிறுவனங்களால் விதிக்கப்பட்ட தனது நியதிச் சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளுடன் ஒத்திசைந்ததாக வங்கி செல்கின்றது என்பதை உறுதிப்படுத்த வங்கி மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது.

## இடர் முகாமைத்துவம் தொடர்ச்சி

அதற்கிணங்க உள்ளக கட்டுப்பாடுகள்/ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவது ஒழுக்கநெறியாள்கை அதிகாரியின் முக்கிய நோக்கங்களாகும்.

ஒழுக்கநெறியாள்கை பிரதி பொது முகாமையாளர் தலைமையிலான IRMC இன் கட்டுப்பாட்டின் கீழ் வங்கியின் ஒழுக்கநெறியாள்கை இணக்கப்பாடு (Compliance) தொழிற்பாடு காணப்படுகின்றது. இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, அவர் ஒழுங்கநெறியாள்கை பற்றிய தேவைப்பாடுகளை மேற்பார்வை மற்றும் மதிப்பீடு செய்வதுடன், வங்கியின் ஒழுக்கநெறியாள்கை நிலை தொடர்பான காலாண்டு அறிக்கைகளை IRMC இன் மீளாய்வுக்காக சமர்ப்பிப்பார்.

வங்கியின் அவசியமான சட்ட ரீதியான அறிக்கைகள் ஒழுங்குபடுத்தும் தரப்பிற்கு உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதையும் ஒழுக்கநெறியாள்கை அதிகாரி மேற்பார்வை செய்வார்.

### வட்டி வீத இடர்

வட்டி வீதங்களில் நிகழும் பாதகமான அசைவுகள் வங்கியின் நிதியியல் நிலைமைகளுக்கு வெளிப்படுத்தப்படுவதானது வட்டி வீத இடர் என்று அறியப்படுகின்றது. வட்டி வீதத்தில் ஏற்படும் மாற்றங்கள் வங்கியின் உழைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தலாம் என்பதுடன், வங்கியினது சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் ஐந்தொகைக்கு-அப்பாலான உருப்படிகளின் (off-balance sheet item) பொருளாதார பெறுமதியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

பணிப்பாளர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வட்டி வீத இடர் முகாமைத்துவ கொள்கைக்கு அமைவாக, வங்கியின் இடைவெளி மற்றும் காலஅளவு பகுப்பாய்வை (Gap and duration analysis) அடிப்படையாகக் கொண்டு வட்டி வீதங்களை தீர்மானிப்பது ALCO இன் பொறுப்பாகும். இந்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, வட்டி

வீத ஏற்ற இறக்கங்கள் மீதான இடர் மதிப்பீட்டை இடர் முகாமைத்துவ திணைக்களம்

மேற்கொள்ளும். எவ்வாறிருப்பினும், முறைமைசார் வரையறைகளின் காரணமாக, ALCO ஆனது தற்போது சந்தை நிலைவரங்கள் மற்றும் கடன் வைப்பு வீதத்தை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கல் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி வீதங்களை தீர்மானிக்கின்றது. மைய வங்கியியல் தீர்வு அமுலாக்கம் நிறைவடைந்ததையடுத்து, இப் பிரிவிலான இடர் மதிப்பீடானது மேலும் மேம்பாடடையும்.

### பிரதேச அபிவிருத்தி வங்கியின் எதிர்கால இடர் முகாமைத்துவ செயற்பாடுகள்

வங்கி முழுவதும் இடர் முகாமைத்துவ கலாசாரத்தை போதித்து வளர்க்கும் பொருட்டு, எதிர்வரும் வருடத்தில் கட்டம்கட்டமாக வங்கியின் ஒட்டுமொத்த வலைப்பின்னலிலும் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சி/விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வங்கியின் இடர் முகாமைத்துவ நடைமுறைகளை மேற்பார்வை செய்வதற்காகவும், தரமேம்படுத்துவதற்காகவும் இடர் முகாமைத்துவ திணைக்களம் புதிய தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் அனுபவமிக்க ஊழியர்களுடன் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முகாமைத்துவத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

இச் சூழ்நிலைகளில் 2015 ஆம் ஆண்டில், சரிபார்த்தல் மற்றும் கட்டுப்படுத்தல் செயன்முறையை மேம்படுத்துவதற்கும் அதன்மூலம் தொழிற்பாட்டு இடர் மற்றும் கடன் இடர் சார்ந்த குறைபாடுகளை குறைக்கும் பொருட்டு கடன் நிர்வாகத்தை ஒரு தனியான பிரிவாக அறிமுகப்படுத்துவதுடன் இணைந்ததாக, இடர் முகாமைத்துவ திணைக்களத்தை மீளக் கட்டமைக்கும் செயன்முறைகளையும் முன்னெடுக்கப்படும். (ஒழுங்குபடுத்துனரால் அவர்களது அண்மைய சட்ட ரீதியான பரீட்சித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது)

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,  
உறவுகள்

கூட்டாண்மை  
ஆளுகை



# විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

## கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

### AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය  
எனது இல. }  
My No. }

FB/M//RDB/CG/2014

ඔබේ අංකය  
உமது இல. }  
Your No. }

දිනය  
திகதி }  
Date }

19 June 2015

தலைவர்

பிரதேச சங்கவர்தனை வங்கி.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுகை பணிப்பின் இணக்கப்பாட்டுத் தேவை தொடர்பாக பிரதேச சங்கவர்தனை வங்கி பணிப்பாளர் சபைக்கு பிரதேச சங்கவர்தனை வங்கியின் உண்மையாக அறியப்பட்டவை தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை.

இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுமை பணிப்பின் தேவைக்கு இணங்க தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் சபையின் ஆளுமை அறிக்கை தொடர்பான அறிக்கைக்கு சேர்க்கப்பட்டுள்ள அத்தியாயத்தின் நடைமுறைகளை நான் செய்துள்ளேன். இலங்கை தரங்களில் நிறுவப்பட்டுள்ள கோட்பாடுகள் அது தொடர்பான சேவைகள் 4400 (SLSR 4400) இற்கமைய இப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் நடைமுறைகள் கூட்டாண்மை ஆளுமை பணிப்பின் தேவையை எதிர்கொள்ளக்கூடியவாறு உங்களுக்கு உதவுவதற்கு உண்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் போது, பட்டயக்கணக்காளர் நிறுவனம் எனக்கு உதவி புரிந்துள்ளது.

என்னால் கண்டறியப்பட்டுள்ளவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள த்தியாயத்தில் நான் இணைத்துள்ளேன். ஏனெனில், மேற்கூறப்பட்ட நடைமுறைகள் இலங்கை கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய கணக்காய்வு அல்லது நோக்கு உள்ளடக்கப்படாமையினால் CBSL இனால் வழங்கப்பட்ட கூட்டாண்மை ஆளுகையின் பணிப்புடன் இணக்கப்பாடு தொடர்பாக எந்தவொரு உத்தரவாதத்தையும் தெரிவிக்க முடியாது.

இலங்கை கணக்கியற் தரங்களுக்கமைய மேலதிக வழிமுறைகளை நான் பிரயோகித்து கூட்டாண்மை ஆளுகையில் கணக்காய்வு அல்லது மீளாய்வினை நிறைவேற்றியிருப்பின், ஏனைய விபரங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அறிக்கைப்படுத்த முடிந்திருக்கும்.

எனது இவ் அறிக்கையின் முதலாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உங்களது தகவலுக்காக உண்மைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடியது அல்ல. அல்லது எந்தவொரு தரப்பினருக்கும் விநியோகிக்கக்கூடியதல்ல.

இந்த அறிக்கை மேற்குறிப்பிடப்பட்ட விடங்களுக்காக மாத்திரம் தொடர்புடையதாகும். அத்துடன் முழுமையாக எடுக்கப்பட்ட பிரதேச சங்கவர்தனை வங்கியின் எந்தவொரு நிதிக் கூற்றுக்கும் ஏற்புடையதல்ல.

(ஒப்பம்)

டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன

பதில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி



## கூட்டாண்மை ஆளுகை

3(1)	පණිපාආර් ෂපෙයින් පොඟුපුකුකර්	கண்டறிந்தவை
3(1)(i)	<p>வங்கியின் பாதுகாப்பு மற்றும் வலுவான நிலையை பணிப்பாளர் சபை பலப்படுத்தியிருக்கின்றது என்பதை உறுதிசெய்வதற்காக உடன்பட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன</p>	
	<p>a) பணிப்பாளர் சபையின் ஒப்புதல், வங்கியின் மூலோபாய இலக்குகள் மற்றும் கூட்டாண்மை பெறுமதிகளை சரிபார்த்தல்</p> <p>வங்கி தனது மூலோபாய இலக்குகள் மற்றும் கூட்டாண்மை பெறுமதிகளை வங்கி முழுவதற்கும் தெரியப்படுத்தி இருக்கின்றதா என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது</p> <p>2011இல் மூலோபாய இலக்குகள் மற்றும் கூட்டாண்மை பெறுமதிகளுக்கு வங்கி ஒப்புதலளித்தது. அது, 2008ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேசிய சங்வர்தனை வங்கி சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்டதாகும்.</p> <p>மூலோபாய இலக்குகள் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தொழில்சார் ஆலோசனையுடன் மேம்படுத்தல்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அது நடைமுறையில் உள்ளது.</p> <p>வங்கி முழுவதும் இலக்குகளை தெரியப்படுத்தும் நடவடிக்கையை சுற்றறிக்கைகள், மின்னஞ்சல்கள், விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அதேபோல் தேவையான வேளையில் முக்கிய முகாமைத்துவ அலுவலர் ஊடாகவும் வங்கி மேற்கொண்டுள்ளது.</p>
	<p>b) வங்கியின் ஒட்டுமொத்த வியாபார மூலோபாயம் தொடர்பான பணிப்பாளர் சபையின் ஒப்புதலை சரிபார்த்தல்</p> <p>ஒட்டுமொத்தமான இடர் கொள்கை, இடர் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் பொறிமுறைகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தமான வியாபார மூலோபாயத்தையும், அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சரிபார்த்தல்</p> <p>ஒட்டுமொத்த வியாபார மூலோபாயமானது ஆகக் குறைந்தது அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கான அளவிடக்கூடிய இலக்குகளை உள்ளடக்கி இருப்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது</p> <p>தற்போது கிடைக்கக் கூடியதாக இருக்கும், பணிப்பாளர் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட வியாபார திட்டம் 2011 – 2015 வரையான ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளது</p> <p>2016ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்துவரும் 5 வருடங்களுக்கான வியாபார மூலோபாயம் தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மைய வங்கியியல் முறைமையை வங்கி அறிமுகப்படுத்தி இருப்பதால், ஒட்டுமொத்த வியாபார மூலோபாயமானது தகவல் தொழில்நுட்பத்தை (IT) உள்ளடக்கி உள்ளது.</p>

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

c)	<p>இடர்களை முகாமைத்துவம் செய்வதற்காக பணிப்பாளர் சபையால் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான முறைமைகள் விவேகமானவை என்பதுடன் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பிரதான இடரை அடையாளம் காணல் மற்றும் அமுல்படுத்தல் ஆகிய பணிகள் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் (IRMC) ஊடாக பணிப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்டது. கொள்கைகள் / பட்டயங்களை மீளாய்வு செய்தலானது 2014ஆம் ஆண்டில் பணிப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதலளிக்கப்பட்டது. இவ்வருடத்தில் மூன்று (03) IRMC கூட்டங்கள் இடம்பெற்றன.</p>
d)	<p>வைப்பாளர்கள், கடன்கொடுநர்கள், பங்குதாரர்கள் மற்றும் கடன் பெறுநர்கள் உள்ளடங்கலாக நிறுவனத்துடன் தொடர்புபட்ட அனைத்து பங்குதாரர் (Stakeholders) தரப்பினருடனும் பணிப்பாளர் சபையானது ஒரு தொடர்பாடல் கொள்கையை ஒப்புதலளித்து, அமுலாக்கியுள்ளதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>கொள்கையானது 2014ஆம் ஆண்டுக்காக, பணிப்பாளர் சபையினால் மீளாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p>
e)	<p>வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகளின் போதுமான தன்மையையும், ஒருமைப்பாட்டையும் பணிப்பாளர் சபை மீளாய்வு செய்துள்ளதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>உள்ளக கட்டுப்பாட்டு முறைமையானது தொழிற்பாட்டு கையேட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2014 டிசம்பரில் முகாமைத்துவ தகவல் முறைமையின் (MIS) போதுமான தன்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பாகவும், vide board papers: 2014/490இ 2014/535 மற்றும் 2014/589 தொடர்பாகவும் மீளாய்வு செய்வதற்கு வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் தகவல் தொழில்நுட்ப வழிப்படுத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p>
f)	<p>இலங்கையின் கணக்கீட்டு நியமங்களால் வரையறுக்கப்பட்டவாறு பணிப்பாளர் சபையானது முக்கிய முகாமைத்துவ அலுவலர்களை அடையாளம் காண்டு, பணிக்கமர்த்தியுள்ளது என்பதை சரிபார்த்தல். அவர்கள் பின்வருவனவற்றை செய்யும் பதவி அந்தஸ்தில் இருக்க வேண்டும்:</p> <p>(i) கொள்கையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தல்,  (ii) செயற்பாடுகளுக்கு பணிப்புரை விடுத்தல், மற்றும்  (iii) வியாபார செயற்பாடுகள், தொழிற்பாடுகள் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பிலான செயல்முறையை கட்டுப்படுத்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>இந்த அறிக்கையின் 3(7) பிரிவு மற்றும் LKAS 24 வெளிப்படுத்தல்களுக்கு அமைவான தொடர்புபட்ட தரப்பு கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தலை பார்க்கவும்</p>

g)	<p>பணிப்பாளர் சபையானது பணிப்பாளர் சபையில் உள்ளவர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களின் அதிகார பகுதிகள் மற்றும் முக்கிய பொறுப்புக்களை தாமதவீதம் வரையறை செய்திருப்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் சபையின் அதிகார பகுதிகள் பிரதேசிய சங்கவந்தன பேங்க் சட்டத்தின் கீழும், அதேபோல் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களின் அதிகாரம் மற்றும் பொறுப்புக்கள் தொழில் விபரணங்களாலும் செயலாட்சி செய்யப்படுகின்றன</p>
h)	<p>முக்கிய முகாமைத்துவ அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கியின் விவகாரங்கள் தொடர்பில் பணிப்பாளர் சபை பொருத்தமான மேற்பார்வையை கடைப்பிடித்திக்கின்றது என்பதையும், அது சபை கொள்கைக்கு ஒத்திசைவானது என்பதையும் சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>ஒவ்வொரு திணைக்களத்திற்கும், மாகாண மட்டங்களுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை திட்டம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய முகாமைத்துவ அலுவலர். பிராந்திய பொது முகாமையாளர்களின் செயலாற்றலை மீளாய்வு செய்யும் கூட்டங்கள் மாதந்தோறும் இடம்பெற்றன.</p>
i)	<p>கீழ்வருவன உள்ளடங்கலாக, பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் சொந்த செயலாட்சி நடைமுறைகள் செயல்விளைவு தொடர்பில் சபையானது காலத்திற்கு காலம் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளதை சரிபார்த்தல்:</p> <p>(i) பணிப்பாளர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களை தெரிவு செய்தல், வேட்புமனுதாக்கல் மற்றும் தேர்தல்</p> <p>(ii) 'ஆர்வங்களின் முரண்களை' (Conflicts of Interests) முகாமைத்துவம் செய்தல், மற்றும்</p> <p>(iii) பலவீனத்தை உறுதி செய்தலும், அவசியமான சந்தர்ப்பத்தில் மாற்றங்களை நடைமுறைப்படுத்தலும்.</p>	<p>அதற்கிணங்க இல்லை</p> <p>பணிப்பாளர் சபையினரின் சொந்த ஆளுகை நடைமுறைகளின் செயல்விளைவு தொடர்பான மதிப்பீடு: அதற்கிணங்க செயற்பட்டுள்ளதை உறுதிப்படுத்த எந்தவொரு ஆதாரத்தையும் அணுகிப்பெற முடியவில்லை.</p> <p>(i) உறுதிப்படுத்தப்பட்டது - பிரேரிக்கப்பட்ட பணிப்பாளர்கள், திறைசேரி செயலாளரின் ஆலோசனையுடன் நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்டனர்.</p> <p>(ii) இந்நிலைமை தோற்றம் பெறவில்லை.</p> <p>(iii) உறுதிப்படுத்த ஆவணம் இல்லை</p>
j)	<p>முக்கிய முகாமைத்துவ அலுவலர்களுக்காக அடுத்தடுத்து தொடர்ச்சியான திட்டத்தை பணிப்பாளர் சபை கொண்டிருந்ததை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் சபை ஒப்புதலளித்த தொடர்ச்சியான திட்டம் உள்ளது</p>
k)	<p>கொள்கைகள், தொடர்பாடல் வழிமுறைகளை ஸ்தாபித்தல் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காகவும் அதேபோல் கூட்டாண்மை இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வதற்காகவும் பணிப்பாளர் சபையானது முறைப்படியான கூட்டங்களை திட்டமிட்டுள்ளதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமை அலுவலர்களுடனான மீளாய்வு கூட்டங்கள் திட்டமிடப்பட்டன.</p> <p>அக்கறைக்குரிய எந்தவொரு விடயமும் பிரதம நிறைவேற்று அதிகாரியால் சபைக்கு அறிக்கையிடப்பட்டது.</p>

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

	l)	ஒழுங்குபடுத்தல் சூழலை விளங்கிக் கொள்வதற்காக வங்கி நடவடிக்கைகள் மற்றும் செயன்முறைகளை மேற்கொண்டுள்ளதையும், அதேபோல் ஒழுங்குபடுத்துனருடன் வங்கியானது உறவு ஒன்றை பேணுவதையும் சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  ஒழுங்குபடுத்தல் சூழ்நிலையில் மாற்றங்களை வங்கி தரமேம்படுத்தியதுடன், ஒழுங்குபடுத்துனர்களுடன் உறவை பேணுகின்றது.  செயன்முறையானது ஒழுக்கநெறியாள்கை அதிகாரியால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது
	m)	வெளியக கணக்காய்வாளர்களை வாடகைக்கு அமர்த்துவதற்கும், மேற்பார்வையை பெறவும் பணிப்பாளர் சபையிடம் ஒரு நடைமுறை உள்ளது என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  சட்டத்தின் பிரகாரம் (பகுதி எ இன் பிரிவு 33) கணக்காய்வாளர் நாயகம் வெளியக கணக்காய்வாளராக பிரதிநிதித்துவம் செய்கின்றார்.
3(1)(ii)		பணிப்பாளர் சபையானது தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியை நியமனம் செய்துள்ளது என்பதை சரிபார்த்தல்  தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரின் இந்த செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் இந்தக் அறிவுரைகளின் 3(5) அறிவுரைக்கு அமைவானதாக இருக்கின்றது என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது  தலைவரை நிதி அமைச்சு முன்மொழிந்து நியமனம் செய்கின்றது. பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியை பணிப்பாளர் சபை நியமிக்கின்றது.  நிறைவேற்று அந்தஸ்தற்ற பதவி மட்டத்திலேயே தலைவரின் செயற்பாடுகள் உள்ளன.
3(1)(iii)		பணிப்பாளர் சபை கிரமமான அடிப்படையில் சந்தித்துள்ளது என்பதையும், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிகளில் - குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் பணிப்பாளர் சபைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும் சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது  பணிப்பாளர் சபையினர் மாதாந்தமும், அவசியமான வேளையிலும் சந்தித்தனர்.  இவ் வருட காலப்பகுதியில் 12 கிரமமான கூட்டங்களும் 2 விஷேட கூட்டங்களும் இடம்பெற்றன.
3(1)(iv)		அனைத்து பணிப்பாளர்களும் தமது விடயங்கள் மற்றும் முன்மொழிவுகளை - அவ்வாறான விடயங்களும் முன்மொழிவுகளும் வியாபாரத்தை ஊக்குவித்தல் மற்றும் வங்கியின் இடரை முகாமைத்துவம் செய்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக இருக்கும் பட்சத்தில், அவற்றை வழக்கமான பணிப்பாளர் சபை கூட்டங்களிற்கான நிகழ்ச்சி நிரலில் உட்சேர்த்துக் கொள்ள வழிவகுக்கும் நடைமுறைகள் பணிப்பாளர் சபையில் இருப்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  பணிப்பாளர் சபை கூட்டங்கள் மாதாந்தம் திட்டமிடப்படுவதுடன், அடுத்த கூட்டம் நடைபெறும் திகதி பணிப்பாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால் அவர்கள் தமது விடயங்கள் மற்றும் முன்மொழிவுகளை உள்ளடக்க இடமளிக்கப்படுகின்றது.
3(1)(v)		அனைத்து பணிப்பாளர்களும் சமூகமளிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் வழக்கமான சபைக் கூட்டத்திற்கு ஆகக் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்புச் செய்திருக்கின்றது என்பதை சரிபார்த்தல். அத்துடன், ஏனைய அனைத்து பணிப்பாளர் சபை கூட்டங்களுக்காகவும் முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது.  மாதாந்த பணிப்பாளர் சபை கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல் பற்றிய முன்னறிவித்தல் மற்றும் சபை ஆவணங்கள் என்பன, கூட்டம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் பணிப்பாளர்களிடையே சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

3(1)(vi)	<p>12 மாதங்களில் முன்னிகழ்வாக இடம்பெற்ற ஆகக்குறைந்தது முன்றிலிரண்டு கூட்டங்களுக்கு அல்லது முன்னிகழ்வாக இடம்பெற்ற தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காத பணிப்பாளர்கள் மீது தேவையான நடவடிக்கையை சபை எடுத்திருக்கின்றது என்பதை சரிபார்த்தல். எவ்வாறாயினும், வேறொரு மாற்றீட்டு (பதிலி) பணிப்பாளர் ஊடாக பணிப்பாளர்களின் கூட்டத்தில் பங்குபற்றுதலானது 'வருகைதரல்' என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. பணிப்பாளர்களின் வரவுப் பதிவேடு பேணிப் பராமரிக்கப்பட்டுள்ளதுடன், 2014ஆம் ஆண்டில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படவில்லை.</p>
3(1)(vii)	<p>1988ஆம் ஆண்டின் 30 இலக்க வங்கியியல் சட்டத்தின் 43ஆம் பிரிவின் ஏற்பாடுகளை திருத்திப்படுத்தும் ஒரு கம்பனி செயலாளரை சபை நியமித்துள்ளதையும், அவரது அடிப்படை பொறுப்புக்கள் பணிப்பாளர் சபை மற்றும் பங்குரிமையாளர் (Shareholders) கூட்டங்களுக்கான செயலக சேவைகளை கையாளல் மற்றும் சட்ட ரீதியான, ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. இந்த சட்ட ஏற்பாடுகள் மற்றும் தேவைப் பாடுகளை திருத்திப்படுத்தும் பணிப்பாளர் சபை செயலாளரை சபை நியமித்துள்ளது.</p>
3(1)(viii)	<p>கம்பனி செயலாளருக்கு ஆலோசனை வழங்கவும் மற்றும் சேவைகளுக்காகவும் அணுகுவதற்கு அனைத்து பணிப்பாளர்களுக்கும் வசதியளிக்கும் நடைமுறையை சரிபார்த்தல்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. ஆலோசனை வழங்கவும் மற்றும் சேவைகளுக்காகவும் அனைத்து பணிப்பாளர்களும் பணிப்பாளர் சபை செயலாளரை அணுகக்கூடிய நிலையுள்ளது.</p>
3(1)(ix)	<p>பணிப்பாளர் சபை கூட்டங்களின் கூட்டக் குறிப்புக்களை கம்பனி செயலாளர் பேணிப் பராமரிக்கின்றார் என்பதையும், அவ்வாறான கூட்டக் குறிப்புக்களை பரிசோதிக்கும் நடைமுறை ஒன்று காணப்படுகின்றது என்பதையும் சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. பணிப்பாளர் சபை கூட்டங்களின் கூட்டக் குறிப்புக்கள், எந்தவொரு பணிப்பாளரும் பரிசோதிக்கக் கூடிய விதத்தில் கிடைக்கக் கூடியதாக உள்ளது.</p>
3(1)(x)	<p>பணிப்பாளர் சபை கூட்டங்களின் கூட்டக் குறிப்புக்கள் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது அல்லது குறித்துரைக்கின்றது என்பதை சரிபார்த்தல்.</p> <ol style="list-style-type: none"> <li>பணிப்பாளர் சபையினால் தனது ஆழ்ந்தாராய்வில் உபயோகிக்கப்பட்ட தரவு மற்றும் தகவலின் ஒரு சாரம்ச தொகுப்பு</li> <li>பணிப்பாளர் சபையினால் கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள்</li> <li>உரிய அக்கறையுடனும் புத்திசாதாரணமாகவும் பணிப்பாளர் சபை தனது கடமைகளை மேற்கொள்கின்றதா என்பதை வெளிப்படுத்தக் கூடிய - உண்மை கண்டறியும் கலந்துரையாடல்கள் மற்றும் வாக்குவாத பிரச்சினைகள் அல்லது கருத்து வேற்றுமை.</li> <li>பணிப்பாளர் சபையின் மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு அமைவான ஒழுக்கநெறியாள்கை இணக்கப்பாடு மற்றும் தொடர்புபட்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகளை பின்பற்றுதல் என்பவற்றை குறித்துரைக்கின்ற விடயங்கள்.</li> <li>வங்கி முகம்கொடுத்த இடர்களை விளங்கிக் கொள்ளல் மற்றும் பின்பற்றப்பட்ட இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம், மற்றும்</li> <li>முடிவுகள் மற்றும் பணிப்பாளர் சபை தீர்மானங்கள்</li> </ol>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p>

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(1)(xi)	<p>பொருத்தமான சூழ்நிலைகளின் போது, பணிப்பாளர்கள் தொழில்சார் சுயாதீன ஆலோசனையை வங்கியின் செலவில் மேற்கொள்வதற்கு நியாயமான காரணங்களின் அடிப்படையில் பணிப்பாளர்களுக்கு இடமளிக்கும் விதத்திலமைந்த நடைமுறைகளுக்கு பணிப்பாளர் சபை உடன்பட்டுள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் சபை கூட்டங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதன் பேரில், தொழில்சார் ஆலோசனைகளை வங்கியின் செலவில் பெற்றுக் கொள்ள முடியும்.</p> <p>எவ்வாறிருப் பினும், வகுத்தமைக்கப்பட்ட நடைமுறை உருவாக்கப்படவில்லை.</p>
3(1)(xii)	<p>‘ஆர்வங்களின் முரண் (Conflicts of Interests) அல்லது ஆர்வங்களின் முரண் தோற்றம்பெறுவது தொடர்பாக பணிப்பாளர்கள் தீர்மானித்தல், அறிக்கையிடல், தீர்த்து வைத்தல் மற்றும் அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுத்தலுடன் தொடர்புபட்ட நடைமுறை ஒன்று காணப்படுகின்றது என்பதை சரிபார்த்தல்.</p> <p>பணிப்பாளர் ஒருவர் அல்லது அவரது நெருங்கிய உறவினர் தொடர்பான, அன்றேல் ஒரு பணிப்பாளர் ‘கணிசமான ஆர்வத்தை’ (substantial interest) இனை கொண்டுள்ளார், அதனை கொண்டிருந்தார் என்பது பற்றியதான எதேனும் ஒரு பணிப்பாளர் சபை தீர்மானத்தின் போது ஒரு பணிப்பாளர் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தார் என்பதை சரிபார்த்தல்.</p> <p>பணிப்பாளர் சபை கூட்டத்தில் தொடர்புபட்ட நிகழ்ச்சி நிரலுக்காக அவர் ‘கோரத்திற்குள்’ (Quorum) கணக்கெடுக்கப்பட்டார் என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>ஆர்வங்களின் முரண் (Conflicts of Interests) அல்லது ஆர்வங்களின் முரண் தோற்றம் பெறுவதை தவிர்ப்பதற்கான நடைமுறைகள் இல்லை.</p> <p>அவ்வாறான நிலைமைகள் உருவாகவில்லை.</p>
3(1)(xiii)	<p>வங்கியின் பணிப்புரை மற்றும் கட்டுப்பாட்டை அடையாளம் காண்பதற்கான முடிவிற்காக - முறைசார் அட்டவணைக்காகவே விசேஷ டமாக ஒதுக்கிவைக்கப்பட்ட விடயங்களின் முறைசார் அட்டவணை ஒன்றை பணிப்பாளர் சபையானது உறுதியாக தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் சபையின் முடிவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள விடயங்களின் அட்டவணை ஒன்று - தீர்மானம் எடுக்கும் நடைமுறையில் சபையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டது.</p>
3(1)(xiv)	<p>வங்கியானது தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத அல்லது கிட்டத்தட்ட அதுபோன்றதொரு சூழ்நிலை ஏற்பட்டால் அல்லது கடனை கொடுத்து தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் அல்லது வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் கொடுத்தோர்களின் கொடுப்பனவை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் செயன்முறை அடையாளப்பட வேண்டுமென சபை கருதுமிடத்து, அது தொடர்பில் ஏதேனும் ஒரு முடிவு அல்லது நடவடிக்கை எடுக்க முன்னதாக வங்கியின் நிலைமை பற்றி பணிப்பாளர் சபையானது வங்கி மேற்பார்வை பணிப்பாளருக்கு உடனுக்குடன் தகவல் வழங்கியுள்ளது என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>இவ்வாறான நிலைமை தோற்றம் பெறவில்லை என்றாலும் பணிப்பாளர் சபையானது சொத்து பொறுப்பு குழு, பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு திரவத்தன்மை இடரை கட்டாயம் மேற்பார்வை செய்யுமாறும், கடனை கொடுத்து தீர்க்க முடியாத ஒரு நிலைமை ஏற்படுமிடத்து அது குறித்து வங்கியின் மேற்பார்வை பணிப்பாளருக்கு தகவல் அளிப்பதற்காக உரிய நேரத்தில் பணிப்பாளர் சபையின் கவனத்திற்கு கொண்டு வருமாறும் பணித்துள்ளது.</p>

3(1)(xv)	நாணயச் சபையினால் வேண்டப்பட்ட மட்டத்தில் வங்கி மூலதனமாக்கல் செய்வதை பணிப்பாளர் சபை மேற்கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>2014இன் ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டுகளில் வங்கியின் மூலதன போதுமை விகிதம் (CAR) ஆனது வேண்டப்பட்ட ஆகக் குறைந்த மட்டத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.</p> <p>அதனைத் தொடர்ந்து, மூலதன மட்டத்தை மேம்படுத்துவதற்காக பங்குகள் மற்றும் தொகுதிக் கடன் பத்திரங்களை வழங்க வங்கி நடவடிக்கை எடுத்தது.</p>
3(1)(xvi)	இந்த அறிவுரைகளின் 3ஆவது அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்கநெறியாளர்களுக்கு அமைவாக வங்கியின் வருடாந்த அறிக்கையில், ஒரு வருடாந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கையை பிரசுரிக்கின்றது என்பதை சரிபார்த்தல்	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>கூட்டாண்மை ஆளுகை தொடர்பான வங்கியியல் சட்டத்தின் 3ஆவது அறிவுரைக்கு வங்கி இணங்கி செயற்பட்டுள்ளதை இக் கூட்டாண்மை ஆளுகை அறிக்கையானது வெளிப்படுத்துகின்றது</p>
3(1)(xvii)	ஒவ்வொரு பணிப்பாளரினாலும் வருடாந்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு சுய-மதிப்பீட்டு திட்டத்தை பணிப்பாளர் சபை ஏற்றுக் கொண்டுள்ளதையும் அதேபோல், அவ்வாறான மதிப்பீடுகளின் பதிவுகள் பேணி பாதுகாக்கப்படுவதையும் சரிபார்த்தல்	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்</p>
<b>3(2) பணிப்பாளர் சபையின் இணைப்பாக்கம்</b>		
3(2)(i)	பணிப்பாளர் சபையானது 7 இற்கும் குறையாத, அதேநேரம் 13 இற்கு மேற்படாத பணிப்பாளர்களை கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் சபை 09 பணிப்பாளர்களை கொண்டிருக்கின்றது.</p>
3(2)(ii)	<p>(a) பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை வகிக்கின்ற பணிப்பாளர் தவிர மற்றைய பணிப்பாளர் ஒருவரின் மொத்த சேவைக்காலம் ஒன்பது வருடங்களுக்கு மேற்படக் கூடாது என்பதை சரிபார்த்தல்</p> <p>(b) யாராவது ஒரு பணிப்பாளர் 09 வருடங்களுக்கு அதிகமாக சேவையாற்றும் பட்சத்தில் இடைக்கால சட்ட ஏற்பாடுகள் அது விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>இந்த அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில், எந்தவொரு பணிப்பாளரும் ஒன்பது வருடங்களை பூர்த்தி செய்யவில்லை.</p> <p>எந்தவொரு பணிப்பாளரும் 09 வருட சேவைக்காலத்தை தாண்டவில்லை.</p>
3(2)(iii)	பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட நிறைவேற்று பணிப்பாளர்களின் எண்ணிக்கையானது, பணிப்பாளர் சபையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாதிருக்கின்றது என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.
3(2)(iv)	<p>பணிப்பாளர் சபையானது ஆகக் குறைந்தது மூன்று அல்லது மொத்த பணிப்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியான சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்களை, இதில் எது அதிகமானதோ அந்த எண்ணிக்கையில் கொண்டிருக்கின்றது என்பதை சரிபார்த்தல்.</p> <p>நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் சுயாதீனமானவர்களாக கருதப்படுமிடத்து அவர்:</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் சபை ஒன்பது பணிப்பாளர்களை உள்ளடக்கி இருப்பதுடன் இவர்களுள் ஏழுபேர் நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் ஆவர். பணிப்பாளர் சபையிலுள்ள இரண்டு நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் மற்றும் தலைவர் ஆகியோர் சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் என்ற பதவிநிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.</p>

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

a)	நேரடியாக மற்றும் மறைமுகமாக, வங்கியின் பங்குகளில் 1 சதவீதத்திற்கும் அதிகமான பங்குரிமையை கொண்டிருத்தல்	வங்கியின் பணிப்பாளர்கள் திறைசேரி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
b)	தற்போது பணிப்பாளராக நியமனம் பெற்றிருத்தல் அல்லது இதற்கு உடன்-முந்திய இரண்டு வருட காலப்பகுதியில் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருத்தல், இதிலுள்ள அறிவுரை 3(7) இல் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு வங்கியுடன் ஏதேனும் வணிக கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருப்பதுடன் அது வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தும் மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமானதாக இருத்தல்.	மேலுள்ள 3(2)(iv)(a) இணை பார்க்கவும்
c)	பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு உடன்-முன்னரான இரண்டு வருட காலத்தில் வங்கியினால் பணிக்கு அமர்த்தப்பட்டிருத்தல்	மேலுள்ள 3(2)(iv)(a) இணை பார்க்கவும்
d)	வங்கியின் அல்லது வேறு ஏதேனும் ஒரு வங்கியின் - ஒரு பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி, முக்கிய முகாமைத்துவ அலுவலர், முக்கியமான பங்குரிமையாளரான ஒருவருடன் நெருங்கிய ஒரு உறவாக இருத்தல் (இந்த காரணத்திற்காக ஒரு “நெருங்கிய உறவினர்” என்பது துணைவி அல்லது நிதி அடிப்படையில் தங்கியிருக்கும் சிறுவராக அர்த்தப்படும்)	மேலுள்ள 3(2)(iv)(a) இணை பார்க்கவும்
e)	வங்கியுடன் குறிப்பிட்ட தொடர்பை கொண்டுள்ள பங்குதாரர்களை (Stakeholder) பிரதிநிதித்துவம் செய்தல்	மேலுள்ள 3(2)(iv)(a) இணை பார்க்கவும்
f)	ஒரு கம்பனியில் அல்லது வியாபார நிறுவனத்தில் ஒரு ஊழியராக அல்லது ஒரு பணிப்பாளராக அல்லது ஒரு முக்கியமான பங்குரிமையாளராக இருத்தல். அந்நிறுவனமானது,  (i) இந்த அறிவுரைகளின் அறிவுரை 3(7) இல் வரையறுத்து குறிப்பிடப்பட்டவாறு, வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தும் மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் அதிக தொகைக்கு வங்கியுடன் தற்போது கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருத்தல். அல்லது,  (ii) வங்கியின் ஏனைய பணிப்பாளர்களுள் எவரேனும் பணிபுரிகின்ற, அல்லது பணிப்பாளர்களாக அல்லது முக்கிய பங்குதாரர்களாக இருத்தல். அல்லது,  (iii) வங்கியின் ஏனைய பணிப்பாளர்களுள் எவரேனும், இந்த அறிவுரைகளின் அறிவுரை 3(7) இல் வரையறுத்து குறிப்பிடப்பட்டவாறு வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தும் மூலதனத்தில் 10 சதவீதத்திற்கும் அதிக தொகைக்கு வங்கியுடன் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருத்தல்.	மேலுள்ள 3(2)(iv)(a) இணை பார்க்கவும்
3(2)(v)	ஒரு சுயாதீன பணிப்பாளரை பிரதிநிதித்துவம் செய்வதற்காக ஒரு மாற்றீட்டு பணிப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சுயாதீன பணிப்பாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பிரமாணங்களை அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர் பூர்த்தி செய்கின்றார் என்பதை சரிபார்த்தல்	மாற்றீட்டுப் பணிப்பாளர் எவரும் நியமிக்கப்படவில்லை
3(2)(vi)	சுயாதீன பணிப்பாளர்களை நியமிக்கும் நடைமுறை ஒன்று வங்கியில் இருக்கின்றது என்பதை சரிபார்த்தல்.	அனைத்து பணிப்பாளர்களும், திறைசேரி செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3(2)(vii)	வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட ‘கோரம்’ (கூட்டம் நடத்த தேவையானவர்களின் எண்ணிக்கை) ஆனது 50% இற்கும் அதிகமான பணிப்பாளர்களை உள்ளடக்கி இருக்கும் அதேவேளை, இந்த கோரத்தில் 50% இற்கும் அதிகமாக நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் உள்ளடக்கப்படுவதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது.



## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(4) பணிப்பாளர் சபையினால் அதிகார ஒப்படைப்பு செய்யப்பட்ட முகாமைத்துவ செயற்பாடுகள்		
3(4)(i)	அதிகார ஒப்படைப்பு ஏற்பாடுகளுக்கு பணிப்பாளர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  பணிப்பாளர் சபையானது, வங்கியின் அலுவல்களுடன் தொடர்புபட்ட விடயங்களை பணிப்பாளர் சபை உபகுழுக்களுக்கும் அதேபோல் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஏனைய முக்கிய முகாமைத்துவ அலுவலர்களுக்கும் அதிகார ஒப்படைப்பு செய்திருக்கின்றது.
3(4)(ii)	3 (1) (i) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் அதிகார ஒப்படைப்பு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும் கூட, பணிப்பாளர் சபை அவ் விடயங்கள் தொடர்பில் பொறுப்பு எடுத்துக் கொள்கின்றது என்பதை சரிபார்த்தல்	அவ்வாறான சூழ்நிலைகள் எதுவும் ஏற்படவில்லை.
3(4)(iii)	அதிகார ஒப்படைப்புச் செயன்முறையானது தொடர்ந்தும் வங்கியின் தேவைப்பாடுகளுக்கு தொடர்புடையதாக காணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அச் செயன்முறையை பணிப்பாளர் சபை குறிப்பிட்ட கால அடிப்படையில் மீளாய்வு செய்கின்றது என்பதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது.  அதிகார ஒப்படைப்பு செயன்முறையானது முகாமைத்துவ, முக்கிய முகாமைத்துவ அலுவலர் மற்றும் பிராந்திய பொது முகாமையாளர் கூட்டங்களின் ஊடாக மீளாய்வு செய்யப்படுகின்றது.
3(5) தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும்		
3(5)(i)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியின் வகிபாகங்கள் தனித்தனியானவை என்பதையும், அவை அதே தனிநபரினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரின் பதவிநிலைகள் தனித்தனியாகக் கப்பட்டுள்ளதன், அவை இரு தனிநபர்களினால் வகிக்கப்படுகின்றன.
3(5)(ii)	தலைவர் ஒரு நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர் என்பதை சரிபார்த்தல்  தலைவர் ஒரு சுயாதீன பணிப்பாளராக இல்லாதவிடத்து, பணிப்பாளர் சபையானது பொருத்தமான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட நியதிக் குறிப்புரைகளுடன், ஒரு சுயாதீன பணிப்பாளரை சிரேஷ்ட பணிப்பாளராக பணிக்கமர்த்துகின்றது என்பதை சரிபார்த்தல்.  வங்கியின் வருடாந்த அறிக்கையில் சிரேஷ்ட பணிப்பாளரின் பதவிநிலை குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  தலைவர் ஒரு நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர் என்பதுடன், சிரேஷ்ட பணிப்பாளர்கள் யாரும் வங்கியின் பணிக்கமர்த்தப்படவில்லை.
3(5)(iii)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஏதாவது உறவுகள் (நிதியியல், வியாபார, குடும்ப மற்றும் ஏனைய முக்கியமான/தொடர்புடைய உறவு/ உறவுகள்) காணப்படுமாயின் அது குறித்தும் அதேவேளை பணிப்பாளர் சபை உள்ளடங்கலாக அவர்களிடையே காணப்படும் உறவுகளின் தன்மை குறித்தும் - அடையாளம் கண்டு கொள்வதற்கும் அதேபோல் வருடாந்த அறிக்கையின் ஒரு அங்கமாக இருக்கக் கூடிய தனது கூட்டாண்மை ஆளுகை அறிக்கையில் வெளிப்படுத்துவதற்குமாக ஒரு செயன்முறையை பணிப்பாளர் சபை கொண்டிருக்கின்றது என்பதை சரிபார்த்தல்.	பணிப்பாளர்களின் பிரகடனப்படுத்தல் ஆவணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.



## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(5)(x)	பங்குரிமையாளர்களுடன் (Shareholders) செயற்றிறன் வாய்ந்த தொடர்பாடலை பேணுவதற்கு ஏதுவான ஒரு செயன்முறை உள்ளது என்பதையும், பங்குரிமையாளர்களின் கருத்துக்கள் பணிப்பாளர் சபைக்கு தெரிவிக்கப்படுகின்றது என்பதையும் சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது. அனைத்து பங்குரிமையாளர்களும் ஒரு பணிப்பாளர் ஊடாக பணிப்பாளர் சபையில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
3(5)(xi)	வங்கியின் தொழிற்பாடு மற்றும் வியாபாரத்தை நாளாந்தம் முகாமைத்துவம் செய்வதில் பிரதம நிறைவேற்று அதிகாரியானவர் மிகவுயர்ந்த நிறைவேற்று பொறுப்பதிகாரியாக செயலாற்றுகின்றார் என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது. வங்கியின் தொழிற்பாடுகள் மற்றும் வியாபாரத்தை நாளாந்தம் முகாமைத்துவம் செய்யும் விடயத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு முக்கிய முகாமைத்துவ அலுவலர்கள் ஆதரவளிப்பதுடன், நேரடியாக பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடப்படுகின்றது.
3(6)	பணிப்பாளர் சபை நியமித்த குழுக்கள்	
3(6)(i)	இதிலுள்ள அறிவுரைகள் 3(6)(ii), 3(6)(iii), 3(6)(iv) மற்றும் 3(6)(v) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆகக் குறைந்தது நான்கு சபைக் குழுக்களை வங்கி நிறுவி இருக்கின்றது என்பதை சரிபார்த்தல்  ஒவ்வொரு சபைக் குழுக்களின் அறிக்கையும் நேரடியாக பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்தல்  ஒவ்வொரு குழுவினதும் கடமைகள், வகிபாகங்கள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பிலான ஒரு அறிக்கையை பணிப்பாளர் சபை தனது வருடாந்த அறிக்கையில் முன்வைக்கின்றது என்பதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது. வங்கியானது நான்கு சபைக் குழுக்களை உருவாக்கியுள்ளதுடன், இக்குழுக்கள் நேரடியாக பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்றன.  1. கணக்காய்வு குழு 2. மனிதவளம் மற்றும் ஊதிய குழு 3. ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு 4. தகவல் தொழில்நுட்ப வழிப்படுத்தல் குழு (2014 டிசம்பர் 09ஆம் திகதிய 589/2014 பணிப்பாளர் சபை பத்திரம் ஊடாக மேற்கொள்ளப்பட்டது)
3(6)(ii)	கணக்காய்வு குழு	
	a) குழுவின் தலைவர் ஒரு சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர் என்பதையும் தகமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவங்களை அவர் தம்வசம் கொண்டுள்ளார் என்பதையும் சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது. கணக்காய்வு குழுவின் தலைவர் ஒரு நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர் என்பதுடன் அவர் தகமைகளையும் அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார்.
	b) குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது

<p>c)</p>	<p>பின்வருவனவற்றுடன் தொடர்புபட்ட விடயங்களில் குழுவானது பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்:</p> <p>(i). கணக்காய்வு சேவைகளுக்காக ஒரு வெளியக கணக்காய்வாளரை நியமித்தலானது அதனுடன் தொடர்புபட்ட நியதிச்சட்டங்களுக்கு இணங்க வழங்கப்பட வேண்டும்,</p> <p>(ii). காலத்துக்கு காலம் இலங்கை மத்திய வங்கியினால் கணக்காய்வாளர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தல்,</p> <p>(iii).தொடர்புபட்ட கணக்கீட்டு நியமங்களின் பிரயோகம், மற்றும்</p> <p>(iv).கணக்காய்வாளரின் சேவைக்காலம், கணக்காய்வு கட்டணம் மற்றும் ஏதேனும் இராஜினமா அல்லது பதவிநீக்கம், கணக்காய்வு பங்காளியின் ஒப்பந்தம் என்பது ஐந்து வருடங்களுக்கு மேற்படலாகாது என்ற நிபந்தனை, மற்றும் குறிப்பிட்ட கணக்காய்வு பங்காளர் முன்னைய சேவைக்கால முடிவுத் திகதியில் இருந்து மூன்று வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னதாக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனும் நிபந்தனையை கடைப்பிடித்தல்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பணிப்பாளர் நாயகம் வங்கியின் வெளியக கணக்காய்வாளர் ஆவார்.</p> <p>அதற்கிணங்க காணப்பட்டது.</p>
<p>d)</p> <p>e)</p>	<p>வெளியக கணக்காய்வாளர்களிடம் இருந்து சுயாதீனமான அடிப்படையில் அவர்களது பிரதிநிதித்துவத்தை குழு பெற்றிருக்கின்றது என்பதையும், (SLAS) இற்கு அமைவாக கணக்காய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் சரிபார்த்தல்</p> <p>ஒரு வெளியக கணக்காய்வாளர் கணக்காய்வு அல்லாத சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பில், குழுவானது தொடர்புபட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக ஒரு கொள்கையை அமுல்படுத்தியிருக்கின்றது என்பதை சரிபார்த்தல்</p>	<p>3(6) (ii)(c) இணை பார்க்கவும்</p> <p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>ஏதேனும் ஒரு வெளியக கணக்காய்வாளரிடம் இருந்து கணக்காய்வு அல்லாத சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற வேளையில், ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டது.</p>
<p>f)</p>	<p>கணக்காய்வு பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, இற்கு (SLAUS) அமைவாக வெளியக கணக்காய்வாளர்களுடனான கணக்காய்வின் தன்மை மற்றும் செயற்பரப்பு என்பவை தொடர்பில் குழுவானது கலந்தாய்வு செய்து, இறுதிப்படுத்தியுள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>3(6) (ii)(c) இணை பார்க்கவும்</p>
<p>g)</p>	<p>வெளிப்படுத்தப்படுவதற்காக தயாரிக்கப்பட்ட வங்கியின் நிதிக் கூற்றுக்கள், அதனது வருடாந்த அறிக்கை, கணக்குகள் மற்றும் காலாண்டு அறிக்கைகள் என்பவற்றுக்கு இடையிலான ஒருமைப்பாட்டை மேற்பார்வை செய்யும் பொருட்டு, வங்கியின் நிதித் தகவல்களை மீளாய்வு செய்கின்ற ஒரு செயன்முறையை குழு கொண்டுள்ளது என்பதையும், அத்துடன் பின்வரும் விடயங்களை பிரதம நிதி அதிகாரியிடம் (CFO) இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒரு செயன்முறை இருக்கின்றது என்பதையும் சரிபார்த்தல்:</p> <p>(i). முக்கிய நியாயத்தீர்ப்புக்குரிய பிரிவுகள்</p> <p>(ii). கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் நடைமுறைகளிலான ஏதேனும் மாற்றங்கள்</p> <p>(iii). நிறுவன 'தொடர்ச்சித்தன்மை எடுகோள்', மற்றும்</p> <p>(iv). தொடர்புபட்ட கணக்கீட்டு நியமங்கள் மற்றும் ஏனைய சட்ட தேவைப்பாடுகளுடனான இணக்கப்பாடு, மற்றும்</p> <p>(v). வருடாந்த நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் கணக்காய்வில் இருந்து உருவாகின்ற குறிப்பிடத்தக்க சரிப்படுத்தல்கள்</p>	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வு குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கூட்டக் குறிப்புக்களில் உள்ளடங்கி இருக்கவில்லை.</p>

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

h)	கணக்காய்வு தொடர்பான ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது நிறைவேற்று முகாமைத்துவத்தினர் இல்லாதவிடத்து, குழுவானது வெளியக கணக்காய்வாளர்களை சந்தித்துள்ளது என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  கணக்காய்வு குழுவின் கூட்டங்களில் கணக்காய்வாளர் நாயகத்தின் பிரதிநிதியும் கலந்து கொள்கின்றார்.
i)	வெளியக கணக்காய்வாளரின் முகாமைத்துவ கடிதம் மற்றும் அதற்கான முகாமைத்துவத்தின் பதிலளிப்பு என்பவற்றை குழு மீளாய்வு செய்துள்ளது என்பதை சரிபார்த்தல்	அதற்கிணங்க இல்லை.  முகாமைத்துவ கடிதம் கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது என்பதை கூட்டக் குறிப்புக்கள் வெளிப்படுத்தவில்லை.
j)	<p>v) வங்கியின் உள்ளக கணக்காய்வு செயற்பாடு தொடர்பில் குழுவானது பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை சரிபார்த்தல்:</p> <p>(i) உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடு, தொழிற்பாடுகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் போதுமான தன்மையை மீளாய்வு செய்வதுடன், தனது வேலையை செய்வதற்கு திணைக்களத்திற்கு தேவையான அதிகாரத்தை கொண்டிருப்பதை தம்மளவில் திருத்திப்படுத்தல்.</p> <p>(ii) உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் உள்ளக கணக்காய்வு நடைமுறையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதுடன், அவசியமான வேளையில் உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் பரிந்துரைகள் மீது பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தல்.</p> <p>(iii) உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் தலைமை அதிகாரி மற்றும் சிரேஷ்ட ஊழியர்களின் செயலாற்றலின் ஏதேனும் கணிப்பீடு அல்லது மதிப்பீட்டை மீளாய்வு செய்தல்.</p> <p>(iv) உள்ளக கணக்காய்வு செயற்பாட்டுக்காக தலைமை சிரேஷ்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் வெளியக சேவையிணைப்பு (Out sourced) வழங்குவோரின், ஏதாவது நியமனத்தை அல்ல பணி முடிவுறுத்தலை மேற்கொள்ள பரிந்துரை செய்தல்</p> <p>(v) சிரேஷ்ட உள்ளக கணக்காய்வாளர் மற்றும் ஏதேனும் வெளியக சேவையிணைப்பு வழங்குவோர் உள்ளடங்கலாக உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர்களின் இராஜினாமாக்களை குழுவானது மதிப்பீடு செய்திருக்கின்றது என்பதையும், இராஜினாமா செய்யும் சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் வெளியக பணியிணைப்பு செய்யப்பட்ட சேவை வழங்குனர்கள் தமது இராஜினாமாவுக்கான காரணத்தை சமர்ப்பிப்பதற்கு சந்தப்பம் வழங்கப்படுகின்றது என்பதையும் சரிபார்த்தல்</p> <p>(vi) உள்ளக கணக்காய்வு செயற்பாடானது, கணக்காய்வு நடவடிக்கைகளில் சுயாதீனமாக செயலாற்றுகின்றது என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>அமுலாக்கப்படவில்லை.</p> <p>பொருத்தமற்றது.</p> <p>உள்ளக கணக்காய்வு திணைக்களமானது வங்கியினுள்ளே உருவாக்கப்பட்டுள்ளது.</p> <p>பொருத்தமற்றது.</p> <p>அதற்கிணங்க காணப்பட்டது. உள்ளக கணக்காய்வு செயற்பாடு ஒரு சுயாதீன பிரிவாகும்.</p>
k)	உள்ளக விசாரணைகளில் கண்டறிந்தவற்றையும் அதற்கான முகாமைத்துவத்தின் பிரதிபலிப்பையும் குழுவானது கவனத்திற் கொண்டுள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கான கூட்டக்குறிப்புக்களை சரிபார்த்தல்	அதற்கிணங்க காணப்பட்டது.  உள்ளக கணக்காய்வு கண்டறியப்பட்ட முக்கியமான விடயங்கள் மற்றும் முகாமைத்துவத்தின் பிரதிபலிப்பு ஆகியவை கணக்காய்வு குழுவினால் கலந்தாய்வு செய்யப்பட்டதுடன் அவசியமான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

l)	<p>குழுவானது நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் பிரசன்னமாகியிருக்காத விதத்தில், வெளியக கணக்காய்வாளர்களுடன் ஆகக் குறைந்தது இரு கூட்டங்களையேனும் நடத்தியிருக்கின்றதா என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. மூன்று கூட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் வெளியக கணக்காய்வாளர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.</p>
m)	<p>பின்வருவன காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, குழுவின் நியதிக் குறிப்புக்களை சரிபார்த்தல்:</p> <p>(i). அதனது நியதிக் குறிப்புக்களுக்கு உட்பட்டதாக எந்தவொரு விடயத்திலும் விசாரண செய்வதற்கான வெளிப்படையான அதிகாரம்,</p> <p>(ii). அதனால் செய்யப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கான வளங்கள்,</p> <p>(iii). தகவலை முழுமையாக அணுகிப் பயன்படுத்தக்கூடிய தன்மை, மற்றும்</p> <p>(iv). அவசியமான சந்தர்ப்பத்தில், வெளியக தொழில்வாண்மையாளர்களின் ஆலோசனையை பெறுவதற்கான மற்றும் இது தொடர்பான அனுபவமுள்ள வெளியாட்களை கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்கான அதிகாரம்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p>
n)	<p>குழுவானது ஆகக் குறைந்தது நான்கு தடவைகள் சந்தித்துள்ளது என்பதையும், கூட்டக் குறிப்புக்களை பேணியுள்ளது என்பதையும் சரிபார்த்தல்</p>	<p>2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கூட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.</p>
o)	<p>பணிப்பாளர் சபை, வருடாந்த அறிக்கையில் பின்வரும் விடயங்களை வெளிப்படுத்தி இருக்கின்றது என்பதை சரிபார்த்தல்:</p> <p>(i). கணக்காய்வு குழுவின் செயற்பாடுகள் பற்றிய விபரம்,</p> <p>(ii). வருடத்தில் இடம்பெற்ற கணக்காய்வு குழுவின் கூட்டங்களின் எண்ணிக்கை, மற்றும்</p> <p>(iii). இவ்வாறான கூட்டங்களில் கலந்து கொண்ட ஒவ்வொரு தனிப்பட்ட பணிப்பாளரினதும் வருகைப் பதிவு விபரங்கள்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கூட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.</p>
p)	<p>குழுவின் செயலாளரானாவர் பணிப்பாளர் சபையின் செயலாளராக அல்லது உள்ளக கணக்காய்வு செயற்பாட்டின் தலைமை அதிகாரியாக இருக்கின்றார் என்பதை சரிபார்த்தல்.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது. குழுவின் செயலாளரானாவர் கம்பனி செயலாளர் ஆவார்.</p>
q)	<p>“whistle blower” கொள்கையானது பின்வரும் விடயங்களுடன் செயல்தொடர்புபடும் செயன்முறையை உள்ளடக்கியுள்ளது என்பதை சரிபார்த்தல்:</p> <p>(i) நிதி அறிக்கையில், உள்ளக கட்டுப்பாடு அல்லது ஏனைய விடயங்களில் முறையற்ற தன்மைகள்.</p> <p>(ii) மேற்குறிப்பிடப்பட்ட (i) உடன் தொடர்புபட்டதாக, அவ்வாறான விடயங்களை நியாயமாகவும் சுயாதீனமாகவும் விசாரணை செய்வதற்காக முறையான ஏற்பாடுகள் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை குழு உறுதிப்படுத்தல்</p> <p>(iii) பொருத்தமான தொடர் நடவடிக்கை</p>	<p>அமுலாக்கப்படவில்லை.</p>
3(6)(iii)	<p>மனிதவள மற்றும் ஊதிய குழு மனிதவள மற்றும் ஊதிய குழு சம்பந்தமாக கீழ்வரும் விதிமுறைகள் பிரயோகிக்கப்படத் தக்கவையாக உள்ளன:</p>	

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

a)	<p>நியதிக் குறிப்புக்கள் (Terms of Reference) மற்றும் கூட்டக்குறிப்புக்களை மீளாய்வு செய்வதன் மூலம் - பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஏனைய முக்கிய முகாமைத்துவ அலுவலர்களுடன் தொடர்புபட்ட ஊதியத்தை (சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நிதிக் கொடுப்பனவுகள்) தீர்மானிப்பதற்கான ஒரு கொள்கையை குழுவானது அமுலாக்கியுள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>ஊதியத்தை தீர்மானிப்பதற்கான ஒரு கொள்கையை குழு இன்னும் அமுலாக்கம் செய்யவில்லை.</p>
b)	<p>பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களுக்கான குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>எவ்வாறிருப்பினும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறைமைகள் தொடர்பில் கூட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ளதுடன் அது கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.</p>
c)	<p>நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர்கள் வெளிப்படுத்திய செயலாற்றல் மீது காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளை குழு கவனத்தில் கொண்டுள்ளது என்பதையும், அதேபோல் ஊதியம், அனுகூலங்கள் மற்றும் செயலாற்றல் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான அடிப்படையை தீர்மானிக்கின்றது என்பதையும் சரிபார்த்தல்.</p>	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>எவ்வாறிருப்பினும் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதுடன், செயலாற்றல் தொடர்பான மதிப்பீடுகள் நடைபெற்ற கூட்டங்களில் முன்மொழியப்பட்டு, கலந்தாய்வு செய்யப்பட்டுள்ளது.</p>
d)	<p>குழு கூட்டத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் தொடர்புடைய விடயங்கள் கலந்தாய்வு செய்யப்படுகின்ற வேளைகளில் பிரதம நிறைவேற்று அதிகாரி அக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று 'நியதிக் குறிப்பு' நிபந்தனையளித்துள்ளதை, கூட்டக் குறிப்புக்களை மீளாய்வு செய்வதன் மூலம் சரிபார்த்தல்.</p>	<p>பிரதம நிறைவேற்று அதிகாரி 04 கூட்டங்களுக்கு பிரசன்னமாகி இருந்தார். ஆனால் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் தொடர்புபட்ட எந்த விடயங்களும் கலந்தாய்வு செய்யப்படவில்லை.</p>
3(6)(iv)	<p>நியமன குழு (Nomination Committee) தொடர்பில் பின்வரும் விதிமுறைகள் பிரயோக்கிக்கக்கதாகும்:</p>	
a)	<p>புதிய பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களை தேர்ந்தெடுக்க/ நியமனம் செய்ய குழுவானது ஒரு நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>பொருத்தமற்றது</p>
b)	<p>தற்போதைய பணிப்பாளர்களை (தேர்தலில்) மீள தேர்ந்தெடுப்பதை குழுவானது கவனத்திற்கு கொண்டுள்ளது மற்றும் பரிந்துரை செய்துள்ளது (அல்லது பரிந்துரை செய்யவில்லை) என்பதை சரிபார்த்தல்.</p>	<p>பொருத்தமற்றது</p>
c)	<p>பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர் பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கு அல்லது பதவி உயர்வு வழங்குவதற்கு கருத்திற் கொள்ளப்படத்தக்க தேவையான தகமைகள், அனுபவம் மற்றும் முக்கிய பண்புகள் போன்ற பிரமாணக் குறிப்புகளை குழு வகுத்திருக்கின்றது என்பதை, தொழில் விபர குறிப்புக்களை மீளாய்வு செய்வதன் ஊடாக சரிபார்த்தல்</p>	<p>பொருத்தமற்றது</p>
d)	<p>அறிவுரை 3(3) இல் தரப்பட்டுள்ள குறித்துரைக்கப்பட்டவாறு மற்றும் சட்டவிதிகளால் நிர்ணயிக்கப்பட்டவாறு, தாம் அப்பதவிகளை வகிப்பதற்கு பொருத்தமான மற்றும் சரியான நபர்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒப்பமிடப்பட்ட பிரகடனப்படுத்தல் ஆவணங்களை பணிப்பாளர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ அதிகாரிகளிடம் இருந்து குழுவானது பெற்றுக் கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>பிரகடனப்படுத்தல் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.</p>



## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

g)	ஒவ்வொரு கூட்டம் நடைபெற்று ஒரு வாரத்திற்குள் குழுவானது பணிப்பாளர் சபையின் கருத்துக்கள், ஒருங்கிசைவு அத்துடன்/ அல்லது குறிப்பிட்ட பணிப்புரைகளை எதிர்பார்த்து, ஒரு இடர் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது என்பதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது.
h)	வியாபாரத்தின் அனைத்து பிரிவுகளிலும் சட்டங்கள், ஒழுங்குவிதிகள், ஒழுங்குபடுத்தல் வழிகாட்டல்கள், உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புதலளிக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் வங்கி கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறி இணக்கப்பாட்டை மதிப்பீடு செய்வதற்காக ஒழுக்க நெறியாளர்களை செயற்பாடு ஒன்றை குழு உருவாக்கியுள்ளது என்பதையும், ஒழுக்கநெறியாளர்களை இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்காகவும் அதேபோல் காலத்திற்கு காலம் குழுவுக்கு அறிக்கையிடுவதற்காகவும் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அப் பணிக்காகவே நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி இருக்கின்றார் என்பதையும் சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது.  சட்ட ரீதியான மற்றும் கட்டாய தேவைப்பாடுகள் தொடர்பான ஒரு மாதாந்த / காலாண்டு அறிக்கையும், ஒழுக்கநெறி இணக்கப்பாட்டு கூற்றுக்களும் நிதி திணைக்களம் மற்றும் ஒழுக்கநெறியாளர்களை அதிகாரியால் இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வங்கியின் ஒழுக்கநெறியாளர்களை இடரை அணுக IRMC இற்கும் ஒழுக்கநெறியாளர்களை அதிகாரி ஒரு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கின்றார்.
<b>3(7) தொடர்புபட்ட தரப்பு கொடுக்கல்வாங்கல்கள்</b>		
3(7)(i)	<p>எந்தவொரு நபருடனான கொடுக்கல் வாங்கலில் இருந்து மற்றும் அதிலும் குறிப்பாக இந்த அறிவுரையின் நிமித்தம் 'தொடர்புபட்ட தரப்புகள்' (Related Parties) என கருதப்படும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகைகளிலான நபர்களுடனான கொடுக்கல் வாங்கலில் இருந்து தோற்றம் பெறக்கூடிய ஏதேனும் 'ஆர்வங்களின் முரண்' நிலைமையை தவிர்ப்பதற்காக பணிப்பாளர் சபையினால் உருவாக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட ஒரு செயன்முறை இங்குள்ளதா என்பதை சரிபார்த்தல்:</p> <p>(a) வங்கியின் துணைக் கம்பனிகளுள் ஏதேனும் ஒன்று,</p> <p>(b) வங்கியின் இணை கம்பனிகளுள் ஏதேனும் ஒன்று,</p> <p>(c) வங்கியின் யாராவது ஒரு பணிப்பாளர்</p> <p>(d) வங்கியின் யாராவது ஒரு முக்கிய முகாமைத்துவ அலுவலர்</p> <p>(e) வங்கியின் பணிப்பாளர்கள் அல்லது முக்கிய முகாமைத்துவ அலுவலர்களின் ஒரு நெருங்கிய உறவினர்</p> <p>(f) வங்கியில் முக்கியமான ஆர்வத்தைக் கொண்டுள்ள ஒரு பங்குரிமையாளர்,</p> <p>(g) வங்கியின் பணிப்பாளர்களில் யாராவது ஒருவர் அல்லது வங்கியின் பணிப்பாளர்களில் யாராவது ஒருவரின் நெருங்கிய உறவினரில் அல்லது அதனது முக்கிய பங்குரிமையாளர்களுள் யாராவது ஒருவரில் தொடர்புபட்டவரான, கணிசமான ஆர்வத்தை (Substantial Intrest) கொண்டுள்ள ஒருவர்.</p>	<p>அதற்கிணங்க இல்லை.</p> <p>தொடர்புபட்ட தரப்பு கொடுக்கல்வாங்கலை அடையாளம் காண்பதற்காகவும் 'ஆர்வங்களின் முரணை' தவிர்ப்பதற்காகவும் பணிப்பாளர் சபையினால் ஆவணப்படுத்தப்பட்ட செயன்முறை எதுவும் உருவாக்கப்படவில்லை. பங்குரிமை வங்கிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பணிப்பாளர்களின் கொடுக்கல் வாங்கல்கள் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p> <p>பணிப்பாளர்களுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்கள், இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரகடனப்படுத்தல் ஆவணத்தின் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p>
3(7)(ii)	இந்த அறிவுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு, தொடர்புபட்ட தரப்பினருடனான கொடுக்கல்வாங்கல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள கீழுள்ள வகைகளிலான கொடுக்கல் வாங்கல்களை அடையாளப்படுத்துவதற்கான மற்றும் அறிக்கையிடுவதற்கான ஒரு நடைமுறை உள்ளது என்பதை சரிபார்த்தல்	3(7) (i) தவிர வேறு நடைமுறை இல்லை
a)	நாணயச் சபையின் அறிவுரைகளில் ஆகக்கூடிய இணக்கக்கடன் தொகை (Accommodation Amount) தொடர்பில் வரையறை செய்யப்பட்ட ஏதேனும் வடிவிலமைந்த கடனுதவி வசதியை வழங்குதல்	
b)	வைப்புக்கள், கடன் பெறுதல் மற்றும் முதலீடுகள் என்ற வடிவங்களில் வங்கியின் ஏதேனும் பொறுப்புக்களை உருவாக்குதல்	

	c)	வங்கிக்கு வழங்கப்பட்ட அல்லது வங்கியிலிருந்து பெறப்பட்ட நிதி அல்லது நிதியல்லா தன்மையுடனான ஏதேனும் சேவைகளின் முன்னேற்பாடு	
	d)	தனியுரிமையான, இரகசியமான அல்லது எளிதில் புறத்தூண்டுதலுக்கு உள்ளாகக் கூடிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நிலைமைக்கு இட்டுச் செல்லக்கூடிய உள்ளார்ந்த சாத்திய தன்மையை கொண்டுள்ள அல்லது அவ்வாறான தொடர்புபட்ட தரப்பினர்களுக்கு அனுசூலங்களை அளிக்கக் கூடிய அறிக்கையிடல் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் பாய்ச்சல் என்பவற்றை வங்கிக்கும் ஏதேனும் தொடர்புபட்ட தரப்பினருக்கும் இடையில் உருவாக்குதல் அல்லது பேணிப் பராமரித்தல்	
3(7)(iii)		அதே மாதிரியான வியாபாரத்தை மேற்கொள்வது தொடர்பாக வங்கி கடைப்பிடிக்கும் வங்கியின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அல்லாமல் அதற்கு புறம்பாக, மேலுள்ள அறிவுரை 3(7) (எ)இல் குறித்துரைக்கப்பட்டவாறு, தொடர்புபட்ட தரப்பினருக்கு 'மிகவும் விரும்பத்தக்க கவனிப்பை' (More Favourable treatment) வழங்கும் விதத்திலமைந்த கொடுக்கல்வாங்கல்களை தொடர்புபட்ட தரப்பினர்களுடன் வங்கி மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடைமுறையை பணிப்பாளர் சபை கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்	3(7) (i) தவிர வேறு நடைமுறை இல்லை
	a)	பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்ட, வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் விவேகமுள்ள ஒரு சதவீதத்தையும் தாண்டிய மொத்த தேறிய இணக்கக்கடனை (total net accommodation) தொடர்புபட்ட தரப்பினருக்கு வழங்குதல். இந் உப-அறிவுரையின் நோக்கத்திற்காக:  (i) 'இணக்கக்கடன்' (Accommodation) என்பது, 2007ஆம் ஆண்டில் 7ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தின் அறிவுரைகளில் வரையறை செய்யப்பட்டுள்ள "இணக்கக்கடன்" (Accommodation) என்று பொருள்படும்.  (ii) மொத்த இணக்கக்கடனில் இருந்து - வங்கியின் பங்கு மூலதனத்தில் அவ்வாறான தொடர்புபட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ரொக்கப் பிணையங்கள் மற்றும் முதலீடுகளையும் அதேபோல் 5 வருடங்கள் அல்லது அதற்கு அதிகமான முதிர்வுக்காலத்தை கொண்ட கடன் கருவிகளையும் கழிப்பதன் மூலம் மொத்த தேறிய கடனிணக்கத்தின் பெறுமதி பெறப்படும்.	
	b)	ஒரு ஒப்பிடக்கூடிய சரிநிகர் தர்ப்புடனான ஒரு ஒப்பிடக் கூடிய கொடுக்கல் வாங்கலின் பொருட்டு, வங்கியின் மிகச் சிறந்த கடன் வழங்கல் வீதத்தை விட குறைந்த ஒரு வீதத்தை அறவிடுதல் அல்லது வங்கியின் வைப்பு வீதத்திற்கும் அதிகமாக செலுத்துதல்	
	c)	தொடர்பற்ற தரப்பினருடனான வர்த்தக போக்கில் கடைப்பிடிக்கப்படுகின்ற சாதாரணமான விதிமுறைகளுக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்ட விதத்திலமைந்த - சாதகமான விதிமுறைகள், வணிக இழப்புகளை காப்பீடு செய்தல் அத்துடன் / அல்லது கட்டணங்கள் / தரகுக்கூலிகளில் விலக்களித்தல் போன்ற வகைகளில் விரும்பத்தக்க கவனிப்பை வழங்குதல்	
	d)	ஒரு மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்ளாது ஒரு தொடர்புபட்ட தரப்பிற்கு சேவையை வழங்குதல் அல்லது சேவைகளை பெற்றுக் கொள்ளல்.	

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

	<p>e) தனியுரிமையான, இரகசியமான அல்லது எளிதில் புறத்தூண்டுதலுக்கு உள்ளாகக் கூடிய தகவல்களை பகிர்ந்துகொள்ளும் நிலைமைக்கு இட்டுச் செல்லக்கூடிய உள்ளார்ந்த சாத்தியத்தன்மையை கொண்டுள்ள அறிக்கையிடல் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் பாய்ச்சலை பேணுதல். இருப்பினும், சட்டப்படியான கடமைகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவைப்பட்டால் இது விதிவிலக்காகும்.</p>	
<p>3(7)(iv)</p>	<p>வங்கியின் ஏதேனும் ஒரு பணிப்பாளர் மற்றும் முக்கிய முகாமைத்துவ அலுவலர் போன்றோருக்கு இணக்கக்கடன் (Accommodation) வசதியை வழங்கும் ஒரு நடைமுறையை வங்கி கொண்டுள்ளது என்பதையும், அதேபோல் அதனது பணிப்பாளர் சபை கூட்டமொன்றில் குறிப்பிட்ட பணிப்பாளர் தவிர மூன்றில் இரண்டு பங்கான பணிப்பாளர்கள் குறித்த இணக்கக்கடனுக்கு சார்பாக வாக்களித்ததன் மூலம் மேலிட ஒப்புதலை அந்த இணக்கக்கடன் பெற்றிருக்கிறார்களென்று என்பதையும், நாணயச் சபையினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கப்படக் கூடிய பிணையத்தின் மூலம் இந்த இணக்கக்கடனுக்கு பாதுகாப்பளிக்கப்படுவதையும் சரிபார்த்தல்.</p>	<p>நடைமுறையில் இல்லை</p>
<p>3(7)(v)</p>	<p>a) கணிசமான ஆர்வத்தை கொண்டுள்ள ஒரு நபருக்கு அல்லது அவ்வாறான ஒரு நபரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அல்லது தொடர்புடையவருக்கு வங்கியினால் ஏதேனும் இணக்கக்கடன் (Accommodation) வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நபர் வங்கியின் ஒரு பணிப்பாளராக அதன்பின்னர் நியமிக்கப்படுவாராயின், இந் நோக்கத்திற்காக நாணய சபையால் ஒப்புதல் அளிக்கப்படக் கூடிய அவசியமான பிணையத்தை அவர் ஒரு பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வங்கியினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு நடைமுறையை வங்கி கொண்டிருக்கின்றது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>அனைத்துபணிப்பாளர்களிடமிருந்தும் அவர்கள் பணிப்பாளர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக பிரகடனப்படுத்தல் ஆவணத்தை பணிப்பாளர் சபை செயலாளர் பெற்றுக் கொள்வதுடன், மேலும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் இடம்பெறும் பட்சத்தில் அது குறித்து பிரகடனப்படுத்துமாறு அவர்கள் வேண்டப்படுகின்றனர்.</p>
	<p>b) மேலுள்ள 3(7)(v)(a) அறிவுரையில் குறிப்பிட்டப்பட்டவாறான பிணையம் வழங்கப்படவில்லை என்றால், இணக்கக்கடன் கணக்கு மீது நிலுவைத் தொகை ஏதேனும் இருப்பின் அதனுடன் சேர்த்து வட்டி ஏதேனும் இருப்பின் அதனையும், இணக்கக்கடன் வசதி வழங்கப்பட்ட போது குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அல்லது அவ்வாறு பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து பதினெட்டு மாதங்கள் முடிவடையும் போது - இவற்றுள் எது முன்னதாக வருகின்றதோ அப்போது - மீள்அறவீடு செய்வதற்கு வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>வங்கியில் இவ்வாறான நிலைமை தோற்றம் பெறவில்லை.</p>
	<p>c) மேற்குறிப்பிட்ட உப-அறிவுரைகளுக்கு இணங்கிச் செயற்படத் தவறியதால் பணிப்பாளர் பதவியை விட்டு வெளியேறியவராக கருதப்படக்கூடிய யாராவது ஒரு பணிப்பாளரை அடையாளம் காண்பதற்கான ஒரு நடைமுறை உள்ளது என்பதையும், அவ்வாறான உண்மை நிலைவரங்களை பொது மக்களுக்கு வங்கி வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் சரிபார்த்தல்.</p>	<p>வங்கியில் இவ்வாறான நிலைமை தோற்றம் பெறவில்லை.</p>
	<p>d) இணக்கக்கடன் (Accommodation) வசதி வழங்கப்பட்ட வேளையில் வங்கியின் ஒரு ஊழியராக இருந்ததுடன், இணக்கக்கடன் ஆனது வங்கியின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தப்பாடுடைய ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதுமான யாராவது பணிப்பாளரின் விடயத்தில் உட்பிரிவு 3(7)(v)(c) பிரயோகிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறை உள்ளது என்பதை சரிபார்த்தல்</p>	<p>வங்கியில் இவ்வாறான நிலைமை தோற்றம் பெறவில்லை.</p>

3(7)(vi)	<p>யாராவது ஒரு ஊழியருக்கு அல்லது ஒரு ஊழியரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அல்லது யாராவது தொடர்புபட்டவருக்கு அந்த ஊழியர் அல்லது நெருங்கிய உறவினர் அவ்வங்கியின் ஊழியர்களுக்கு, பொருத்தமான திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல் அதற்கு புறம்பான விதத்தில் 'கணிசமான ஆர்வத்தை' (Substantial Interest) கொண்டிருக்கையில், கட்டணம் அத்துடன் அல்லது தரகுக் கூலிகளுக்கு விலக்களிப்பு செய்வதுடன் தொடர்புள்ள ஏதேனும் இணக்கக்கடன் வசதி அல்லது மிகவும் சாதகமான கவனிப்பை வங்கி வழங்குகின்ற போது அதனை அடையாளம் காண்பதற்காகவும், அதேபோல் வழங்கப்பட்ட இணக்கக்கடன் தொடர்பில் 3(7)(v) அறிவுரைக்கு அமைவாக நாணயச் சபையினால் ஒப்புதல் அளிக்கப்படக் கூடிய பிணையத்தின் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும் வேளையில் அதனை அடையாளம் காண்பதற்காகவும் ஒரு நடைமுறை ஒன்று உள்ளது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>நடைமுறை எதுவும் இல்லை</p>
3(7)(vii)	<p>மேலுள்ள அறிவுரை 3(7)(v) மற்றும் 3(7)(vi) ஆகியவற்றின் கீழ் வங்கியால் வழங்கப்பட்ட ஏதேனும் கடனுக்கான வசதி, அன்றேல் அவ்வாறான இணக்கக்கடனின் ஏதேனும் ஒரு பகுதி, அன்றேல் நாணயச் சபையின் முன் அனுமதி இன்றி அதன்மீது செலுத்தப்பட்ட வட்டித் தொகை மற்றும் அவ்வாறான ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட வறிதான மற்றும் எவ்வித பாதிப்பும் இல்லாத கடன் குறைப்பு தொடர்பில் நாணயச் சபையிடமிருந்து முன் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடைமுறை இருக்கின்றது என்பதை சரிபார்த்தல்.</p>	<p>நடைமுறை எதுவும் இல்லை</p>
<p><b>3(8) வெளிப்படுத்தல்கள்</b></p>		
3(8)(i)	<p>பணிப்பாளர் சபையானது பின்வரும் விடயங்களை</p> <p>a). கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள், மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகார தரப்பினரால் குறிப்பிடப்பட்ட வடிவங்கள் மற்றும் பொருத்தமான கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது என்பதுடன், அவ்வாறான அறிக்கைகள் சுருக்கப்பட்ட ஒரு வடிவில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.</p> <p>b). காலாண்டு நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படுவதுடன், அவை சுருக்கப்பட்ட ஒரு வடிவில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் வருடாந்த நிதி அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டன. அத்துடன் காலாண்டு நிதிக் கூற்றுக்கள் மூன்று மொழி பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.</p> <p>அதற்கிணங்க காணப்பட்டது.</p>
3(8)(ii)	<p>வருடாந்த நிதி அறிக்கையில் பணிப்பாளர் சபையானது கீழ்வரும் மேற்கொண்டுள்ளதை சரிபார்த்தல்</p>	<p>குறைந்தபட்ச வெளிப்படுத்தல்களை</p>
a)	<p>கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைகள் - பொருத்தமான கணக்கீட்டு நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் என்பவற்றுக்கு அமைவாகவும், குறித்துரைக்கப்பட்ட வெளிப்படுத்தல் விபரங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடும் செயலுருப்படுத்தல் அறிக்கை.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>வருடாந்த அறிக்கையில் பணிப்பாளர்களின் அறிக்கை பக்கத்தை பார்க்கவும்.</p>
b)	<p>நிதியியல் அறிக்கையிடலின் நம்பகத்தன்மை தொடர்பிலான நியாயமான உத்தரவாதத்தை வழங்குவதற்காக நிதியியல் அறிக்கையில் முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும், வெளியாக நோக்கங்களுக்காக நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் செயற்பாடானது அதனுடன் தொடர்புடைய கணக்கீட்டு கோட்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு ஒத்திசைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் வங்கியின் உள்ளக கட்டுப்பாடு பொறிமுறை உறுதிப்படுத்துகின்றது என்பதை குறிப்பிடும் வித்திலமைந்த பணிப்பாளர் சபையின் அறிக்கை.</p>	<p>அதற்கிணங்க காணப்பட்டது.</p> <p>வருடாந்த அறிக்கையில், உள்ளக கட்டுப்பாடுகள் தொடர்பான பணிப்பாளர்களின் அறிக்கை பக்கத்தை பார்க்கவும்.</p>

## கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

c)	மேலுள்ள அறிவுரை 3(8)(ii)(b) இல் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு, உள்ளக கட்டுப்பாட்டு பொறிமுறையின் செயல்விளைவு மீதான வெளியக கணக்காய்வாளரின் அறிக்கையை பணிப்பாளர் சபை பெற்றுக் கொண்டுள்ளது என்பதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது.
d)	பொருத்தமான வழிகாட்டல்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் விதத்திலமைந்த பணிப்பாளர்களின் பெயர்கள், தகமைகள், வயது, அனுபவம் மற்றும் சொத்து, வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வங்கியினால் செலுத்தப்பட்ட கட்டணங்கள் / ஊதியம் உள்ளிட்ட பணிப்பாளர்கள் பற்றிய விபரங்கள்.	அதற்கிணங்க காணப்பட்டது.
e)	3(7)(iii) இல் வரையறை செய்யப்பட்டவாறு ஒவ்வொரு வகையையும் சேர்ந்த தொடர்புபட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட தேறிய இணக்கக்கடன் தொகை (Net accommodation). ஒவ்வொரு வகையையும் சேர்ந்த தொடர்புபட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட தேறிய இணக்கக்கடன் தொகையானது, வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் சதவீதமாகவும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.	நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தல்கள் காணப்படுகின்றன.
f)	வங்கியின் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களுக்கு வங்கியினால் செலுத்தப்பட்ட ஊதியத்தின் ஒன்றுதிரண்ட பெறுமதி மற்றும் வங்கின் முக்கிய முகாமைத்துவ அலுவலர்களுடன் வங்கி மேற்கொண்ட கொடுக்கல்வாங்கல்களின் ஒன்றுதிரண்ட பெறுமதி போன்ற விபரங்களை – செலுத்தப்பட்ட ஊதியம், வழங்கப்பட்ட இணக்கக்கடன் தொகை மற்றும் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட வைப்புக்கள் அல்லது முதலீடுகள் என பரந்துபட்ட வகைகளில் குறிப்பிடப்படுதல்	அதற்கிணங்க இல்லை. பணிப்பாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது ஊதியங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட இணக்கக்கடன் தொகைகள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
g)	கூட்டாண்மை ஆளுகை அறிவுரைகளுக்கு இணங்கிச் செயற்படுதல் தொடர்பாக வெளியக கணக்காய்வாளரின் அறிக்கையை பணிப்பாளர் சபை பெற்றிருக்கின்றது என்பதை சரிபார்த்தல்.	அதற்கிணங்க காணப்பட்டது
h)	செயலறிவுள்ள தேவைப்பாடுகள், ஒழுங்குவிதிகள், சட்டங்கள் மற்றும் ஏதேனும் முக்கியமான இணங்கிச் செயற்படா தன்மையை சரிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரத்தை குறிப்பிட்டுக் காட்டும் விதத்திலான ஒரு அறிக்கை.	அதற்கிணங்க காணப்பட்டது. தலைவரின் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வினும், அதேபோல் பணிப்பாளரின் அறிக்கையிலும் இது சம்பந்தமான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
i)	வங்கியின் இடர் முகாமைத்துவத்தின் மீது குறைபாட்டை ஏற்படுத்தவல்ல  ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைசார் விடயங்கள், அல்லது இந்த அறிவுரைகளுடன் இணங்கிச் செயற்படா தன்மை என்பது வங்கி மேற்பார்வை பணிப்பாளரினால் சுட்டிக்காட்டப்பட்டு, அப்படியாயின் இவ்வாறான விடயங்களை அவற்றை தீர்த்து வைப்பதற்கு வங்கியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் இணைத்து பொது மக்களுக்கு வெளிப்படுத்துமாறு 'நாணயச் சபையினால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தால் அது குறித்த ஒரு அறிக்கை	அதற்கிணங்க காணப்பட்டது.

# பணிப்பாளர் சபை மற்றும் குழுக்களின் வருகைக் குறிப்பு

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், பணிப்பாளர் சபை / பணிப்பாளர் சபை உபகுழுக்களின் இணைப்பாக்கம் மற்றும் பணிப்பாளர் சபை மற்றும் பணிப்பாளர் சபை உப குழு கூட்டங்களில் கலந்துகொண்ட பணிப்பாளர்கள் / குழு உறுப்பினர்களின் வருகைப் பதிவு

பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று / நிறைவேற்று அந்தஸ்தற்ற /சுயாதீன பதவிநிலைகளில் உள்ளோர்	பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்		சபை கணக்காய்வு குழு சபை			ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு			சபை மனிதவள மற்றும் ஊழிய குழு			சபை தகவல் தொழில்நுட்ப வழிப்படுத்தல் குழு		
	*	*	*	*	*	*	*	*	*	*	*	*	*	*
	E	A	S	E	A	S	E	A	S	E	A	S	E	A
1. திருமதி. கேசலா ஜயவர்தன (தலைவர்)	16	16	-	-	-	-	-	-	M	06	06	-	-	-
2. திரு. ரட்ணசிற்றி சிறிவர்தன (பொது முகாமையாளர்)	13	13	-	02	02	M	02	02	M	03	03	-	-	-
3. ** ரீ.ஏ.ஆரியபால (பணிப்பாளர்)	13	11	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
4. திரு. பி.எம்.எஸ். பட்டகொட (பணிப்பாளர்)	16	11	M	03	03	-	-	-	-	-	-	-	-	-
5. திரு. தம்மிக பெரேரா (பணிப்பாளர்)	16	07	C	03	01	M	03	02	-	-	-	M	-	-
6. *** திரு. கே.பி.எஸ். பண்டார (பணிப்பாளர்)	13	10	-	-	-	M	02	02	-	-	-	M	-	-
7. திரு. சீ.கே. நாணயக்கார (பணிப்பாளர்)	16	15	-	-	-	-	-	-	M	06	06	-	-	-
8. திரு. ஜே.எம்.எஸ்.இ. ரத்நாயக்க (பணிப்பாளர்)	16	11	M	02	02	M	01	00	M	06	05	-	-	-
9. திரு. ரஸல் டி மெல் (பணிப்பாளர்)	16	13	M	01	01	C	03	03	-	-	-	M	-	-
10. **** எச்.ஏ. அமரசேன (நிறைவேற்று பணிப்பாளர்)	14	11	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
11. திருமதி. மாதவி ஹேரத் (நிறைவேற்று பணிப்பாளர்)	16	12	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
12. ***** திரு. சரத் டி அல்விஸ் (நிறைவேற்று பணிப்பாளர்)	02	00	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
13. ***** திரு. ரீ.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர்)	03	03	-	-	-	M	01	01	M	03	03	-	-	-
14. ***** திருமதி. ரேணுகா ஜயசிங்க (பணிப்பாளர்)	01	01	-	-	-	-	-	-	-	-	-	-	-	-

\*S - சம்பந்தப்பட்ட குழுக்களில் பணிப்பாளர் வகிக்கும் அந்தஸ்து

C - குழுவின் தலைவர்

M - குழுவின் உறுப்பினர்

\*E - கலந்து கொள்வதற்கான தகுதி

\*A - வருகைதரல்

BI - அழைப்பின் பேரில்

\* 2014 ஒக்டோபரில் இருந்து ஓய்வுபெற்றார்

\*\* 2014 ஒக்டோபரில் இருந்து இராஜினாமா செய்தார்

\*\*\* 2014 மார்ச்சில் இருந்து நியமிக்கப்பட்டார்

\*\*\*\* 2014 பெப்ரவரியில் இருந்து நியமிக்கப்பட்டார்

\*\*\*\*\* 2014 பெப்ரவரியில் இருந்து இராஜினாமா செய்தார்

\*\*\*\*\* 2014 ஒக்டோபரில் இருந்து நியமிக்கப்பட்டார்

\*\*\*\*\* 2014 டிசம்பரில் இருந்து நியமிக்கப்பட்டார்

# பணிப்பாளர்களின் அறிக்கை

## பொதுவானவை

பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) 2014 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுடன் சேர்த்து, வங்கியின் விவகாரங்கள் தொடர்பான அதனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பிப்பதையிட்டு பிரதேசிய அபிவிருத்தி பணிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். 2008ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேச சங்கவர்தனை வங்கி சட்டம், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கியியல் சட்டம் மற்றும் கூட்டாண்மை ஆளுகை மீதான அறிவுரை ஆகியவற்றால் வேண்டப்படுபவற்றை இந்த அறிக்கை நிறைவேற்றுகின்றது. 1997 ஆம் ஆண்டில் 17 பிரதேச அபிவிருத்தி வங்கிகள் - ரஜரட்ட, றுகுண, வயம்ப, ஊவா, கந்தூரட்ட மற்றும் சப்ரகமுவ என்ற பெயர்களில் ஆறு அபிவிருத்தி வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்ட போது இவ் வங்கி முதன்முதலாக ஸ்தாபிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்த ஆறு மாகாண அபிவிருத்தி வங்கிகளும் ஒரு தேசிய மட்டத்திலான அபிவிருத்தி வங்கியாக மேலும் ஒன்றிணைக்கப்பட்டதுடன், பிரதேசிய சங்கவர்தனை வங்கி (பிரதேச அபிவிருத்தி வங்கி - RDB) எனவும் பெயரிடப்பட்டது. பிரதேச அபிவிருத்தி வங்கியானது 2008ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேச சங்கவர்தனை வங்கி சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மறுபுறத்தில் கிராமிய பொருளாதாரத்தை தரமேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கக் கூடிய விதத்திலான, அணுகிப் பெறத்தக்க மற்றும் கட்டுப்படியான நிதியியல் சேவைகளை கிராமப்புற பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை பலப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ள, முற்றுமுழுதாக அரசுக்கு சொந்தமான ஒரு தேசிய மட்ட வங்கியாக பிரதேச அபிவிருத்தி வங்கி திகழ்கின்றது.

## முக்கிய செயற்பாடுகள்

விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், வணிகம், கால்நடை, மீன்பிடி நடவடிக்கைகளின் அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் அதேபோல் பிரதானமாக நுண்பாக நிதி தாபனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு நிதியியல் உதவிகளை வழங்குவதன் மூலமும் இலங்கையின் ஒட்டுமொத்தமான பொருளாதார அபிவிருத்திக்கு வசதியளிப்பதே வங்கியின் முக்கிய செயற்பாடுகளாகும்.

## தூரநோக்கு, பணியிலக்கு

வங்கியின் தூரநோக்கு மற்றும் பணியிலக்கு என்பன இந்த வருடாந்த அறிக்கையின் பக்கம் 02 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. வங்கி தனது செயற்பாடுகளில் உயர்ந்தளவிலான ஒழுக்கநெறிமுறை நியமங்களை பேணி வருகின்ற அதேநேரத்தில், தூரநோக்கு மற்றும் பணியிலக்கு என்பவற்றின் கீழ் குறிப்பிடப்பட்ட குறிக்கோள்களை பின்பற்றிச் செல்கின்றது.

## நிறுவன தொடர்ச்சிநிலை

முன்னுணரக்கூடிய எதிர்காலத்திற்கு வங்கி தனது தொழிற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு போதுமான அளவு வளங்களை கொண்டிருக்கின்றது என்பதில் பணிப்பாளர் சபையினர் திருப்தி

அடைந்துள்ளனர். எனவே, நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் விடயத்தில் 'நிறுவன தொடர்ச்சிநிலை' (Going Concern) அடிப்படையை நாம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கவுள்ளோம்.

## நிதிக் கூற்றுக்கள்

இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தால் வகுக்கப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (SLFRS's) இற்கு அமைவாக வங்கியின் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கியியல் சட்டத்திற்கு ஒத்திசைவானதாகவும் காணப்படுகின்றது. 2014 டிசம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டுக்கான வங்கியின் நிதிக் கூற்றுக்கள் பிரதம நிதி அதிகாரி, பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் வங்கியின் இரு பணிப்பாளர்களினால் முறையாக ஒப்பமிடப்பட்டதுடன், பக்கம் 111 இல் தரப்பட்டுள்ளது. அத்துடன், பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கையின் ஒரு அவசியமான பாகமாகவும் அது அமைகின்றது.

## நிதி அறிக்கையிலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்புக்கள்

வங்கியின் விவகாரங்களின் நிலை பற்றிய உண்மையான மற்றும் நேர்மையான தோற்றப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்திலான நிதிக் கூற்றுக்குளை தயாரிப்பதற்கு பணிப்பாளர்கள் பொறுப்பாவார்கள். எனவே பணிப்பாளர்கள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கியியல் சட்டம் மற்றும் அதனது திருத்தங்கள் ஆகியவற்றினால் வேண்டப்பட்ட விடயங்களுக்கு ஒத்திசைவான முறையில் இந்த நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றனர். இந்த வருடாந்த அறிக்கையின் பக்கம் 94 இல் உள்ள பணிப்பாளர்களின் பொறுப்பு தொடர்பான அறிக்கையானது, நிதிக் கூற்றுக்களுடன் தொடர்பான பணிப்பாளர்களின் பொறுப்புக்கள் பற்றி விரிவாக விபரிக்கின்றது. பணிப்பாளர்களின் வருடாந்த அறிக்கையில் ஒரு முக்கிய பகுதியாக இது அமைகின்றது.

## கணக்காய்வாளரின் அறிக்கை

வங்கியின் கணக்காய்வை 2014 இல் கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்டார். ஆண்டு முழுவதும் கணக்காய்வு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களது அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள், உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக தவறாமல் முறையாக முகாமைத்துவத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன. நிதியியல் அறிக்கையிலின் மிகச் சரியான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலமைந்த நிதிக் கூற்றுக்கள், அவசியமான தரவுகள் மற்றும் தகவல்களுடன், கணக்காய்வாளர் நாயகத்தின் பரிசீலனைக்காக கிடைக்கக் கூடியதாக காணப்பட்டது. நிதிக் கூற்றுக்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் கருத்து இந்த வருடாந்த அறிக்கையின் பக்கம் 97 இல் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு வங்கி இணங்கிச் செயற்பட்டுள்ளதை ஆய்ந்தறிவதற்காக, ஒரு ஒழுங்குபடுத்தல் மேற்பார்வை தர்ப்பு என்ற வகையில்

இலங்கை மத்திய வங்கியானது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பதிவேடுகள் மற்றும் அலுவல்கள் மீது ஒரு கிரமமான அடிப்படையிலான பரிசீலனையை மேற்கொண்டது. வேண்டப்பட்ட நிதி குறிகாட்டிகள் அவசியமான மட்டத்தில் பேணப்பட்டதா என்பதையும் மத்திய வங்கி உறுதிப்படுத்திக் கொண்டது. எனவேதான், பங்குதாரர்களின் அக்கறை குறிப்பாக வைப்பாளர்களின் அக்கறை பாதுகாக்கப்படுகின்றது.

**முக்கியத்துவம் வாய்ந்த கணக்கீட்டு கொள்கைகள்**  
நிதிக் கூற்றுக்கள் தயாரிப்பில் கடைப்பிடிக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் பக்கம் 114 தொடக்கம் 162 வரை தரப்பட்டுள்ளது.

**பணிப்பாளர்களின் ஊதியம்**

இவ்வருட காலப்பகுதியில் கொடுப்பனவு செய்யப்பட்ட பணிப்பாளர்களின் ஊதியம் தொடர்பான விபரங்கள், நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 11 இல் தரப்பட்டுள்ளது.

**எதிர்கால அபிவிருத்திகள்**

வங்கியின் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பான ஒரு கண்ணோட்டமானது – தலைவரின் செய்தி (பக்கங்கள் 8 தொடக்கம் 10), பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியின் செய்தி (பக்கங்கள் 12 தொடக்கம் 14) மற்றும் முகாமைத்துவ கலந்தாய்வு மற்றும் பகுப்பாய்வு (பக்கங்கள் 31 தொடக்கம் 36) ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன.

**வர்த்தக செயலாற்றல் மீளாய்வு**

2014 நிதியாண்டு காலப்பகுதியிலான வங்கியின் செயலாற்றல் பற்றிய ஒரு மீளாய்வு ஆனது – தலைவரின் செய்தி (பக்கங்கள் 8 தொடக்கம் 10), பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியின் செய்தி (பக்கங்கள் 12 தொடக்கம் 14) மற்றும் முகாமைத்துவ கலந்தாய்வு மற்றும் பகுப்பாய்வு (பக்கங்கள் 31 தொடக்கம் 36) ஆகியவற்றில் உள்ளடங்கியுள்ளது. வருடாந்த நிதி அறிக்கையின் ஒரு முக்கிய பாகமாக இந்த அறிக்கைகள் அமைகின்றன.

**நிதிப் பெறுபேறுகள்**

வங்கியின் நிதி மற்றும் தொழிற்பாடுசார் செயலாற்றலானது 12 தொடக்கம் 14 வரையான பக்கங்களில் உள்ள பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியின் மீளாய்வு மற்றும் 6 தொடக்கம் 7 வரையான பக்கனிலுள்ள நிதியியல் சிறப்புக்கூறுகள் ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன.

**குறித்துரைக்கப்பட்ட மூலதனம் (Stated Capital)**

2014.12.31ஆம் திகதி இருந்தபடி மொத்த பங்குரிமையாளர்களின் நிதியம் ரூபா 5.4 பில்லியனாகும். இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட ஆகக்குறைந்த மூலதன தேவைப்பட்ட விடவும் இது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகும். ஆண்டிறுதியில்

இருந்தபடி, பங்குரிமையாளர்களினால் பங்களிப்பாக வழங்கப்பட்ட குறித்துரைக்கப்பட்ட மூலதனம் ரூபா 1.37 பில்லியன் ஆகும். அவர்களது பங்குரிமைத்துவ வீதாசாரம் பின்வருமாறு:

		Rs.	%
01.	அரசாங்க திறைசேரி	877,446,711	64
02.	இலங்கை வங்கி	164,484,480	12
03.	மக்கள் வங்கி	164,484,480	12
04.	தேசிய சேமிப்பு வங்கி	164,521,260	12
	<b>மொத்தம்</b>	<b>1,370,936,931</b>	<b>100</b>

**வருமானம்**

2014ஆம் ஆண்டுக்கான வங்கியின் வருமானம் ரூபா 11 பில்லியனாக காணப்பட்டது. வருமானம் தொடர்பான விபரங்கள் பக்கம் 126 இல் தரப்பட்டுள்ளன.

**வரிவிதிப்பு**

2014ஆம் ஆண்டில் வரிகள் மற்றும் அறவீடுகள் (Levies) என்ற அடிப்படையில் வங்கி ரூபா 1,058 மில்லியனை அரசாங்கத்திற்கு செலுத்தியிருக்கின்றது. இதில், ரூபா 586 மில்லியன் வருமான வரி, ரூபா 404 மில்லியன் பெறுமதிசேர் வரி மற்றும் ரூபா 67 மில்லியன் தேசத்தை கட்டியெழுப்பும் (NBT) வரி போன்றவை உள்ளடங்கியுள்ளது. வங்கியின் தொழிற்பாடுகள் மீது பிரயோகிக்கத்தக்க வருமான வரி வீதம் 28% ஆகும். பொறுப்புடைமை முறைமையின் கீழ், பொதுவான தற்காலிக வேறுபாடுகள் மீது 'பிற்போட்ட வரிவிதிப்பை' (Deferred Taxation) வழங்குவது வங்கியின் கொள்கையாக உள்ளது.

**ஆதனம், இயந்திர நிலையம் மற்றும் உபகரணம்**

ஆதனம், இயந்திர நிலையம் மற்றும் உபகரணம், குத்தகைக்காக வைத்திருக்கப்படும் ஆதனம் மற்றும் புலனாகாத சொத்துக்கள் போன்றவற்றை கையகப்படுத்துவதற்காக இவ்வருட காலப்பகுதியில் வங்கிக்கு ஏற்பட்ட மொத்த மூலதன ரூபா 251 மில்லியனாக (2013 இல் ரூபா 314 மில்லியன்) காணப்பட்டது. இதன் விபரங்கள், இந்த வருடாந்த அறிக்கையின் 137 தொடக்கம் 138 வரையான பக்கங்களில் உள்ள நிதிக் கூற்றுக்களின் குறிப்புக்கள் 24 இல் தரப்பட்டுள்ளன.

**ஐந்தொகை திகதிக்குப் பின்னரான நிகழ்வு**

நிதி நிலைமை கூற்று திகதிக்குப் பின்னர் இடம்பெறுகின்ற நிகழ்வுகள், நிதிக் கூற்றுக்களின் குறிப்புக்கள் 37 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

**தீர்க்கப்படாத வழக்காடல்**

நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 34 இல் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் வங்கிக்கு எதிரான தீர்க்கப்படாதுள்ள வழக்காடல்கள் தொடர்பிலான பணிப்பாளர்கள் மற்றும் வங்கி சட்டத்தரணிகளின்

# பணிப்பாளர்களின் அறிக்கை தொடர்ச்சி

கருத்தில், வங்கிக்கு எதிரான தீர்க்கப்படாத வழக்கால்கள் வங்கியின் நிதி நிலைமை அல்லது அதனது எதிர்கால தொழிற்பாடுகளில் முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது.

## ஒதுக்கங்கள்

வங்கியின் ஒதுக்கங்கள், பின்வருவன உள்ளடங்கலாக தக்கவைத்துக் கொள்ளப்பட்ட சம்பாத்தியங்களை கொண்டுள்ளது:

	2014 ரூபா	2013 ரூபா
குறித் துரைக் கப் ப் ட் ட மூலதனம்	1,370,936,931	1,099,400,151
சட்டமுறை ஒதுக்கு நிதியம்	523,268,291	506,153,956
விஷேட ஒதுக்கு நிதியம்	377,658,619	360,544,284
யோது ஒதுக்கு நிதியம்	2,281,672,916	2,213,215,574
தக் க வைக் கப் ப் ட் ட சம்பாத்தியம்	872,318,223	(336,320,804)
<b>மொத்தம்</b>	<b>5,425,854,981</b>	<b>3,842,993,161</b>

## பணிப்பாளர் சபை

பணிப்பாளர் சபையானது, தலைவர் உள்ளடங்கலாக பதினொரு உறுப்பினர்களை கொண்டுள்ளது. திறைசேரி செயலாளர், தலைவரையும் ஏனைய பணிப்பாளர்களையும் நியமனம் செய்கின்ற அதேவேளை நான்கு பணிப்பாளர்கள் பங்குரிமையாளர்களால் பரிந்துரைக்கப்படுவதுடன், திறைசேரி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பின்வருவோர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களாவர். இவர்கள் பற்றிய சுருக்கமான சுயவிபர குறிப்புகள் இந்த வருடாந்த அறிக்கையின் 16 தொடக்கம் 19 வரையான பக்கங்களில் காணப்படுகின்றன.

- திரு. பிரசன்ன பிரேமரத்ன - தலைவர்
- திரு. எஸ்.ஆர். ஆட்டிகல - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- திரு. முக்தார் மரிக்கார் - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- திரு. ஜனபிரித் பெர்ணான்டோ - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- திருமதி. சாமரா ஹேரத் - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- திரு. கோலிய பீ. செனரத் பண்டார - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- திரு. சரத் ஹேவகே - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- கலாநிதி. பீ.என். வீரசிங்க - நிறைவேற்று பணிப்பாளர் (தொழிற்படும் பணிப்பாளர்)
- திரு. எம்.ஐ.எம். நிஸ்வி - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்

- திரு. ஜகத் கமநாயக்க - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்
- செல்வி. ஜி.பி.ஆர். ஜயசிங்க - சுயாதீன நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்

## பணிப்பாளர்களின் இராஜினாமா

செல்வி. கேசலா ஜயவர்தன, திரு. எச்.ஏ. அமரசேன, செல்வி. ஏ.வீ.கே. மாதவி ஹேரத், கலாநிதி. பீ.எம்.எஸ். பட்டகொட, திருமதி. சீ.கே. நாணயக்கார, திரு. எஸ்.ஐ.என். பெரேரா, திரு. கே.பி.எஸ். பண்டார, திருமதி. ரேணுகா ஜயசிங்க, திருமதி. ஜே.எம்.எஸ்.ஐ. ரத்னாயக்க மற்றும் திரு. ரஸல் டி மெல் ஆகியோர் பணிப்பாளர் சபையில் இருந்து, 2015.01.20ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இராஜினாமா செய்தனர்.

## புதிய பணிப்பாளர்களின் நியமனம்

பணிப்பாளர்	நியமன திகதி
திரு. பிரசன்ன பிரேமரத்ன	10/02/2015
திரு. எஸ்.ஆர். ஆட்டிகல	24/02/2015
திரு. முக்தார் மரிக்கார்	10/02/2015
திரு. ஜனபிரித் பெர்ணான்டோ	10/02/2015
திருமதி. சாமரா ஹேரத்	10/02/2015
திரு. கோலிய பீ. செனரத் பண்டார	18/05/2015
திரு. சரத் ஹேவகே	10/02/2015
கலாநிதி. பீ.என்.வீரசிங்க	10/02/2015
திரு. எம்.ஐ.எம்.நிஸ்வி	17/03/2015
திரு. ஜகத் கமநாயக்க	25/03/2015
திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்க	05/05/2015

## பணிப்பாளர் சபை குழுக்கள்

வங்கியின் பணிப்பாளர் சபையினர் ஒட்டுமொத்தமான பொறுப்புணர்வு மற்றும் பொறுப்புக்கூறலை மேற்கொள்கின்ற அதேநேரத்தில், மத்திய வங்கியின் கூட்டாண்மை ஆளுகை நியமனங்கள் மற்றும் ஏனைய சட்டமுறை ஒழுக்கநெறியாள்கைகளுக்கு ஒத்திசைவாக செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் பணிப்பாளர் சபை உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. பணிப்பாளர் சபை உப குழுக்களின் இணைப்பாக்கம் பின்வருமாறு:

## கணக்காய்வு குழு

1. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல (குழுவின் தலைவர்)
2. திரு. சரத் ஹேவகே
3. திருமதி. சாமரா ஹேரத்
4. திரு. ஜே.கே. கமநாயக்க
5. திரு. எம்.ஐ.எம்.நிஸ்வி
6. திரு. கோரளகெதர (பிரதம உள்ளக கணக்காய்வாளர்)

கணக்காய்வு குழுவின் அறிக்கை பக்கம் 89 இல் தரப்பட்டுள்ளதுடன், பணிப்பாளர் சபையின் பணிப்பாளர் அறிக்கையின் ஒரு பாகமாக அமைகின்றது.

#### ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு

1. திரு. கே.பி.எஸ். பண்டார (குழுவின் தலைவர்)
2. திரு. எஸ்.ஆர். ஆட்டிகல
3. திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்க
4. திரு. எம்.ஐ.எம். றிஸ்வி.
5. திரு. ரீ.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி)
6. திரு. ரீ. குகன் - பிரதம இடர் அதிகாரி
7. திரு. சுமணதாச - ஒழுக்கநெறியாள்கை அதிகாரி

ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் அறிக்கை பக்கம் 87 தரப்பட்டுள்ளதுடன், பணிப்பாளர் சபையின் பணிப்பாளர்களின் அறிக்கையின் ஒரு பாகமாக அமைகின்றது.

#### மனித வளம் மற்றும் ஊதிய குழு

1. திரு. பிரசன்ன பிரேமரத்ன - (குழுவின் தலைவர்)
2. திரு.எஸ்.ஆர். ஆட்டிகல
3. திரு. ஜனபிரித் பெர்ணான்டோ
4. கலாநிதி. பி.என்.வீரசிங்க
5. திரு. ரீ.ஏ. ஆரியபால (பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி)
6. திரு. கே.எம்.ஜே.எஸ். கருணாதிலக்க - மனிதவள அபிவிருத்தி பிரிவு தலைமை அதிகாரி

#### பணிப்பாளர் சபை தகவல் தொழில்நுட்ப வழிப்படுத்தல் குழு

1. திரு. முக்தார் மரிக்கார் (குழுவின் தலைவர்)
2. திரு.கே.பி.எஸ். பண்டார
3. திருமதி. ஜி.பி.ஆர். ஜயசிங்க
4. திரு. எம்.ஐ.எம். றிஸ்வி
5. பிரதிப் பொது முகாமையாளர் - தகவல் தொழில்நுட்பம்

#### பணிப்பாளர்களின் கூட்டங்கள்

பணிப்பாளர் சபை கூட்டங்கள், கணக்காய்வு குழு கூட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு கூட்டங்கள் உள்ளடங்கலாக இடம்பெற்ற பணிப்பாளர்களின் கூட்டங்கள் மற்றும் இக் கூட்டங்களிற்கான பணிப்பாளர்களின் வருகைப்பதிவு என்பன இந்த வருடாந்த அறிக்கையிலுள்ள கூட்டாண்மை ஆளுகை அறிக்கையின் பக்கம் 81 இல் தரப்பட்டுள்ளது.

#### தொடர்புபட்ட தரப்பு கொடுக்கல்வாங்கல்கள்

நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கும் போது கடைப்பிடிக்கப்பட்டதான இலங்கை கணக்கீட்டு நியமங்களின் (LKAS 24) தொடர்புபட்ட தரப்பு வெளிப்படுத்தல்களின் பிரகாரம், தொடர்புபட்ட தரப்பு கொடுக்கல்வாங்கல்கள் என்று வகைப்படுத்தக் கூடிய ஏதேனும் இருப்பின் அவ்வாறான கொடுக்கல்வாங்கல்களையும் பணிப்பாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பணிப்பாளர்களால் அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 36 இல் தரப்பட்டுள்ளதுடன், பணிப்பாளர் சபையின் பணிப்பாளர் அறிக்கையின் ஒரு பாகமாக அமைகின்றது.

#### பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி (GM/CEO)

வங்கியின் பொது முகாமையாளரே பிரதம நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். இவரது நியமனம் பணிப்பாளர் சபையால் மேற்கொள்ளப்பட்டது. பணிப்பாளர் சபையின் கூட்டங்களில் பிரசன்னமாகி இருக்கவும், பங்குபற்றவும் இவருக்கு உரிமை உள்ளது.

#### மனித வளங்கள்

வங்கியானது உயர் தரமான சேவை ஊடாக நிலைபேண்தகு பெறுமதியை உருவாக்குவதில் ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்களான, அர்ப்பணிப்புள்ள மற்றும் உயர் ஊக்கமுள்ள ஊழியர்களை அபிவிருத்தி செய்வதிலும் பேணி பராமரிப்பதிலும் தொடர்ந்து ஈடுபட்டது.

#### தொழிற்பாட்டு சிறப்புத்துவம்

செயற்றிறனை அதிகரித்து, தொழிற்பாட்டு கிரயத்தை குறைப்பதற்காக, கொள்கை மற்றும் செயன்முறை நியமமாக்கலை மேற்கொள்ளல் அதேபோல் தற்போதிருக்கின்ற தொழில்நுட்ப தளமேடைகளின் பயன்பாட்டை மேம்படுத்தல் ஆகிய பணிகளை முன்கொண்டு செல்வதற்காக வங்கியானது முன்னெடுப்புக்களை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

#### குழல் பாதுகாப்பு

வங்கியின் நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக திகழ்கின்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் செழுமைப்படுத்துவதற்கும் வங்கி முன்முயற்சிகளை மேற்கொண்டது. சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது அபாயகரமான எந்தவொரு செயற்பாட்டிலும் வங்கி ஈடுபடவில்லை.

#### சட்டப்படியான கொடுப்பனவுகள்

பணிப்பாளர்கள் தமது அறிவு மற்றும் நம்பிக்கைக்கு எட்டிய வரையில் - அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய மற்றும் ஊழியர்கள் தொடர்பிலான சட்டப்படியான எல்லா கொடுப்பனவுகளும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பதில் திருப்தி அடைந்துள்ளனர்.

## பணிப்பாளர்களின் அறிக்கை தொடர்ச்சி

இடர் முகாமைத்துவ உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை

பணிப்பாளர் சபை, முகாமைத்துவ இடர் தொடர்பான ஒட்டுமொத்த பொறுப்பையும் வகிக்கின்றது. இந்த நோக்கத்திற்காக பணிப்பாளர் சபையானது, செயற்றிறன் வாய்ந்த மற்றும் பரந்துபட்டதான உள்ளக கட்டுப்பாடுகள் முறைமை மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகளை வங்கியில் நிறுவி, அமுல்படுத்தி இருக்கின்றது. வங்கி எதிர்கொண்ட இடர்களை குறைப்பதற்காகவும், முக்கிய தவறான அறிக்கையிடல்கள் அல்லது நடத்திற்கு எதிராக போதிய உத்தரவாதத்தை வழங்குவதற்காகவும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகள் மீள வடிவமைக்கப்பட்டன. வங்கியால் முகம் கொடுக்கப்பட்ட இடர்களை அடையாளம் காண்பதற்கான, மதிப்பீடு செய்வதற்கான மற்றும் முகாமை செய்வதற்கான செயன்முறை ஒன்று இப்போது நடைமுறையிலுள்ளது. இடர்களை குறைப்பதற்காக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கைகள் தொடர்பான விபரம் 51 தொடக்கம் 56 வரையான பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

பணிப்பாளர்களின் உள்ளக கட்டுப்பாட்டு அறிக்கை

வெளியக நோக்கங்களுக்காக, நிதி அறிக்கையிடல் மற்றும் நிதிக் கூற்றுக்களை தயாரித்தல் ஆகியவற்றின் நம்பகத்தன்மை தொடர்பில் நியாயமான உத்தரவாதத்தை வழங்கும் விதத்தில், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு ஒத்திசைவாக வங்கியின் நிதி அறிக்கையிடல் முறைமையானது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை பணிப்பாளர் சபை உறுதிப்படுத்தியுள்ளது. பணிப்பாளர் சபையின் வருடாந்த அறிக்கையின் ஒரு முக்கிய பாகமாக அமையும் மேற்படி அறிக்கை பக்கங்கள் 94 தொடக்கம் 95 வரை தரப்பட்டுள்ளதுடன், வருடாந்த அறிக்கையின் பக்கம் 93 இல் தரப்பட்டுள்ள உள்ளக கட்டுப்பாடு தொடர்பான பணிப்பாளர்களின் அறிக்கை

குறித்து கணக்காய்வாளர் நாயகத்திடம் இருந்து ஒரு உத்தரவாத அறிக்கையை பணிப்பாளர் சபை பெற்றுக் கொண்டது.

கூட்டாண்மை ஆளுகை

வங்கியின் முகாமைத்துவத்தில், மிகச் சிறந்த கூட்டாண்மை ஆளுகை நடைமுறைகள் மற்றும் செயன்முறைகளுக்கு ஒத்திசைந்து செயற்படுவதற்கு பணிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதன்பிரகாரம், இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை முன்னேற்றுவதற்காகவும் காலத்துக்கு காலம் முறைமைகளும் கட்டமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டு / மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. கூட்டாண்மை ஆளுகை தொடர்பான தனியொரு அறிக்கை பக்கங்கள் 59 தொடக்கம் 80 வரை தரப்பட்டுள்ளதுடன், இதன்பொருட்டு கணக்காய்வாளர் நாயகத்திடம் இருந்து உத்தரவாத அறிக்கையையும் பணிப்பாளர் சபை பெற்றுக் கொண்டுள்ளது.

சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் மதிநுட்பமான தேவைப்பாடுகளுக்கு இணங்கிச் செயற்படல்

பிரதேசிய சங்கவர்தன பேங்க் சட்டம் மற்றும் ஏனைய பொருத்தமான சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் மதிநுட்பம்சார் தேவைப்பாடுகளுக்கும் இணங்கிச் செயற்படுவதை வங்கி எல்லா வேளைகளிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

கணக்காய்வாளர்கள்

2014 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டுக்கான வங்கியின் நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வு நடவடிக்கையை கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்டார்.

## ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் அறிக்கை

‘பாஸல்’ உடன்பாடுகளின் (BASELL Acords) மூலம், வங்கிகளில் மிக முக்கியமான ஒரு செயற்பாடாக இடர் முகாமைத்துவம் இடம்பிடித்தது. அதன்படி, இடர்கள் மற்றும் திரும்பல்கள் ஆகிய இரண்டுக்குமிடையில் சமநிலையை ஏற்படுத்துவதுவதன் மூலம் மேம்பட்ட பங்குரிமையாளர் பெறுமதி வழங்கலை மேற்கொள்வதையும் பிரதேச அபிவிருத்தி வங்கி இலக்காகக் கொண்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி வங்கியின் தொழிற்பாடுகள் இலங்கை மத்திய வங்கி மற்றும் BASELL II உடன்பாடுகளால் விதந்துரைக்கப்பட்ட சிறப்பான நடைமுறைகளுக்கு அமைவாக காணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் வங்கியின் இடர் முகாமைத்துவ பணிச் சட்டகத்தை பலப்படுத்தியதுடன் மேலும் மேம்படுத்துவதற்கும் வங்கி நடவடிக்கைகளை எடுத்தது.

ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவானது பின்வரும் ஆறு உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. இவர்களுள் மூவர் நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்கள் ஆவர்:

1. திரு. தம்மிக பெரேரா - குழு உறுப்பினர் / பணிப்பாளர் (நிறைவேற்று அந்தஸ்தற்ற) (ஐனவரி தொடக்கம் ஐன் வரை - தலைவர், அதன்பின் குழுவின் ஒரு உறுப்பினர்)
2. திரு. ரஸல் டி மெல் - குழுவின் தலைவர் / பணிப்பாளர் (சயாதீன்) (ஐன் தொடக்கம் டிசம்பர் வரை குழுவின் தலைவர்)
3. திருமதி. ஜே.எம்.எஸ்.டி. ரத்னாயக்க - குழு உறுப்பினர் / பணிப்பாளர் (நிறைவேற்று அந்தஸ்தற்ற) (ஐனவரி தொடக்கம் ஐன் வரை - தலைவர், அதன்பிறகு குழுவின் உறுப்பினரில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டார்).
4. திரு. கே.பீ.எஸ். பண்டார - குழு உறுப்பினர் / பணிப்பாளர் (நிறைவேற்று அந்தஸ்தற்ற) (ஐன் தொடக்கம் டிசம்பர் வரை - குழுவின் ஒரு உறுப்பினர்).
5. திரு. ரீ.ஏ.ஆரியபால - குழுவின் உறுப்பினர் / வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி (செப்டெம்பர் தொடக்கம் டிசம்பர் வரை).
6. திரு. ஆர். சிறிவர்தன - குழுவின் உறுப்பினர் - குழுவின் உறுப்பினர் / வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி (ஐனவரி தொடக்கம் செப்டெம்பர் வரை வங்கியின் பொது முகாமையாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, அதன்பிறகு ஓய்வுபெற்றார்).
7. திரு. ரீ.குமன் - குழுவின் உறுப்பினர் / வங்கியின் பிரதம இடர் அதிகாரி
8. திரு. டபள்யூ. சுமணதாச - குழுவின் உறுப்பினர் / வங்கியின் ஒழுக்கநெறியாள்கை அதிகாரி.

கடன் பிரிவு பிரதி பொதுமுகமையாளர் மற்றும் தொழிற்பாடுகள் பிரிவு சிரேஷ்ட பிரதி பொதுது முகாமையாளர் வழக்கமாக அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.

குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் பணிப்பாளர்களின் சுருக்கமான சுயவிபரங்கள், வருடாந்த அறிக்கையின் 16 தொடக்கம் 19 வரையான பக்கங்களில் தரப்பட்டுள்ளன.

பணிப்பாளர் சபையின் செயலாளரானவர் இடர் முகாமைத்துவ குழுவிற்கும் செயலாளராக செயலாற்றுகின்றார். பணிப்பாளர் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட நியதிக் குறிப்புக்களின் பரந்தளவிலான கண்ணோட்டம் பின்வருமாறு:

1. பரந்தளவான இடர் முகாமைத்துவ பணிச்சட்டகம், பொருத்தமான ஒழுக்கநெறியாள்கை இணக்கப்பாடுகள் மற்றும் முறைமைகளை வங்கி கொண்டியங்குகின்றது என்பதை உறுதிப்படுத்தல்.
2. வங்கியின் கடன், திரவத்தன்மை, தொழிற்பாடு மற்றும் மூலோபாய நற்பெயர் சார்ந்த இடர்கள் உள்ளடங்கலாக அனைத்து விதமான இடர்களையும் பொருத்தமான இடர் குறிகாட்டிகள் மற்றும் முகாமைத்துவ தகவல் ஊடாக மதிப்பீடு செய்தல்.
3. வங்கியின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை தரப்பின் தேவைப்பாடுகளின் அடிப்படையில், வங்கியில் நிறுவப்பட்ட அதிகார பகிர்நதளிப்புக்களுக்கு இணங்க இடர்சார் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்பதையும், இடர்களை குறைப்பதற்காக எடுக்கப்படும் திருத்தும் நடவடிக்கைகளானவை குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட இடர் சகிப்புத்தன்மைக்கு அப்பால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் உறுதிசெய்தல்.
4. வங்கியின் இடர் முகாமைத்துவ முறைமை மற்றும் இடர் முகாமைத்துவ செயற்பாட்டின் தன்முனைப்பு ஆகியவற்றின் செயற்றிறனை கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்
5. உள்ளகமாக வரையறை செய்யப்பட்ட இடர் விருப்பார்வத்திற்கு (Risk Appetite) எதிரான செயலாற்றலை காலத்துக்கு காலம் மதிப்பீடு செய்தல்.
6. வங்கியின் ஒழுக்கநெறியாள்கை இணக்கப்பாட்டு அறிக்கையை மீளாய்வு செய்தல் மற்றும் அவ்வறிக்கையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை எடுத்தல்.
7. ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ பணிச் சட்டகத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகளை மீளாய்வு செய்தல்.

## ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் அறிக்கை தொடர்ச்சி

8. BASEL II திட்ட அமுலாக்கம் மற்றும் ஒழுங்குபடுத்தும் தரப்பின் வழகாட்டல்களிலான முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல். இது விடயத்தில் இடர் முகாமைத்துவ பிரிவின் அறிக்கையில் (பக்கங்கள் 51 தொடக்கம் 56 வரை) கூடிய கவனம் செலுத்துமாறு கோருகின்றோம். இது - நியதிக் குறிப்புக்களை பின்பற்றும் மட்டம் மற்றும் இவ்வருட காலப்பகுதியில் அடையப்பெற்றவைகள் மற்றும் முக்கிய இடர்களை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பரந்த அளவில் உள்ளடக்கி இருக்கின்றது.

2014 ஆம் ஆண்டில் குழுவானது மூன்று தடவைகள் கூடிச் சந்தித்துள்ளது. வருடாந்த அறிக்கையின் 69ஆம் பக்கத்தில் உள்ள அட்டவணையில் கூட்டங்களுக்கான வருகைப் பதிவுகள் தரப்பட்டுள்ளது. குழு இணைப்பாக்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டமையாலும், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டமையாலும், இலங்கை மத்திய வங்கியால் அறிவுரை வழங்கப்பட்டதன் படி ஆகக்

குறைந்த தேவைப்பாடான நான்கு தடவைகள் குழுவினால் சந்திக்க முடியாது போய்விட்டது.

கூட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வுகள் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் ஆகியவை கூட்டக்குறிப்புக்களில் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினதும் சாரம்ச அறிக்கையானது, பணிப்பாளர் சபையினரின் தகவல் மற்றும் ஆலோசனைக்காக அதற்கு அடுத்ததாக நடைபெறும் கூட்டத்தில் பணிப்பாளர் சபையினருக்கு விநியோகிக்கப்பட்டது.



கசனி பின்னவல

பணிப்பாளர் சபை செயலாளர்

## கணக்காய்வு குழுவின் அறிக்கை

### கணக்காய்வு குழுவின் அமைப்பு

வங்கியின் பணிப்பாளர் சபையினால் நியமனம் செய்யப்பட்ட கணக்காய்வு குழுவானது, பின்வரும் நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்களை உள்ளடக்கி உள்ளது:

1. திரு. தம்மிக பெரேரா (குழுவின் தலைவர்)
2. கலாநிதி. பீ.எம்.எஸ். பட்டகொட
3. திருமதி. ஜே.எம்.எஸ்.டி. ரத்னாயக்க (இராஜினமா செய்தார்)
4. திரு. ரஸல் டி மெல்

கணக்காய்வு குழுவானது மூன்று நிறைவேற்று அந்தஸ்தற்ற பணிப்பாளர்களை உள்ளடக்கி இருப்பதுடன், திரு. தம்மிக பெரேரா குழுவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். குழுவின் கூட்டங்களில் அழைப்பின் பேரில் நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைமை அதிகாரி பங்கேற்கின்ற அதேவேளை அரசு கணக்காய்வு திணைக்களத்தின் அத்தியட்சகர் ஒரு அவதானியாக பங்கேற்கின்றார். வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி அழைப்பின் பேரிலும் தேவையான சந்தர்ப்பத்திலும் இக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றார். அதேநேரம், பணிப்பாளர் சபையின் செயலாளரானவர் கணக்காய்வு குழுவின் செயலாளராகவும் செயற்படுகின்றார்.

### குறிக்கோள்கள்

நிதி அறிக்கையிடல், இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளக கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் உயர்தராதரத்திலான ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதும், பாதுகாப்புமே கணக்காய்வு குழுவின் பிரதான குறிக்கோளாகும். பிரதான குறிக்கோள்கள் / இலக்குகளை அடைந்து கொள்ளும் முகமாக குழுவானது பின்வரும் விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கும்:

- சம்பந்தப்பட்ட சட்டங்கள் / ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய கணக்காய்வு சேவைகளின் பொருட்டு வெளியக கணக்காய்வாளர்களை நியமித்தல், கணக்கீட்டு நியமனங்களின் பிரயோகம், சேவைக்காலம், கணக்காய்வு கட்டணம், யாராவது கணக்காய்வாளரின் இராஜினாமா அல்லது பதவிநீக்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
- வங்கியின் நிதிக் கூற்றுக்கள் மற்றும் நிதி அறிக்கைகளின் ஒருமைப்பாட்டு தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, செயல்முறைகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை மேற்பார்வை செய்தல்.
- வங்கியின் உள்ளக மற்றும் வெளியக கணக்காய்வு செயற்பாடுகளின் குறிக்கோள் தன்மை மற்றும் செயற்றிறன் ஆற்றலை உறுதிப்படுத்துவதற்கு தற்போதிருக்கும் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தலும் மீளாய்வு செய்தலும்.

- வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ முறைமைகளின் செயல்விளைவை உறுதிப்படுத்துவதற்காக அவற்றை மீளாய்வு செய்தலும், அதோடு பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்ளலும்.
- உள்ளக கணக்காய்வு அறிக்கைகள், வெளியக கணக்காய்வு முகாமைத்துவ கடிதங்களையும் அதேபோல் அது தொடர்பில் அதன் பின் தொடராக இடம்பெறும் கணக்காய்வுகளையும் மீளாய்வு செய்தல்.
- வங்கியின் நெறிமுறைசார் நியமனங்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிதி அறிக்கையிடல் தேவைப்பாடுகளுடனான இணங்கப்பாட்டு தன்மையை மீளாய்வு செய்தலும் கண்காணித்தலும். இலங்கை மத்திய வங்கி போன்ற தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகார தரப்புடன் சீரான உறவுகளை பேணும் முகமாக, மீளாய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மேற்கொள்ளல்.

### கூட்டங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிறுவனம்சார் கூட்டாண்மை ஆளுகைக்கான ஒழுங்குவிதிகள்/வழிகாட்டல்களுக்கு அமைவாக கணக்காய்வு குழுவின் கூட்டங்கள் காலாண்டு அடிப்படையில் கூட்டப்பட்டன. 2014 டிசம்பர் 31ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டில் மூன்று கணக்காய்வு குழு கூட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், கூட்டாண்மை ஆளுகையுடன் தொடர்புபட்ட பின்வரும் விடயங்களில் கணக்காய்வு குழு முக்கியமாக தனது கவனத்தை செலுத்தியது:

- உள்ளக கணக்காய்வு திணைக்களத்தை தொழில்வாண்மையான, செயலாற்றலுள்ள மற்றும் அனுபவம் பெற்ற / திறமான ஊழியர்களின் கீழ் பேணிப் பராமரித்தல்.
- உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் சுயாதீன தன்மையை உறுதி செய்தல்.
- உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளை மீளாய்வு செய்தலும், அதனது செயல் திறனை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குதலும்.
- இடரை அடிப்படையாகக் கொண்ட உள்ளக கணக்காய்வு மூலோபாயங்களை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட இடர் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கிளைகளை தரநிலைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தல்.
- 2014ஆம் ஆண்டிற்கான உள்ளக கணக்காய்வு நடவடிக்கை திட்டத்தை மீளாய்வு செய்தல்.
- 2014ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கைகளை மீளாய்வு செய்தல்.
- வெளியக கணக்காய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முகாமைத்துவ கடிதத்தை மீளாய்வு செய்தல்.

## கணக்காய்வு குழுவின் அறிக்கை தொடர்ச்சி

- வெளியக கணக்காய்வாளர்களின் அவதானிப்புக்களை மீளாய்வு செய்தலும், அவசியமான பரிந்துரைகளை மேற்கொள்ளலும்
- கணக்காய்வு அறிக்கைகளில் குறிப்பாக குறித்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் அமுலாக்கப்படுவதுடன் தொடர்புடைய விடயங்களை தொடர்ச்சியாக கவனித்தல்.

உள்ளக கணக்காய்வு திட்டத்தின் படி, பரிசீலனைக்குரிய ஆண்டு காலப்பகுதியில் நூற்றி அறுபது கிளைகள், கணக்காய்வு குழுவின் மேற்பார்வையின் கீழ் உள்ளக கணக்காய்வு திணைக்களத்தால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், உள்ளக கட்டுப்பாட்டு முறைமையை மேம்படுத்துவதற்கும் அதேபோல் மோசடிகள், தவறுகள் மற்றும் நடத்தை ஏற்படுத்தும் ஏனைய நிகழ்வுகள் போன்றவற்றை குறைப்பதற்காகவும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்காய்வு குழுவானது வங்கியின் நிலைபேண்தகு

தன்மை, இலாபத் தன்மை மற்றும் ஏனைய தொடர்புபட்ட விடயங்களை மதிப்பீடு செய்கின்றது.

அதன்பிரகாரம், நிதி அறிக்கையிடல் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் இணக்கப்பாட்டு தன்மைக்காக - போதுமான மற்றும் பொருத்தமான கட்டுப்பாடுகளை வங்கி பேணுகின்றது என்பதற்கும், அதேபோல் செயன்முறைகள் / முறைமைகளை கடைப்பிடித்து செயற்படுகின்றது என்பதற்கும் கணக்காய்வு குழுவானது சான்றளிக்கின்றது.



கசனி பின்னவல

பணிப்பாளர் சபை செயலாளர்

# பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகியோரின் பொறுப்பு அறிக்கை

2014 டிசம்பர் 31ஆம் திகதி இருந்தடியான பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிதிக் கூற்றுக்கள், கீழ்வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டது:

1. இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட கணக்கீட்டு நியமங்கள் (SLFRS/LKAS)
2. 1995ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டம்
3. 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்
4. 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கியியல் சட்டம் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்.
5. இலங்கை மத்திய வங்கியால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள். இவற்றுள் - கூட்டாண்மை ஆளுகை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட 2007ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க (திருத்தப்பட்ட) வங்கியியல் சட்ட பணிப்புரையும் உள்ளடங்குகின்ற போதிலும், அதனுடன் மட்டும் அவை மட்டுப்படுத்தப்படவில்லை.
6. 2008ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிரதேசிய சங்கவர்தன பேங்க் சட்டம்.

நிதிக் கூற்றுக்களை சமர்ப்பித்தல் மற்றும் வெளிப்படுத்தல்களை மேற்கொள்ளும் போது பயன்படுத்தப்பட்ட வடிவ அளவுகள், இலங்கை மத்திய வங்கியினால் உரிமம்பெற்ற சிறப்புபாய்ந்த வங்கிகளின் வருடாந்த நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட குறிப்பிட்ட வடிவ அளவுகளுக்கு ஒத்திசைவாக காணப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி நடைமுறைக்கு வந்த இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தால் வழங்கப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு ஒத்திசைவானவையாக வங்கியின் கணக்கீட்டு கொள்கைகள் காணப்படுகின்றன. கணக்கீட்டு கொள்கைகள் தொடர்ச்சியாக வங்கியால் பிரயோகிக்கப்பட்டன. இவ்வருட முன்னிலைப்படுத்தல்களுக்கு அமைவாக இருப்பது அவசியமான இடங்களிலெல்லாம் ஒப்பீட்டு தகவலானது மீள வகைப்படுத்தப்பட்டது. அனைத்து வகையறாக்களும் நிதி அறிக்கைகளில் குறிப்புகள் என்ற விதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன், தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்கள் - வங்கியின் ஆண்டுக்கான நிதியியல் நிலைமை, இலாபம் அல்லது நட்ட அறிக்கை மற்றும் காசுப் பாய்ச்சல் ஆகியவற்றின் ஒரு உண்மையான மற்றும் நியாயமான தோற்றப்பாட்டை வழங்குகின்றது என்பதை நாம் எமது அறிவுக்கு எட்டிய வரையில் உறுதிப்படுத்துகின்றோம். முன்னுணரக் கூடிய எதிர்காலத்தில் தனது தொழிற்பாடுகளை தொடர்ச்சியாக

முன்னெடுத்து செல்வதற்கு போதுமான வளங்களை வங்கி கொண்டுள்ளது என்பதையும் நாம் நம்புகின்றோம். அதன்படி, நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதில் 'நிறுவனத் தொடர்ச்சிநிலை' (Ongoing Concern) அடிப்படையை கடைப்பிடிக்கின்றோம்.

நிதிக் கூற்றுக்களின் ஒருமைப்பாடு மற்றும் பொதுநிலைத்தன்மை ஆகியவற்றுக்கான பொறுப்பை வங்கியின் பணிப்பாளர் சபையும் முகாமைத்துவமும் ஏற்றுக் கொள்கின்றது. நிதி அறிக்கைகள் உண்மையான மற்றும் நியாயமான தோற்றப்பாட்டை பிரதிபலிக்கின்றன, கொடுக்கல்வாங்கல்களின் வடிவம், அடிப்படைக்கூறு மற்றும் வங்கி விவகாரங்களின் நிலை நியாயமான முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனும் பொருட்டு - நிதிக் கூற்றுக்களுடன் தொடர்புபட்ட மதிப்பீடுகள் மற்றும் தீர்ப்புரைகள் நியாயமான மற்றும் செயலறிவுத் திறன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்துவதற்காக வங்கியானது, சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் அதேபோல், மோசடிகள் மற்றும் நிறுவன தொடர்ச்சிநிலை அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, தரமேம்படுத்தப்பட்டுள்ள ஏனைய முறையீடுகளை தடுப்பதற்காகவும் கண்டறிவதற்காகவும் - ஒரு மைய வங்கியியல் முறைமையுடன் இணைந்த விதத்தில் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளை அமுல்படுத்துவதில் சரியான மற்றும் போதுமான கவனத்தை செலுத்தியுள்ளது.

வங்கியின் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றன என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக வங்கியின் உள்ளக கணக்காய்வாளர் குறிப்பிட்ட கால அடிப்படையில் கணக்காய்வுகளை மேற்கொண்டுள்ளார். எவ்வாறிருப்பினும், எந்தவொரு உள்ளக கட்டுப்பாட்டு மற்றும் கணக்கீட்டு முறைமையினாலும் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை எடைபோட்டுப் பார்ப்பதில் உள்ளார்ந்த வரையறைகள் உள்ளன என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

வங்கியின் நிதிக் கூற்றுக்கள், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்பட்டன. கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையானது இந்த அறிக்கையின் 81 தொடக்கம் 87 வரையான பக்கங்களில் கிடைக்கக் கூடியதாக உள்ளது.

பணிப்பாளர் சபை கணக்காய்வு குழுவானது, உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளின் போதுமான தன்மை மற்றும் செயலாற்றலை மீளாய்வு செய்கின்றது. வங்கியின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்குப் புத்தகங்களில் துல்லியமாக மற்றும் பூரணமாக பதியப்பட்டுள்ளது என்பதற்கும், SLFRS/LKAS உள்ளிட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கும் அதேபோன்று நிதி அறிக்கையிடல் மற்றும் வெளிப்படுத்தல்களுடன் தொடர்புடைய ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளுக்கு அதனது நடைமுறைகள் ஒத்திசைவாக காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது





# විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

## கணக்காய்வாளர் தலைமை அபிபதி திணைக்களம்

### AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය  
எனது இல.  
My No.

FB/M//RDB/IC/2014

මගේ අංකය  
உமது இல.  
Your No.

දිනය  
திகதி  
Date

19 June 2015

தலைவர்,

பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி

பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் உள்ளகக்கட்டுப்பாடு தொடர்பாக பணிப்பாளர்களின் கூற்று பற்றிய பணிப்பாளர் சபைக்கு கணக்காய்வாளர் தலைமை அபிபதியின் உறுதிப்பாட்டு அறிக்கை.

#### அறிமுகம்

பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் உள்ளக கட்டுப்பாடு ("கூற்று") தொடர்பான பணிப்பாளர்களின் கூற்று பற்றிய உறுதிப்பாட்டை வழங்குவதற்கான இந்த அறிக்கை 2014 டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டு இணைப்பை நிறைவேற்றுகையில் பொது மக்கள் சேவையிலுள்ள பட்டயக்கணக்காளர் நிறுவனத்தினரால் உதவப்பெற்றிருந்தேன்.

#### முகாமைத்துவப் பொறுப்புகள்

இலங்கைப் பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தினரால் 2007 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க வங்கிச் சட்ட பணிப்பின் பிரிவு 3 (8) (11) (ஆ) விற்கு இணங்க வழங்கப்பட்டுள்ள உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக "பணிப்பாளர்களின் கூற்று பற்றிய வங்கிகளின் பணிப்பாளர்களுக்கான வழிகாட்டி" க்கு இணங்க இக்கூற்று தயாரிக்கப்படல் மற்றும் சமர்ப்பிப்பதற்காக முகாமைத்துவம் பொறுப்புடையதாகும்.

#### எனது பொறுப்பும் SLSAE 3050 உடனான இணக்கப்பாடும்

எனது பொறுப்பு என்னால் நிறைவேற்றப்பட்ட வேலை அடிப்படையான கூற்று தொடர்பாக சபை பணிப்பாளர்களுக்கு ஓர் அறிக்கையை வழங்குவதாகும். இலங்கை கணக்காளர்கள் நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட உள்ளகக்கட்டுப்பாடு தொடர்பாக பணிப்பாளர்களின் கூற்று பற்றிய வங்கிகளுக்கான அறிக்கை உறுதிப்பாடு இணைவு குறித்து இலங்கை தரம் SLSAE 3050 இற்கு அமைவாக எனது இணைவு நடாத்தப்படுகின்றது.

#### நிறைவேற்றப்பட்ட வேலையின் விபரம்

எனது இணைவு கூற்று தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒத்துழைக்கப்பட்டதா அல்லது வங்கிக்காக உள்ளக கட்டுப்பாட்டு முறையை மீள்நோக்குவதில் ஆண்டறிக்கையில் பணிப்பாளர்கள் சேர்த்துள்ள செயற்பாடு பொருத்தமான பிரதிபலிப்பைக் கொண்டுள்ளதா ஆகிய இரண்டையும் மதிப்பிடுவதாகும்.

பணிப்பாளர்களினால் செய்யப்பட்ட கூற்றை சேர்த்துக் கொள்வதற்கு தமது புரிந்துணர்வை ஒப்பிடுவதற்கும் அத்துடன் உள்ளக கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் திறமையை மீள் நோக்குவதற்காகவும் அறியப்பட்டுள்ள செயற்பாட்டு புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வதற்குமாக மாதிரிகள் முகாமைத்துவத்திடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்களினால் செய்யப்பட்ட தமது ஒத்துழைப்புக்கு பணிப்பாளர்களினால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மீள் நோக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏனைய போதிய பொருத்தமான கணக்காய்வுச் சான்று நியாயமாக எதிர்பார்க்கப்பட முடியாத விடத்து உள்ளக கட்டுப்பாட்டுக் கூற்றுக்கு பொருட்கள் விவகாரங்கள் தொடர்பாக பணிப்பாளர்களிடமிருந்து எழுத்து மூலமான பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கூற்று எல்லா இடப்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளதா அல்லது வங்கியின் இடப்பாடு அல்லது கட்டுப்பாட்டு நடைமுறைகளின் திறமை தொடர்பான அபிப்பிராயத்தை கவனத்திற் கொள்வதற்கு ஞாந்யுநு 3050 என்னை வலியுறுத்தவில்லை. உண்மையில் பிரச்சினைகளுக்கு பரிசாரமாக வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் பிரச்சினைகள் பொருள் உள்ளகக்கட்டுப்பாட்டுடன் கையாளுவதற்கு

விபரிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை கவனத்திற் கொள்வதற்கு ஞாந்யுநு 3050 என்னை வலியுறுத்தவில்லை.

#### எனது முடிவுரை

நிறைவேற்றப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் வங்கியின் நிதிஅறிக்கை மீதான உள்ளகக்கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் திறமையினை நோக்குவதில் எமது புரிந்துணர்வு செயற்பாடு பணிப்பாளர் சபையின் கவனமும் சேர்த்துள்ளது.

(ஒப்பம்)

டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன

பதில் கணக்காய்வாளர் தலைமை அபிபதி



# உள்ளக கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் அறிக்கை

## தேவைப்பாடு

2007 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தின் பிரிவு 3 (8) (ii) (b) இற்கு அமைவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டது.

## பொறுப்பு

பிரதேச அபிவிருத்தி வங்கியில் உள்ளக கட்டுப்பாட்டுக்கும், அதேபோல் அதனது செயலாற்றல் மற்றும் போதுமான தன்மையை மீளாய்வு செய்வதற்கும் பணிப்பாளர் சபையினர் பொறுப்பாகும். எவ்வாறிருப்பினும், வங்கியின் கொள்கைகள் மற்றும் வியாபார குறிக்கோள்களை அடைந்து கொள்வதில் தோல்விநிலை ஏற்படும் இடரை நீக்குவதற்கு மாறாக, ஏற்றுக் கொள்ளத்தக்க இடர் விபரக்குறிப்புகளுக்கு உட்பட்டதாக வங்கியின் முக்கிய இடர் பகுதிகளை முகாமைத்துவம் செய்வதற்காகவே இவ்வாறான ஒரு முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முகாமைத்துவத்தின் முக்கியமான தவறான அறிக்கையிலுக்கு எதிராக, அத்துடன் நிதி இழப்புக்கள் அல்லது மோசடிகளுக்கு எதிரான நிதி தகவல்கள் மற்றும் பதிவுகளை - நியாயமான ஆனால் முழுமையான உத்தரவாதம் அல்லாத அடிப்படையில் வழங்குவதை மட்டுமே உள்ளக கட்டுப்பாடுகள் முறைமையால் மேற்கொள்ள முடியும்.

## பணிப்பாளர் சபை மீளாய்வு செயன்முறை

செயன்முறையானது பணிப்பாளர் சபையினால் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தால் உள்ளக கட்டுப்பாடு தொடர்பான பணிப்பாளர்களின் அறிக்கை பற்றி வழங்கப்பட்ட வங்கிகளின் பணிப்பாளர்களுக்கான வழிகாட்டலுக்கு அமைவாக காணப்படுகின்றது. அந்த வழிகாட்டலில் வழங்கப்பட்டலில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், உள்ளக கட்டுப்பாட்டு முறைமையை மதிப்பீடு செய்வதற்கான கோட்பாடுகளை கவனத்தில் எடுத்து பணிப்பாளர் சபையானது உள்ளக கட்டுப்பாட்டு முறைமையை மதிப்பீடு செய்தது. பணிப்பாளர் சபையின் அக்கருத்து நிலைக்கு அமைய, நிதி அறிக்கையிலின் நம்பகத்தன்மை தொடர்பில் நியாயமான உத்தரவாதத்தை வழங்கும் பொருட்டும் அதேபோல் வெளியக நோக்கங்களுக்காக நிதி அறிக்கைகளை தயாரிப்பதற்காகவும் உள்ளக கட்டுப்பாடுகள் முறைமையை மேம்படுத்துவதற்கு வங்கி நடவடிக்கை எடுத்தது.

வங்கி முகம் கொடுத்த இடர்களை அடையாளம் காணல் மற்றும் மதிப்பீடு செய்வதன் மூலம், இடர் மற்றும் கட்டுப்பாடு மீதான பணிப்பாளர் சபையின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நடைபெற்றுப்படுத்துவதிலும், அத்துடன் இடர்களை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் பொருத்தமான உள்ளக கட்டுப்பாடுகளை வடிவமைத்தல், தொழிற்பாடு மற்றும் கண்காணித்தல் போன்ற விடயங்களிலும் பணிப்பாளர் சபைக்கு முகாமைத்துவமானது உதவி புரிகின்றது.

## செயன்முறையின் முக்கிய சிறப்பம்சங்கள்

உள்ளக கட்டுப்பாடுகள் முறைமையின் போதுமான தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மீளாய்வு செய்கையில், நிதி அறிக்கையிடல் தொடர்பில் நிலைநாட்டப்பட்ட முக்கிய செயன்முறைகளுள் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன:

- வங்கியின் நாளாந்த தொழிற்பாடுகளின் செயற்றிறனை உறுதிப்படுத்துதல், அத்துடன் வங்கியின் நாளாந்த தொழிற்பாடுகள் ஒப்புதலளிக்கப்பட்ட கூட்டாண்மை குறிக்கோள்கள், மூலோபாங்கள் மற்றும் வருடாந்த பாதிடு அதேபோல் கொள்கைகள் மற்றும் வியாபார அறிவுரைகளுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய செயற்பாட்டில் பணிப்பாளர் சபைக்கு உதவியளிப்பதற்காக கணக்காய்வு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு ஆகிய பணிப்பாளர் சபை உப குழுக்கள் உருவாக்கப்பட்டன.
- வங்கி தனது அனைத்து விதமான கொடுக்கல் வாங்கல்களிலுமான நிதி மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை மேற்கொள்வதுடன் தொடர்புபட்ட ஒரு தொழிற்பாட்டு கையேட்டுக்கு பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கையேட்டினால் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் வங்கியின் அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
- வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டு பிரிவானது உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் ஒத்திசைந்து செயற்படுவதையும் அவற்றின் செயற்றிறனையும் நிறுவன தொடர்ச்சி நிலை அடிப்படையில் (Ongoing Basis) பரிசீலிக்கின்றது. மாதிரிகள் மற்றும் சுழற்சி முறையான நடைமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் இப் பரிசீலனையை மேற்கொள்கின்றது. அத்துடன் ஏதேனும் இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுமிடத்து அது தொடர்பில் கண்டறியப்பட்டவைகளை குறித்துரைக்கின்றது. ஒரு சுயாதீனமான மற்றும் குறிக்கோள்சார் அறிக்கையை வழங்கும் பொருட்டு, அனைத்து பிரிவுகள் மற்றும் கிளைகளிலும் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மதிப்பீடு செய்யப்பட்ட இடரின் மட்டத்தின் மூலம் அதனது அடிக்கடி நிகழும் தன்மை கண்டறியப்பட்டது. வருடாந்த கணக்காய்வு அறிக்கையானது கணக்காய்வு குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளக கணக்காய்வினால் கண்டறியப்பட்ட விடயங்கள் - காலத்திற்கு காலம் இடம்பெறும் கணக்காய்வு குழுவின கூட்டங்களில் கலந்தாய்வு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
- சம்பந்தப்பட்ட உள்ளக கணக்காய்வு பிரிவு, ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகார தரப்பு மற்றும் முகாமைத்துவத்தினால் அடையாளம் காணப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு பிரச்சினைகளை வங்கியின் கணக்காய்வு குழுவானது மீளாய்வு செய்கின்ற அதேவேளை, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளின் போதுமானதன்மை



---

கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,

**உறவுகள்**



**நிதியியல்  
தகவல்கள்**



# විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

## கணக்காய்வாளர் தலைமை அபிபதி திணைக்களம்

### AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය  
எனது இல.  
My No.

எவப்/எம்/ஆர்ஐபீ/1/14/29

මගේ අංකය  
உமது இல.  
Your No.

දිනය  
திகதி  
Date

2015 யூன் 30

தலைவர்,

பிரதேச அபிவிருத்தி வங்கி

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரமான கணக்காய்வாளர் தலைமை அபிபதியின் அறிக்கை

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளபடியான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக் கூற்று, ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதன மாற்றக் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளையும் ஏனைய விளக்கத் தகவல்களின் பொழிப்புக்களையும் உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவு மற்றும் 2008 இன் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி அதிகாரச்சட்டத்தின் 33 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) ஆம் பிரிவின் பிரகாரம் ஒரு விரிவான அறிக்கை வங்கியின் தலைவருக்கு காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

#### 1.2 நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

#### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக் கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்ததாக (ISSAI 1000 – 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு



இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களில் உள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் வங்கியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாக சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்திற் கொள்கின்றாரேயன்றி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்திற்கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டு மொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் அளவையும் நிர்ணயிப்பதற்கான தற்றுண்பி அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 அபிப்பிராயம்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

## 2.2 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

### 2.2.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்கள் (எல்கேஏஎஸ்) உடன் இணங்காமை

எல்கேஏஎஸ் 39 – நிதிக் கருவிகள், அங்கீகரித்தல் மற்றும் அளவிடுதல் உடன் பின்வரும் இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன.

(அ) ரூபா 1,160,083,733 தொகையான பதவியணியினர் கடன்கள் நிதிக் கருவியொன்றாக இணங்காணப்பட்டு நிதிக் கூற்றுக்களில் கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகளின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது வேண்டப்பட்டவாறு முதிர்ச்சிக் கிரயத்தில் அளவிடப்பட்டிருக்கவில்லை.

(ஆ) நியமத்தின் 64 ஆம் பந்தியின் படி தனிப்பட்ட ரீதியான முக்கியமான கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகளுக்காக தனித்தனியான நட்டக்கழிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

### 2.2.2 கணக்கிணக்கம் செய்யப்படாத வேறுபாடுகள்

பேரேட்டுக் கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்த இலங்கை மத்திய வங்கியின் (சீபீஎஸ்எல்) மீள்நிதியிடலின் கீழுள்ள செலுத்தவேண்டிய மீள்நிதியிடல் மீதிகளுக்கும் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு சீபீஎஸ்எல் இனால் உறுதிப்படுத்தப்பட்ட மீதிகளுக்கும் இடையே ரூபா 34,448,230 கூட்டுத்தொகையான வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டன.

## 2.3 சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள்  
மற்றும் முகாமைத்துவத்  
தீர்மானங்களிற்கான தொடர்பு

இணக்கமின்மை

(அ) 1942 இன் 13 ஆம் இலக்க  
அடகுத் தரகர்கள்  
கட்டளைச்சட்டத்தின் 31  
ஆம் பிரிவு

இக் கட்டளைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏல  
விற்பனையொன்றின் மூலம் அல்லது அந்நோக்கத்தில் அடகு  
பிடிப்பாளர் ஒருவர் தன்னிடம் அடகாக வைக்கப்பட்டுள்ள  
அடகுப்பொருளை விலைமனுச்செய்து கொள்வனவு செய்ய முடியும்  
என்பதுடன் அவ்வாறான கொள்வனவின் காரணமாக அடகுத் தரகர்  
கொள்வனவு செய்யப்பட்ட அடகுப் பொருளின் தனிப்பட்ட  
உரிமையாளர் ஆவார். இந்த ஏற்பாட்டிற்கு முரணாக விற்பனை

செய்யப்படாத 23.95 கிலோகிராம் அடகுப் பொருட்கள் அவ்வாறான பொருட்களுக்கான தனிப்பட்ட உரித்தினை பெற்றுக்கொள்ளாது உருக்கப்பட்டிருந்தன.

(ஆ) 2012 பெப்ரவரி 23 ஆந் திகதிய 03/2012 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை திறைசேரியிடமிருந்து பொருத்தமான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளாது ஓய்வுபெற்ற பொது முகாமையாளருக்கு வாகனமொன்று கையளிக்கப்பட்டிருந்தது.

(இ) 2006 இன் அரசாங்க பெறுகைகள் வழிகாட்டல்கள் - ஒப்பந்த முரண்கள் இன் 8.13.4 ஆம் வழிகாட்டல் முரண்களின் கூட்டுமொத்தத் தொகை ஒப்பந்த விலையில் 10 சதவீதத்தை விஞ்சுமாயின் அவ்வாறான முரண் கட்டளைகளை வழங்குவதற்கு முன்னர் வரிசை அமைச்சர் செயலாளரின் அங்கீகாரத்தை தலைவர் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இருப்பினும், பின்வரும் ஒப்பந்த வேலைகளிற்கு வழங்கப்பட்ட முரண் கட்டளைகளிற்காக தொடர்புடைய அங்கீகாரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஒப்பந்த வேலையின் பெயர்	ஆரம்ப ஒப்பந்த விலை	முரண் கட்டளைகளின் பெறுமதி	ஒப்பந்த விலையின் சதவீதமாக முரண் கட்டளைகளின் பெறுமதி
	ரூபா	ரூபா	%
மிஹிந்தலையிலுள்ள கிளை அலுவலகக் கட்டிடத்தை திருத்துதல்	1,226,216	2,656,182	217
திரப்பனை கிளை கட்டிடத்தை நிர்மாணித்தல்	20,668,821	9,507,451	46

### 3. நிதி மீளாய்வு

#### 3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின்படி, 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் தொழிற்பாடுகள் முன்னைய ஆண்டின் நேரொத்த ரூபா 397,011,990 வரிக்கு முன்னரான தேறிய இலாபத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 928,668,064 வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தை விளைவித்திருந்தமையால், மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 531,656,074 முன்னேற்றமொன்றை காட்டுகின்றது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களிற்கான காலக்கழிவு நட்டம் மற்றும் வட்டிச் செலவினம் என்பன முறையே ரூபா 999,561,030 மற்றும் ரூபா 627,908,328 இனால் குறைவடைந்தும் கட்டணமும் தரகு வருமானமும் ரூபா 48,644,978 இனால் அதிகரித்தும் இருந்தமையே நிதி விளைவுகளின் இந்த முன்னேற்றத்திற்கு பிரதான காரணிகளாக காணப்பட்டன.

### 3.2 பகுப்பாய்வு ரீரியான நிதி மீளாய்வு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

#### 3.2.1 நிதிக் கிரயம் மற்றும் நிதிசார் உழைப்பு

கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் நிதிக் கூற்றுக்களின் படி, மீளாய்வாண்டிற்கும் முன்னைய ஆண்டிற்குமான நிதிக் கிரயம் மற்றும் நிதிசார் உழைப்பு என்பவற்றை பின்வரும் அட்டவணை தருகின்றது.

விபரம்	சராசரி மீதி ரூபா 000	2014		சராசரி மீதி ரூபா 000	2013	
		கிரயம்/வரு மானம் ரூபா 000	சராசரி மீதியின் சதவீதமாக கிரயம்/வரு மானம் %		கிரயம்/வரு மானம் ரூபா 000	சராசரி மீதியின் சதவீதமாக கிரயம்/வரு மானம் %
(I) <b>நிதிக் கிரயம்</b>						
(அ) <b>வைப்புக்கள்</b>						
சேமிப்பு வைப்புக்கள் நிலையான	27,135,633	1,117,842	4.12	22,492,183	900,907	4.01
வைப்புக்கள்/வைப்புச் சான்றிதழ்கள்	40,430,295	3,744,264	9.26	36,145,997	4,607,587	12.75
<b>மொத்த வைப்புக்கள்</b>	<b>67,565,928</b>	<b>4,862,106</b>	<b>7.2</b>	<b>58,638,181</b>	<b>5,508,494</b>	<b>9.39</b>
(ஆ) <b>கடன்பெறல்கள்</b>						
மீள் நிதியிடல் கடன்கள்	7,448,855	370,001	4.97	5,903,403	262,271	4.44
ஏனைய கடன்கள்	1,703,025	78,761	4.62	1,391,406	168,011	12.07
<b>மொத்த கடன்பெறல்கள்</b>	<b>9,151,880</b>	<b>448,762</b>	<b>4.90</b>	<b>7,294,809</b>	<b>430,282</b>	<b>5.90</b>

(இ)	தொடக்கத்தில் நிதிக் கிரயம் (அ+ஆ) (நிறையளித்த சராசரி மூலதன கிரயம்)	76,717,808	5,310,868	6.92	65,932,989	5,938,776	9.01
(ஈ)	ஏனைய பொறுப்புக்கள்	4,233,544	-	-	3,836,925	-	-
(உ)	மூலதனம்	1,235,169	-	-	1,099,400	-	-
(ஊ)	ஒதுக்கங்கள்	3,399,256	-	-	2,957,782	-	-
(எ)	பங்குதாரர் உரிமைத்துவத்துடன் மொத்த ஏனைய பொறுப்புக்கள் (இ+ஈ+உ+ஊ)	85,585,777	-	-	73,827,096	-	-
	கழிக்க:						
(ஏ)	ஏனைய சொத்துக்கள்	3,068,274	-	-	2,599,514	-	-
(ஐ)	நிதிக் கிரயம் (எ-ஏ)	82,517,503	3,003,545	3.64	71,227,583	2,699,190	3.79
	மேந்தலைக் கிரயம்	82,517,503	1,610,614	1.95	71,227,583	1,016,078	1.43
	மொத்த நிதிகள் கிரயம்	82,517,503	9,925,027	12.03	71,227,583	9,654,044	13.55
(II)	நிதி உழைப்பு						
	கடன் தொகுதி	61,034,934	8,450,783	13.85	57,612,758	8,577,987	14.89
	முதலீடுகள்	21,482,568	2,142,304	9.97	13,614,825	1,862,946	13.68
	நிதி உழைப்புக்கள்	82,517,503	10,593,087	12.84	71,227,583	10,440,933	14.66
	எல்லை கட்டண அடிப்படை மற்றும் ஏனைய வருமானம்	82,517,503	668,060	0.81	71,227,583	786,889	1.10
	எல்லை வரி	82,517,503	957,488	1.16	71,227,583	472,915	0.66
	எல்லை வரி	82,517,503	1,625,548	1.97	71,227,583	1,259,804	1.77
	தேறிய எல்லை	82,517,503	1,058,054	1.28	71,227,583	495,086	0.70
	தேறிய எல்லை	82,517,503	567,494	0.69	71,227,583	764,718	1.07

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) பிரதானமாக வட்டிச் செலவினம் 12 சதவீதத்தால் குறைவடைந்திருந்தமை காரணமாக வைப்புக்கள் கிரய விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டில் 23 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டில் கடன்பெறுதல்கள் 25 சதவீதத்தால் அதிகரித்திருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டிற்கான குறைந்த வட்டி வீதத்தின் விளைவாக கடன்பெறுதல் கிரய விகிதம் 17 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.
- (இ) மேற்படி விடயங்கள் காரணமாக 2014 ஆம் ஆண்டிற்கான நிறையளித்த சராசரி மூலதன கிரயம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.

### 3.2.2 முக்கியமான கணக்கீட்டு விகிதங்கள்

கிடைக்கக் கூடியதாகவிருந்த தகவல்களின் படி, மீளாய்வாண்டிற்கும் முன்னைய ஆண்டிற்குமான வங்கியின் முக்கியமான விகிதங்களில் சில வருமாறு.

வகை	துறைரீதியான விகிதம் (உத்தரவு பெற்ற விசேட வங்கிகள்)	உள்ளபடியான	
		2014	2013
(அ) இலாபத்தன்மை விகிதம்			
தேறிய இலாப விகிதம்	16.41%	8.3%	3.61%
தேறிய வட்டி எல்லை	3.63%	6.40%	6.32%
வட்டி வருமானத்தின் மீதான தேறிய வட்டி வருமானம்	30.12%	49.86%	43.12%
மொத்த வருமானத்திற்கு வட்டியல்லா வருமானம்	10.51%	5.30%	5.04%
வட்டி வருமானத்தின் மீது வட்டிக் கிரயம்	69.88%	50.14%	56.88%
தேறிய வட்டி வருமானத்தின் மீது			
மேந்தலைச் செலவினம்		30.49%	22.57%
செயற்பாட்டுச் செலவினத்திற்கு பதவியினர் கிரயம்	50.73%	62.26%	72.65%

சராசரிச் சொத்துக்கள் மீதான திரும்பல்	2.19%	1.09%	0.53%
உரிமை மூலதனத்தின் மீதான திரும்பல்	14.34%	7.39%	4.73%
பங்கொன்றுக்கான உழைப்பு (ரூபா)		3.04	1.74
<b>(ஆ) இணைப்பு விகிதம்</b>			
(i) உரிமை மூலதனத்திற்கு மொத்தச் சொத்துக்கள்		17.02 : 1	20.51 : 1
(ii) உரிமை மூலதனத்திற்கு கடன்கள்		1.81 : 1	2.21 : 1
<b>(இ) மூலதன போதுமை விகிதம்</b>			
(i) மட்டம் i	23.25%	8.87%	8.82%
(ii) மட்டம் ii	20.62%	9.26%	9.21%
<b>(ஈ) திரவச் சொத்துக்கள் விகிதம்</b> (ஆகக்குறைந்தது 20 சதவீதம்)	67.76%	35.51%	25.51%

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மூலதனப் போதுமை விகிதம் 10 சதவீத ஆகக் குறைந்த தேவையினைக் காட்டிலும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும், 2015 சனவரி இல் ரூபா 2.5 பில்லியன் பெறுமதியான தொகுதிக்கடன்களை வழங்கிய பின்னர் மூலதனப் போதுமை விகிதம் 2015 இன் முதலாம் காலாண்டில் 11 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.
- (ஆ) உத்தரவுபெற்ற விசேட வங்கியின் 3.63 சதவீத சராசரி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு 6.40 சதவீத மிக உயர்வான வட்டிவீத எல்லை அறிவிக்கப்பட்டது.
- (இ) வங்கியின் மொத்த வருமானத்திற்கு வட்டியல்லாத வருமானத்தின் பங்களிப்பு உத்தரவுபெற்ற விசேட வங்கியின் 10.51 சதவீத சராசரி விகிதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவில் குறைந்த 5.30 சதவீதமாக மாத்திரம் காணப்பட்டது. ஆகையால், வங்கி மிக அதிகளவில் வட்டி வருமானத்தில் தங்கியிருப்பதுடன் வட்டி வீத மாற்றத்தின் தாக்கத்திற்கு உட்படவேண்டியுள்ளது.
- (ஈ) 2014 இன் வங்கித் துறையின் பகுப்பாய்வின் படி, வங்கி மொத்தச் செலவினத்தில் (வட்டிச் செலவினம் மற்றும் கட்டணமும் தரகுச் செலவினம் நீங்கலாக) உத்தரவுபெற்ற விசேட வங்கியின் 50.73 சதவீத சராசரி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 62.26 சதவீத மிக உயர்வான ஆளனிக் கிரயத்தை வங்கி பதிவுசெய்திருந்தது.
- (உ) உத்தரவுபெற்ற விசேட வங்கியின் 2.19 சதவீத மற்றும் 14.34 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் வங்கியின் சராசரி சொத்துக்கள் மீதான திரும்பல் மற்றும் உரிமை



මුළුතනத்தின் மீதான திரும்பல் என்பன முறையே 1.09 சதவீதமாகவும் 7.39 சதவீதமாக குறிப்பிடத்தக்களவில் குறைவாக காணப்பட்டன.

### 3.2.3 வங்கியின் முதிர்ச்சி நிலை

2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான வங்கியின் நிதிச் சொத்துக்களினதும் நிதிப் பொறுப்புக்களினதும் பகுப்பாய்வில் மொத்த நீண்டகால நிதிப் பொறுப்புக்கள் மொத்த நிதிச் சொத்துக்களிலும் பார்க்க மிக அதிகளவிலும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மற்றும் 5 ஆண்டுகளிற்கு மேற்பட்ட நீண்டகால திரவத்தன்மை இடைவெளி முறையே ரூபா 387,289,824 மற்றும் ரூபா 4,671,490,827 ஆக காணப்பட்டமை வெளிப்பட்டது. விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

	0-3	3-12	1-3	3-5	5	மொத்தம்
	மாதங்கள்	மாதங்கள்	வருடங்கள்	வருடங்கள்	ஆண்டுகளிற்கு மேல்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
<b>சொத்துக்கள்</b>						
காசும் மத்திய வங்கியுடனான மீதியும்	236,997,574	-	-	-	-	236,997,574
இலங்கை அரசாங்க பிணைகள்	-	1,789,084,271	-	-	-	1,789,084,271
வங்கிகளுடனான மீதி	18,191,222,200	7,974,193,222	-	-	-	26,165,415,422
விற்பனைக்குள்ள நிதிச் சொத்துக்கள்	-	-	-	-	206,300	206,300
கடன்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து பெறவேண்டியவை	10,641,256,097	19,030,853,503	17,951,645,172	11,028,353,538	9,685,055,527	68,337,163,837
ஏனைய சொத்துக்கள்	177,692,089	49,337,768	390,795,864	-	-	617,825,721
<b>மொத்தச் சொத்துக்கள் பொறுப்புக்கள்</b>	<b>29,247,167,961</b>	<b>28,843,468,763</b>	<b>18,342,441,036</b>	<b>11,028,353,538</b>	<b>9,685,261,826</b>	<b>97,146,693,125</b>
வங்கிக்கு செலுத்தவேண்டியவை	599,573,675	1,793,611,679	4,782,964,477	3,054,887,233	-	10,231,037,063
ஏனைய வாடிக்கையாளருக்கு செலுத்தவேண்டியவை	25,603,386,928	20,806,089,165	5,935,939,862	8,088,148,842	13,922,523,985	74,356,088,781
ஏனைய பொறுப்புக்கள்	1,680,781,534	451,943,705	495,034,379	272,607,287	434,228,669	3,334,595,573
<b>மொத்த பொறுப்புக்கள் முதிர்ச்சி இடைவெளி</b>	<b>27,883,742,136</b>	<b>23,051,644,549</b>	<b>11,213,938,718</b>	<b>11,415,643,362</b>	<b>14,356,752,653</b>	<b>87,921,721,418</b>
	<b>1,363,425,825</b>	<b>5,791,824,214</b>	<b>7,128,502,319</b>	<b>(387,289,824)</b>	<b>(4,671,490,827)</b>	<b>9,224,971,708</b>



#### 4. செயற்பாட்டு மீளாய்வு

##### 4.1 செயலாற்றல்

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

##### (அ) வைப்புக்கள்

வங்கியின் வைப்புக்கள் கட்டமைப்பு உயர் கிரயம் கொண்ட நிலையான வைப்புக்களில் அதிகளவில் தங்கியிருந்ததுடன் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த வைப்புக்களில் அது 58 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்தது. 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த வட்டிச் செலவினத்தில் 77 சதவீதத்தை நிலையான வைப்புக்களின் வட்டிச் செலவினம் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. உயர் கிரய நிலையான வைப்புக்களில் அதிகளவில் தங்கியிருத்தல் நிதிக் கிரயத்தினை பாதகமாக தாக்கலாம்.

##### (ஆ) கடன் தொகுதி

மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களிற்கு செயற்பாடற்ற கடன் விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீத அதிகரிப்பைக் காண்பித்து 2014 இல் 7.69 சதவீதமாக காணப்பட்டது.

##### 4.2 செயற்பாட்டுச் செயற்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) வங்கியின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வின் படி, காணப்படுகின்ற கடன் வழங்கும் நடைமுறையினை மீறி கொலன்னாவை கிளையினால் ரூபா 12.5 மில்லியன் பெறுமதியான இரண்டு கடன்கள் வழங்கப்பட்டிருந்தமை வெளிப்பட்டது. இருப்பினும், இக் கடன்களை வழங்குவதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) ஹிக்கடுவ கிளை 2013 திசெம்பர் 13 ஆந் திகதி வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூபா 10 மில்லியன் கடனொன்றை வழங்கியிருந்தது. இருப்பினும், கணக்காய்வுத் திகதியான 2015 மார்ச் 31 வரை ஒரு தவணைக்கட்டணமேனும் அறவிடப்பட்டிருக்கவில்லை. 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவையாகவுள்ள மீதி வட்டியுடன் சேர்த்து ரூபா 13,567,123 ஆகும்.

## 5. கணக்களிப்பும் நல்லாளுகையும்

### 5.1 கூட்டிணைந்த திட்டம்

வங்கி 2011 - 2015 காலப்பகுதிக்காக கூட்டிணைந்த திட்டமொன்றை தயாரித்திருந்த போதிலும், மீளாய்வாண்டிற்காக உருவாக்கப்பட்ட இலக்குகள் திட்டமிடப்பட்டவாறு அடையப்பட்டிருக்கவில்லை. விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விடயம்	இலக்கு	உள்ளபடியான	முரண்
	ரூபா	ரூபா	ரூபா
இலாபம்	1,702,240,000	303,539,698	1,398,700,302
முதலீடுகள்	33,219,153,000	27,505,171,827	5,713,981,173
கடன்கள் மற்றும் முற்பணங்கள்	80,752,893,000	61,371,585,932	19,381,307,068
வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்கள்	105,566,914,000	72,525,364,971	33,041,549,029
ஏனைய பொறுப்புக்கள்	2,476,507,000	3,765,103,216	(1,288,596,216)

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கூட்டிணைந்த திட்டத்தின் படி, வங்கியின் செயற்பாடற்ற கடன் விகிதத்தை 4 சதவீதத்திற்கு குறைவானதாக பராமரித்து வருவதற்கு வங்கி எதிர்பார்த்திருந்தது. எவ்வாறாயினும், 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு அது 7.69 சதவீதமாக காணப்பட்டது.
- (ஆ) கிளை வலைப்பின்னலை 400 கிளைகள் வரை அதிகரிப்பதற்கும் 2014 ஆம் ஆண்டில் தன்னியக்க ரெல்லர் இயந்திர (ATM) வலைப்பின்னலை தொடங்குவதற்கும் வங்கி எதிர்பார்த்திருந்தது. இருப்பினும், மீளாய்வாண்டின் இறுதியில் 265 கிளைகள் மாத்திரம் தொழிற்பட்டு வந்திருந்ததுடன் ATM வலைப்பின்னல் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் கூட ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபா 105,566 மில்லியன் வைப்புக்களை திரட்டுவதற்கு வங்கி இலக்கிட்டிருந்த போதிலும், திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 72,525 மில்லியன் அல்லது 69 சதவீதத்தை மாத்திரமே திரட்டப்பட்டிருந்தது.

(ஈ) 2014 இல் சேமிப்பு வைப்புக்களிற்கும் நிலையான வைப்புக்களிற்கும் இடையில் எதிர்பார்க்கப்பட்ட இணைப்பு 55:45 ஆன போதிலும், 2014 திசெம்பர் 31 இல் காணப்பட்டவாறு உள்ளபடியான இணைப்பு 42:58 ஆக இருந்தது.

### 5.2 செயல்நடவடிக்கைத் திட்டம்

2007 திசெம்பர் 18 ஆந் திகதிய பீஈஐ 47 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையினால் வேண்டப்பட்டவாறு 2014 ஆம் ஆண்டிற்காக செயல்நடவடிக்கைத் திட்டமொன்றை வங்கி தயாரித்திருக்கவில்லை.

### 5.3 கொள்வனவுத் திட்டம்

கொள்வனவுகள் உரிய வேளையில் பூரணப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தவதற்கும் அவற்றிற்கு சிறந்த சந்தைப் பெறுமதியை பெற்றுக்கொள்வதற்கும் 2014 ஆம் ஆண்டிற்காக பிரதான கொள்வனவுத் திட்டமொன்றையும் கொள்வனவு நேர அட்டவணையொன்றையும் வங்கி தயாரித்திருக்கவில்லை.

### 5.4 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதீட்டிற்கும், உண்மையான தொகைகளிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது பயனுள்ள முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதனை காட்டுகின்றது.

### 6. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் அவ்வப்போது வங்கியின் தலைவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) கணக்கீடு
- (ஆ) கடன் நிர்வாகம்
- (இ) மனிதவள முகாமைத்துவம்
- (ஈ) கூட்டிணைந்த ஆளுகை
- (உ) அடகுபிடித்தல்
- (ஊ) இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களுடன் இணங்குதல்
- (எ) உள்ளக கட்டுப்பாடு
- (ஏ) பாதீட்டுக் கட்டுப்பாடு

ஒப்பம்: டபிள்யூ.பீ.சீ. விக்ரமரத்ன

பதிற்கடமை கணக்காய்வாளர் தலைமை அதிபதி



## වරුමානක්කුරු

දිසෙම්බර් 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	குறிப்பு	வங்கி	
		2014	2013
		ரூபா	ரூபா
மொத்த வருமானம்	4	11,186,356,204	10,994,634,547
வட்டி வருமானம்		10,593,086,967	10,440,932,854
வட்டிச் செலவினம்		(5,310,868,124)	(5,938,776,452)
தேறிய வட்டி வருமானம்	5	<b>5,282,218,843</b>	<b>4,502,156,402</b>
கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்		595,406,906	546,761,928
கட்டணங்கள் மற்றும் தரகு செலவு		(90,296,171)	(73,847,088)
தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்	6	<b>505,110,735</b>	<b>472,914,840</b>
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் கருவிகளிலிருந்தான தேறிய இலாபம் / (நட்டம்)	7	55,580	69,859
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறியது)	8	(2,137,669)	6,939,765
மொத்த தொழிற்பாட்டு வருமானம்		<b>5,785,247,489</b>	<b>4,982,080,866</b>
கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்கள் கழித்தெழுதல் கட்டணம்	9	452,377,502	(547,183,528)
தேறிய தொழிற்பாட்டு வருமானம்		<b>6,237,624,991</b>	<b>4,434,897,338</b>
கழி - தொழிற்பாட்டுச் செலவினம்			
ஆளணிச் செலவுகள்	10	3,003,545,285	2,699,189,913
அருவச் சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு		13,005,537	32,839,594
ஏனைய செலவுகள்	11	1,610,614,900	1,016,077,938
பொது திறைசேரிக்கு செலுத்திய தீர்வை		210,118,527	-
பெறுமதி சேர் வரிக்கு (VAT) முன்னரான செயற்பாட்டு இலாபம்		<b>1,400,340,742</b>	<b>686,789,893</b>
NBT		(67,381,811)	-
நிதிச்சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி (VAT)		(404,290,867)	(289,777,903)
வரிக்கு முன்னரான பெறுமதி சேர் வரிக்கு (VAT) பின்னரான தொழிற்பாட்டு இலாபம்		<b>928,668,064</b>	<b>397,011,990</b>
வரிக்கு முன்னரான இலாபம்		<b>928,668,064</b>	<b>397,011,990</b>
வரிச்செலவீனங்கள்	12	(586,381,354)	(205,307,621)
வருடத்திற்கான இலாபம்		<b>342,286,709</b>	<b>191,704,369</b>
ஒரு பங்கிற்கான வருவாய்கள்			
ஒரு பங்கிற்கான வருவாய்கள் : அடிப்படை	13	3.04	1.74

பக்கம் 114 தொடக்கம் 162 வரையுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

## முற்றடக்க வருமானக்கூற்று

		வங்கி	
		2014	2013
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	குறிப்பு	ரூபா	ரூபா
ஆண்டிற்குரிய இலாபம்		342,286,709	191,704,369
முற்றடக்க வருமானம் (செலவீனம்)			
வருமானக்கூற்றில் மீள் வகைப்படுத்தக்கூடாத ஏனைய முற்றடக்க வருமானம்.			
நன்மை தரும் திட்டங்களுக்கான அட்டுறு இலாபங்கள் மற்றும் நட்டங்கள்	28.1.3	10,997,545	(694,854)
மேற்குறிப்பிட்டதற்கு பிற்போடப்பட்ட வரியால் ஏற்படும் விளைவு வரிகளால் தேறிய ஆண்டுக்குரிய முற்றடக்க வருமானம்	22	(3,273,872)	194,559
		<b>7,723,673</b>	<b>(500,295)</b>
ஆண்டிற்குரிய மொத்த முற்றடக்க வருமானம்		<b>350,010,383</b>	<b>191,204,074</b>
சேர வேண்டியது:			
தாய் நிறுவன உரிமையாளர்கள்		350,010,383	191,204,074
கட்டுப்பாடற்றதான அக்கறை		-	-
		<b>350,010,383</b>	<b>191,204,074</b>

பக்கம் 114 தொடக்கம் 162 வரையுள்ள நிதிக்கூற்றுக்கான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

# நிதி நிலைமைக் கூற்று

		வங்கி		
		2014	2013	2012
		ரூபா	ரூபா	ரூபா
31 டிசம்பர் உள்ளவாறானது	குறிப்பு		மீளக் குறிப்பிடப்படுகிறது	மீளக் குறிப்பிடப்படுகிறது
		2014	2013	2012
		ரூபா	ரூபா	ரூபா
<b>சொத்துக்கள்</b>				
காகம் காசுக்கு சமமானவையும்	16	236,997,574	226,501,435	202,978,066
இலங்கை அரசு பத்திரங்கள்	17	1,789,084,271	-	-
வங்கிகளுடனான மீதிகள்	18	26,165,415,422	15,667,124,920	11,972,103,907
வியாபாரத்திற்கான நிதிச் சொத்துக்கள்	19	206,300	698,759	628,900
வங்கிகளிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும்		-	-	12,108,219
கடன்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும்	20	61,579,234,734	60,490,634,208	54,734,881,685
அருவச் சொத்துக்கள்	21	54,961,763	72,013,872	55,441,895
பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள்	22	188,321,788	183,619,028	94,639,347
ஏனைய சொத்துக்கள்	23	1,519,103,148	1,426,148,631	1,154,083,775
ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள்	24	825,856,722	745,631,756	614,955,873
<b>மொத்த சொத்துக்கள்</b>		<b>92,359,181,722</b>	<b>78,812,372,609</b>	<b>68,841,821,667</b>
<b>பொறுப்புக்கள்</b>				
வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியவை	25	9,790,601,722	8,513,158,091	6,076,459,128
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியவை	26	72,525,364,971	62,606,490,794	54,669,870,235
ஏனைய பொறுப்புக்கள்	27	3,704,157,314	3,043,005,706	3,126,445,393
ஓய்வூதியப் பயன்பாட்டு கடப்பாடு	28	913,202,684	806,724,857	697,674,934
<b>மொத்த பொறுப்புக்கள்</b>		<b>86,933,326,741</b>	<b>74,969,379,448</b>	<b>64,570,449,690</b>
<b>உரிமையாண்மை</b>				
நிர்ணயிக்கப்பட்ட / கூறப்பட்ட மூலதனம்	29	1,370,936,931	1,099,400,151	1,099,400,151
சட்டபூர்வமான ஒதுக்க நிதி	30	523,268,291	506,153,956	506,153,956
நிறுத்தி வைத்த வருவாய்கள்	31	872,318,223	(336,320,804)	(199,073,730)
ஏனைய ஒதுக்கங்கள்	32	2,659,331,535	2,573,759,857	2,864,891,600
பங்குதாரர்களின் மொத்த உரிமையாண்மை		<b>5,425,854,981</b>	<b>3,842,993,161</b>	<b>4,271,371,977</b>
<b>மொத்த உரிமையாண்மை</b>		<b>5,425,854,981</b>	<b>3,842,993,161</b>	<b>4,271,371,977</b>
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்		<b>92,359,181,722</b>	<b>78,812,372,609</b>	<b>68,841,821,667</b>
நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள்	34	<b>168,961,738</b>	<b>146,618,951</b>	<b>163,182,094</b>

பக்கம் 114 தொடக்கம் 125 வரையான பக்கங்களில் உள்ள முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் பக்கம் 126 தொடக்கம் 162 வரையான பக்கங்களில் உள்ள குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்கள் ஒருங்கிணைத்தவையாகும். அத்துடன் இந்நிதிக்கூற்றுக்கள் பிரதேச அபிவிருத்தி வங்கியின் 41ம் இலக்க 2008ஆம் ஆண்டு சட்டங்களுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ளன.

  
 சீ. கருபபுரையன்  
 நிதி தலைமை அதிகாரி

  
 ரி. ஏ. ஆரியபால  
 பொது முகாமையாளர்

இந்நிதிக்கூற்றுக்கள் உருவாக்கம் மற்றும் சமர்ப்பித்தல் இயக்குனர்களின் பொறுப்பாகும். அத்துடன் இந்நிதிக்கூற்றுக்கள் இயக்குனர் சபையில் உறுதி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது.

  
 எ. எச். பிரசன்ன பிரேமரத்தன்  
 தலைவர்

  
 டாக்டர் பி. என். வீரசிங்க  
 பணிப்பாளர் சபை உறுப்பினர்

# காசுப் பாய்ச்சல் கூற்று

		வங்கி	
		2014	2013
31 டிசம்பர் உள்ளவாறானது	குறிப்பு	ரூபா	மீளக் குறிப்பிடப்படுகிறது ரூபா
<b>செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்ச்சல்</b>			
வரிக்கு முன்னரான இலாபம்		1,400,340,742	686,789,893
செம்மையாக்கல்கள்			
வரிக்கு முன்னரான இலாபத்திலுள்ள காசு அற்ற நடவடிக்கைகள்	39	535,118,905	857,135,015
செயற்பாட்டு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்	40	(3,203,229,786)	(6,662,680,214)
செயற்பாட்டு பொறுப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்	41	11,025,663,165	10,093,755,223
ஏனைய மீள்வகைப்படுத்தல்கள்	42	19,821,386	663,641
நன்மை தரும் திட்டங்களுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு		(19,090,431)	(9,934,129)
செலுத்திய வரி		(360,708,539)	(1,048,628,249)
<b>செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு</b>		<b>9,397,915,443</b>	<b>3,917,101,180</b>
<b>முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசு உட்பாய்ச்சல்கள்</b>			
ஆதனம், பொறி மற்றும் உபகரண கொள்வனவு	24	(170,027,634)	(202,168,393)
அருவச் சொத்துக்களின் தேறிய கொள்வனவு	21	(45,099,278)	(50,574,797)
ஆதனம், பொறி மற்றும் உபகரண விற்பனையினால் பெறப்பட்ட வருமானம்		1,709,703	7,272,239
பங்குச் சந்தை முதலீட்டு விற்பனைகளிலிருந்து கிடைத்த வருமானம்		691,705	-
<b>முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு</b>		<b>(212,725,504)</b>	<b>(245,470,951)</b>
<b>நிதி நடவடிக்கைகளிலிருந்தான காசு பாய்ச்சல்கள்</b>			
சாதாரண பங்கு மூலதனத்தை அளித்ததிலிருந்தான தேறிய வருமானம்	29	271,536,780	-
செலுத்திய பங்குலாபம்		(21,129,614)	-
<b>நிதி நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு பாய்ச்சல்</b>		<b>250,407,166</b>	<b>-</b>
<b>காசும் காசுக்கு சமமானவற்றிலும் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு / குறைவு</b>		<b>9,435,597,105</b>	<b>3,671,630,229</b>
வருடத்தின் ஆரம்பத்தில் இருந்த தேறிய காசு மற்றும் காசுக்கு சமமானவை		15,846,712,202	12,175,081,973
<b>ஆண்டு இறுதியில் உள்ள காசு மற்றும் காசுக்கு சமமானவை</b>		<b>25,282,309,307</b>	<b>15,846,712,202</b>
<b>காசு மற்றும் காசுக்கு சமமானவற்றை இணைக்கும் கூற்று</b>			
மத்திய வங்கியுடனான காசு மற்றும் மீதிகள்	16	236,997,574	226,501,435
வங்கிகளினுடனான சாதக மீதிகள்	18	26,165,415,422	15,667,124,920
வங்கிகளினுடனான பாதக மீதிகள்		(1,120,103,689)	(46,914,152)
		<b>25,282,309,307</b>	<b>15,846,712,202</b>

பக்கம் 114 தொடக்கம் 162 வரையான குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

# உரிமை மாற்றல் கூற்று

	வங்கி						
	கூறப்பட்ட மூலதனம்	சட்ட பூர்வ ஒதுக்க நிதி	விசேட ஒதுக்க நிதி	பொது ஒதுக்க நிதி	முதலீட்டு நிதி	நிறுத்தி வைக்கப்பட்ட இலாபங்கள்	மொத்தம்
	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.	ரூபா.
01.01.2012 இல் மீதி	1,099,400,151	504,066,435	358,456,763	2,026,650,476	360,652,351	(126,488,077)	4,222,738,099
ஆணைக்குரிய இலாபம் (Restate)	-	-	-	-	-	316,804,488	316,804,488
ஏனைய முற்றடக்க வருமானம்	-	-	-	-	-	-	-
சட்டபூர்வமான ஒதுக்க நிதிக்கு மாற்றம்	-	2,087,521	-	-	-	(2,087,521)	-
விசேட ஒதுக்க நிதிக்கு மாற்றம்	-	-	2,087,521	-	-	(2,087,521)	-
பொது ஒதுக்க நிதிக்கு மாற்றம்	-	-	-	8,350,083	-	(8,350,083)	-
முதலீட்டு நிதியிலிருந்து மாற்றம்	-	-	-	-	376,865,016	(376,865,016)	-
அலுவலர் நலன்புரி நிதியத்திற்கு மாற்றம்	-	-	-	22,300,000	-	-	22,300,000
மருத்துவ நிதியத்திற்கு மாற்றம்	-	-	-	40,166,261	-	-	40,166,261
அலுவலர் கடன் நம்பிக்கை நிதியத்திற்கு மாற்றம்	-	-	-	5,808,739	-	-	5,808,739
செலுத்த வேண்டிய பங்குலாபத்திலிருந்து மாற்றம்	-	-	-	109,940,015	-	-	109,940,015
முதலீட்டு நிதியத்திலிருந்து மாற்றப்பட்டது	-	-	-	-	(446,385,625)	-	(446,385,625)
<b>01.01.2013 இல் மீதி</b>	<b>1,099,400,151</b>	<b>506,153,956</b>	<b>360,544,284</b>	<b>2,213,215,574</b>	<b>291,131,742</b>	<b>(199,073,730)</b>	<b>4,271,371,977</b>
ஆணைக்குரிய இலாபம் (மீளக்கூறக்கப்படுகிறது)	-	-	-	-	-	191,704,369	191,704,369
ஏனைய முற்றடக்க வருமானம்	-	-	-	-	-	(500,295)	(500,295)
முதலீட்டு நிதிக்கு மாற்றம்	-	-	-	-	223,797,289	(223,797,289)	-
முதலீட்டு நிதியிலிருந்து மாற்றம்	-	-	-	-	(514,929,031)	-	(514,929,031)
பங்குலாபம் 2012	-	-	-	-	-	(104,653,859)	(104,653,859)
<b>31.12.2013 இல் மீதி</b>	<b>1,099,400,151</b>	<b>506,153,956</b>	<b>360,544,284</b>	<b>2,213,215,574</b>	<b>-</b>	<b>(336,320,804)</b>	<b>3,842,993,161</b>
வெளிப்புட்டு நிர்ணயிக்கப்பட்ட மூலதனம்	271,536,780	-	-	-	-	-	271,536,780
ஆணைக்குரிய இலாபம்	-	-	-	-	-	342,286,709	342,286,709
ஏனைய முற்றடக்க வருமானம்	-	-	-	-	-	7,723,673	7,723,673
முதலீட்டு நிதிக்கு மாற்றம்	-	-	-	-	961,314,657	-	961,314,657
சட்டபூர்வமான ஒதுக்க நிதிக்கு மாற்றம்	-	17,114,335	-	-	-	(17,114,335)	-
விசேட ஒதுக்க நிதிக்கு மாற்றம்	-	-	17,114,335	-	-	(17,114,335)	-
பொது ஒதுக்க நிதிக்கு மாற்றம்	-	-	-	68,457,342	-	(68,457,342)	-
முதலீட்டு நிதியிலிருந்து மாற்றம்	-	-	-	-	(961,314,657)	961,314,657	-
<b>31.12.2014 இல் மீதி</b>	<b>1,370,936,931</b>	<b>523,268,291</b>	<b>377,658,619</b>	<b>2,281,672,916</b>	<b>-</b>	<b>872,318,223</b>	<b>5,425,854,980</b>

பக்கம் 114 தொடக்கம் 162 வரையுள்ள குறிப்புகள் இந்நிதிக்கூற்றுக்களுடன் ஒருங்கிணைந்தவையாகும்.

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள்

31 டிசம்பர் 2014 முடிவடைந்த ஆண்டுக்குரியது

## 1. அமைப்பு சார் தகவல்

### 1.1. பொதுவான தகவல்

பிரதேச அபிவிருத்தி வங்கியானது 1985களில் பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகளாக மாவட்ட மட்டத்தில் காணப்பட்டமை தொடர்பாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. 1997ம் ஆண்டில் காணப்பட்ட பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு ரஜரட்ட, ரூஹூ, வயம்ப, ஊவா, கந்துரட்ட மற்றும் சர்கமுல பிரதேச அபிவிருத்தி வங்கிகள் மாகாண மட்டத்தில் உருவாக்கப்பட்டன. எனினும் 2010ம் ஆண்டு மே மாதத்தில் இவ் ஆறு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு தேசிய மட்டத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இவ் வங்கியானது 2008ம் ஆண்டு 41ம் இலக்க சட்டத்தின் கீழ் ஒரு சட்ட ரீதியான அமைப்பாக உருவாக்கப்பட்டது. வங்கியை பதிவீடு செய்த அலுவலகமானது இலக்கம் 933, கண்டி வீதி, வெதமுல்லை, கனி எனும் முகவரியிலே அமையப்பெற்றுள்ளது.

நிலையான பயிற்சி பெறும் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர் பலமானது 31 டிசம்பர் 2014 இல் 3112 ஆகும். (31 டிசம்பர் 2013 இல் 3139)

### 1.2. பிரதான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் தன்மை

வங்கியின் பிரதான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில் வங்கியானது விவசாயம், கைத்தொழில், வியாபாரம், வர்த்தகம், கால்நடை, மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவித்தலுடன் மகளிர் மேம்படுத்தல் மற்றும் பிரதானமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நுண் நிதி அமைப்புகளிற்கு நிதிசார் உதவியாளராகவும் காணப்படுகிறது.

## 2. கணக்கீட்டு கொள்கைகள்

### 2.1. உடன்பாட்டுக் கூற்று

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் ஸெயிடப்பட்டுள்ள இலங்கையின் கணக்கீட்டு நியமங்களிற்கேற்ப 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி உள்ளவாறான மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமான கூற்று, முற்றடக்க வருமானகூற்று, நிதிநிலைமைக்கூற்று, காசுப்பாய்ச்சற் கூற்று, உரிமைமாற்றம் பற்றிய கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளும் குறிப்புகளும் (நிதிக்கூற்றுகள்) தயாரிக்கப்பட்டுள்ளதடன் 1998ம் ஆண்டு 30ம் இலக்க வரிச்சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

### 2.2. தயாரித்தலுக்கான அடிப்படை

இந்நிதிக்கூற்றுகள் நியாயமான பெறுமதியில் விற்பனைக்குத் தயாராகவுள்ள முதலீடுகள், பெறவேண்டிய நிதி ஆதனங்கள், விற்பனைக்காக வைத்துள்ள ஏனைய நிதிச் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் இலாப நடடங்களினூடாக நியாயமான பெறுமதியில் அங்கீகரிக்கப்பட்ட நிதிச்சொத்து, பொறுப்புகள் என்பன தவிரந்த அனைத்தும் வரலாற்று கிரய அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

### 2.3. நிதிக்கூற்றுக்களுக்கான பொறுப்பு

கம்பனிகளின் ஏற்பாட்டு சட்டம் 2004ம் ஆண்டு 7ம் இலக்கத்தையும் இலங்கை கணக்கீட்டு நியமத்தின் படியும் இந்நிதிக்கூற்றுக்களையே தயாரித்தல் மற்றும் அறிக்கையிடலுக்கு இயக்குனர் குழுவே பொறுப்பாகும்.

### 2.4. இயக்குனர்களால் நிதிக்கூற்றுக்கள் அனுமதிக்கப்படல்

2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி முடிவடைந்த ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்களை வெளிப்படுத்த இயக்குனர் சபையில் அனுமதி வழங்கப்பட்டது.

### 2.5. தொழிற்பாட்டு மற்றும் முன்னிலைப்படுத்தும் நாணயம்

நிதிக்கூற்றுக்கள் அனைத்தும் இலங்கை ரூபாவினாலேயே காட்டப்பட்டுள்ளதுடன் வங்கியின் பொருளாதார சூழலில் பயன்படுத்தும் நாணயமும் இதுவாகும். இப்பெறுமதிகள் தனியாக குறிப்பிட்டு காட்டப்படாதவிடத்து சகல பெறுமதிகளும் கிட்டிய ரூபாவிற்கு அண்ணளவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

### 2.6. நிதிக்கூற்றுக்களை முன்னிலைப்படுத்தல்

வங்கியின் நிதி நிலைமைக்கூற்றில் உள்ள அம்சங்கள் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ் அம்சங்கள் திரவத்தன்மை ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்நிதிக்கூற்றுக்களில் பணவீக்க காரணிகள் தொடர்பான எந்தவொரு சீராக்கல்களும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பு இலக்கம் 42 இல் அறிக்கையிடல் திகதியிலிருந்து 12 மாதங்களினுள் பெற்றுக் கொள்ளக்கூடியவை. அவை தீர்க்கப்படக்கூடியவை (நடைமுறை) தொடர்பான மற்றும் 12 மாதங்களின் பின்னர் பெற்றுக் கொள்ளக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியவை. (நடைமுறை அல்ல) தொடர்பான தகவல்கள் பகுத்தாராயப்பட்டுள்ளது.

### 2.7. பொருண்மைத்தன்மை மற்றும் ஒருங்கிணைத்தல்

நிதிக்கூற்றுக்கள் அறிக்கையிடல் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 1ற்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஒரே பொருண்மைத்தன்மை கொண்ட அம்சங்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரே வகையற்ற அல்லது ஒரே வகையான பொருண்மைத்தன்மையைக் கொண்ட செயற்பாடுகளை கொண்டிருக்கும் அம்சங்களும் தனியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிநிலைமைக் கூற்றில் நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுக்களானவை அங்கீகரிக்கப்பட்ட பெறுமதிகளை சட்டரீதியாக ஈடு செய்வதற்கு உரிமையுள்ள போது மற்றும் ஒரு தேறிய அடிப்படையில் தீர்ப்பதற்கு ஆர்வம் உள்ளபோது மாத்திரம் ஈடு செய்யப்பட்டு தேறிய பெறுமதி காட்டப்பட்டுள்ளதுடன் அவ்வாறல்லாத சந்தர்ப்பங்களில் சொத்துக்கள் பொறுப்புக்கள் உள்ளவாறாகவே காட்டப்பட்டுள்ளன. வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் யாதாயினும் ஒரு கணக்கீட்டு நியமத்திற்கு ஏற்றவாறு அல்லது அதன் விளக்கவுரைப்படி அனுமதிக்கப்படாதவிடத்து மற்றும் கணக்கீட்டுக் கொள்கைகளில் குறிப்பாக வெளிப்படாதவிடத்து வருமான கூற்றில் ஈடுசெய்யப்படவில்லை.

## 2.8. ஒப்பீட்டு தகவல்

ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் முன்னிலைப்படுத்தலில் ஒப்பீட்டு தகவல்களாக மாற்றப்படவேண்டிய சந்தர்ப்பங்களில் தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாற்றங்கள் தொடர்பில் குறிப்பு 32ல் வெளிக்காட்டப்பட்டுள்ளது

## 2.9. முந்திய கணக்கீட்டு தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் எடுகோள்கள்

நிதிக்கூற்றுக்கள் முன்னிலைப்படுத்தலில் இலங்கை கணக்கீட்டு நியமத் தேவைக்கேற்றவாறு முகாமைத்துவத்தின் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் எடுகோள்களானவை கணக்கீட்டு கொள்கைகள் உள்ளடக்கத்தையும் அறிக்கையிடப்பட்டு சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் வருமானங்கள், செலவீனங்கள் என்பனவற்றையும் தாக்கத்திற்குட்படுத்தும். எவ்வாறாயினும் மதிப்பீடுகள் சில சந்தர்ப்பங்களில் உண்மையான பெறுமதிகளுடன் வேறுபட்டு காணப்படும்.

மதிப்பீடுகளும் எடுகோள்களும் தொடர்ந்து செல்லும் முறையில் மதிப்புரைக்கப்படுவதுடன் இவ்மதிப்பீடுகள் எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும்போது அக்காலத்தில் மீள்பார்வை செய்யப்படும்.

வங்கியின் கணக்கீட்டு கொள்கையின்படி முக்கிய மதிப்பீடுகள் நிச்சயமற்ற மற்றும் கஷ்டமான தீர்ப்புக்கள் வழங்கும் செயற்பாட்டில் முகாமைத்துவமானது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

### 2.9.1. தொடர்ந்து இயங்கும் தன்மை

வங்கியினுடைய முகாமைத்துவமானது தொடர்ந்து இயங்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வங்கியின் நடவடிக்கைகளை தொடர்ந்து நடாத்திச் செல்ல இயலுமையை கொண்டிருக்கின்றதா என்ற கருத்தில் மதிப்பீடு ஒன்றை நடாத்தி அது தொடர்பில் வங்கியானது கட்டலனாகக்கூடிய எதிர்காலம் வரையும் தொடர்ந்து இயங்குவதற்கான வளங்களை கொண்டுள்ளதைக் கண்டு திருப்தியடைந்துள்ளது. மேலும் வங்கியினுடைய தொடர்ச்சித் தன்மையில் முக்கியமான ஐயப்பாட்டினை ஏற்படுத்தக்கூடியவாறு எந்தவொரு ஐயத்தன்மையினையும் பற்றி வங்கி அறிந்திருக்கவில்லை. எனவே, நிதிக்கூற்றுக்களானவை தொடர்ந்தியங்கும் தன்மையில் தொடர்ச்சியாகவும் தயாரிக்கப்படும்.

### 2.9.2. கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான பெறுமதி இழப்பு நட்டங்கள்

இக்கூட்டு மதிப்பீடானது கடன் சேர்க்கைகள் (நிலுவை மட்டங்கள் கடன் வகைகள் முதலானவை) இடர்கூட்டின் விளைவு தொடர்பான தீர்வுகளையும் பொருளாதார தரவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

வரலாற்று நட்ட அனுபவத்தை காண வங்கியானது தேறிய பாய்ச்சல் விதி முறையை கையாளுகிறது.

கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான பெறுமதியிழப்பு, நட்டங்கள் தொடர்பான விபரங்கள் குறிப்பிலக்கம் 19ல் காட்டப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பான விளக்கமான தகவல்கள் இல. 43ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

### 2.9.3. பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள்

பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்களானவை வரி இழப்புக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வரி இழப்புக்களை தீர்ப்பதற்கான மற்றும் வரி இலாபங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவின் அளவிலேயே அங்கீகரிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கத்தக்க பிற்போடப்பட்ட வரியின் அளவினை தீர்மானிப்பதற்கு சாத்தியமான காலம் எதிர்கால வரியிடத்தக்க இலாபங்கள் மற்றும் எதிர்கால வரித்திட்ட தந்திரோபாயங்கள் என்பனவற்றின் அடிப்படையிலான ஒரு தீர்மானம் அவசியமானதாகும்.

### 2.9.4. வரையறுக்கப்பட்ட நன்மை திட்டங்கள்

வரையறுக்கப்பட்ட நன்மை திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான கடப்பாடுகளின் இன்றைய பெறுமதிகள் உண்மையான பெறுமதியிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இப்பெறுமதியானது கழிவுகள் தொடர்பான ஊகிப்புக்கள் சொத்துக்களிலான திரும்பல் வீதங்கள், எதிர்கால சம்பள உயர்வுகள், இறப்பு வீதங்கள் மற்றும் எதிர்கால ஓய்வூதிய அதிகரிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். எனினும் இவை நீண்டகால திட்டங்களாக காணப்படுவதினால் அத்தகைய மதிப்பீடுகள் நிச்சயமற்று காணப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. அனைத்து ஊகிப்புக்களும் அறிக்கைப்படுத்தும் தினத்தில் விமர்சனங்களுக்கு உட்படும்.

இலங்கை அரசாங்கத்தின் எதிர்வு கூறப்பட்ட பிணைகளின் வட்டி வீதங்களுக்கு இணங்கும் வகையில் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கான கால எல்லையும் இணங்குவதனால் இதன் மூலம் சரியான கழிவு வீதத்தை தீர்மானிக்கலாம் என முகாமைத்துவம் ஆலோசிக்கின்றது. எனினும் இறப்பு வீதம் தீர்மானிப்பதில் இறப்புத் தகவல் அட்டவணை அடிப்படையாவதுடன் எதிர்கால ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு என்பன எதிர்கால பணவீக்க வீதங்களிலும் வங்கியின் எதிர்கால ஊழிய உயர்வு வீதங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 2.9.5. ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்தரு ஆயுட்காலம்

வங்கியானது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலான எஞ்சிய பெறுமதிகள், பயன்தரு ஆயுட்காலம் மற்றும் சொத்துக்களை பெறுமானதேய்விடும் முறை என்பவற்றினை மீளாய்வு செய்கிறது. முகாமைத்தீர்மானமானது இப்பெறுமதிகளின் மதிப்பீடு, வீதங்கள் மற்றும் முறைமைகள் என்பவற்றில் மேற்கொள்ளப்படுவதோடு இவை நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவையாக காணப்படுகின்றன.

## 2.9.6. ஒப்புறுதிகளும் நிகழ்த்தக்கவையும்

அறியப்பட்ட அனைத்து பொறுப்புகளின் தொகையை தீர்மானிப்பதற்காக கண்டுகொள்ளக்கூடிய அனைத்து இடர்களும் கணக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டன.

நிகழ்த்தக்க பொறுப்புகளானவை சாத்தியமான பொறுப்பொன்றாயினும் அதன் நடப்புத்தன்மை நிச்சயமற்ற நிகழ்வுகள் அல்லது தற்போதைய கடப்பாடுகளினாலேயே உறுதி செய்யப்படும். எனினும் பொருளாதார நன்மையானது சாத்தியமற்ற அல்லது நம்பகமான முறையில் அளவிட முடியாத ஒன்றாகும். நிகழ்த்தக்க பொறுப்புகள் நிதி நிலைமைக்கூற்றில் இணைப்பதற்கு அங்கீகரிக்கப்படாத போதும் அவை சொற்பமான அளவு இல்லாவிடின் அவற்றை நிதிக்கூற்றுக்களுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

## 3. முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம்

நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது வங்கி பின்பற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள கணக்கீட்டு கொள்கைகள் சகல காலப்பகுதிகளிலும் நிலைமை மாறாது பின்பற்றப்பட்டுள்ளது.

### 3.1. காசு மற்றும் காசுக்கு சமமானவை

காசு மற்றும் காசுக்கு சமமானவற்றில் கையிலுள்ள காசு, வங்கிகளில் உள்ள மீதிகள் மற்றும் அழைப்பு மற்றும் குறுகிய கால அறிவிப்பால் மீட்கத்தக்க பணம் என்பவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

காசு மற்றும் காசுக்கு சமமானவை நிதிநிலைமைக்கூற்றில் தேய்வுக்கிரயத்தில் கொண்டு செல்லப்படுகின்றது.

காசு மற்றும் காசுக்கு சமமானவை பற்றி விவரமான தகவல்கள் நிதிக்கூற்றுக்கான குறிப்புகளில் இல. 16 மற்றும் 18ல் காணப்படுகின்றது.

காசுப்பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக காசு மற்றும் காசுக்கு சமமானவை காசு தேரிய பாதகமான ந்திகளை உள்ளடக்குவதுடன் மேற்கூறப்பட்ட வரைவிலக்கணப்படி குறுகிய கால வைப்புக்களையும் உள்ளடக்குகிறது.

### 3.2. நிதி ஆதனங்கள் முதன்முறை அங்கீகரித்தலும் பிற்கால அறவீடுகளும்

#### 3.2.1. அங்கீகரிக்கப்படும் திகதி

சகல நிதிச்சொத்துக்களும் பொறுப்புக்களும் முதன் முதலில் வர்த்தகத் திகதி ஒன்றில் அங்கீகரிக்கப்படும். உதாரணமாக வங்கியானது குறித்த ஆதனத்தில் ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு ஒரு தரப்பாகும் வேளை இது ஒழுங்கு முறை வர்த்தகத்தினை அதாவது சந்தை விதிகள் பிரமாணங்கள் என்பவற்றால் பரிந்துரைக்கப்பட்டபடி குறித்த காலப்பரப்பினுள் கையளிப்பு செய்யப்பட வேண்டிய கொள்வனவுகள் மற்றும் விற்பனைகளை உள்ளடக்கும்.

#### 3.2.2. நிதி ஆதனங்களின் மீள்வகைப்படுத்தல் மற்றும் முதன்முறை மதிப்பீடல்

நிதி ஆதனங்களின் முதன்முறை அங்கீகாரத்தின் போதான வகைப்படுத்தலானது அவற்றின் பண்புகள், அவற்றின் இயல்புகள், அவற்றை கொள்வனவு செய்ய இருக்கும் எதிர்பார்க்கை என்பனவற்றில் தங்கியுள்ளது. நிதிச்சொத்துக்களும் பொறுப்புகளும் இலாப நடட்டங்களின் ஊடாக அவற்றின் நியாய பெறுமதியில் மதிப்பீடு செய்யப்படும் சந்தர்ப்பங்கள் தவிர, அனைத்து நிதி ஆதனங்களும் முதன் முறையாக அவற்றின் நியாய பெறுமதியோடு கொடுக்கல் வாங்கல் கிரயங்கள் சேர்ந்த பெறுமதியில் மதிப்பீடு செய்யப்படும்.

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 39 (நிதி ஆதனங்கள் : அதிகரித்தல் மற்றும் அளவிடுதல்) ற்கு அமைய இலாப நடட்டங்களின் ஊடாக அவற்றின் நியாய பெறுமதியில் நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்கள் மதிப்பீடு தவிர்த்த அனைத்து நிதி ஆதனங்களும் முதலில் அவற்றின் நியாயப்பெறுமதியுடன் கொடுக்கல் வாங்கல் கிரயத்தை சேர்த்து கணிக்கப்படும். அத்துடன் அவை நேரடியாக நிதி ஆதனங்களின் கொள்வனவில் அல்லது விற்பனையில் நேரடியாக சுமத்தப்படும் இலாப நடட்டங்களின் ஊடாக அவற்றின் நியாயப் பெறுமதியிலே நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புகள் கொடுக்கல் வாங்கல் கிரயம் த்தின் தொடர்பாக வருமான கூற்றில் பங்கீடு செய்யப்படும்.

#### 3.2.3. வகைப்படுத்தல் மற்றும் நிதிச்சொத்துக்களின் தொடர்ந்து வரும் அளவீடுகள்

தொடர்ந்து வரும் நிதிச் சொத்துக்களின் அளவீடானது அவற்றின் வகைப்படுத்தலிலேயே தங்கியுள்ளது.

#### 3.2.3.1. இலாப நடட்டங்களினூடாக நியாயமான பெறுமதியிலான நிதிச்சொத்துக்கள்

நிதிச்சொத்து ஒன்றானது விற்பனை நோக்கத்திற்காக வைத்துள்ள போது அல்லது இலாப நடட்டங்களின் சீர் பெறுமதியில் பதிவு செய்யப்படும் போது அது இலாப நடட்டங்களினூடாக நியாய பெறுமதியிலானதாக வகைப்படுத்தப்படும்.

### 3.2.3.2. விற்பனைக்காக வைத்துள்ள நிதிச் சொத்துக்கள்

விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்களானவை நிதி நிலைமை கூற்றில் அவற்றின் நியாயமான பெறுமதியில் பதிவு செய்யப்படும். நியாய பெறுமதியிலான மாற்றமானது தேசிய வியாபார வருமானத்தில் அங்கீகரிக்கப்படும் பங்குலாப வருமானம் அல்லது செலவானது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக அல்லது கொடுப்பனவுக்கான உரிமை உருவாக்கப்படும் போது தேறிய வியாபார வருமானத்தில் பதிவு செய்யப்படும்.

இலாப நட்டங்களினூடான நியாய பெறுமதியிலான நிதிச் சொத்துக்களானவை நிதி நிலைமைக் கூற்றில் அவற்றின் நியாயமான பெறுமதியில் பதிவு செய்யப்படும். நியாயமான பெறுமதியிலான மாற்றமானது இலாப நட்டங்களினூடாக நியாய பெறுமதியிலான நிதி ஆதனங்களின் மீதான தேறிய பெறுகை அல்லது நட்டம் என பதிவு செய்யப்படும். பெறப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட வட்டியானது விளைவு வட்டி வீத முறை அடிப்படையில் வட்டி வருமானம் அல்லது வட்டிச் செலவீனம் என்றவாறு முறையே காட்டப்படும். அதேவேளை பங்கிலாப வருமானமானது கொடுப்பனவுக்கான உரிமை உருவாக்கப்பட்டதும் ஏனைய செயற்பாட்டு வருமானமாக காட்டப்படும்.

### 3.2.3.3. முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள்

முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகளானவை வங்கியின் முதிர்வு வரை வைத்திருப்பதற்கான விருப்பமும் இயலுமையும் கொண்ட நிலையான அல்லது தீர்மானிக்க கூடிய கொடுப்பனவுகள் மற்றும் நிலையான முதிர்வு கொண்ட பெறுமதி அற்ற நிதிச் சொத்துக்கள் ஆகும். முதன்முறை அங்கீகாரத்திற்கு பிறகு முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகளானவை விளைவு வட்டி வீத முறையைப் பயன்படுத்தி கணிக்கப்பட்ட தேய்வுக்குட்பட்ட பெறுமதியில் பெறுமதி இழப்புகள் சீராக்கப்பட்டு அளவீடு செய்யப்படும். தேய்வுக்குட்பட்ட பெறுமதியானது கொள்வனவின் போதான வட்டங்கள் அல்லது கழிவுகளை மற்றும் விளைவு வட்டி வீதத்தின் அல்லது கழிவுகளை மற்றும் விளைவு வட்டி வீதத்தின் உள்ளார்த்தமான கட்டணங்களை கருத்தில் எடுத்து கணிக்கப்படும். தேய்வானது வருமானக்கூற்றில் வட்டி வருமானமாக வெளிப்படுத்தப்படும்.

வங்கியானது பாரிய பெறுமதியில்லாத முதிர்வு வரை வைத்திருக்கப்படும் அல்லது விற்பனை செய்ய வேண்டி இருப்பின் (சில விசேஷ சந்தர்ப்பங்கள் தவிர) அவ்வகை முதலீடுகள் முழுவதும் தரம் குறைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருக்கப்படுபவை என மீள் வகைப்படுத்தப்பட வேண்டும். மேலும் தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வங்கியானது எந்தவொரு நிதிச் சொத்தினையும் முதிர்வு வரை வைத்திருக்கப்படுவதாக வகைப்படுத்துவதில்லாது தடுக்கப்படுகிறது.

### 3.2.3.4. வங்கிகளிலிருந்து கிடைக்க வேண்டியவை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும்

வங்கிகளிலிருந்து கிடைக்க வேண்டியவை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருக்க வேண்டிய கடன்களும் பெற வேண்டியவைகளானவை தொழிற்பாடு சந்தை ஒன்றில் நிரல் படுத்தப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனான பெறுமதியில்லாத நிதிச் சொத்துக்கள் ஆகும். எனினும் அவை பின்வருவனவற்றை உள்ளடக்காது உள்ளது.

- . வங்கியானது உடனடியாக அல்லது கிட்டிய காலப்பகுதியில் விற்க விரும்புவவை மற்றும் வங்கியானது முதற் தடவை அங்கீகரிப்பின் போதே இலாப நட்டங்களினூடாக நியாய பெறுமதியில் மதிப்பிடலை.
- . வங்கியானது முதற் தடவை அங்கீகரிப்பின் போதே விற்பனைக்காக வைத்திருக்கப்படுபவை என வகைப்படுத்தியவை.
- . கடன் இழப்பு தவிர ஏனைய காரணங்களால் வங்கியானது தனது ஆரம்ப முதலீட்டினை பெற வகைப்படுத்தியவை.

முதன்முறை அங்கீகாரத்தின் பின் வங்கிகளில் இருந்து கிடைக்க வேண்டிய தொகைகள் மற்றும் வாடிக்கையாளரிடமிருந்தான கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளானவை பிற்காலங்களில் விளைவு வட்டிவீத முறையைப் பயன்படுத்தி, தேய்வு செய்யப்பட்ட பெறுமதியில் பெறுமதி இழப்புகள் நீக்கப்பட்ட பெறுமதியில் மதிப்பிடப்படும். தேய்வு செய்யப்பட்ட பெறுமதியானது கொள்வனவின் போதான வட்டங்கள் அல்லது கழிவுகள் மற்றும் விளைவு வட்டி வீதத்தின் உள்ளார்த்தமான கட்டணங்களை கருத்தில் எடுத்து கணிக்கப்படும். தேய்வானது வருமானக்கூற்றில் வட்டி வருமானமாக பதியப்படுவதுடன் பெறுமதியிழப்பிலிருந்து ஏற்படும் நட்டங்களை வருமான கூற்றில் அறவிட வேண்டியவை மற்றும் கடன்களில் இருந்து ஏற்படும் பெறுமதியிழப்பு இலாபம் (நட்டம்) கீழ் வெளிப்படுத்த முடியும்.

### 3.2.3.5. விற்பனைக்குத் தயாராகவுள்ள நிதிமுதலீடுகள்

விற்பனைக்குத் தயாராகவுள்ள நிதி முதலீடுகளானவை கிடைக்க வேண்டியவை மற்றும் கடன் பத்திரங்களை உள்ளடக்கியுள்ளன. வணிக நடவடிக்கைகளுக்கானவை என வகைப்படுத்தப்படாத மற்றும் இலாப நட்டங்களுடாக நியாயமான பெறுமதி அனுசரிக்கப்படாத உரிமை முதலீடுகளானவை விற்பனைக்குத் தயாரானவை என வகைப்படுத்தப்படுகின்றன.

### 3.2.4. வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் மற்றும் கடனாகப் பெறப்பட்ட நிதிகள்

வங்கியில் வழங்கப்பட்ட இலாப நட்டங்களின் ஊடாக நியாயப் பெறுமதி அனுசரிக்கப்படாத நிதி

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

ஆதனங்களானவை வங்கி ஒன்றில் காசினை வழங்குவதன் மூலமோ அல்லது விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்களின் கீழ் பொறுப்புக்களாக வகைப்படுத்தப்பட்ட வேறு நிதிச் சொத்துக்களை வழங்குவதன் மூலமோ தீர்க்கப்படக்கூடிய ஒப்பந்த உரித்தாளரின் களம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையான உரிமைப் பங்குகளிற்காக குறித்த தொகையான காசு அல்லது மற்றொரு நிதிச் சொத்தினை பரிமாற்றம் செய்தல் தவிர்ப்பு ஒன்றினை ஏற்படுத்துகின்றன.

முதன் முறை கணிப்பீட்டின் பின் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் கடன் பெறுகைகளானவை தேய்வு செய்யப்பட்ட பெறுமதியில் வினை திறன் வாய்ந்த வட்டி வீத முறையைப் பயன்படுத்தி பிற்காலங்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேய்வு செய்யப்பட்ட பெறுமதியானது வழங்கலின் போதான வட்டம் என்பது கழிவுகள் மற்றும் வினைதிறன் வாய்ந்த வட்டி வீதத்தின் உள்ளார்ந்த பகுதிகளாகக் காணக்கூடிய செலவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு கணிப்பிடப்படுகின்றன.

## 3.2.5. நிதிச் சொத்துக்களின் மீள் வகைப்படுத்தல்

வங்கியானது சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மூலச் சொத்துக்கள் மூலம் பெறுமதி கணிக்கப்படாத நிதி சொத்துக்களினை வர்த்தக நோக்கத்திற்கான முதலீடுகள் என்ற வகைப்படுத்தலில் இருந்து விற்பனைக்குத் தயாராகவுள்ள முதலீடுகளாக கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளாக அல்லது முதிர்வு வரை வைத்திருக்கப்படுவையாக மீள் வகைப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திகதியில் இருந்து சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் விற்பனைக்கு தயாராகவும் நிதி ஆதனங்களை கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகளாக மீள் வகைப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீள் வகைப்படுத்தலானது மீள் வகைப்படுத்தப்பட்ட திகதியில் நியாயப் பெறுமதியில் பதிவு செய்யப்படும். அப்பெறுமதியே புதிய தேய்வு செய் பெறுமதியாகவும் கொள்ளப்படும்.

விற்பனைக்கானது என மீள் வகைப்படுத்தப்பட்ட நிதிச் சொத்துக்களின் முன்னர் உரித்தில் உணரப்பட்ட இலாபங்கள் மற்றும் நட்டங்களானவை விளைவு வட்டி வீத முறையைப் பயன்படுத்தி மிகுதியாகவுள்ள ஆயுட்காலத்திற்கு தேய்வு செய்யப்படும். புதிய தேய்வு செய்யப்பட்ட பெறுமதிக்கும் எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சலிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பினும் அவையும் விளைவு வட்டி வீத முறையைப் பயன்படுத்தி எஞ்சியுள்ள ஆயுட்காலம் முழுதும் தேய்வு செய்யப்படும். குறித்த சொத்தானது பிற்காலத்தில் பெறுமதி இழப்பு செய்யத் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உரிமையில் பதிவு செய்யப்பட்ட தொகையானது வருமானக் கூற்றிற்கு மீளளிக்கப்படும்.

மீள் வகைப்படுத்தலானது முகாமைத்துவத்தின் தெரிவாக இருப்பதோடு, அது ஒவ்வொரு ஆதனங்களிற்கும் தனித்தனியாக தீர்மானிக்கப்படும். வங்கியானது முதற் தடவை உணரப்பட்ட பின்னர் எந்தவொரு நிதி ஆதனத்தையும் இலாப நட்டங்களின் ஊடாக சீர் பெறுமதியைப் பதிவளிக்கும் வகையில் மீள் மதிப்பீடு செய்யமாட்டாது.

## 3.3. நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்களின் அங்கீகார விலக்கல்

### 3.3.1. நிதிச்சொத்துக்கள்

நிதிச் சொத்து ஒன்று அல்லது நிதிச் சொத்துக்களின் பகுதியோ அல்லது ஒரே வகையான நிதிச் சொத்துக்களின் அங்கீகரிக்கப்படாத சந்தர்ப்பம்

- காலாவதியான சொத்துக்களில் இருந்து காசுப் பாய்ச்சல்களை பெற்றுக் கொள்வதற்கான உரிமையுள்ள போது.
- பெறப்படும் காசுப்பாய்ச்சலினை எந்தவொரு தாமதமுமின்றி முழுமையான ஒரு மூன்றாம் தரப்பிற்கு செலுத்தும் வகையிலான பொறுப்பு ஒன்றின் விட்டுக்கொடுப்பு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஏற்றுக் கொண்டுள்ள போது.
- வங்கியானது சொத்துக்கள் தொடர்பான அனைத்து வகையான இடர்கள் மற்றும் பெறுமதிகள் பாரியளவிற்கு மாற்றத்திற்குட்பட்டுள்ள போதோ

அல்லது

- வங்கியானது சொத்துக்கள் தொடர்பான சகல வகையான இடர்கள் மற்றும் பெறுமதிகளையும் மாற்றம் செய்யாத போது மற்றும் வைத்துக் கொள்ளாத போது அச்சொத்துக்களின் கட்டுப்பாட்டை மட்டும் மாற்றம் செய்யும் போது.

வங்கியானது தனது சொத்துக்களில் இருந்து காசுப் பாய்ச்சல்களை பெற்றுக் கொள்வதற்கான உரிமையுள்ள போது அல்லது விட்டுக்கொடுப்பு ஒப்பந்தம் ஒன்றிற்குள் உள்வாங்கும் போதும் வங்கியானது சொத்துக்கள் தொடர்பான சகல வகையான இடர்கள் மற்றும் பெறுமதிகளை மாற்றம் செய்யாதபோது, மற்றும் வைத்துக் கொள்ளாத போதும் சொத்துக்களின் கட்டுப்பாட்டை மாற்றம் செய்யாத போதும் வங்கியானது சொத்தின் மீதான ஈடுபாட்டை விஸ்தரிப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் வங்கியும் தொடர்புபட்ட பொறுப்பு ஒன்றில் காணப்படுகிறது. மாற்றம் செய்யப்பட்ட சொத்தினதும் தொடர்புபட்ட பொறுப்பினதும் அளவானது வங்கியிடம் காணப்படும் உரிமைகள் மற்றும் பொறுப்புக்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

சொத்தின் மீதான தொடர்ச்சியான ஈடுபாடானது மாற்றப்பட்ட சொத்தின் மீது உத்தரவாதியாளனாவதுடன் அதன் பெறுமதியானது உண்மைப் பெறுமதிகளில் குறைந்த பெறுமதியை கொண்டுள்ளது மற்றும் வங்கியின் மூலம் மீள் செலுத்தக்கூடிய ஆகக்கூடிய பரிசளிப்பு தொகை என்பவற்றை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

### 3.3.2. நிதிப்பொறுப்புகள்

நிதிப்பொறுப்பு ஒன்று சார்ந்த வங்கியின் கடப்பாடானது தீர்க்கப்படும் போது, இரத்து செய்யப்படும் போது அல்லது காலாவதியாகும் போது அப்பொறுப்பானது நிதிக்கூற்றுக்களில் இருந்து அங்கீகாரம் விலக்கப்படும். ஏற்கனவே காணப்படுகின்ற நிதிப்பொறுப்பு ஒன்றானது அதே பொறுப்பு வழங்குனரிடம் இருந்தான வேறுபட்ட நிபந்தனைகளுடன் கூடிய மற்றொரு பொறுப்பு மூலம் பதிலீடு செய்யப்படின் அல்லது ஏற்கனவே உள்ள நிதிப்பொறுப்பின் நிபந்தனைகளானவை பாரிய மாற்றங்களுக்கு உட்படின் அவ்வாறான பரிமாற்றம் அல்லது நிபந்தனை மாற்றமானது ஏற்கனவே நிதிப்பொறுப்பின் நிபந்தனைகளானவை பாரிய மாற்றங்களுக்கு உட்படின் அவ்வாறான பரிமாற்றம் அல்லது நிபந்தனை மாற்றமானவை ஏற்கனவே காணப்படும் பொறுப்பின் அங்கீகாரத்தினை விலக்கி புதிய பொறுப்புக்களான அங்கீகாரத்தினை வழங்குவதாக காணப்படும்.

ஏற்கனவே காணப்பட்ட நிதிப்பொறுப்பின் கொண்டு செல்லல் பெறுமதிக்கும் செலுத்தப்பட்ட கொள்வனவு பெறுமதிக்கும் இடையிலான வேறுபாடானது இலாபம் அல்லது நட்டமாக பதிவு செய்யப்படும்.

### 3.4. நியாயப் பெறுமதியினை தீர்மானித்தல்

அறிக்கையில் திகதியில் உள்ளவாறான செயற்பாடு சந்தைகளில் நிரற்படுத்தப்பட்ட நிதி ஆதனங்களின் சீர் பெறுமதியானது அவற்றின் நிரற்படுத்திய சந்தை விலையின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களுக்கான எந்தவொரு கிரயங்களும் கழிக்கப்படாது கணிக்கப்படும்.

நிதி ஆதனங்களின் நியாயப்பெறுமதி தொடர்பான ஆய்வு மற்றும் எவ்வாறு அவை கணிக்கப்படுகின்றன தொடர்பான தகவல்கள் குறிப்பு இல. 43ல் காட்டப்பட்டுள்ளது.

### 3.5. நிதிச் சொத்துக்களின் பெறுமதியிழப்பு

வங்கியானது ஒவ்வொரு அறிக்கையில் திகதியிலும் எந்தவொரு நிதிச் சொத்துக்கள் அல்லது நிதிச் சொத்துக்களின் தொகுதியானது பெறுமதியிழப்பு ஏற்பட்டதற்கான குறிப்பான ஆதாரங்கள் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்கிறது. ஒரு நிதிச்சொத்து அல்லது நிதிச் சொத்துக்களின் தொகுதியானது அவற்றின் முதற்தடவை அங்கீகரித்தலின் பின்னர் ஏற்பட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வு அல்லது நிகழ்வுகளின் விளைவாக பெறுமதி இழப்பு ஏற்பட்டதற்கான குறிப்பிடத்தக்க ஆதாரம் காணப்படுவதோடு அந்நிகழ்வு (அல்லது நிகழ்வுகள்) குறித்த நிதிச்சொத்து அல்லது சொத்துக்களின் தொகுதியின் இருந்தான எதிர்பார்க்கப்பட்ட காசுப்பாய்ச்சலின் மீது நம்பகமான அளவிடக்கூடிய ஒரு தாக்கத்தினை செலுத்துமாயின் மாத்திரம் அந்நிதிச்சொத்து அல்லது சொத்துக்களின் தொகுதியானது பெறுமதி இழப்பு ஏற்பட்டதாக கொள்ளப்படும்.

பெறுமதியிழப்புக்கான ஆதாரங்கள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும். ஒரு கடன் பெறுநர் அல்லது கடன் பெறுநர் குழுவானது முக்கிய நிதிக் கஷ்டத்தை அனுபவித்திருக்குமாயின், கடன் தொடர்பான சமிக்ஞைகள் அவர்கள் முறிவடைவதற்கான அல்லது நிதிகள் மீள் ஒழுங்கமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிகழ்தகவு, முதல் அல்லது வட்டிக் கொடுப்பனவிலிருந்து தவறுகை அல்லது தவிர்ப்பு மற்றும் நிலுவை தக்க வைத்தல், தவறுகைகளுடன் கூடிய பொருளாதார நிலைமைகள் முதலானவற்றால் எதிர்பார்க்கப்படும் காசு பாய்ச்சலின் ஏற்படக்கூடிய அளவிடத்தக்க வீழ்ச்சி தொடர்பான அவதானிக்கக்கூடிய தரவுகள்.

#### 3.5.1. முன்னராக கணக்கு முடிக்கப்பட்ட ஆதனங்கள்

முன்னராக கணக்கு முடிக்கப்பட்ட ஆதனங்களானவை கடனின் முழுமையான அல்லது பகுதியளவிலான தீர்ப்பனவிற்காக பெறப்படும் ஆதனங்களாகும். முன்னராக கணக்கு முடிக்கப்பட்ட சொத்தின் சந்தைப் பெறுமதியான தொடர்புக் கடன் நிலுவையிலிருந்து குறைவாக காணப்படின் அவ்வேறுபாடானது கடன் இழப்பிற்கான ஏற்பாடாக குறித்த கடனிற்காக அச்சொத்தினை பெற்றுக் கொண்ட ஆண்டிற்கான வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படும்.

#### 3.5.2. நிதி ஆதனங்களை ஈடு செய்தல்

நிதிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளானவை நடைமுறையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தொகைகளை ஈடு செய்வதற்கான சட்ட ரீதியான உரிமை ஒன்று காணப்படுவதோடு, அதனை தேறிய அடிப்படையில் ஈடு செய்வதற்கான விருப்பம் காணப்படின் மாத்திரமே ஈடு செய்யப்பட்டு தேறிய பெறுமதிகள் நிதி நிலமைக்கூற்றில் காட்டப்படலாம். அல்லது பொதுச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை ஒருமித்தவாறு காட்டப்படும். பிரதான தேறல் ஒப்பந்தங்களில் இம்முறை பயன்படுத்தப்படாததால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை மொத்த அடிப்படையில் காட்டப்படும்.

### 3.6. குத்தகை

ஒரு ஒப்பந்தமானது குத்தகையா அல்லது குத்தகை ஒன்றினை உள்ளடக்கியுள்ளதா என்பது அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுவதோடு ஏற்பாட்டின் முழுத் தன்மையானது சொத்து அல்லது சொத்துக்களின் தொகுதி ஒன்றினை பயன்படுத்தலில் தங்கியுள்ளதா, ஏற்பாடானது சொத்து ஒன்றினை பயன்படுத்துவதற்கான உரிமையினை வெளிப்படுத்துகின்றதா என்பது தொடர்பான மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.

#### 3.6.1. குத்தகை வங்கியானது குத்தகை பெறுநராக தொழிற்படல்

நிதிக் குத்தகையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பொருள் தொடர்பாக கணிசமான இடர்கள் மற்றும் அனுசூலங்கள் என்பன உரிமையைப் பெற்றுள்ள வங்கியையே சாரும். நியாயமான பெறுமதியில் குத்தகைக்கு விடப்பட்ட சொத்து அல்லது குறைந்தளவு குத்தகை செலுத்திய தொகையின் இன்றைய பெறுமதி குறைவாக

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

இருப்பின் குத்தகைப் பொருளானது பயன்படுத்துவதற்கான ஆரம்ப நிலையை அடையும். குத்தகை செலுத்தல் தொகையானது நிதிக் கட்டணங்களுக்கிடையேயும் குத்தகை பொறுப்பு குறைகளுக்கிடையேயும் பகிரப்படும். அத்துடன் மீதியாக உள்ள பொறுப்புகளை நிலையான வட்டிவீதம் மூலம் அடைந்து கொள்ளவும் முடியும். நிதிக்கட்டணங்கள் யாவும் வருமானக் கூற்றிலேயே வெளிப்படுத்தப்படும்.

மூலதனமாக்கப்பட்ட குத்தகை சொத்துக்கள் அவற்றின் பயன்தரு ஆயுட்காலம் மூலமாகவும் குத்தகை தவணைகளாலும் கணிக்கப்படுவதுடன் அவ்வாறான நிலைப்பாடு ஒன்று இல்லை எனின் ஆக்கப்பணியானது குத்தகை தவணை முடிவிலேயே அச்சொத்தை தனதாக்கிக்கொள்ளும். குத்தகை ஆதனங்களுக்கான தேய்மான கொள்கைகள் உரித்தாக உள்ள தேய்வுக்குட்படக்கூடிய சொத்திற்கு இணங்க காணப்படுவதுடன் இது தொடர்பான விளக்கங்கள் 3.8ல் காட்டப்பட்டுள்ளது. செயற்பாட்டு குத்தகை கட்டணங்கள் வருமான கூற்றில் ஒரு செலவாகப் பதியப்படுவதுடன் அது குத்தகை தவணைகளாக நேர்கோட்டு முறையில் கணிக்கப்படும்.

## 3.7. காசும் காசுக்கு ஈடானவையும்

காசு மற்றும் காசுக்கு ஈடானவைகள் காசுப்பாய்ச்சல் கூற்றில் குறிப்பிடப்பட்டவாறு கையிலுள்ள காசும், வங்கிகளிலான கேள்வியில் வங்கிகளிலிருந்து பெற வேண்டியவை மற்றும் மூன்று மாதங்கள் அல்லது அதற்குக் குறைவான முதிர்ச்சியில் பெறக்கூடிய தொகைகள் என்பவற்றை கொண்டிருக்கும்.

## 3.8. ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள்

ஆதனங்கள் மற்றும் உபகரணங்களானவை நாளாந்தம் பராமரிப்புச் செலவு தவிர்ந்த, திரண்ட பெறுமான தேய்வு மற்றும் திரண்ட பெறுமதியிழப்பு என்பன நீங்கலான கிரயத்தில் காட்டப்படும். பயன்தரு ஆயுட்காலத்திலான மாற்றங்களானவை உரியவாறு பெறுமதி அழிவுக்காலம் அல்லது முறையினை மாற்றுவதன் மூலம் கணக்கு வைக்கப்படுவதோடு அது கணக்கிட்டு மதிப்பீடுகளிலான மாற்றமாக வெளிப்படுத்தப்படும்.

பெறுமானத்தேய்வு ஆனது நேர்கோட்டு முறையில் கணிக்கப்படும். நிலத்திற்கு தேய்வு கிடையாது. மதிப்பிடப்பட்ட பயன்தரு சார்பு கோலங்கள் வருமாறு

கட்டடம்	ஆண்டிற்கு 5%
கணனி உபகரணம்	ஆண்டிற்கு 20%
அலுவலக உபகரணம்	ஆண்டிற்கு 20%
மோட்டார் வாகனங்கள்	ஆண்டிற்கு 20%
தளபாடம்	ஆண்டிற்கு 15%
இருப்புப் பெட்டகங்கள்	ஆண்டிற்கு 10%

ஆதனங்கள் மற்றும் உபகரணங்களானவை அவற்றின் முடிவுறுத்தலின் போது அல்லது அவற்றின் பாவனை மூலம் எந்தவொரு எதிர்கால பொருளாதார பெறுமதிகளும் எதிர்பார்க்க முடியாத அங்கீகாரம் வழங்கப்படும். வங்கி விலக்கின் போது ஏற்படும் யாதாயினும் ஒரு பெறுமை அல்லது (சொத்தின் தேறிய முடிவு செய்தல் பெறுமதிக்கும் கொண்டு செல்லல் பெறுமதிக்கும் இடையிலான வேறுபாடு) அச்சொத்து அங்கீகாரம் விலக்கல் ஆண்டின் வருமானக்கூற்றில் ஏனைய வருமானமாக அங்கீகரிக்கப்படும்.

## 3.9. அருவச் சொத்துக்கள்

வங்கியினுடைய அருவச் சொத்துக்களானவை கணனி மென்பொருளின் பெறுமதியை கொண்டுள்ளது.

அருவச் சொத்து ஒன்றானது அதன் கிரயமானது நம்பகமான முறையில் அளவிடக்கூடியதாக உள்ளதோடு, அதன் மூலம் பெறக்கூடிய எதிர்கால பொருளாதார நன்மைகள் உலகிற்கு கிடைப்பதற்கான சாத்தியத் தன்மை உள்ள போது மாத்திரமே நிதிக்கூற்றுக்களில் அங்கீகரிக்கப்படும்.

தனியாகக் கொள்வனவு செய்யப்பட்ட அருவச் சொத்துக்களானவை முறை அங்கீகரிப்பின் போது கிரயத்திற்கு கொள்ளப்படும். வணிகச் சேர்க்கை ஒன்றின்போது பெற்றுக் கொள்ளப்படும் அருவச் சொத்துக்களானவை வணிகச் சேர்க்கைத் திகதியிலான அவற்றின் சீர் பெறுமதியில் கொள்ளப்படும் முதற்கட்ட அங்கீகாரத்தினைத் தொடர்ந்து அருவச் சொத்துக்களானவை கிரயத்திலிருந்து திரண்ட பெறுமதி அழிவு மற்றும் பெறுமதி இழப்பீடு ஏற்பாடுகள் நீங்கலான பெறுமதியில் கொண்டு செல்லப்படும்.

அருவச் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலமானது திட்டமானது, முடிவிலியாகவோ காணப்படலாம். திட்டமான ஆயுட்காலம் கொண்ட அருவச் சொத்துக்களானவை அவற்றின் ஆயுட்காலம் முழுதும் பெறுமதி செய்யப்படும். திட்டமான ஆயள் காலத்தானான அருவச் சொத்துக்கள் பெறுமதியழிவிற்கான காலம் மற்றும் பெறுமதி அழிவு முறைகள் முதற் தடவை அங்கீகாரத்தின் பின் ஒவ்வொரு உத்தரவாதத்திலுமுள்ள வங்கியின் பொறுப்பானது முதற் தடவையில் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதியில் வருமான கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்ட திரண்ட பெறுமதி அழிவுகளின் தொகை நீங்கலான பெறுமதி மற்றும் உத்தரவாதத்தின் விளைவாக ஏற்படும் நிதிப் பொறுப்பினைத் தீர்ப்பதற்கான செலவு தொடர்பான சிறப்பான மதிப்பீட்டுப் பெறுமதி என்பவற்றில் உயர்வான பெறுமதியில் அளவிடப்படும்.

பொறுப்பின் பெறுமதியில் ஏற்படும் யாதாயினும் அதிகரிப்புக்களானவை வருமானக் கூற்றில் கடன் இழப்பு நட்டமாகக் காட்டப்படும். பெறப்பட்ட உத்தரவாதத் தொகையானது அவ் உத்தரவாதத்தின் காலப்பகுதி முழுதும் வருமானக்கூற்றில் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் என பதிவு செய்யப்படும்.

கணனி மென்பொருள் 3 வருடங்கள்

### 3.10. நிதியில்லாச் சொத்துகளின் பெறுமதி இழப்பு

வங்கியானது தனது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் ஏதாவது ஒரு சொத்தின் பெறுமதி இழப்பிற்கான அறிகுறிகள் தென்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்கிறது. அவ்வாறான அறிகுறிகள் தென்படின் அல்லது சொத்து ஒன்றுக்கு வருடாந்த பெறுமதி இழப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையேற்படின் வங்கியானது அச்சொத்தின் தேறத்தக்க பெறுமதியினை மதிப்பிடும்.

நிதி உத்தரவாதங்கள்

வணிகத்தின் சாதாரண காரண பரப்பில் கடன் சான்று உத்தரவாதங்கள் மற்றும் ஏற்புகள் முதலான நிதி உத்தரவாதங்களை வழங்குகிறது. நிதி உத்தரவாதங்களானது முதற் தடவையாக அவற்றின் சீர் பெறுமதியில் உயர் மதிப்பு காப்பீடு பெறப்பட்டதாக கொண்டு நிதிக் கூற்றுக்களில் (ஏனைய பொறுப்புகளின் கீழ்) அங்கீகரிக்கப்படுகின்றன.

முதற் தடவை அங்கீகாரத்தின் பின் ஒவ்வொரு உத்தரவாதத்திலுள்ள வங்கியின் பொறுப்பானது முதற் தடவையில் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதியிலிருந்து வருமான கூற்றுக்களில் அங்கீகரிக்கப்பட்ட திரண்ட பெறுமதி அழிவுகளின் தொகை நீங்கலான பெறுமதி மற்றும் உத்தரவாதத்தின் விளைவாக ஏற்படும் நிதிப் பொறுப்பினைத் தீர்ப்பதற்கான செலவு தொடர்பான சிறப்பான மதிப்பீடு பெறுமதி என்பவற்றில் உயர்வான பெறுமதியில் அளவிடப்படும்.

பொறுப்பின் பெறுமதியில் ஏற்படும் யாதாயினும் அதிகரிப்புக்களானவை வருமானக்கூற்றில் கடன் இழப்பு நட்டமாக காட்டப்படும். பெறப்பட்ட உத்தரவாதத் தொகையானது அவ் உத்தரவாதத்தின் காலப்பகுதி முழுவதும் வருமானக்கூற்றில் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் எனப்பதிவு செய்யப்படும்.

### 3.11 ஓய்வூதிய நன்மைகள்

#### 3.11.1. முறையான பயன்பாட்டு ஓய்வூதிய திட்டம்

முறையான பயன்பாட்டு ஓய்வூதிய திட்டமானது முறையான ஒரு பயன்பாட்டு திட்டமென இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 19 (ஊழியர் பயன்) படி அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான விபரம் குறிப்பு இல. 3.12.2 இல் காட்டப்படுகிறது.

#### 3.11.1.1. பணிக்கொடை

1983ம் ஆண்டு 12ம் இலக்க பணிக்கொடை சட்டத்திற்கு அமைவாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திகதியின் கீழ் முழுமையான பொறுப்பை அறிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டிலும் பெறுமதி அளவிடப்படுவதுடன் 31 டிசம்பர் 2013ல் இச்சேவையானது Actuarial & Management Consultants (Pvt) Ltd, என்னும் உத்தரவு பெற்ற அளவையியல் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது.

திட்டம் தொடர்பான இலாபம் மற்றும் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட வேறு முற்றடக்க வருமானங்களின் வாயிலாக அவ்வாண்டிற்கான பொறுப்பினை கணிப்பிடுவதுடன் வங்கியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாக கண்டறியலாம்.

நிதி ஒதுக்க ஏற்பாடுகள் பணிக்கொடை செலுத்தும் பொறுப்பானது வெளியகத்தினால் நிதி வழங்குவது தொடர்பானதல்ல.

#### 3.11.2. முறையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS இன்படி முறையான பங்களிப்பு ஓய்வூதியதிட்டம் என்பது ஊழியர்களின் பிற்கால பயன்பாட்டு திட்டம் ஒன்றாகும். இதன்கீழ் ஒரு அமைப்பான நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு தொகைகளை வேறுபட்ட ஒரு அமைப்பு ஒன்றிற்கு செலுத்துவதோடு இவ்வாறு ஊழியர்களின் சேவைக்கேற்ற விகிதத்தில் அப்பயன்பாட்டு பயனை வங்கியுடையதற்கான போதியளவு சொத்துக்களை அந்நிதி கொண்டிலையெனின் பங்களிப்பு தொகைகளை வழங்குவதற்கான சட்ட ரீதியாக மற்றும் அதனை செலுத்துவதற்கான எந்தவொரு பொறுப்பு இல்லை என்பதாகும்.

முறையான பரிசளிப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றிற்கு செலுத்த வேண்டிய பங்களிப்பானது ஊழியர்களினால் வங்கிக்கு வழங்கப்பட்ட சேவையின் விகிதாசாரமாகக் காணப்படுவதுடன் அது ஆளணி செலவுகளாகப் பதிவு செய்யப்படும். செலுத்தப்படாத பங்களிப்பு தொகைகள் பொறுப்பாகப் பதியப்படுகிறது.

##### 1. ஊழியர் சேமலாப நிதியம்

வங்கியும் அதன் ஊழியர்களும் ஊழியர் சேமலாப நிதியத்தில் முறையே 15% மற்றும் 10% இணைப்பங்களிப்பு செய்கின்றனர்.

##### 2. ஊழியர் நம்பிக்கை நிதியம்

வங்கியானது ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு 3% இணைப்பங்களிப்பு செய்கின்றது.

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 3.12. ஏற்பாடுகள்

வங்கியானது கடந்தகால நிகழ்வு ஒன்றின் விளைவாக நிகழ்காலத்தில் ஒரு பொறுப்பினைக் கொண்டுள்ள போது அப்பொறுப்பினைத் தீர்ப்பதற்காக சில பொருளாதார நன்மைகளைத் தரக்கூடிய வளங்களின் வெளிப்பாச்சலுக்கான வாய்ப்பு இருக்கும்போதும் அப்பொறுமதி நம்பகமாக அளவிடப்பட முடியுமாக இருப்பின் மட்டுமே ஏற்பாடுகள் நிதிக்கூற்றுக்களில் பதியப்படும். ஏற்பாடுகள் தொடர்பான எந்தவொரு செலவுகளையும் மீள் அளித்து ஈடு செய்த பெறுமதியே வருமானக்கூற்றில் வெளிப்படுத்த வேண்டும்.

## 3.13. வருமானங்கள் மற்றும் செலவீனங்களை அங்கீகரித்தல்

வருமானமானது வங்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் இருத்தல் மற்றும் வருமானமானது நம்பகத்தன்மையாக அளவிடக்கூடியதாக இருத்தல் என்பவற்றின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும் வருமானங்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் பின்வருவன தொடர்பாகவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

### 3.13.1. வட்டி மற்றும் அது போன்ற வருமானங்கள் மற்றும் செலவீனங்கள்

கடனழிவு செய்யப்பட்ட பெறுமதியில் அளவீடு செய்யப்பட்ட சகல நிதி ஆதனங்களிலும் வட்டி உழைக்கும் நிதிச் சொத்துக்களானவை விற்பனைக்குத் தயாராகவுள்ளவை மற்றும் இலாப நட்டங்களுடாக சீர் பெறுமதி அனுசரிக்கப்படும் நிதிச் சொத்துக்கள் என வகைப்படுத்தப்படுவதோடு வட்டி வருமானம் அல்லது செலவீனங்களானவை விளைவு வட்டி வீதத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படும்.

விளைவு வட்டி மதிப்பிடப்பட்ட எதிரான காசுப் பெறுவனவுகள் அல்லது கொடுப்பனவுகளை அதன் ஆயுட்காலம் முழுவதும் அல்லது குறுங்காலம் ஒன்றிற்கு பொருத்தமானவாறு நிதிச் சொத்துக்களின் அல்லது பொறுப்புகளின் கொண்டு செல்லும் பெறுமதிக்கு சரியாகக் கழிவீடு செய்யப்படும் விதமாகும். இக்கணிப்பீடானது நிதி ஆதனத்தின் சகல ஒப்பந்த நிபந்தனைகளையும் கருத்தில் எடுப்பதோடு எதிர்கால கடன நட்டங்கள் தவிர்ந்த விளைவு வட்டி வீதத்தின் உள்ளார்ந்தமான பகுதியாகவுள்ள நிதி ஆதனத்தின் மீது நேரடியாக தாக்கல் செய்யக்கூடிய சகல கட்டணங்கள் அதிகரித்த செலவுகள் முதலானவற்றை உள்ளடக்கும். வங்கியானது தனது பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான மதிப்பீட்டினை மாற்றும் போது நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் கொண்டு செல்லல் பெறுமதியானது சீராக்கம் செய்யப்படுகிறது. சீராக்கப்பட்ட கொண்டு செல்லல் பெறுமதியானது ஆரம்ப விளைவு வட்டி வீதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுவதோடு, கொண்டு செல்லல் பெறுமதியில் ஏற்படும் மாற்றமானது நிதிச் சொத்துக்களுக்கு வட்டி மற்றும் அது போன்ற வருமானங்கள் எனவும் நிதிப்பொறுப்புகளுக்கு வட்டி மற்றும் அது போன்ற செலவுகள் எனவும் பதிவு செய்யப்படும். எனினும் காசுப் பெறுவனவுகளின் அதிகரித்த மீள் வகைப்படுத்தப்பட்ட நிதிச் சொத்து ஒன்றினது குறிப்பு இல. 3.2.5) அவ் அதிகரிப்பின் விளைவானது மதிப்பீட்டு மாற்றத் திகழியிலிருந்தான விளைவு வட்டி வீதத்தின் மீதான சீராக்கமாக அங்கீகரிக்கப்படும்.

நிதிச்சொத்து ஒன்றின் அல்லது அவ்வாறான சொத்துக்களின் தொகுதி ஒன்றின் பதிவு செய்யப்பட்ட பெறுமதியானது பெறுமதியிழப்பு நட்டங்கள் காரணமாக குறைக்கப்பட்டிருப்பின் வட்டி வருமானமானது பெறுமதி இழப்பு நட்டங்களை கணிப்பிடுவதற்காக எதிர்கால காசுப் பாய்ச்சல்களை அளவீடு செய்யப் பயன்படுத்தப்படும் வீதத்தினைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படும்.

### 3.13.2. கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்

வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பலதரப்பட்ட வகையான சேவைகளின் மூலம் கட்டணங்கள் மற்றும் தரகு வருமானங்களைப் பெற்றுக் கொள்கிறது. கட்டண வருமானங்களானவை பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்.

#### 3.13.2.1. குறிப்பிட்ட காலப்பகுதியில் வழங்கப்படும் சேவைகள் மூலம் பெறப்படும் கட்டண வருமானம்

குறித்த காலப்பகுதியில் வழங்கப்படும் சேவைகள் மூலம் பெறப்படும் கட்டண வருமானங்களானவை அக்காலப்பகுதிக்கு உரியனவாகக் கருதப்படும். இக்கட்டணங்களானவை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் தரகு வருமானம் கடன் சேவை அறவீடுகள் பரிசோதனைக் கட்டணங்கள் மற்றும் காக்கிதாதிக்கான கட்டணங்கள் என்பவற்றை உள்ளடக்கும்.

பயன்படுத்தக்கூடிய கடன்களுக்கான கடன் உடன்பாட்டுத் தொகை மற்றும் ஏனைய கடன் தொடர்பான கட்டணங்களானவை (அதிகரித்த கட்டணங்கள் உள்ளடக்கலாக) பிற்போடப்பட்டவைகளாக கொள்ளப்படுவதோடு கடன் மீதான இழிவு வட்டி வீதத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய ஒரு சீராக்கமாகவும் அங்கீகரிக்கப்படும். கடனானது பயன்படுத்துவதற்கான சாத்தியத்தன்மைகள் காணப்படாத போது கடன் உடன்பாட்டுத் தொகையானது உடன்பாட்டுக்காலம் முழுதும் நேர் கோட்டு முறையில் அங்கீகரிக்கப்படும்.

### 3.13.3 பங்கிலாப வருமானம்

வங்கியானது கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உருவாக்கப்பட்டதும் அதாவது பங்குதாரரினால் பங்கிலாபமானது அனுமதியளிக்கப்பட்டதும் வருமானமானது அங்கீகரிக்கப்படும்.

### 3.13.4. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் வரிச்செலவீனம்

இலங்கை கணக்கீட்டு நியமம் LKAS 12 (வருமானவரிகள்) இணங்க தற்போதைய வரி மற்றும் பிற்போடப்பட்ட வரிகளுக்கு ஏற்ப வரித்தொகையானது இலாப நட்டங்களை கணிப்பதற்காக நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்படும். உரிமையாண்மை மற்றும் வேறு முற்றடக்க வருமானம் என்பவற்றில் நேரடியாக அங்கீகரிக்கப்படும் வரிச் செலவீனங்கள் தவிர்ந்த அனைத்து வரிச் செலவீனங்களும் வருமானக்கூற்றில் வெளிப்படுத்தப்படும்.

#### 3.13.4.1. தற்போதைய வரி

நடைமுறை மற்றும் கடந்த ஆண்டுகளுக்கான தற்போதைய வரிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை எதிர்பார்க்கப்படும் வரி அதிகார சபைகளுக்கு செலுத்தித் தீர்க்க வேண்டிய அல்லது அவர்களிடமிருந்து பெற வேண்டிய தொகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இத்தொகையினைத் தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படும் வரிச்சட்டம் மற்றும் வரி வீதங்களானவை முன்னரே நடைமுறையிலுள்ள அல்லது அறிக்கையிடல் திகதியில் நடைமுறைக்கு வந்த சட்டங்கள் மற்றும் வீதங்களாகும்.

உள்நாட்டு வருமான சட்டம் 2006ம் ஆண்டு 10ம் இலக்க சட்டத்தின்படி வரி நோக்கங்களுக்காக கணிக்கப்பட்ட இலாபத்தின் அடிப்படையில் வரிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் இது பற்றிய திருத்தங்கள் மற்றும் வீதங்கள் நிதிக் கூற்றுகளுக்கான குறிப்பு இலக்கம் 12ல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

#### 3.13.4.2. பிற்போடப்பட்ட வரி

பிற்போடப்பட்ட வரியானது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி அடித்தளத்திற்கும் அச்சொத்துக்கள் நிதி அறிக்கையிடலுக்காக கொண்டிருக்கும் கொண்டு செல்லும் பெறுமதிக்கும் இடையிலான தற்காலிக வேறுபாடுகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்களானவை பின்வருவன தவிர்ந்த சகல தற்காலிக வேறுபாடுகளிற்கும் அங்கீகரிக்கப்படுகின்றன.

- பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்களானவை வணிகச் சேர்க்கை அல்லாத கொடுக்கல் வாங்கல்களான பாவனைக்கு எடுக்கப்படாத வரிக்கழிப்புகள் மற்றும் வரி நட்டங்கள் என்பவற்றின் மீது கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளை அக்கொடுக்கல் வாங்கலின் விளைவாக, கணக்கீடு இலாபமோ வரி விதிப்பதற்கான இலாபமோ அல்லது நட்டமோ எந்தவொரு தாக்கமும் இன்றி காணப்படல்.

- சேய்க் கம்பனிகளிலான முதலீட்டின் மீதான வரி விதிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளில் தற்காலிக வேறுபாடுகளினை மீள பதிவளித்தலிற்கான காலம் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் அத் தற்காலிக வேறுபாடுகளானவை கட்டிலனாகக்கூடிய எதிர்காலத்தில் மீள பதிவு அளிக்க முடியாமல்க்கான நிகழ்தகவு காணப்படல்.

பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்களானவை கீழ் வருவன தவிர்ந்த சகல கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகள் பாவனைக்கு எடுக்கப்படாத வரிக்கழிப்புகள் மற்றும் வரி நட்டங்கள் என்பவற்றின் மீது கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளினைக் கழிப்பதற்கான வரி அறவிடத்தக்க இலாபங்கள் காணப்படும் சாத்தியமான அளவு கொண்டு செல்லப்பட்ட வரி கழிப்பளவு மற்றும் வரி நட்டங்கள் என்பன பயன்படுத்தலாம்.

- கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாடுகளோடு தொடர்புடைய பிற்போடப்பட்ட வரிச்சொத்தானது வணிகச் சேர்க்கை அல்லாத கொடுக்கல் வாங்கல் ஒன்றின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் சொத்து அல்லது பொறுப்பு ஒன்றின் முதற் தடவை அங்கீகாரம் மூலம் ஏற்பட்ட அக்கொடுக்கல் வாங்கல் மூலம் கணக்கியல் இலாபமோ வரி விதிக்கத்தக்க இலாபம் அல்லது நட்டம் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படாது இருத்தல்.

- சேய்க்கம்பனி மீதான முதலீடு தொடர்பான கழிக்கத்தக்க தற்காலிக வேறுபாட்டின் போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களானவை தற்காலிக வேறுபாடுகளானவை கட்டிலனாகக்கூடிய எதிர்காலத்தினுள் மீள பெறுகை செய்யப்படல் மற்றும் தற்காலிக வேறுபாடுகளை கழிப்பதற்கான வரி விதிக்கத்தக்க இலாபங்கள் காணப்படல் என்பவற்றிற்கான சாத்தியங்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படும்.

பிற்போடப்பட்ட வரி சொத்துக்களின் கொண்டு செல்லல் பெறுமதியானது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் மீளாய்வு செய்யப்படுவதோடு பிற்போடப்பட்ட வரிச் சொத்தினைப் பயன்படுத்துவதற்கான எதிர்கால வரியிடத்தக்க இலாபங்கள் இல்லாதபோது அது மீள்பெறுகை செய்ய முடியாததாகக் கருதப்பட்டு அந்த அளவிற்கு குறைக்கப்படும். அங்கீகரிக்கப்படாத பிற்போடப்பட்ட வரிச் செலவுகளானது ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியிலும் மீளாய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வரியிடத்தக்க இலாபங்களின் அடிப்படையில் மீள் பெறுகை செய்யக்கூடிய வரியின் அளவிற்கு அங்கீகரிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அல்லது அறிக்கையிடல் திகதியில் நடைமுறைக்கு வந்துள்ள வரி அடிமட்ட வீதம் (மற்றும் வரிச்சட்டங்கள்) வரி வீதத்தின் அடிப்படையில் அந்த சொத்தானது அங்கீகரிக்கப்படும் போது அல்லது பொறுப்புக்கள் தீர்க்கப்படும் போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை குறித்த ஆண்டில் நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வட்டி வீதத்தில் மதிப்பிடப்படும்.

நடைமுறை வரிச்சொத்துக்கள் மற்றும் பிற்போடப்பட்ட வரிகளானவை உரிமையாண்மையுடன் நேரடி தொடர்புடையவையாக இருப்பின் அவை வருமானக்கூற்றில் இன்றி உரிமையாண்மையுடனே சேர்த்துக்கொள்ளப்படும்.

நடைமுறை வரிக்கு எதிராக பிற்போடப்பட்ட வரிச் பொறுப்புக்களை தீர்ப்பதற்கான சட்டரீதியான உரிமை உள்ளபோது மற்றும் பிற்போடப்பட்ட வரிகள் ஒரே வரி செலுத்தும் நிறுவனத்திற்கும் ஒரே வரி அதிகார சபைக்குமனாதாகக் காணப்படும் போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களானவை ஒன்றோடொன்று தீர்க்கப்படலாம்.

#### 3.13.4.3. நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி

2002ம் ஆண்டு 14ம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் மற்றும் அதன் பின்னைய திருத்தங்கள் என்பவற்றிற்கு அமைவாக நிதிச்சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியானது கணிக்கப்படும். கணக்கீட்டு இலாபத்திற்கு முன்னரான பெறுமதி சேர் வரி மற்றும் பெருளாதார தேய்வு நிதிச்சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி கணிப்பதில் அடிப்படையாக காணப்படுகின்றன.

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 3.13.4.4. நிதிச் சேவைகளின் தேசிய கட்டமைப்பு வரி (NBT)

நிதிச் சேவைகளுக்கான NBT ஆனது தேசிய கட்டமைப்பு வரி 2009ம் ஆண்டு 9ம் இலக்க சட்டத்திற்கு அமைவானதும் 01 ஜனவரி 2014 இலிருந்தான விளைவுகள் இதில் சேர்க்கப்பட்டு வருகின்றன. நிதிச்சேவைகளில் பெறுமதி சேர் வரிக்கு பெறுமதி அதிகரிப்பிற்காக நிதிச்சேவைகளில் இவ்வர் 2% ஆக கணிப்பிடப்படுகிறது.

## 3.13.4.5. பங்கிலாபம் மீது நிறுத்தி வைக்கப்பட்ட வரி

துணைக் கம்பனிகளின் வரி விதிக்கப்பட வேண்டிய இலாபத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட இலாபங்கள் பங்கிடும்போது ஆரம்பத்திலேயே 10% வரிக்கு உட்படுத்தப்படுவதனால் அவை வங்கியின் வரி பொறுப்பிற்கு எதிராக பதிவதற்கு முடியாது.

வங்கியினால் பகிர்ந்தளிக்கப்படும் பங்கு லாபத்திற்குரிய நிறுத்திய வரியானது பங்கு இலாபங்கள் அங்கீகரிக்கப்படும்போது அடையாளம் காணப்படும்.

## 3.13.4.6. சாதாரண பங்குகள் மீதான பங்கு இலாபம்

சாதாரண பங்குகள் மீதான பங்கு இலாபமானது ஒரு பொறுப்பாக அங்கீகரிக்கப்பட்டு வங்கியின் பங்குதாரர்களினால் அனுமதி வழங்கப்படுகின்ற போது உரித்தில் இருந்து கழிக்கப்படுகிறது. இடைக்காலப்பங்கு இலாபங்களானவை வங்கியின் சொந்த தீர்மானத்திலன்றி செய்யப்படும் போதே உரித்தில் இருந்து கழிக்கப்படுகிறது.

## 3.14. ஏனையவை

### 3.14.1. ஒரு பங்கிற்கான உழைப்பு

சாதாரண பங்கீடுகளுக்காக அடிப்படை மற்றும் கணிக்கப்பட்ட ஒரு பங்கிற்கான உழைப்பு தொடர்பான தகவல்களை குழுவும் சமர்ப்பிக்கிறது. ஆண்டில் காணப்படும் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கையுடைய சாதாரண பங்குகளினூடாக சாதாரண பங்குதாரர்களுக்குரிய இலாபம் அல்லது நட்டம் பிரிப்பதன் ஊடாக ஒரு பங்கிற்கான உழைப்பு கணிக்கப்படுகிறது. சாதாரண பங்குதாரருக்குரிய இலாபம் அல்லது நட்டம் செம்மையாகக் குவதினூடாக கணிக்கப்பட்ட ஒரு பங்கிற்கான உழைப்பு தீர்மானிக்கப்படுகிறது. அத்தோடு அனைத்து கணிக்கப்பட்ட குறிப்பான சாதாரண பங்குகள் தாக்கத்திற்காக உள்ள நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கையான சாதாரண பங்குகள் மூலமாகவும் கணிக்கப்படும். இது ஊழியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள பங்கு வாய்ப்புகளையும் உள்ளடக்குகிறது.

### 3.14.2. காசு பாய்ச்சல் கூற்று

இக்கூற்றானது இலங்கை கணக்கீட்டு நியமத்திற்கு LKAS 7 (காசு பாய்ச்சல் கூற்று) அமைவாக நேர்முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் செயற்பாட்டு நடவடிக்கைகள் நிதி நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளிலான மொத்த காசு பெறுவனவுகள் மற்றும் மொத்த காசு கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படுகின்றன. குறுகிய காலத்திற்குரிய காசு மற்றும் காசுக்கு சமமானவை அதிக திரவத்தன்மை வாய்ந்த முதலீடுகள் ஆனவை இலகுவாக காசுக்கு மாற்ற முடிவதோடு இது இடர் இல்லா பெறுமதி மாற்றத்திற்கு வழி வகுக்கிறது. காசு மற்றும் காசுக்கு சமமானவற்றில் கையிலுள்ள காசு, வங்கியிலுள்ள மீதிகள், குறுகிய அறிக்கை மற்றும் அழைப்பு விடுவிக்கப்பட்ட வைப்புகள் என்பன உள்ளடக்கப்படும்.

## 3.15. நடப்பாண்டில் நடைமுறைக்கு வந்த புதிய கணக்கீட்டு நியமங்கள்

LKAS 1 ஏனைய முற்றடக்கப்பட்ட வருமானம் தொடர்பான விபரங்கள் LKAS இன் திருத்தங்கள்.

LKAS 1 ற்குரிய திருத்தங்களானது ஏனைய முற்றடக்க வருமான கூற்றில் உள்ள விபரங்களை குழுவாக வேறுபடுத்தலை அறிமுகம் செய்கிறது. இவற்றில் உள்ள விபரங்கள் எதிர்காலத்தில் இலாபம் அல்லது நட்டத்தில் (AFS நிதிச் சொத்தில் உள்ள தேறிய வருவாய் அல்லது நட்டம்) மீள்வகைப்படுத்தப்படும். (மீள் சுழற்சி) ஆயினும் அவை மீள் வகைப்படுத்தப்படாத (உரித்தூரிமையுடைய காணி மற்றும் கட்டடங்களின் மீள்பெறுமதி) விபரங்கள் வேறாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

SLFRS 7 - நிதிக்கருவிகள் வெளிப்படுத்துபவை நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புகளின் சமப்படுத்தல்கள்

SLFRS 7 நியமம் ஆனது கீழ்வரும் திருத்தங்களை வேண்டுகிறது. ஒரு நிறுவனமானது நிதிக்கருவிகள் மற்றும் தொடர்பான ஒழுங்குபடுத்தல்களை உள்ளடக்க வேண்டும். இவ் வெளிப்படுத்தல்களானது அக்கறையுடைய தரப்பினருக்கு ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையில் ஏற்படும் விளைவுகளை காண தேவையான தகவல்களை வழங்குகிறது. LKAS 32 இன்படி உள்ளடக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கருவிகளின் விபரங்களும் புதிய வெளிப்படுத்தல்களில் உள்ளடக்கப்பட வேண்டும். இவ் வெளிப்படுத்தல்கள் வினைதிறன் மிக்க தேறிய ஒழுங்குபடுத்தல்கள் அல்லது ஒரே மாதிரியாக ஒப்பந்தங்களின் படி அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கருவிகள் தொடர்பான விபரங்களையும் உள்ளடக்கும். எனினும் இந்நிதிக்கருவிகள் LKS 32 இல் உள்ளபடி காணப்பட வேண்டிய அவசியம் இல்லை. புதிய திருத்தங்களின் படி தேவையான வெளிப்படுத்தல்கள் நிதிக்கூற்றுக்களுக்கான மேலதிக குறிப்புகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.

SLFRS 10 - ஒருங்கிணைந்த நிதி கூற்றுகள் மற்றும் LKAS 27 வேறுபட்ட நிதிக்கூற்றுகள்.

SLFRS 10 ஆனது தனி கட்டுப்படுத்தும் மாதிரியை விஷேட நோக்கமுடைய நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்குமாக அறிமுகப்படுத்தியது. SLFRS 10 ஆனது LKAS 27 ஒருங்கிணைந்த மற்றும்

வேறுபடுத்தப்பட்ட நிதி கூற்றுகள் மற்றும் அதனுடைய தொடர்புபட்ட விஷேட நோக்கமுடைய நிறுவனங்களுடன் தொடர்புடைய SIC 12 மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்களை உள்ளடக்கிய ஏற்கனவே காணப்படும் நியமத்தை உள்ளடக்கியுள்ளது.

SLFRS 10 ஆனது கட்டுப்படுத்தல் தொடர்பாக வரைவிலக்கணத்தை மாற்றுகிறது. அதாவது இங்கு முதலீட்டாளர் முதலீட்டு கம்பனியை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பின்வரும் சந்தர்ப்பங்களில் பெறுகிறார். முதலாவதாக அவை வெளிப்படும்போது அல்லது முதலீட்டு கம்பனியுடனான தொடர்புடன் மாறுபட்ட மீள் பெறுகைகளை பெறும் உரிமை கொள்ளும் போது அத்துடன் முதலீட்டுக் கம்பனி ஊடான அங்கீகாரத்தின் மூலம் மீள் பெறுகைகளில் முதலீட்டாளர் தாக்கம் செலுத்த முடியும். SLFRS 10 இன்படி மேற்கூறப்பட்ட 3 சந்தர்ப்பங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். SLFRS 10 ஆனது வங்கியுடன் தொடர்புடையது அன்று.

SLFRS 11 - கூட்டு ஒப்பந்தங்கள் மற்றும் LKAS 28 கூட்டுத்தாபனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மீதான முதலீடு

SLFRS 11 ஆனது LKAS 31 கூட்டு முயற்சியில் உள்ள வட்டிகள் மற்றும் SIC 13 சேர்ந்து கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் காசு அல்லாத பங்களிப்பு செய்யும் முயற்சிகள் நியமத்தின் பதிலீடு ஆகும். SLFRS 11 ஆனது குறுகிய ஒருங்கிணைப்பு மூலம் சேர்ப்பு கடன் பத்தும் கம்பனிகளின் கணக்கீட்டை மேற்கொள்வதை விலக்கி உள்ளது. இதற்குப் பதிலாக இவை SLFRS 11 இன்படி உரிமை முறையில் கூட்டு முயற்சிகள் தொடர்பான வரைவிலக்கணத்தை பூர்த்திசெய்ய வேண்டும். இந்நியமம் வங்கி தொழிற்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

SLFRS 12 - ஏனைய நிறுவனங்களுக்கான வட்டி தொடர்பான வெளிப்படுத்தல்கள்

இந்நியமமானது துணை நிறுவனங்கள் கூட்டு ஏற்பாடுகள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்கள் மீதான வட்டிகள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துகிறது. இந்நியமம் வங்கி தொழிற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

SLFRS 13 - நியாய பெறுமதி அளவீடு

SLFRS 13 நியமமானது ஒரு தனிப்பட்ட வழிகாட்டியை நியாயபெறுமதி அளவீட்டிற்காக SLFRS இன் கீழ் உருவாக்கியுள்ளது. SLFRS 13 ஆனது ஒரு நிறுவனம் நியாயபெறுமதியை உபயோகிக்கும் போது மாற்றத்திற்கு வழிவகுக்காது ஆயினும் இந்நியமம் நியாயபெறுமதி தேவைப்படும் போது அதற்கான வழிகாட்டியாக IFRS இன் கீழ் இருக்கிறது. ஒரு வங்கியில் SLFRS 13 இன் பிரயோகமானது பொருண்மைதன்மை உடையதாக காணப்படாது. SLFRS 13 ஆனது நியாயபெறுமதி வெளிப்படுத்தல்களை வேண்டுகிறது. இவற்றில் சில ஏனைய மற்றும் தற்போது காணப்படும் நியமங்களான SLFRS 7 நிதிக்கருவிகள் தொடர்பில் வெளிப்படுத்தல்களுக்கு பதிலாகவும் காணப்படுகிறது. தேவையான வெளிப்படுத்தல்கள் நிதிக்கூற்றுக்கான குறிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

### 3.16. வழங்கப்பட்டு என்னும் விளைவுக்கு உட்படாத நியமங்கள்

வழங்கப்பட்டு என்னும் இன்றைய திகதிவரை நிதிக்கூற்றுக்களில் விளைவுக்குட்படாத நியமங்கள் தொடர்பான நியமங்கள் கீழ் காணப்படுகிறது. இவற்றை

SLFRS 9 நிதிக்கருவிகள் வகைப்படுத்தல்கள் மற்றும் அளவீடுகள்

SLFRS 9இ நியமமானது LKAS 39 நியமத்தில் வேலைகளின் மீள்அமைவு பகுதியின் முதல் பகுதியை காட்டுகிறது. அத்துடன் இந்நியமம் நிதிச்சொத்து மற்றும் பொறுப்புகளின் வகைப்படுத்தல் மற்றும் அளவீட்டுக்கும் பொருந்தும். எனினும் இந்நியமம் 01.01.2018 ஆம் நாள் அன்றே விளைவுக்குட்படுத்தப்படும். இத்திகதி தேவைக்கேற்ப மாற்றமும் ஆகலாம்.

SLFRS 14 ஒழுங்குமுறையில் ஒத்திவைக்கப்படும் கணக்குகள்

இந்நியமத்தின் நோக்கமானது ஞாபகமானது ஞாபகமானது இன் முதற் தடவை பாவணையாளர்களுக்கு மட்டுப்படுகிறது. அதாவது ஒழுங்குமுறையில் ஒத்திவைக்கப்பட்ட கணக்கு மீதிகளை அவர்களது நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கி இருப்பின் இவ்வாறு மட்டுப்படுத்தப்படுகிறது. இதன்படி SLFRS I தாக்கத்திற்குட்படுத்தியிருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் நிதிக்கூற்றுக்கள் அல்லது நிலுவைகளை அங்கீகரிக்காதவை இந்நியமத்தால் தாக்கத்திற்கு உட்படாது. இந்நியமம் 01.01.2016 முதல் ஆரம்பிக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் விளைவுக்குட்படும்.

SLFRS -15 வாடிக்கையாளருடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதன் மூலம் பெறப்படும் வருவாய்கள்

SLFRS 15 இந்நியமமானது எவ்வளவு அல்லது எப்போது வருவாய் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அறிய ஒரு முற்றடக்க சட்டகத்தை உருவாக்கியுள்ளது. இந்நியமமானது தற்போது காணப்படும் வருமானங்களுக்காக வழிகாட்டல் தொடர்பான நியமங்களை உள்ளடக்குகிறது. அவை LKAS 18 வருவாய் LKAS இந்நியமமானது 01.01.2017 இல் இருந்து ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் விளைவுக்குட்படும்.

இந்நியமங்களில் SLFRS 9 மற்றும் 15 தவிர்ந்த வேறு எந்தவொரு புதிய நியமங்களோ எண்ணக்கருக்களோ குழுவின் ஒருங்கிணைந்த நிதியையோ அல்லது நிதிக்கூற்றுக்களையோ பாதிப்புக்குட்படுத்தவில்லை. இவ் நியமங்கள் மற்றும் தர நிலைகள் தொடர்பான ஆய்வு நிலுவையில் உள்ளது. அத்தோடு இதன் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை நிறுவனத்தின் முகாமையினால் தீர்மானிக்க முடியாது.

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 4. மொத்த வருமானம்

	வங்கி	
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டிற்குரியது	2014	2013
	ரூபா	ரூபா
வட்டி வருமானம் (குறிப்பு 5)	10,593,086,967	10,440,932,854
கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் (குறிப்பு 6)	595,406,906	546,761,928
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (குறிப்பு 8)	(2,137,669)	6,939,765
<b>முழு மொத்த வருமானம்</b>	<b>11,186,356,204</b>	<b>10,994,634,547</b>

## 5. தேறிய வட்டி வருமானம்

	வங்கி	
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டிற்குரியது	2014	2013
	ரூபா	ரூபா
வட்டி வருமானம்		
இலங்கை அரசு பிணையங்கள்	92,119,663	38,022,869
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	244,336	129,947
வங்கிகளுக்கான கடன்களும் மற்றும் பெறத்தக்கவைகளும்	2,049,940,127	1,824,792,984
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள்	8,450,782,841	8,577,987,055
<b>மொத்த வட்டி வருமானம்</b>	<b>10,593,086,967</b>	<b>10,440,932,854</b>
வட்டிச் செலவினம்		
வங்கிக்குச் செலுத்த வேண்டியவை	(448,762,673)	(430,281,689)
வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டியவை	(4,862,105,451)	(5,508,494,763)
<b>மொத்த வட்டிச் செலவினம்</b>	<b>(5,310,868,124)</b>	<b>(5,938,776,452)</b>
<b>தேறிய வட்டி வருமானம்</b>	<b>5,282,218,843</b>	<b>4,502,156,402</b>

## 6. தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்

	வங்கி	
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டிற்குரியது	2014	2013
	ரூபா	ரூபா
கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்	595,406,906	546,761,928
கட்டணங்கள் மற்றும் தரகு செலவு	(90,296,171)	(73,847,088)
<b>தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்</b>	<b>505,110,735</b>	<b>472,914,840</b>
உள்ளடக்கம்		
கடன்கள்	538,674,195	428,892,045
வர்த்தக மற்றும் பணவனுப்பல்கள்	7,886,712	7,076,593
வைப்புக்கள்	(78,847,510)	(65,597,907)
ஏனையவை	37,397,338	102,544,110
<b>தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம்</b>	<b>505,110,735</b>	<b>472,914,840</b>

7. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் கருவிகளிலிருந்தான தேறிய இலாபம் / (நட்டம்)

	வங்கி	
	2014	2013
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	ரூபா	ரூபா
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	55,580	69,859
மொத்தம்	<b>55,580</b>	<b>69,859</b>

8. தொழிற்பாட்டு வருமானம் (தேறியது)

	வங்கி	
	2014	2013
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	ரூபா	ரூபா
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையினால் இலாபம்	1,640,580	7,231,897
பங்குப்பிணைகள் மீதான மூலதன இலாபங்கள்	141,543	-
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையால் நட்டம்	(3,968,440)	(732,333)
தவணை தப்பிய கடன்கள் அறவீடு (குறிப்பு 20 (ஆ))	48,649	434,277
கொடைகளின் கடனளிவு	-	5,924
ஏனைய செயற்பாட்டு வருமானம் (தேறியது)	<b>(2,137,669)</b>	<b>6,939,765</b>

9. கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்கள் கழித்தெழுதல் கட்டணம்

	வங்கி	
	2014	2013
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	ரூபா	ரூபா
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான திரண்ட கழித்தெழுதல் கட்டணம் (குறிப்பு 19ஆ)	(452,377,502)	547,183,528
மொத்தம்	<b>(452,377,502)</b>	<b>547,183,528</b>

10. ஆளணிச் செலவுகள்

	வங்கி	
	2014	2013
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	ரூபா	ரூபா
சம்பளம் மற்றும் மிகை ஊதியம்	1,858,217,835	1,606,271,892
ஓய்வூதிய நன்மைக் கட்டப்பட்டுத் திட்டங்களுக்கான பங்களிப்புகள்	136,897,691	120,564,526
ஏனையவைகள்	1,008,429,759	972,353,495
மொத்தம்	<b>3,003,545,285</b>	<b>2,699,189,913</b>

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 11. ஏனைய செலவுகள்

டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
பணிப்பாளர்கள் ஊதியங்கள்	3,147,970	2,812,440
கணக்காய்வாளர் ஊதியங்கள்	1,918,114	1,428,126
தொழில் மற்றும் சட்டச் செலவுகள்	9,355,902	9,142,467
ஆதனம், பொறி மற்றும் உபகரணம் பெறுமானத் தேய்வு	151,124,569	131,947,959
அலுவலக நிர்வாக மற்றும் நிலையச் செலவுகள்	804,839,413	781,063,097
கணினிமயப்படுத்தல் செலவுகள்	48,070,734	33,537,339
வியாபார வரிச் செலவுகள்	354,719	443,192
ஏனைய கொடுத்த தரகு	1,877,433	1,177,493
சேமிப்புக் காப்புறுதி நிதி	67,016,914	52,084,392
பயிர்களுக்கான காப்புறுதி தீர்வை	5,849,793	2,441,432
அலுவலர் பாதுகாப்பு வைப்புக்கள் வட்டி	2,262,933	-
அடைவு முற்பணங்கள் மீதான மூலதன நட்டம்	67,368,645	-
லிய இசுறு முகப்பெறுமதி சீராக்க ஏற்பாடுகள் (11.1)	447,427,762	-
<b>மொத்தம்</b>	<b>1,610,614,900</b>	<b>1,016,077,938</b>

### 11.1 'நாள் 1' இலாபம் அல்லது நட்டம்

கொடுக்கல் வாங்கல் விலையானது ஒரே வகையான கருவிகளின் ஏனைய அவதானிக்கக்கூடிய நடைமுறைச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் முகப்பெறுமதியிலிருந்து அல்லது அவதானிக்கக்கூடிய சந்தைகளிலிருந்து மட்டும் உள்ளடக்கப்பட்ட மாறிகளின் மதிப்பீடு தொழிநுட்ப அடிப்படையில் வேறுபடும் போது, வங்கியானது உடனடியாக தேறிய வர்த்தக வருமானத்தின் கொடுக்கல் வாங்கல் விலை மற்றும் முகப்பெறுமதி (ஒரு நாள் இலாபம் அல்லது நட்டம்) ஆகியவைக்கிடையிலான வித்தியாசத்தினை அங்கீகரிக்கும். முகப்பெறுமதியானது அவதானிக்கப்படாத தரவுகளைக் கொண்டு தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் உள்ளீடுகள் அவதானிக்கக்கூடியவையாகவோ அல்லது கருவிகள் அங்கீகரிக்கப்படாமலோ காணப்படும் போது வருமானக்கூற்றுக்களில் கொடுக்கல் வாங்கல் விலைக்கும் மாதிரி பெறுமதிக்குமிடையிலான வித்தியாசம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

## 12. வரிச் செலவுகள்

டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
வருமான வரி		
ஆண்டுக்கான இலாபத்தின் அடிப்படையிலான வரி (குறிப்பு 12(ஆ))	515,589,086	238,113,707
முன்னைய ஆண்டிற்கிணங்க (மேலதிக) / குறைந்த ஏற்பாடுகள் (குறிப்பு 12(இ))	32,458,751	6,889,495
டீம் பங்குலாப வரி	46,310,153	49,089,538
பிற்போடப்பட்ட வரிச் செலவுகளுக்கு / வரியிலிருந்து மாற்றம் (குறிப்பு 12(ஆ))	(7,976,635)	(88,785,119)
<b>மொத்தம்</b>	<b>586,381,354</b>	<b>205,307,621</b>

12. வரிச் செலவுகளின் இணக்கம்

	வங்கி	
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	2014	2013
	ரூபா	ரூபா
வரிக்கு முன்பு உள்ள இலாபம் / (நட்டம்)	928,668,064	397,011,990
”கூட்டுக: வரி நோக்கங்களுக்காக கழிக்கத்தக்காத செலவுகளின் வரித்தாக்கம்”	1,296,011,137	691,168,237
”கழிக்க: வரி நோக்கங்களுக்காக கழிக்கக் கூடிய செலவுகளின் வரித்தாக்கம்”	(383,289,608)	(237,774,131)
வரியிடக்கூடிய இலாபம்	1,841,389,593	850,406,096
”இக்காலப்பகுதிக்குரிய வருமான வரி (பிரயோகிக்கத்தக்க வரி விகிதம் ஒவ்வொன்றிற்கும் கணக்கீட்டு இலாபம்)”	28%	28%
இக்காலப்பகுதிக்குரிய வரிச் செலவுகள்	515,589,086	238,113,707

இரண்டாம் தர கொடுக்கல் வாங்கல்கள் மீதான தேசிய வரி கொடுகடன் ஏதாவது பிணையங்கள் அல்லது திறைசேரி முறிகள் அல்லது திறைசேரி உண்டியல்கள் உள்ளடங்கலான இரண்டாம் தர சந்தை கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வருமானம் பெறும் எந்த கம்பனிகளும் அத்தகைய பிணையங்களை வழங்குகின்ற சமயத்தில் 10% வருமான வரி கழிக்கப்படும். அத்தகைய கம்பனிகள் ஒன்பதில் ஒரு பங்கான இரண்டாம் தர சந்தை கொடுக்கல் வாங்கல்களிலிருந்தான தேறிய வட்டி வருமானத்தின் மொத்த தொகையில் 10% தேசிய வரி கொடுகடனுக்கு தகுதியானது. இதன்படி அத்தகைய கொடுக்கல்வாங்கல்களிலிருந்து வங்கியால் உழைத்த தேறிய வட்டி வருமானம் 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த நிதியியல் கூற்றுக்களின் காட்டப்பட்டுள்ளதுடன் தேசிய வரி கொடுகடன் ரூபா 4,644,278/- (ரூபா.1,020,892/-) ஆக விளங்குகின்றது.

ஆ. “பிற்போடப்பட்ட வரி (செலவு) / கட்டணம் வருமானக் கூற்றில் பின்வருமாறு உள்ளடக்கப்படுகின்றது”

	வங்கி	
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	2014	2013
	ரூபா	ரூபா
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	30,450,227	(57,377,534)
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள்	(38,426,862)	(31,407,584)
வருமானக் கூற்றுக்கான பிற்போடப்பட்ட வரி / (வரவு) கட்டணம் (குறிப்பு 22)	(7,976,635)	(88,785,119)

இ. முன்னைய ஆண்டு தொடர்பான (அதிக) / குறைவான ஏற்பாடு

வருமான வரி திரும்பல்கள் படி திருத்தப்பட்ட ஆண்டு காலப்பகுதியில் செலுத்த வேண்டிய வரியானது 2013/2014 மதிப்பீட்டு ஆண்டுக்காக இறைவரி வருமான திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

13. பங்கு ஒன்றிற்கான உழைப்புக்கள்

	வங்கி	
டிசெம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டுக்குரியது	2014	2013
	ரூபா	ரூபா
சாதாரண உரிமையாண்மைப் பங்குதாரர்களுக்கான தேறிய இலாபக் கணிப்பீடு	342,286,709	191,704,369
சாதாரண உரிமையாண்மைப் பங்குதாரர்களுக்கான தேறிய இலாபக் கணிப்பீடு	342,286,709	191,704,369
	எண்ணிக்கைகள்	எண்ணிக்கைகள்
பங்கு ஒன்றிற்கான உழைப்பின் அடிப்படையில் சாதாரண பங்குகளில் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கை	112,543,792	109,940,015
சாதாரண பங்கு ஒன்றிற்கான உழைப்புக்களின் அடிப்படை	3.04	1.74

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 14. செலுத்தப்பட்ட மற்றும் பிரேரிக்கப்பட்ட பங்குலாபம்

2014 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கு பங்கொன்றிற்கு ரூபா 1 வீதம் இறுதி பங்குலாபக் கொடுப்பனவை வங்கியின் பணிப்பாளர் சபையானது உறுதிப்படுத்தியது. ஏறத்தாழ ரூபா 137,093,693/- வழங்கப்பட்டது.

இலங்கை கணக்கீட்டு நியமம் 10 இன் படி (அறிக்கையிடல் காலத்தின் பின்னரும் கூட) மேல் குறிப்பிடப்பட்ட பிரேரிக்கப்பட்ட இறுதி பங்குலாபம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் உள்ளவாறு பொறுப்பொன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

### 15. நிதியியல் கருவிகளின் அளவீடு

அ. வங்கி - நடைமுறை ஆண்டு (2014)

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014				
	FVTPL ரூ.	HTM ரூ.	L&R ரூ.	AFS ரூ.	மொத்தம் ரூ.
சொத்துக்கள்					
காசம் காசுக்கு சமமானவையும்	-	-	236,997,574	-	236,997,574
இலங்கை அரசு முறிகள்	-	1,789,084,271	-	-	1,789,084,271
வங்கிகளினுடனான மீதிகள்	-	-	26,165,415,422	-	26,165,415,422
வியாபாரத்திற்கான நிதியியல் சொத்துக்கள்	206,300	-	-	-	206,300
ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்	-	-	61,579,234,734	-	61,579,234,734
ஏனைய சொத்துக்கள்	-	-	617,825,721	-	617,825,721
<b>மொத்த நிதியியல் சொத்துக்கள்</b>	<b>206,300</b>	<b>1,789,084,271</b>	<b>88,599,473,451</b>	<b>-</b>	<b>90,388,764,022</b>

நிதியியல் கருவிகளின் அளவீடு

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014	
	மதிப்பிழிவு இடப்பட்ட கிரயம் ரூ.	மொத்தம் ரூ.
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்கான நிலுவை	9,790,601,772	9,790,601,772
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான நிலுவை	72,525,364,971	72,525,364,971
மொத்த நிதியியல் பொறுப்புக்கள்	82,315,966,743	82,315,966,743
ஏனைய பொறுப்புக்கள்	3,334,595,573	3,334,595,573
மொத்த ஏனைய பொறுப்புக்கள்	<b>3,334,595,573</b>	<b>3,334,595,573</b>
<b>மொத்தப் பொறுப்புக்கள்</b>	<b>85,650,562,316</b>	<b>85,650,562,316</b>

நிதியியல் கருவிகளின் அளவீடு

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2013				
	FVTPL	HTM	L&R	AFS	வட்டீத
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
சொத்துக்கள்					
காசம் காசக்கு சமமானவையும்	-	-	226,501,435	-	226,501,435
வங்கிகளினுடனான மீதிகள்	-	-	15,667,124,920	-	15,667,124,920
வியாரத்திற்கான நிதியியல் சொத்துக்கள்	698,759	-	-	-	698,759
ஏனைய					
வாடிக்கையாளர்களிடமிருந்து கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்	-	-	60,490,634,208	-	60,490,634,208
ஏனைய சொத்துக்கள்	-	-	1,205,821,610	-	1,205,821,610
<b>மொத்த நிதியியல் சொத்துக்கள்</b>	<b>698,759</b>	<b>-</b>	<b>77,590,082,173</b>	<b>-</b>	<b>77,590,780,932</b>

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2013	
	மதிப்பிழிவு இடப்பட்ட கிரயம்	மொத்தம்
	ரூ.	ரூ.
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்கான நிலுவை	8,513,158,091	8,513,158,091
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான நிலுவை	62,606,490,794	62,606,490,794
மொத்த நிதியியல் பொறுப்புக்கள்	71,119,648,885	71,119,648,885
ஏனைய பொறுப்புக்கள்	3,165,734,331	3,165,734,331
மொத்த ஏனைய பொறுப்புக்கள்	<b>3,165,734,331</b>	<b>3,165,734,331</b>
<b>மொத்தப் பொறுப்புக்கள்</b>	<b>74,285,383,216</b>	<b>74,285,383,216</b>

16. காசம் காசக்கு சமமானவையும்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014	2013
	ரூபா	ரூபா
கையிலுள்ள காச	236,997,574	226,501,435
<b>மொத்தம்</b>	<b>236,997,574</b>	<b>226,501,435</b>

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 17. இலங்கை அரசாங்கத்தினுடனான கடன் பத்திரங்கள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
திறைசேரி உண்டியல்கள் திறைசேரி முறிகள்	1,789,084,271	-
உப மொத்தம்	<b>1,789,084,271</b>	-
முதிர்வுக்காலத்திற்கு செல்லுபடியாகும் திறைசேரி உண்டியல்கள்	1,789,084,271	-
உப மொத்தம்	<b>1,789,084,271</b>	-
மொத்தம்	<b>1,789,084,271</b>	-

### 18. வங்கிகளினுடனான மீதிகள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி		
	2014 ரூபா	2013 ரூபா	2013 ரூபா
நிலையான வைப்பு	24,698,711,942	14,896,194,378	11,296,217,045
பணச் சந்தை நிலவரம்	1,017,169,314	563,071,816	460,731,457
ஏனைய வங்கி மீதிகள்	449,534,166	207,858,726	215,155,405
மொத்தம்	<b>26,165,415,422</b>	<b>15,667,124,920</b>	<b>11,972,103,907</b>

### 19. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர் பெறுமதியிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள் (இலங்கை அரசாங்க கடன் பத்திரங்கள் நீங்கலாக)

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
வியாபாரத்திற்காக செல்லுபடியாகும் உரிமையாண்மைக் கடன் பத்திரங்கள் (19.1)	698,759	628,900
கழிக்குக: மதிப்பீட்டுக் குறைவு	(548,039)	-
கூட்டுக: மதிப்பீட்டுக் குறைவு	55,580	69,859
உப தொகை	<b>206,300</b>	<b>698,759</b>
மொத்தம்	<b>206,300</b>	<b>698,759</b>

19.1 உரிமையாண்மைப் பிணையங்கள்

	2014			2013		
	பங்குகளின் எண்ணிக்கை	முதலீட்டுக் கிரயம் <sup>1</sup>	சந்தைப் பெறுமதி	பங்குகளின் எண்ணிக்கை	முதலீட்டுக்	சந்தைப் பெறுமதி
டி. எஸ். சீ. சீ. வங்கி	-	-	-	722	14,580	93,138
லங்கா வோல்ற்றைலஸ்	-	-	-	1,890	45,000	101,871
மேர்ச்சன் வங்கி லிமிட்டெட்	-	-	-	3,461	274,665	47,070
மக்கள் மேர்ச்சன் வங்கி லிமிட்டெட்	600	12,000	15,300	1,400	28,000	15,680
களனி ரயர்ஸ் லிமிட்டெட்	-	-	-	6,000	175,000	297,000
சிலிங்கோ செலான் அபிவிருத்தி லிமிட்டெட்	10,000	150,000	141,000	10,000	150,000	94,000
சீ ஆர் ஐ பீ (CRIB)	50,000	50,000	50,000	50,000	50,000	50,000
		212,000	206,300		737,245	698,759
பங்குகளுக்கான ஒதுக்கம் - மதிப்பீட்டுக் குறைவு		(5,700)	-		(38,486)	-
		<b>206,300</b>	<b>206,300</b>		<b>698,759</b>	<b>698,759</b>

20. ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
மொத்தக் கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்	63,127,939,906	62,187,153,216
(கழி): பூச்சிய வீத கடன் சீர்பெறுமதி சீராக்கம்	(407,480,802)	-
	62,720,459,104	62,187,153,216
(கழி): திரண்ட கழித்தெழுதல் கட்டணம்	(1,141,224,370)	(1,696,519,008)
தேறிய கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்	<b>61,579,234,734</b>	<b>60,490,634,208</b>

# நிதிக் கூற்றுக்கான குறிப்புக்கள் தொடர்ச்சி

பகுப்பாய்வு

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
உற்பத்தியால்		
அடகு	10,615,275,145	18,784,211,582
பணியாளர் கடன்கள்	1,363,939,927	1,036,230,031
குறுங்காலம்	4,933,877,757	21,515,145,216
நீண்டகாலம்	45,092,346,330	18,757,879,629
கடன் மற்றும் முற்பணங்களால் பெறவேண்டிய வட்டி	1,122,500,746	2,093,686,758
<b>மொத்தத் தொகை</b>	<b>63,127,939,906</b>	<b>62,187,153,216</b>
தாள்களில்		
இலங்கை ரூபா	63,127,939,906	62,187,153,216
<b>மொத்தத் தொகை</b>	<b>63,127,939,906</b>	<b>62,187,153,216</b>
கைத்தொழிலால்		
விவசாயம் மற்றும் மீன்பிடித்தல்	17,471,567,441	20,208,859,426
உற்பத்தியாக்கல்	8,992,240,366	8,259,116,797
போக்குவரத்து	211,615,710	223,416,653
நிர்மாணம் / வீடமைப்பு	14,021,697,256	10,321,047,798
வியாபாரம்	10,322,142,893	8,323,810,990
ஏனையவைகள் (நுகர்வுகள் / வைப்புக்கு எதிரானது / பணியாளர்கள்)	10,986,175,495	12,757,214,794
கடன் மற்றும் முற்பணங்களால் பெறவேண்டிய வட்டி	1,122,500,746	2,093,686,758
<b>மொத்தத் தொகை</b>	<b>63,127,939,906</b>	<b>62,187,153,216</b>
வகைப்படுத்தலால்		
முறையான கடன்	58,393,365,874	57,799,787,920
தவணை தப்பிய கடன்	1,343,559,301	2,257,505,993
இழிவுக்கடன்	1,368,547,932	852,679,555
ஐயக்கடன்	602,509,068	445,775,531
அறவிட முடியாக்கடன்	1,419,957,731	831,404,218
<b>மொத்த தொகை</b>	<b>63,127,939,906</b>	<b>62,187,153,216</b>

ஆ. இவ் ஆண்டுக்குரிய தனிப்பட்ட மற்றும் திரண்ட கழித்தெழுதல் கட்டணங்களின் அசைவுகள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
திரண்ட கழித்தெழுதல் கட்டணம்		
01.01.2014 இல் ஆரம்ப மீதி	1,696,519,008	1,317,699,417
வருமானக் கூற்றுக்கு கட்டணம் / (திரும்ப எழுதல்) (9)	(452,377,502)	547,183,528
இவ் ஆண்டுக்கான மீள் அறவீடுகள் (8)	(48,649)	(434,277)
ஏனைய அசைவுகள்	(102,868,487)	(167,929,659)
<b>31.12.2014இல் இறுதி மீதிகள்</b>	<b>1,141,224,370</b>	<b>1,696,519,008</b>

## 21. அருவச் சொத்துக்கள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
கணனி மென்பொருள்		
01.01.2014 இல் ஆரம்ப மீதி	112,179,008	77,497,461
சேர்ப்புக்கள்	45,099,278	50,574,797
பதிவழித்தல்	(8,784,553)	(15,194,876)
செம்மையாக்கல்	(66,902,715)	(698,374)
(கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம்	-	-
31.12.2014இல் இறுதி மீதிகள்	<b>81,591,017</b>	<b>112,179,008</b>
(கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம்		
01.01.2014 இல் ஆரம்ப மீதி	40,165,135	22,055,565
இவ் ஆண்டுக்கான கட்டணம்	13,005,537	32,839,594
பதிவழித்தல்	(5,539,004)	(14,695,291)
செம்மையாக்கல்	(21,002,415)	(34,733)
31.12.2014இல் இறுதி மீதிகள்	<b>26,629,254</b>	<b>40,165,135</b>
(கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம்	-	-
தேறிய புத்தகப் பெறுமதி	<b>54,961,763</b>	<b>72,013,872</b>

## 22. பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் / பொறுப்புக்கள்

	வங்கி			
	31.12.2014 இல் உள்ளவாறான ஐந்தொகை	31.12.2013 இல் உள்ளவாறான ஐந்தொகை	31.12.2013 இல் முடிவடைந்த ஆண்டிற்குரிய வருமானக்கூற்று	31.12.2014 இல் முடிவடைந்த ஆண்டிற்குரிய வருமானக்கூற்று
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள்				
வரித் தேவைகளுக்கான மூலதன விடுதொகை	<b>67,374,970</b>	<b>105,801,832</b>	<b>38,426,862</b>	<b>31,407,584</b>
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்				
நன்மைக் கடப்பாட்டுத் திட்டங்கள் வருமானக்கூற்று	258,776,071	225,688,401	33,087,670	30,339,419
நன்மைக் கடப்பாட்டுத் திட்டங்கள் - அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	(3,079,313)	194,559	(3,273,872)	194,559
செயற்பாடுள்ள கடன்கள் மற்றும் முற்பணங்களுக்குமான பொது ஏற்பாடு	-	48,328,722	(48,328,722)	11,828,940
கோரப்படாத ஐயக்கடன் ஏற்பாடுகள் - சிறப்பு ஏற்பாடுகள்	-	15,209,175	(15,209,175)	15,209,175
	<b>255,696,758</b>	<b>289,420,857</b>	<b>(33,724,099)</b>	<b>57,572,093</b>
பிற்போடப்பட்ட வருமான வரி வருமானம் / (செலவுகள்) - வருமானக்கூற்று			7,976,635	88,785,119
பிற்போடப்பட்ட வருமான வரி வருமானம் / (செலவுகள்) - அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக்கூற்று			(3,273,872)	194,559

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
ஐந்தொகையில் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருமாறு உள்ளது		
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	255,696,758	289,420,857
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	67,374,970	105,801,832
<b>பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் (தேறியது)</b>	<b>188,321,788</b>	<b>183,619,025</b>

### 23. ஏனைய சொத்துக்கள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி		
	2014 ரூபா	2013 ரூபா	2012 ரூபா
கிரயம்			
பெறவேண்டியவைகள்	121,027,618	114,682,207	252,069,726
வைப்புகள் மற்றும் முற்கொடுப்பனவுகள்	446,161,164	974,657,630	580,899,469
நானாவித வருமதியாளர்கள்	41,840,826	107,209,738	113,241,696
ஏனையவை	290,141,866	228,736,377	207,872,884
மாற்றத்திலுள்ள வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்கள்	619,931,675	862,679	-
<b>மொத்தம்</b>	<b>1,519,103,148</b>	<b>1,426,148,631</b>	<b>1,154,083,775</b>

24. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

	வங்கி 2014					
	காணி மற்றும் கட்டிடங்கள்	கணனி வன்பொருள்	அலுவலக உபகரணம்	மோட்டார் வாகனம்	நிலுவையில்	
					உள்ள வேலை	மொத்தம்
ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	
2014(நடைமுறை ஆண்டு) கிரயம் / சீர் பெறுமதி						
01.01.2014 இல் ஆரம்ப மீதி	304,455,199	302,646,355	639,031,995	159,064,556	70,735,765	1,475,933,869
சேர்ப்புகள்	480,118	58,221,087	32,252,488	24,227,392	54,846,549	170,027,634
விற்பனைகள்	-	(10,427,334)	(8,013,339)	(4,783,850)	-	(23,224,523)
இவ்வாண்டில் மாற்றியமைவைகள்	54,198,935	-	-	-	(54,198,935)	-
செம்மையாக்கல்கள்	(20,000)	65,369,912	(33,848,067)	(2,090)	(1,452,697)	30,047,059
<b>31.12.2014இல் இறுதி மீதிகள்</b>	<b>359,114,252</b>	<b>415,810,019</b>	<b>629,423,076</b>	<b>178,506,009</b>	<b>69,930,682</b>	<b>1,652,784,039</b>
நிதிக் குத்தகை						
01.01.2014 இல் ஆரம்ப மீதி	-	-	-	67,668,000	-	67,668,000
சேர்ப்புகள்	-	-	-	36,035,000	-	36,035,000
<b>31.12.2014இல் இறுதி மீதிகள்</b>	<b>-</b>	<b>-</b>	<b>-</b>	<b>103,703,000</b>	<b>-</b>	<b>103,703,000</b>
(கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு						
01.01.2014 இல் ஆரம்ப மீதி	46,824,072	207,432,041	411,304,242	126,057,977	-	791,618,332
இவ்வாண்டுக்கான கட்டணங்கள்	11,584,367	37,943,048	67,016,923	16,100,814	-	132,645,151
விற்பனைகள்	-	(10,072,231)	(7,576,439)	(4,783,839)	-	(22,432,509)
செம்மையாக்கல்கள்	(8,227)	19,725,586	(15,756,376)	7,161	-	3,968,144
<b>31.12.2014இல் இறுதி மீதிகள்</b>	<b>58,400,212</b>	<b>255,028,444</b>	<b>454,988,350</b>	<b>137,382,113</b>	<b>-</b>	<b>905,799,118</b>
நிதிக் குத்தகை						
01.01.2014 இல் ஆரம்ப மீதி	-	-	-	6,351,781	-	6,351,781
இவ்வாண்டுக்கான கட்டணங்கள்	-	-	-	18,479,418	-	18,479,418
<b>31.12.2014இல் இறுதி மீதிகள்</b>	<b>-</b>	<b>-</b>	<b>-</b>	<b>24,831,198</b>	<b>-</b>	<b>24,831,199</b>
(கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம்	-	-	-	-	-	-
<b>31.12.2014 இல் தேறிய புத்தகப் பெறுமதி</b>	<b>300,714,040</b>	<b>160,781,576</b>	<b>174,434,727</b>	<b>119,995,697</b>	<b>69,930,682</b>	<b>825,856,722</b>

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## ஆதனம் மற்றும் உபகரணங்கள்

	வங்கி 2014					
	காணி மற்றும் கட்டிடங்கள்	கணனி வன்பொருள்	அலுவலக உபகரணம்	மோட்டார் வாகனம்	நிலுவையில்	
					உள்ள வேலை	மொத்தம்
ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	
2013 (முன்னைய வருடம்) கிரயம் / சீர் பெறுமதி						
01.01.2013 இல் ஆரம்ப மீதி	270,963,267	267,916,252	549,178,540	156,396,791	39,004,199	1,283,459,048
சேர்ப்புகள்	16,200,312	36,038,365	92,747,877	7,433,652	49,748,187	202,168,393
விற்பனைகள்	(725,000)	(1,935,075)	(1,905,867)	(4,765,887)	-	(9,331,829)
இவ்வாண்டில் மாற்றியவைகள்	18,016,621	-	-	-	(18,016,621)	-
செம்மையாக்கல்கள்	-	626,813	(988,556)	-	-	(361,743)
<b>31.12.2013இல் இறுதி மீதிகள்</b>	<b>304,455,199</b>	<b>302,646,355</b>	<b>639,031,995</b>	<b>159,064,556</b>	<b>70,735,765</b>	<b>1,475,933,869</b>
நிதிக் குத்தகை						
01.01.2013 இல் ஆரம்ப மீதி	-	-	-	6,940,000	-	6,940,000
சேர்ப்புகள்	-	-	-	60,728,000	-	60,728,000
<b>31.12.2013இல் இறுதி மீதிகள்</b>	<b>-</b>	<b>-</b>	<b>-</b>	<b>67,668,000</b>	<b>-</b>	<b>67,668,000</b>
(கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு						
01.01.2013 இல் ஆரம்ப மீதி	36,747,901	176,979,727	345,848,610	115,798,488	-	675,374,726
இவ்வாண்டுக்கான கட்டணங்கள்	10,544,086	32,436,615	67,658,566	15,025,362	-	125,664,629
விற்பனைகள்	(465,209)	(1,922,086)	(1,905,572)	(4,765,872)	-	(9,058,738)
செம்மையாக்கல்கள்	(2,706)	(62,216)	(297,361)	-	-	(362,284)
<b>31.12.2013இல் இறுதி மீதிகள்</b>	<b>46,824,072</b>	<b>207,432,041</b>	<b>411,304,242</b>	<b>126,057,977</b>	<b>-</b>	<b>791,618,332</b>
நிதிக் குத்தகை						
01.01.2013 இல் ஆரம்ப மீதி	-	-	-	68,449	-	68,449
இவ்வாண்டுக்கான கட்டணங்கள்	-	-	-	6,283,332	-	6,283,332
<b>31.12.2013இல் இறுதி மீதிகள்</b>	<b>-</b>	<b>-</b>	<b>-</b>	<b>6,351,781</b>	<b>-</b>	<b>6,351,781</b>
(கழிக்குக): கழித்தெழுதல் கட்டணம்						
31.12.2013 இல் தேறிய புத்தகப் பெறுமதி	257,631,127	95,214,314	227,727,753	94,322,798	70,735,765	745,631,756

## 25. වங்கිකளுக்குச் செலுத்த வேண்டியவைகள்

දිසෙම්බර් 31இல் உள்ளவாறானது	වங்கි		
	2014 රුපා	2013 රුපා	2012 රුපා
කடன்படுத்த	2,153,383,689	1,113,554,152	1,600,901,118
குத்தகையிடல் (251)	77,567,191	61,544,700	6,811,067
மீள்நிதியிடல்	7,559,650,892	7,338,059,238	4,468,746,943
மொத்தம்	<b>9,790,601,772</b>	<b>8,513,158,091</b>	<b>6,076,459,128</b>

### 25.1 குத்தகைகளின் முதிர்ச்சி

දිසෙම්බර් 31இல் உள்ளவாறானது	වங்கි		
	2014 රුපා	2013 රුපා	2012 රුපා
ஒரு வருடத்திற்கு மேற்படாதவை	32,688,204	21,676,884	8,981,887
ஒரு வருடத்திற்கு கூடிய 5 வருடத்திற்கு மேற்படாதவை	60,961,489	58,260,565	-
5 வருடத்திற்கு மேற்படாதவை	-	-	-
	<b>93,649,693</b>	<b>79,937,449</b>	<b>8,981,887</b>
கழி - தொங்கலிலுள்ள வட்டி	(16,082,502)	(18,392,749)	(2,170,820)
மொத்தம்	<b>77,567,191</b>	<b>61,544,700</b>	<b>6,811,067</b>

## 26. ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டியவைகள்

දිසෙම්බර් 31இல் உள்ளவாறானது	වங்கි		
	2014 රුපා	2013 රුපා	2012 රුපා
மதிப்பிழிவிடப்பட்ட கிரயம்	72,525,364,971	62,606,490,794	54,669,870,235
மொத்தம்	<b>72,525,364,971</b>	<b>62,606,490,794</b>	<b>54,669,870,235</b>

දිසෙම්බර් 31இல் உள்ளவாறானது	වங்கි		
	2014 රුපා	2013 රුපා	2012 රුපා
உற்பத்தியால்			
சேமிப்பு வைப்புக்கள்	22,417,310,614	16,556,186,394	12,887,172,039
நீண்டகால சேமிப்புக்கள்	7,704,623,927	7,593,145,234	7,947,862,483
நிலையான வைப்புக்கள்	42,403,430,430	38,457,159,166	33,834,835,714
மொத்தம்	<b>72,525,364,971</b>	<b>62,606,490,794</b>	<b>54,669,870,235</b>
தாள்களில்			
இலங்கை ரூபா	72,525,364,971	62,606,490,794	54,669,870,235
மொத்தம்	<b>72,525,364,971</b>	<b>62,606,490,794</b>	<b>54,669,870,235</b>

குறிப்பு இல: 40.3.3 இல் கடன்கள் முதிர்வுப் பகுப்பாய்வு தரப்பட்டுள்ளது.

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 27. ஏனைய பொறுப்புக்கள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி		
	2014 ரூபா	2013 ரூபா	2012 ரூபா
நானாவித சென்மதியாளர்கள்	1,179,952,660	85,642,452	133,779,502
செலுத்த வேண்டிய வட்டி	1,230,580,467	1,391,247,905	1,242,611,197
ஏனைய செலுத்த வேண்டியவைகள்	1,293,472,158	1,566,115,348	1,639,934,933
மாற்றத்திலுள்ள வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்கள்	152,029	-	110,119,761
<b>மொத்தம்</b>	<b>3,704,157,314</b>	<b>3,043,005,706</b>	<b>3,126,445,393</b>

## 28. ஓய்வூதிய நன்மை கடப்பாடுகள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
ஓய்வூதிய பணிக்கொடைக்கான ஏற்பாடுகள் (குறிப்பு 28.1)	913,202,684	806,724,857
	<b>913,202,684</b>	<b>806,724,857</b>

### 28.1 ஓய்வூதிய பணிக்கொடைக்கான ஏற்பாடுகள்

#### 28.1.1 நிதியியல் நிலை கூற்றுக்களில் இனங்காட்டப்பட்ட தேரிய சொத்துக்கள் / (பொறுப்புக்கள்)

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
01.01.2014 இல் ஆரம்ப மீதி	806,724,857	697,674,934
ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் (குறிப்பு 28.1.2)	132,218,133	115,808,448
ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் (குறிப்பு 28.1.3)	(10,997,545)	694,854
	<b>927,945,445</b>	<b>814,178,236</b>
திட்டத்தின் படி செலுத்தப்பட்ட நன்மைகள்	(14,742,761)	(7,453,379)
	<b>913,202,684</b>	<b>806,724,857</b>

#### 28.1.2 வருமானக்கூற்றில் உள்ள தொகை

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
சேவை கிரயம்	47,512,023	42,552,580
நியமிக்கப்பட்ட பயன்பாட்டு கடப்பாட்டிலுள்ள தேரிய வட்டி	84,706,110	73,255,868
<b>வருமானக் கூற்றில் உள்ள மொத்த தொகை</b>	<b>132,218,133</b>	<b>115,808,448</b>

28.1.3 அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக்கூற்றில் காட்டப்பட வேண்டிய தொகை

	வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014	2013
	ரூபா	ரூபா
பொறுப்பு அனுபவங்கள் மூலமான (இலாபம்) நட்டங்கள் இவ்வாண்டில் எழல்	(10,997,545)	694,854
வருமானக்கூற்றில் உள்ள மொத்த தொகை	<b>(10,997,545)</b>	<b>694,854</b>

28.1.4 நியமிக்கப்பட்ட பயன்பாட்டு கடப்பாட்டு இணக்கம்

	வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014	2013
	ரூபா	ரூபா
கடந்த ஆண்டில் காணப்பட்ட பயன்பாட்டு கடப்பாட்டு	806,724,857	697,674,934
கம்பனி சேவைக்கிரயம்	47,512,023	42,552,580
வட்டி கிரயம்	84,706,110	73,255,868
திட்டத்தில் இருந்து செலுத்தப்பட்ட உண்மையான நன்மை	(14,742,761)	(7,453,379)
கருதுகோள் மாற்றத்தினால் ஏற்பட்ட (இலாபம்) / நட்டம்	(10,997,545)	694,854
வருமானக்கூற்றில் உள்ள மொத்த தொகை	<b>913,202,684</b>	<b>806,724,857</b>

28.2 Ms M/s. Actuarial & Management Consultants (Pvt) Ltd எனும் தொழில்சார் கணிப்பீட்டாளர்களால் உபகார நிதி தொடர்பாக பெறுமதி மதிப்பீடு 31 டிசம்பர் 2014 இல் செய்யப்பட்டது.

அட்டுறுக்களாக ஏற்றுக்கொள்பவை	2014	2013
31 டிசம்பரில் உள்ளவாறான கழிவு	10.00%	10.50%
	20%	7%
	(2015 ஜனவரியில் செலுத்த வேண்டிய அடுத்த அதிகரிப்புடனான ஒவ்வொரு மூன்று வருடங்கள்)	(வருடாந்தம்)
எதிர்காலத்தில் சம்பள உயர்வு வீதம்	A1967/70 மரணவீத அட்டவணை	A1967/70 மரணவீத அட்டவணை
மரண விகிதம்	57 ஆண்டுகள்	57 ஆண்டுகள்
ஓய்வு வயது		

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 28.3 ஆயுட்கால மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட கூர்திறன் எடுகோள்கள்

தொழில் நன்மை பொறுப்பு அளவீட்டில் ஏனைய அனைத்து மாறிகளும் நிலையானதாகவுள்ள போது முக்கியமாக பயன்படுத்தப்பட்ட எடுகோள்களில் ஏற்படும் சாத்தியமான மாற்றங்களிற்கான கூர்திறனை பின்வரும் அட்டவணயானது காட்டுகின்றது.

இலாப அல்லது நட்ட கூற்று மற்றும் நிதியியல் நிலைமைக்கூற்று என்பவற்றின் கூர்திறனானது ஆண்டிற்கான இலாப அல்லது நட்டம் மற்றும் தொழில் நன்மை கடப்பாட்டின் மீதான கழிவு வீதம் மற்றும் சம்பள அதிகரிப்பு என்பவற்றில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும்.

கழிவு வீதத்தில் அதிகரிப்பு / (வீழ்ச்சி)	சம்பள அதிகரிப்பு வீதத்தில் அதிகரிப்பு / (வீழ்ச்சி)	ஆண்டு காலக்குதியில் வருமான கூற்றின் மீதான கூர்திறன் அதிகரிப்பு / (வீழ்ச்சி)	பொறுப்புக்களில் அதிகரிப்பு / (வீழ்ச்சி) ஊழியர் நன்மைக் கடப்பாடுகள் மீதான கூர்திறன் விளைவு
1%		855,732,000	(855,732,000)
(-1)%		(977,644,963)	977,644,963
	1%	(935,478,253)	935,478,253
	(-1)%	891,514,809	(891,514,809)

### 29. நிர்ணயிக்கப்பட்ட மூலதனம்

	வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014 ரூபா	2013 ரூபா
சாதாரண பங்குகள்		
31.12.2013 இல் உள்ளவாறான சாதாரண பங்குகள் (109940015 சாதாரண பங்குகள்)	1,099,400,151	1,099,400,151
பங்கு வழங்கல் (27153678 சாதாரண பங்குகள்)	271,536,780	-
<b>மொத்தம்</b>	<b>1,370,936,931</b>	<b>1,099,400,151</b>

மூலதன விரிவாக்கத்திட்டத்தின் காரணமாக 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பங்குகளின் எண்ணிக்கை 109,940,015 இருந்து 2014 திசெம்பர் 31 இல் 137,093,693 க்கு அதிகரித்தது.

### 30. சட்டபூர்வ ஒதுக்க நிதி

	வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014 ரூபா	2013 ரூபா
01.01.2014 இல் ஆரம்ப நிதி	506,153,956	506,153,956
நடப்பாண்டில் மாற்றம்	17,114,335	-
<b>31.12.2014ல் இறுதி மீதி</b>	<b>523,268,291</b>	<b>506,153,956</b>

### 31. நிறுத்தி வைக்கப்பட்ட வருவாய்கள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி		
	2014 ரூபா	2013 ரூபா	2012 ரூபா
01.01.2014 இல் ஆரம்ப நிதி	(336,320,804)	(199,073,730)	(126,488,077)
ஆண்டிற்கான இலாபம்	342,286,709	191,704,369	316,804,488
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	7,723,673	(500,295)	
ஏனைய ஒதுக்கங்களுக்களுக்கான மாற்றங்கள்	858,628,644	(223,797,289)	(389,390,141)
பங்குலாபம்	-	(104,653,859)	-
31.12.2014ல் இறுதி மீதி	<b>872,318,223</b>	<b>(336,320,804)</b>	<b>(199,073,730)</b>

### 32. ஏனைய ஒதுக்கங்கள்

வங்கி - நடைமுறை ஆண்டு (2014)

	2014		
	01.01.2014 இல் உள்ள ஆரம்ப மீதி	அசைவுகள் / மாற்றங்கள்	31.12.2014 இல் உள்ள இறுதி மீதி
பொது ஒதுக்கம்	2,213,215,574	68,457,342	2,281,672,916
முதலீட்டு நிதி	-	-	-
விசேட ஒதுக்க நிதி	360,544,284	17,114,335	377,658,619
மொத்தம்	<b>2,573,759,857</b>	<b>85,571,677</b>	<b>2,659,331,535</b>

ஆ. வங்கி - சென்ற ஆண்டு (2013)

	2013		
	01.01.2014 இல் உள்ள ஆரம்ப மீதி	அசைவுகள் / மாற்றங்கள்	31.12.2014 இல் உள்ள இறுதி மீதி
பொது ஒதுக்கம்	2,213,215,574	-	2,213,215,574
முதலீட்டு நிதி	291,131,742	(291,131,742)	-
விசேட ஒதுக்க நிதி	360,544,284	-	360,544,284
மொத்தம்	<b>2,864,891,600</b>	<b>(291,131,742)</b>	<b>2,573,759,857</b>

பொது ஒதுக்கமானது வங்கி பிடித்து வைக்கப்பட்ட வருமானக்கணக்கிலிருந்து குறிப்பிட்டதொரு தொகையினை பொது ஒதுக்க கணக்கிற்கு மாற்றுவதால் ஏற்படுவதாகும். இது எதிர்கால தற்செயலான பொறுப்புக்களை எதிர்கொள்வதற்கானதாகும்.

### 33. தகவல் ஒப்பீடுதல்

இந்த நிதியியல் கூற்றுக்களில் கீழ்வரும் விடயங்களின் வெளிப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் நடைமுறை ஆண்டுடன் ஒப்பீட்டளவில் உறுதி செய்வதற்காக திருத்தப்பட்டது

# நிதிக் கூற்றுக்கான குறிப்புக்கள் தொடர்ச்சி

நிதி நிலைமைக்கூற்று

	குறிப்பு	மீள் வகைப்படுத்தப்பட்டது (ரூபா)	2013 இல் வெளிப்படுத்தப்பட்டவாறு (ரூபா)	சீராக்கங்கள் (ரூபா)
ஏனைய				
வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	33.1.1	62,606,490,794	62,628,060,626	(21,569,832)
ஏனைய பொறுப்புக்கள்	33.1.1	2,765,617,144	2,744,047,313	21,569,831
ஏனைய சொத்துக்கள்	33.1.2	1,426,148,631	1,444,541,379	(18,392,748)
வங்கிக்கு செலுத்த வேண்டியவை	33.1.2	8,513,158,091	8,484,636,687	28,521,404
வங்கிகளுடனான மீதிகள்	33.1.3	15,667,124,920	15,620,210,767	46,914,152

## 33.1 நிதியியல் கூற்றுக்கான குறிப்புக்கள்

	குறிப்பு	மீள் வகைப்படுத்தப்பட்டது (ரூபா)	2013 இல் வெளிப்படுத்தப்பட்டவாறு (ரூபா)	சீராக்கங்கள் (ரூபா)
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை				
நிலைமாறும் செலவில்	33.1.1	62,606,490,794	62,628,060,626	(21,569,832)
பகுப்பாய்வு				
உற்பத்தியால்				
நிலையான வைப்புக்கள்	33.1.1	38,457,159,166	38,478,728,998	(21,569,832)
நாணயத்தால்				
இலங்கை ரூபா	33.1.1	62,606,490,794	62,628,060,626	(21,569,832)
ஏனைய பொறுப்புக்கள்				
ஏனைய				
கொடுக்கவேண்டியவை	33.1.1	1,288,726,787	1,267,156,953	21,569,834
ஏனைய சொத்துக்கள்				
ஏனையவை	33.1.2	228,736,377	247,129,125	(18,392,748)
வங்கிக்கு செலுத்த வேண்டியவை				
கடன்பாடுகள்	33.1.3	1,113,554,152	1,066,640,000	46,914,152
குத்தகை	33.1.2	61,544,700	79,937,449	(18,392,749)
வங்கிகளுடனான மீதிகள்				
ஏனைய வங்கி மீதிகள்	33.1.3	207,858,726	160,944,574	46,914,152

33.1.1 ஆண்டு காலப்பகுதியில் சிறந்த வெளிப்படுத்தலுக்காக ஏனைய பொறுப்புக்களின் கீழான ஏனைய கொடுப்பனவுகளின் கீழ் காட்சிப்படுத்துவதற்காக சாதாரண வைப்பு காட்சிப்படுத்தலின் கீழ் ஊழியர் பாதாபு வைப்புக்கள் (ரூபா 21,569,832) வெளிப்படுத்த வேண்டாமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

33.1.2 ஆண்டுக்காலப்பகுதியில் கொழுப்பு பங்கு பரிவர்த்தனை இலங்கை கணக்கீட்டு நியமம் 17 இன் படி குத்தகை பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கு அறிவித்துள்ளது. எனவே ஏனைய சொத்துக்களிலிருந்து தொங்கல் மீதியின் (ரூபா 18,392,749) வட்டி நீக்கப்பட்டு மீதி சிறந்த காட்சிப்படுத்தலுக்காக குத்தகைப் பொறுப்புக்களின் கீழ் காட்டப்பட்டுள்ளது.

33.1.3 ஆண்டு காலப்பகுதியில், கடந்த ஆண்டில் ஏனைய வங்கி மீதிகளின் கீழ் காட்டப்பட்டிருந்த வங்கி மேலதிக பற்று மீதிகள் (ரூபா 46,914,152) சிறந்த காட்சிப்படுத்தலுக்காக கடன்பாடுகளின் கீழ் காட்டப்பட்டுள்ளது.

### 34. நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
உத்தரவாத செயற்பாடுள்ள பிணைகள்	61,655,651	59,171,150
ஏனைய நிகழ்த்தக்க விடயங்கள்	107,306,087	87,447,801
<b>மொத்தம்</b>	<b>168,961,738</b>	<b>146,618,951</b>

#### 34.1 வங்கிக்கெதிரான வழக்கு

சாதாரண வியாபார சூழ்நிலைகளில் வங்கியானது கடன் ஒப்பந்தங்களில் பணம் செலுத்தத் தவறிய கடன்பெறுனர்களுடனான வழக்குகள் உள்ளடங்கலாக பல்வேறு வகையான வழக்குகளில் வங்கி ஒரு தரப்பாக இருக்கிறது. நிதி நிலைமைக் கூற்றுத் திகதியின் படி வங்கியில் ஈடு வைத்த சொத்துக்களின் விற்பனையை தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்கள் வங்கிக்கெதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர், இருபத்தொரு அலுவலக உறுப்பினர்கள் வங்கிக்கெதிராக தொழில் நியாய சபையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு வாடிக்கையாளர் நட்ட ஈடு கோருவதற்காக வங்கிக்கெதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். அத்துடன் வங்கியானது மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கெதிராக மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வங்கியின் சட்ட சபை தற்போது செயற்பாட்டிலுள்ள வழக்குகள் அறிக்கையிடப்பட்ட நிதியியல் முடிவுகளிலோ அல்லது வங்கியின் எதிர்கால தொழிற்பாடுகளிலோ எந்த வித உள்ளார்ந்த விளைவுகளினையும் கொண்டிருக்காது எனும் நிலைப்பாட்டிலுள்ளது.

### 35. தவறுகளின் திருத்தம்

முன்னைய ஆண்டுக்கான நிதியியல் கூற்று விடயங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தியவற்றை மீள்குறிப்பிடுவதன் மூலம் கீழ்க்குறிப்பிடப்பட்டவாறு கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டன.

- 1) 2011 மற்றும் 2012 வரி மேலதிக கொடுப்பனவு
- 2) 2011 மற்றும் 2012 பங்குலாப விநியோக வரி செலுத்த வேண்டிய தொகை
- 3) 2012 பங்குலாப செலுத்த வேண்டிய தொகை

உரிமையாண்மை மீதான தாக்கம் (அதிகரிப்பு / குறைவு)	31/12/2013 ரூபா	01/01/2013 ரூபா
ஏனைய பொறுப்புக்கள்	(277,388,562)	(123,645,166)
மொத்தப் பொறுப்புக்கள்	(277,388,562)	(123,645,166)
<b>உரிமையாண்மை மீதான தேறிய தாக்கம்</b>	<b>(277,388,562)</b>	<b>(123,645,166)</b>

இலாப அல்லது நட்ட கூற்றின் மீதான தாக்கம் (அதிகரிப்பு / குறைவு)

	31/12/2013 ரூபா
வருமான வரி செலவுகள்	(49,089,537)
பங்குலாபம்	(104,653,859)
<b>ஆண்டிற்கான இலாபம் மீதான தேறிய தாக்கம்</b>	<b>(153,743,396)</b>
முன்னைய ஆண்டிற்கான இலாபம் மீதான தேறிய தாக்கம்	(123,645,166)
<b>உரிமையாண்மை மீதான தேறிய தாக்கம்</b>	<b>(277,388,562)</b>

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 36. வங்கியின் முக்கிய முகாமைத்துவ ஆளணியினருடன் தொடர்புடைய தரப்பினரின் வெளிப்படுத்துகைகள், இழப்பீடுகள்.

வங்கியானது இலங்கை கணக்கீட்டு நியமம் 24 இன் தொடர்புடைய தரப்பினரின் வெளிப்படுத்துகைகளின் படி இனங்காணப்பட்ட தரப்பினர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளது. உதாரணம் முக்கியமான முதலீட்டாளர்கள், துணை மற்றும் இணைப்பு கம்பனிகள், வங்கி ஊழியர்களுக்கான தொழிலுக்குப் பின்னரான நன்மை திட்டங்கள், முக்கிய முகாமைத்துவ ஆளணி மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள். அத்தகைய நடவடிக்கைகளானவை கடன் வழங்கல் நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளல் மற்றும் பணியமர்த்தல்கள், பரீட்சை மீதிக்கு அப்பாற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் சலுகை வீதங்களில் ஒத்தவகையில் பொருத்தமான திட்டத்தின் கீழ் முக்கிய முகாமைத்துவ ஆளணியினர் பயன்பெற்றிருக்கின்ற கொடுக்கல் வாங்கல்கள் தவிர்ந்த சாதாரண வணிக சூழ்நிலைகளில் சுயாதீனமான அடிப்படையில் வர்த்தக வீதங்களிலான ஏனைய வங்கியியல் மற்றும் பணிகளுக்கான ஏற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

36.1 தாய் கம்பனி மற்றும் இறுதி கட்டுப்படுத்தல் தரப்பினர் பிரதேச அபிவிருத்தி வங்கியானது அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும்

36.2 வங்கியின் முக்கிய முகாமைத்துவ ஆளணி இலங்கை கணக்கீட்டு நியமம் 24 இன் - "தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்துகைகள்" களின் படி முக்கிய முகாமைத்துவ ஆளணியானது வங்கியின் திட்டமிடல், வழிகாட்டல் மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான அதிகாரம் மற்றும் பொறுப்பாண்மையினை கொண்டிருப்பவர்களை உள்ளடக்குகிறது.

36.3 முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான இழப்பீடுகள்

	வங்கி	
	2014 ரூபா	2013 ரூபா
(அ) பணிப்பாளர் சபை மற்றும் பிரதம நிறைவேற்று அலுவலர்களுக்கான இழப்பீடு		
குறுங்கால ஊழியர் நன்மைகள்	4,566,123	6,414,871
மொத்தம்	4,566,123	6,414,871

36.4 முக்கிய முகாமைத்துவ ஆளணி மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வங்கியுடன் கீழ்வரும் வசதிகளை கொண்டிருந்தனர்.

	வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014	2013
	ரூபா	ரூபா
சொத்துக்கள்		
கடன்களும் பெறுவனவுகளும்	1,020,836	500,000
மொத்தம்	<b>1,020,836</b>	<b>500,000</b>
பொறுப்புக்கள்		
வைப்புக்கள்	2,826,065	1,540,502
மொத்தம்	<b>2,826,065</b>	<b>1,540,502</b>
நிதி நிலைமை கூற்றுக்களின் விடயங்கள்		
வட்டி வருமானம்	156,290	3,384
வட்டிச்செலவினங்கள்	260,148	24,975
மொத்தம்	<b>416,437</b>	<b>28,359</b>

36.5 குறிப்பிட்ட முதலீட்டாளர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

	வங்கி	
	2014	2013
	ரூபா	ரூபா
பொது திறைசேரிக்கு செலுத்தப்பட்ட தீர்வை	210,118,527	-
மொத்தம்	<b>210,118,527</b>	<b>-</b>

பொது திறைசேரிக்கு முற்கொடுப்பனவாக ஏனைய சொத்துக்களின் கீழ் மேலும் ரூபா 375,000,000 வழங்கப்பட்டது.

36.6 இலங்கை அரசாங்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் வங்கியுடன் குறிப்பிடத்தக்க தொடர்பினை கொண்டிருப்பதற்கான ஆர்வத்தினைக் கொண்டிருந்தன.

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

36.6.1 வங்கியானது இலங்கை அரசாங்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்கள், ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றை செய்திருந்தது. ஆண்டு காலப்பகுதி மற்றும் நிதி நிலைமக்கூற்றுக்களின் திகதியிலுள்ளவாறான குறிப்பிடத்தக்க நிதியியல் அணுகுமுறைகள் வருமாறு

	வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2014	2013
	ரூபா	ரூபா
நிதி நிலைமை கூற்றுக்களின் விடயங்கள்		
சொத்துக்கள்	459,293,248	960,617,907
கடன்களும் பெறுவனவுகளும்	<b>459,293,248</b>	<b>960,617,907</b>
மொத்தம்		
பொறுப்புக்கள்	15,895,800,770	9,796,842,130
வைப்புக்கள்		<b>9,796,842,130</b>
நிதி நிலைமை கூற்றுக்களின் விடயங்கள்		
வட்டி வருமானம்	64,319,968	90,101,234
வட்டிச்செலவினங்கள்	536,551,005	408,340,553
மொத்தம்		<b>498,441,786</b>

36.6.2 சாதாரணமான வியாபாரத்துடன் தொடர்புபட்ட கீழே காட்டப்பட்டவாறான மேலதிக கொடுக்கல் வாங்கல்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது

திறைசேறி உண்டியல்கள் மற்றும் பணச்சந்தை கருவிகளிலான முதலீடுகள்

நியதி வீதங்கள் மற்றும் வரிக் கொடுப்பனவுகள்

தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர் போன்றவற்றை பிரதானமாக கொண்ட பயன்பாட்டு கொடுப்பனவுகள்

ஊழியர் ஓய்வூதிய நன்மைக்கொடுப்பனவுகள் (ஊ.சே.நி, ஊ.ந.நி)

### 37. அறிக்கையிடல் திகதிக்கு பின்னரான நடவடிக்கைகள்

23 ஜனவரி 2015இல், வங்கி ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான ரூபா 25 மில்லியன் பெறுமதியான பிணைகாற்ற துணை மீட்கத்தக்க தொகுதிக்கடன்களை வழங்கியது. இது அ ஆ மற்றும் இ தொகுதிக்கடன்களாக கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வகை	மீட்பு வருடங்கள்	நிலையான வீதத்தில் ஒவ்வொரு பேரம்பேசும் வட்டி	வட்டி செலுத்தும் காலம்	வருடாந்த விளைவு வீதம்
அ	5	9.00%	வருடாந்தம்	9.00%
ஆ	5	8.81%	அரையாண்டு	9.00%
இ	5	8.71%	காலாண்டு	9.00%

2014 திசம்பர் 31ல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதியியல் கூற்றுக்களின் மேலதிக சீராக்கங்கள் தேவைப்படவில்லை. ரூபா 25 மில்லியன் பெறுமதியான தொகுதிக்கடன்களை வழங்கிய பின்னர் வங்கியின் மூலதான போதுமை விகிதம் 12.6% இல கணிக்கப்பட்டது

மேலே வெளிப்படுத்தியவை தவிர எந்தவொரு வெளிப்படுத்தப்பட வேண்டிய அல்லது திருத்தல் செய்ய வேண்டிய எந்தவொரு பெருண்மைய நிகழ்வும் அறிக்கையிடப்படும் திகதிக்கு பின்னர் இடம்பெறவில்லை.



## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 40. செயற்பாட்டு சொத்துக்களின் மாற்றம்

		வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது		2014	2013
		ரூபா	ரூபா
இலங்கை அரசாங்கத்தின் ஈட்டுப்பத்திரங்களில் ஏற்பட்ட தேறிய மாற்றம்	17	(1,789,084,271)	-
வங்கிகளிலிருந்தான அறவீடுகள் மற்றும் கடன்களில் ஏற்பட்ட தேறிய மாற்றம்		-	12,108,219
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான அறவீடுகள் மற்றும் கடன்களில் ஏற்பட்ட தேறிய மாற்றம்	20	(1,111,072,470)	(6,302,977,404)
ஏனைய சொத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் (தயவு செய்து குறிப்பிடவும்)	23	(303,073,045)	(371,811,029)
<b>மொத்தம்</b>		<b>(3,203,229,786)</b>	<b>(6,662,680,214)</b>

### 41. செயற்பாட்டு பொறுப்புகளின் மாற்றம்

		வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது		2014	2013
		ரூபா	ரூபா
வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியவைகளில் ஏற்பட்ட தேறிய மாற்றம்	25	168,219,144	2,406,006,739
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியவைகளில் ஏற்பட்ட தேறிய மாற்றம்	26	9,916,170,886	7,936,968,364
ஏனைய பொறுப்புகளில் ஏற்பட்ட தேறிய மாற்றம்	27	941,273,135	(249,219,880)
<b>மொத்தம்</b>		<b>11,025,663,165</b>	<b>10,093,755,223</b>

### 42. அருவச் சொத்துக்கள் மற்றும் பொறி மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் மீள்வகைப்படுத்தல்களின் மாற்றம்

		வங்கி	
டிசெம்பர் 31இல் உள்ளவாறானது		2014	2013
		ரூபா	ரூபா
அருவச் சொத்துக்கள்	21	45,900,301	663,641
பொறி மற்றும் உபகரணங்கள்	24	(26,078,915)	-
<b>மொத்தம்</b>		<b>19,821,386</b>	<b>663,641</b>

### 43. நிதி ஆதனங்களின் சீர்பெறுமதி

#### 43.1 சீர் பெறுமதியில் பதிவு செய்யப்பட்ட நிதி ஆதனங்கள்

கீழ்வரும் விவரமானது, பெறுமதி மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி சீர் பெறுமதியில் பதிவு செய்யப்படும் நிதி ஆதனங்களின் சீர்பெறுமதியானது தீர்மானிக்கப்படும் முறை பற்றி விளக்குகிறது. இது ஒரு சந்தைப் பங்குபற்றினர் ஆதனங்களை மதிப்பிடும் போது மேற்கொள்ளக்கூடிய எடுகோள்கள் தொடர்பிலான வங்கியினுடைய மதிப்பீடுகளை உள்ளடக்குகிறது.

43.2 சீர் பெறுமதியில் அளவிடப்படும் விற்பனைச் சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் சீர்பெறுமதியில் அளவிடப்படும் விற்பனைச் சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்களானவை அரசு கடன் பத்திரங்கள், பிணை வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிரற் படுத்திய உரிமை ஆதனங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளன. அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பிணை வழங்கப்பட்ட சொத்துக்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் வருமான வளையிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றன. நிரற்படுத்தப்பட்ட உரிமை ஆதனங்களானவை அறிக்கையிட்டு திகதியிலான செயற்பாடு சந்தைகளின் நிரல்படுத்தப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றன.

43.3 சீர்பெறுமதி மற்றும் சீர் பெறுமதி வகைப்படுத்தலைத் தீர்மானித்தல்

வெளிவாரியாக நிரல்படுத்தப்பட்ட விலைகளின் அடிப்படையில் அல்லது அவதானிக்கத்தக்க உள்ளாட்டுத் தரவுகளின் அடிப்படையில் பெறுமதி மதிப்பிடப்படும் சகல நிதி ஆதனங்களிற்கும் சுதந்திரமான விலைத் தீர்மானம் அல்லது உறுதிபடுத்தல் மேற்கொள்ளப்படும். செயற்பாடு சந்தை ஒன்றில் விற்பனை செய்யப்படும் விலையினை நேரடி அவதானிப்பு செய்தல் என்பது சாத்தியம் அல்லாதது இவ்வாறான நிலைமைகளில் வங்கியானது பொருத்தமான மற்றும் நம்பகமான தகவல்களுக்கு சிறப்பான முன்னுரிமை வழங்கி சந்தைத் தகவல்களைப் பயன்படுத்தி நிதி ஆதனங்களின் சீர் பெறுமதியினை உறுதி செய்கின்றது.

43.4 சீர் பெறுமதிகளானவை பின்வரும் வகைப்படுத்தலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றன

1ம் மட்டம் - நிரல்படுத்தப்பட்ட சந்தைப் பெறுமதி (சீராக்கப்படாதது) : செயற்பாடு சந்தைகளில் நிரற்படுத்திய விலை கொண்ட நிதி ஆதனங்கள்.

2ம் மட்டம் - அவதானிக்கத்தக்க உள்ளீடுகளைப் பயன்படுத்தும் மதிப்பீட்டு முறை அதே வகை ஆதனங்களிற்கு செயற்பாடு சந்தை ஒன்றில் நிரல்படுத்திய விலை காணப்படும். ஒரே வகை அல்லது அதே வகை ஆதனங்களிற்கு செயற்பாடு சந்தை ஒன்றில் நிரல் படுத்திய விலை காணப்படும் மற்றும் சகல முக்கிய உள்ளீடுகளும் அவதானிக்கப்படத்தக்கதான முறையில் மதிப்பீடு செய்யப்படும் ஆதனங்கள்.

3ம் மட்டம் - முக்கிய அவதானிக்கப்பட முடியாத உள்ளீடுகளைக் கொண்ட மதிப்பீட்டு முறைகள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட முக்கிய உள்ளீடுகளானவை அவதானிக்க முடியாத வகையிலான மதிப்பீட்டு முறைகளில் மதிப்பிடப்படும் ஆதனங்கள்.

பின்வரும் அட்டவணையானது சீர் பெறுமதி வகைப்படுத்தல் அடிப்படையில் நிதி ஆதனங்கள் வெவ்வேறு மட்டங்களில் பதிவு செய்யப்படுதல் தொடர்பான ஒரு பகுப்பாய்வினைக் காட்டுகிறது.

2014

31 டிசம்பரில் உள்ளவாறான	1 ம் மட்டம்	2 ம் மட்டம்	3 ம் மட்டம்	மொத்தம்
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்கள்	206,300	-	-	206,300
	<b>206,300</b>	<b>-</b>	<b>-</b>	<b>206,300</b>

2013

31 டிசம்பரில் உள்ளவாறான	1 ம் மட்டம்	2 ம் மட்டம்	3 ம் மட்டம்	மொத்தம்
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்கள்	698,759	-	-	698,759
	<b>698,759</b>	<b>-</b>	<b>-</b>	<b>698,759</b>

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 43.5 சீர்பெறுமதி மற்றும் சீர்பெறுமதி வகைப்படுத்தல் என்பவற்றைத் தீர்மானித்தல்

கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையானது வங்கியின் நிதிக் கூற்றுக்களில் நியாயபெறுமதிகளில் கொண்டு செல்லப்படாத நிதி ஆதனங்களின் கொண்டு செல்லல் பெறுமதி மற்றும் சீர்பெறுமதி என்பவை தொடர்பான வகை சார்ந்த ஒப்பீடாகும். இவ் அட்டவணையானது நிதியல்லாத சொத்துக்கள் மற்றும் நிதியல்லாத பொறுப்புக்களின் நியாய பெறுமதிகளை கொண்டிருக்கவில்லை.

	நியாய பெறுமதி வகைப்படுத்தல் ரூபா	2014		2013	
		கொண்டு செல்லல் பெறுமதி ரூபா	நியாய பெறுமதி ரூபா	கொண்டு செல்லல் பெறுமதி ரூபா	நியாய பெறுமதி ரூபா
<b>நிதிச் சொத்துக்கள்</b>					
காசு மற்றும் காசுக்கு சமமானவை	குறிப்பு 43.5.1	236,997,574	236,997,574	226,501,435	226,501,435
இலங்கை அரசு பத்திரங்கள்	குறிப்பு 43.5.2	1,789,084,271	1,789,084,271	-	-
வங்கிகளினுடனான மீதிகள்	குறிப்பு 43.5.3	26,165,415,422	26,165,415,422	15,667,124,920	15,667,124,920
வாடிக்கையாளரிடமிருந்து கடன் மற்றும் வரவுகள் பெறுமதியிழப்பு தவிர					
அடகுகள்	மட்டம் 2	10,615,275,145	10,615,275,145	18,784,211,582	18,784,211,582
ஊழியர் கடன்	மட்டம் 2	1,363,939,927	1,363,939,927	1,036,230,031	1,036,230,031
குறுங்காலம்	மட்டம் 2	4,933,877,757	4,933,877,757	21,515,145,216	21,515,145,216
நீண்டகாலம்	மட்டம் 2	45,092,346,330	45,092,346,330	18,757,879,629	18,757,879,629
கடன்கள் மற்றும் முற்பணங்களில் இருந்தான வட்டிகள்	மட்டம் 2	1,122,500,746	1,122,500,746	2,093,686,758	2,093,686,758
வேறு சொத்துக்கள்	குறிப்பு 43.5.3	617,825,721	617,825,721	1,205,821,610	1,205,821,610
		91,937,262,894	91,937,262,894	79,286,601,181	79,286,601,181
<b>நிதிபொறுப்புக்கள்</b>					
வங்கிகளிற்கு செலுத்த வேண்டியவை	குறிப்பு 43.5.3	9,790,601,772	9,790,601,772	8,513,158,091	8,513,158,091
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	மட்டம் 2	72,525,364,971	72,525,364,971	62,606,490,794	62,606,490,794
ஏனைய பொறுப்புக்கள்	குறிப்பு 43.5.3	3,334,595,573	3,334,595,573	3,165,734,331	3,165,734,331
		85,650,562,316	85,650,562,316	74,285,383,216	74,285,383,216

### 43.5.1 சீராக்கல் பெறுமதியில் கொண்டுவரப்படாத நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சீராக்கப்பட்ட பெறுமதிக்கான மதிப்பீட்டு அடிப்படை

கொண்டு செல்லல் பெறுமதியினை அண்மிக்கும் சீராக்கப்பட்ட பெறுமதிக்கான சொத்துக்கள்

குறுங்கால முதிர்ச்சிக் காலத்தினை (மூன்று மாதங்களுக்கு குறைவான) கொண்டுள்ள நிதியியல் சொத்துக்கள் மற்றும் நிதியியல் பொறுப்புக்களுக்கு கொண்டு செல்லல் தொகை சீராக்கப்பட்ட பெறுமதியினை அணுகுகிறது என அனுமானிக்கப்படுகிறது. இவ்வனுமானம் குறிப்பிடப்பட்ட முதிர்ச்சிக் காலத்திற்கு மட்டுமல்லாது கேள்வி வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புகளிற்கும் ஏற்படலாம்.

நிலையான வீத நிதியியல் கருவிகள்

பதிவளிக்கப்பட்ட கிரயத்தில் கொண்டு செல்லப்படும் நிலையான வீத நிதியியல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சீராக்கப்பட்ட பெறுமதியானது அவை அதையொத்த நிதியியல் கருவிகளுக்கான நடைமுறைச்சந்தை வீதங்களுடன் முதல் தடவையாக அங்கீகரிக்கப்பட்ட போதான சந்தை வட்டி வீதங்களுடன் ஒப்பிடப்பட்டு மதிப்பிடப்படுகிறது. நிலையான வட்டி வீதத்தினைக் கொண்ட வைப்புக்களின் மதிப்பிடப்பட்ட சீராக்கல் பெறுமதியானது அதையொத்த கொடுகடன் இடநேர்வு மற்றும் முதிர்ச்சி காலத்தினைக் கொண்ட படுகடன்களுக்கான தற்போது நிலவுகின்ற பணச்சந்தை வட்டி வீதங்களினை பயன்படுத்திய கழிவிடப்பட்ட காசு பாய்ச்சல்களின் அடிப்படையிலானதாகும் சீராக்கப்பட்ட பெறுமதிகளில் வழங்கப்பட்ட கூறிடப்பட்ட படுகடன்கள் கூறு செய்யப்பட்ட சந்தை விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. கூறிடப்பட்ட சந்தை விலைகள் இல்லாதவிடத்து வழங்கப்பட்ட இத்தகைய குறிப்புகள் ஒரு கழிவிடப்பட்ட காசு பாய்ச்சல் மாதிரியானது எஞ்சியுள்ள முதிர்ச்சிக் காலம் மற்றும் கொடுகடன் வீச்சுக்களுக்கு பொருத்தமான தற்போதய வட்டி வீத விளைவு வளையி அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய மாறும் வீத கருவிகளுக்காக அத்தகைய கருவிகள் முதல் தடவையாக அங்கீகரிக்கப்பட்டமையால் தேவைப்பட்ட கொடுகடன் வீச்சின் மாற்றத்தினை பிரதிபலிப்பதற்காக ஒரு சீராக்கமும் தயாரிக்கப்பட்டது.

முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள்

முதிர்வு வரை வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகளின் சீர் பெறுமதியானது அவற்றினைப் போன்ற நிதியியல் கருவிகளின் நடைமுறை சந்தை வீதங்கள் மூலம் அவை முதல் தடவையாக அங்கீகரிக்கப்பட்ட போது சந்தை வட்டி வீதங்களால் மதிப்பிடப்படுகிறது.

#### 44. முதிர்ச்சி பகுப்பியல்

	2014		
	12 மாதங்களுக்குள் ரூபா	12 மாதங்களின் பின் ரூபா	மொத்தம் ரூபா
<b>சொத்துக்கள்</b>			
காசம் காசுக்கு சமமானவையும்	236,997,574	-	236,997,574
இலங்கை அரசு பிணையங்கள்	1,789,084,271	-	1,789,084,271
வங்கியுடனான மீதிகள்	26,165,415,422	-	26,165,415,422
வியாபாரத்திற்காக உள்ள நிதிச்சொத்துக்கள்	-	206,300	206,300
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் பெறத்தக்கவைகளும்	29,672,109,600	31,907,125,134	61,579,234,734
நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள்	-	54,961,763	54,961,763
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	-	188,321,788	188,321,788
ஏனைய சொத்துக்கள்	1,051,353,375	467,749,774	1,519,103,148
பொறி மற்றும் உபகரணங்கள்	-	825,856,722	825,856,722
<b>மொத்த சொத்துக்கள்</b>	<b>58,914,960,242</b>	<b>33,444,221,480</b>	<b>92,359,181,722</b>
<b>பொறுப்புகள்</b>			
வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை	2,391,482,239	7,399,119,533	9,790,601,772
வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள்	46,409,476,092	26,115,888,879	72,525,364,971
ஏனைய பொறுப்பு	2,481,010,452	1,223,146,862	3,704,157,314
ஓய்வுப் பயன்பாட்டு கடப்பாடு	-	913,202,684	913,202,684
<b>மொத்த பொறுப்புகள்</b>	<b>51,281,968,783</b>	<b>35,651,357,958</b>	<b>86,933,326,741</b>
முதிர்வு விலகல்	7,632,991,459	(2,207,136,478)	5,425,854,981
திரண்ட விலகல்	7,632,991,459	5,425,854,981	-

# நிதிக் கூற்றுக்கான குறிப்புக்கள் தொடர்ச்சி

## 44. முதிர்ச்சி பகுப்பாய்வு

	2013		
	12 மாதங்களுக்குள் ரூபா	12 மாதங்களின் பின் ரூபா	மொத்தம் ரூபா
<b>சொத்துக்கள்</b>			
காசு மற்றும் காசுக்கு சமமானவை	226,501,435	-	226,501,435
வங்கிகளினுடனான மீதிகள்	11,198,266,607	4,468,858,313	15,667,124,920
வியாபாரத்திற்காக உள்ள நிதிச்சொத்துக்கள்	-	698,759	698,759
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் பெறத்தக்கவைகளும்	36,727,218,749	23,763,415,459	60,490,634,208
நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள்	-	72,013,872	72,013,872
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	-	183,619,028	183,619,028
ஏனைய சொத்துக்கள்	1,366,266,737	59,881,894	1,426,148,631
பொறி மற்றும் உபகரணங்கள்	-	745,631,756	745,631,756
<b>மொத்த சொத்துக்கள்</b>	<b>49,518,253,528</b>	<b>29,294,119,081</b>	<b>78,812,372,609</b>
<b>பொறுப்புகள்</b>			
வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை	1,851,105,505	6,662,052,586	8,513,158,091
வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள்	40,062,320,802	22,544,169,992	62,606,490,794
ஏனைய பொறுப்பு	1,260,518,633	1,782,487,072	3,043,005,706
ஓய்வுப் பயன்பாட்டு கடப்பாடு	-	806,724,857	806,724,857
<b>மொத்த பொறுப்புகள்</b>	<b>43,173,944,940</b>	<b>31,795,434,508</b>	<b>74,969,379,448</b>
முதிர்வு விலகல்	6,344,308,588	(2,501,315,427)	3,842,993,161
திரண்ட விலகல்	6,344,308,588	3,842,993,161	-

## 45 இடர் முகாமைத்துவம்

### 45.1 அறிமுகம்

இடரானது வங்கியின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்தமானதாக காணப்படின் இடர் வரையறை மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளுக்கு அமைவாக தொடர்ச்சியான அடையாளம் காணுதல், அளவிடல் மற்றும் கண்காணித்தல் நடவடிக்கைகளினூடாக முகாமை செய்யப்படுகிறது. இவ் இடர் முகாமைத்துவமானது வங்கியின் தொடர்ச்சியாக இலாபகத்தன்மைக்கு அவசியமானதாகக் காணப்படுவதோடு வங்கிக்குள் பணி புரியும் ஒவ்வொரு தனி நபரும் தத்தம் பணிகள் தொடர்பிலான இடர் வெளிப்பாடுகளிற்கு பொறுப்பாக உள்ளனர். வங்கியானது பின்வரும் பிரதான இடர்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது.

- கடன்சார் இடர்
- திரவத்தன்மை இடர்
- சந்தை இடர்
- தொழிற்பாட்டு இடர்

#### 45.1.1 இடர் முகாமைத்துவக் கட்டமைப்பு

இயக்குனர் சபையானது வங்கியினுடைய இடர் முகாமைத்துவக் கட்டமைப்பினை உருவாக்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றிற்கு பொறுப்பாகவுள்ளது. இச்சபையானது தனது அதிகாரத்தினை வங்கியின் இடர் முகாமைத்துவக் கொள்கைகளை வகுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தலிற்கு பொறுப்பாகவுள்ள ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவுடன் பகிர்வு செய்து கொண்டுள்ளது. இக்குழுவானது செயற்குழு உறுப்பினர் அல்லாத இயக்குனர்கள் மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. குழுவின் கூட்டங்களானவை சீராக நடாத்தப்படுவதோடு இயக்குனர் சபைக்கு அதன் செயற்பாடு தொடர்பாக தகவல் அளிக்கப்படுகிறது.

வங்கியின் இடர் முகாமைத்துவ கொள்கைகளானவை வங்கியினால் முகங்கொடுக்கப்படும் இடர்களை அடையாளம் கண்டு ஆராய்தல், போதியளவான இடர் வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்பவற்றை உருவாக்குதல் மற்றும் தீர்மானிக்கப்பட்ட வரையறைகள், பின்பற்றுதலை உறுதி செய்தல் போன்ற நோக்கங்களிற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இடர் முகாமைத்துவக் கொள்கைகள் மற்றும்

முறைமைகளானவை சந்தை நிலைமைகளில் வழங்கப்படும் பொருட்கள் சேவைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் சீராக மீளாய்வு செய்யப்படுகின்றன.

#### 45.1.2 ALCO குழு

ALCO குழுவானது பொது முகாமையாளரை தலைவராகக் கொண்டுள்ளதோடு நிதித் திணைக்களம், கடன திணைக்களங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் வங்கியின் தலைமை இடர் அலுவலர் ஆகியோரை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இக்குழுவானது விதி மற்றும் ஒழுங்கு முறைகளின் தேவைப்பாடுகளைத் திருப்தி செய்வதோடு வங்கியின் சொத்துக்கள் பொறுப்புக்கள் மற்றும் வங்கியின் திரவத்தன்மையை ஆரோக்கியமான முறையில் பேணுவதற்காக ஒட்டுமொத்த திரவத்தன்மையையும் கண்காணித்து முகாமை செய்வதற்காக கிரமமான முறையில் ஒன்று கூடுகின்றது.

#### 45.1.3 இடர் அளவிடல் மற்றும் அறிக்கையிடல்

வங்கியின் இடர்களானவை இடர்களின் வகை மற்றும் துறை சார்ந்த சிறப்பான நடைமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் பொருத்தமான நடடங்களைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன. மேலும் வங்கியானது பெரும்பாலான பிரதான இடர் வகைகளிலான விசேஷ நிகழ்வுகள் மற்றும் இறுக்கமான நிலைமைகளின் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் முகமாக கிரமமான கால இடைவெளிகளில் வணிக அழுத்தம்சார் பரிசோதனைகளை நடாத்துவதோடு பெறுபேறுகளானவை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவிற்கு அறிக்கையிடப்படுகிறது. இடர்களைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தலானவை பிரதானமாக வங்கியினால் உருவாக்கப்படும் கொள்கைகள் வரம்புகள் மற்றும் வரையறைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவ் வரையறைகளானவை வங்கியினுடைய வணிகத் தந்திரோபாயம் சந்தைச் சூழல் என்பவற்றோடு வங்கி ஏற்றுக் கொள்ள விரும்பும் இடரின் அளவு (இடர் ஏற்பளவு) என்பவற்றினைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

#### 45.1.4 இடர் இழிவாக்கல்

வங்கியானது தனது ஒட்டுமொத்த இடர் முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக, இடர்களைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு வகையான பிணைகளைப் பெற்றுக் கொள்கிறது. ஏற்றுக் கொள்ளத்தக்க பிணையின் தன்மை தேவைப்படும் பாதுகாப்பு எல்லை முதலான விடயங்களானவை வங்கியினுடைய கடன் கொள்கையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதோடு அவற்றிலிருந்தான விலகல்கள் விலக்களிப்புக்களுக்கு விசேஷ அனுமதியைப் பெற வேண்டும். எவ்வாறாயினும் அவ்வாறு அனுமதியளிக்கும் அமைப்புக்கள் பிணையின் கிடைப்பளவுத் தன்மையினை மீள் செலுத்துகைக்கான இரண்டாம் பட்ச மூலமாகவே எடுத்துக் கொள்ளும்.

#### 45.2 கடன்சார் இடர்

கடன்சார் இடரானது நிதி ஆதனமொன்றின் கடன் பெறுனர் அல்லது தகுதி பெற்ற எதிர் அணியினர் தமது நிதிசார் பொறுப்பினை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் பிரதானமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள், முற்பணங்கள் அல்லது ஏனைய வங்கி ∴ நிதி நிறுவனங்களிற்கு கடன் பத்திரங்கள் வடிவில் வழங்கப்படும் அத்தகைய வசதிகளை நிறைவேற்றத்தவறும் சந்தர்ப்பத்தில் வங்கியிற்கு ஏற்படத்தக்க நிதிசார் இழப்புகளைக் குறிக்கின்றது. நேரடியான நிதிப் பரிமாற்றங்களின் மூலம் ஏற்படும் கடன்சார் இடர்களுக்கு மேலதிகமாக வங்கியானது கடன்சார் இடரினை ஏற்படுத்தக்கூடிய உத்தரவாதங்கள் முதலான நேரில் பொறுப்புக்களினையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வங்கியானது கடுமையான கடன்சார் முகாமைத்துவத்திற்காக கடன்சார் இடர்கள் அனைத்து மூலங்களினையும் (தனிப்பட்ட பொறுப்புத் தவறுதல், நாடு சார் மற்றும் துறைசார் இடர்கள்) கருத்திற் கொண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

## நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

### 45.2.1 பெறுமதி இழப்புக் கணிப்பீடு

பெறுமதி இழப்புக் கணிப்பீட்டிற்கான முறைமையானது கணக்கீட்டு கொள்கைகளில் இலக்கம். 3.5 இல் விளக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான நிதிச் சொத்துக்களும் வங்கியின் நிதிக் கூற்றில் காட்டப்பட வேண்டுமாயின் கடன்சார் இடர்களின் ஆகக்கூடிய வெளிப்படுத்தல்கள் மற்றும் முறையான கொண்டு செல்லல் பெறுமதி என்பன சமமாக அமைய வேண்டும்.

	2014 ரூபா	2013 ரூபா
விவசாயம்	17,471,567,441	20,208,859,426
கைத்தொழில்	8,992,240,366	8,259,116,797
வியாபாரம் மற்றும் வர்த்தகம்	10,322,142,893	8,323,810,990
போக்குவரத்து சேவை	211,615,710	223,416,653
வீடமைப்பு	14,021,697,256	10,321,047,798
நுகர்வு	4,188,071,102	8,847,432,719
வைப்புக்கு எதிரான கடன்கள்	2,764,028,998	2,756,763,696
குத்தகை	9,352,816	15,090,581
ஊழியர்	4,024,722,579	1,137,927,798
கடன் மற்றும் முற்பணங்களில் அறவிடவேண்டிய வட்டி	1,122,500,746	2,093,686,758
	<b>63,127,939,906</b>	<b>62,187,153,216</b>

### 45.2.2 பிணைகள் மற்றும் ஏனைய கடன் மேம்படுத்தல்கள்

தேவைப்படும் பிணையின் தன்மை மற்றும் பெறுமதியான தகுதிவாய்ந்த எதிர் அணியினர் தொடர்பான கடன்சார் இடர் மதிப்பீட்டிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு பிணை தொடர்பான ஏற்றுக் கொள்ளத்தக்க தன்மை மற்றும் பெறுமதி தொடர்பான வழிகாட்டல்கள் உரியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெற்றுக்கொள்ளப்படும் பிரதான வகை பிணைகளானவை பின்வருமாறு :

வர்த்தக நடவடிக்கைகளுக்கான கடன்களுக்கு காணி, கட்டடம் முதலான உண்மைச் சொத்துக்கள் இருப்புக்கள் மற்றும் கடன் பட்டோர் மீதான வரவு.

நானாவித கடன்களுக்கு வதிவு ஆதனங்கள் மீதான ஈடு மற்றும் தனியாள் பிணைகள்.

மேலும் வங்கியானது சேய்க்கம்பனிகளுக்கு கடன் வழங்கும் போது தாய்க்கம்பனியின் உத்தரவாதத்தினையும் பெற்றுக் கொள்கின்றது.

முகாமைத்துவமானது பிணையின் சந்தைப் பெறுமதியினை அவதானித்து கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் தேவைக்கேற்ப மேலதிக பிணைகளைப் பெற்றுக் கொள்ளும்.

வங்கியானது மீளரிமை கொள்ளப்பட்ட ஆதனங்களை ஒழுங்கு முறையில் விற்பனை செய்வதனைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இவ்விற்பனையிலிருந்து பெறப்படும் வருமானமானது நிலுவையிலிருக்கும் கொடுப்பனவினை குறைப்பதற்காக அல்லது மீள் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். பொதுவாக வங்கியானது மீளரிமை கொள்ளப்பட்ட ஆதனங்களை வணிகத் தேவைகளிற்காகப் பயன்படுத்துவதில்லை.

காலம் கடந்த நிலுவைகளிற்கான வரைவிலக்கணம்

ஒப்பந்தப் படியான கால எல்லையிலிருந்து தொண்ணூற்றி ஒரு நாட்கள் அல்லது அதற்கு மேலான காலப்பகுதிக்கு மீள் அறவிடப்படாத நிலுவைகளை காலம் கடந்ததாக வங்கி கருதிக் கொள்ளும்.

45.2.3 நிதிச்සොத்துக்களின் அடிப்படையிலான கடனின் தரம் (2014)

2014

	காலம் கடந்த நிலுவை பெறுமதி இழப்பு இரண்டுமே அல்லாது ரூபா	தனியாக பெறுமதியிழப்பு செய்யப்படாத காலம் கடந்த கொடுக்க வேண்டிய கடப்பாடுகள் ரூபா		தனிப்பட்ட ரூபா	மொத்தம் ரூபா
மத்திய வங்கியுடனான காசு மற்றும் காசுக்கு சமமானவை	236,997,574	-	-	-	236,997,574
இலங்கை அரசு முறிகள்	1,789,084,271	-	-	-	1,789,084,271
வங்கிகளுடனான நிலுவைகள்	26,165,415,422	-	-	-	26,165,415,422
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள்	206,300	-	-	-	206,300
வேறு வாடிக்கையாளரிடமிருந்து கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் - பெறுமதியிழப்பு இன்றி	59,736,925,175	3,391,014,731	-	-	63,127,939,906
வேறு சொத்துக்கள்	617,825,721	-	-	-	617,825,721
<b>மொத்தம்</b>	<b>88,546,454,463</b>	<b>3,391,014,731</b>	<b>-</b>	<b>-</b>	<b>91,937,469,194</b>

நிதிச்சொத்துக்களின் அடிப்படையிலான கடனின் தரம் (2013)

2013

	காலம் கடந்த நிலுவை பெறுமதி இழப்பு இரண்டுமே அல்லாது ரூபா	தனியாக பெறுமதியிழப்பு செய்யப்படாத காலம் கடந்த கொடுக்க வேண்டிய கடப்பாடுகள் ரூபா		தனிப்பட்ட ரூபா	மொத்தம் ரூபா
மத்திய வங்கியுடனான காசு மற்றும் காசுக்கு சமமானவை	226,501,435	-	-	-	226,501,435
வங்கிகளுடனான நிலுவைகள்	15,667,124,920	-	-	-	15,667,124,920
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள்	698,759	-	-	-	698,759
வேறு வாடிக்கையாளரிடமிருந்து கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் - பெறுமதியிழப்பு இன்றி	52,413,802,840	9,773,350,376	-	-	62,187,153,216
வேறு சொத்துக்கள்	1,205,821,610	-	-	-	1,205,821,610
<b>மொத்தம்</b>	<b>69,513,949,563</b>	<b>9,773,350,376</b>	<b>-</b>	<b>-</b>	<b>79,287,299,940</b>

## நிதிக் கூற்றுக்கான குறிப்புக்கள் தொடர்ச்சி

45.2.4 காலம் கடந்த நிலுவைகளாகவுள்ள ஆனால் நிதிச்சொத்துக்களின் பெறுமதி இழப்பு செய்யப்படாத கடன்களிற்கான கால ஆய்வு (2014)

2014				
	90-180 நாட்கள் ரூபா	180-365 நாட்கள் ரூபா	365-545 நாட்கள் ரூபா	மொத்தம் ரூபா
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்	1,368,547,932	602,509,068	1,419,957,731	3,391,014,731
<b>மொத்தம்</b>	<b>1,368,547,932</b>	<b>602,509,068</b>	<b>1,419,957,731</b>	<b>3,391,014,731</b>

காலம் கடந்த நிலுவைகளாகவுள்ள ஆனால் நிதிச்சொத்துக்களின் பெறுமதி இழப்பு செய்யப்படாத கடன்களிற்கான கால ஆய்வு (2013)

2013				
	90-180 நாட்கள் ரூபா	180-365 நாட்கள் ரூபா	365-545 நாட்கள் ரூபா	மொத்தம் ரூபா
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள்	4,381,653,087	4,149,388,578	1,242,308,711	9,773,350,376
<b>மொத்தம்</b>	<b>4,381,653,087</b>	<b>4,149,388,578</b>	<b>1,242,308,711</b>	<b>9,773,350,376</b>

45.2.5 கடன் இடர்நேர்வுக்கான அதிகபட்ச வெளிப்பாடு

2014		
	கடன் இடர்நேர்வுக்கான அதிகபட்ச வெளிப்பாடு ரூபா	தேறிய பிணையங்களின் வெளிப்பாடு ரூபா
உற்பத்தி		
காசும் காசுக்கு சமமானவையும்	236,997,574	236,997,574
இலங்கை அரசு பத்திரங்கள்	1,789,084,271	1,789,084,271
வங்கிகளிலான மீதிகள்	26,165,415,422	26,165,415,422
வியாபாரத்திற்கான நிதிச் சொத்துக்கள்	206,300	206,300
கடன்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்களும் பெற வேண்டியவைகளும்	61,579,234,734	61,579,234,734
<b>ஏனைய சொத்துக்கள்</b>	<b>617,825,721</b>	<b>617,825,721</b>

2013		
	கடன் இடர்நேர்வுக்கான அதிகபட்ச வெளிப்பாடு ரூபா	தேறிய பிணையங்களின் வெளிப்பாடு ரூபா
உற்பத்தி		
காசும் காசுக்கு சமமானவையும்	226,501,435	226,501,435
வங்கியிடமான மீதிகள்	15,667,124,920	15,667,124,920
வியாபாரத்திற்காக உள்ள நிதிச்சொத்துக்கள்	698,759	698,759
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்தான கடன்களும் அறவீடுகளும்	60,490,634,208	60,490,634,208
<b>ஏனைய சொத்துக்கள்</b>	<b>1,205,821,610</b>	<b>1,205,821,610</b>

45.2.6 இடர்களின் திரட்டு மீதான ஆய்வு

இடர்களின் திரட்டானது துறை, உற்பத்தி, ஒரு தனி கடன் பெறுனரிற்கான உச்ச இடர் அளவு மற்றும் பூகோள அமைவிடம் என்பற்றின் ஊடாக முகாமை செய்யப்படும் அல்லது கண்காணிக்கப்படும்.

45.2.7 உடன்பாடுகளும் நிகழத் தக்கவைகளும்

வாடிக்கையாளர்களது நிதித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வங்கியானது பல்வேறு உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கிறது. இவை நிதி நிலைமைக் கூற்றில் உணரப்படாத போதிலும் அவை சில குறிப்பிட்ட இடர்களைக் கொண்டுள்ளதால், வங்கியினுடைய ஒட்டுமொத்த இடர் அளவின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றன.

கீழே உள்ள அட்டவணையானது உடன்பாடுகள் மற்றும் நிகழத் தக்கவைகள் தொடர்பான வங்கியினுடைய உச்ச கடன் சார் இடர் வரையறையைக் காட்டுகின்றது. நிதி உத்தரவாதம் ஒன்று தொடர்பான கடன்சார் இடரானது அவ் உத்தரவாதம் கோரப்பட்டு வங்கி செலுத்த வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தின் போது வங்கியானது செலுத்த வேண்டி ஏற்படும் உச்சத்தொகையாகும். கடன் உடன்பாடு ஒன்று தொடர்பான உச்சகடன் சார் இடரானது அவ் உடன்பாட்டின் முழுத் தொகைக்கு சமமாகும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் உச்ச இடரானது நிதி நிலைமைக்கூற்றில் உணரப்படும் பொறுப்பின் அளவை விடவும் மிகவும் முக்கியமானதும் உயர்வானதாகும்.

உடன்பாடுகளும் நிகழத் தக்கவைகளும்	2014 ரூபா	2013 ரூபா
நிகழ்த்தக்க பொறுப்புக்கள்		
வங்கி உத்தரவாதம்	61,655,651	59,171,150
சேகரிப்புக்காக அனுப்பப்பட்ட உண்டியல்கள்	107,306,087	87,447,801
மொத்த உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க பொறுப்புக்கள்	<b>168,961,738</b>	<b>146,618,951</b>

45.3 திரவத்தன்மை இடரும் நிதியிடல் முகாமைத்துவமும்

திரவத்தன்மை இடரானது வங்கியானது காசாகவோ அல்லது வேறு நிதிச் சொத்தாகவோ செலுத்தி தீர்க்க முடியாத போது ஏற்படும் இடராகும். இவ் வகையில் சாதாரண வணிக சூழ்நிலைகளிலும் சரி அசாதாரண சூழ்நிலைகளிலும் சரி வங்கியானது தனது கொடுப்பனவுப் பொறுப்புக்களை தீர்க்க முடியாது போகலாம். இவ் இடரினை வரையறுக்கும் பொருட்டு முகாமைத்துவமானது தனது மைய வைப்பு மட்டத்திற்கு மேலாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிடல் மூலங்களை ஏற்பாடு செய்துள்ளதோடு, திரவத்தன்மையை மனதில் கொண்டு சொத்துக்களை தொடர்ச்சியாக முகாமை செய்தல், எதிர்கால காசுப் பாய்ச்சலினை கண்காணித்தல் மற்றும் நாளாந்த அடிப்படையிலான திரவத் தன்மையினை தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. வங்கியானது திரவத்தன்மை இடரினை முகாமை செய்வதற்கான உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் அவசர மீள்கைத் திட்டங்கள் என்பவற்றை உருவாக்கி உள்ளது. இந்நடடிக்கையானது எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சல் மற்றும் நிதித் தேவைப்பாடு ஏற்படும் போது கிடைக்கக்கூடிய உயர்தர பிணைகள் போன்றவற்றின் மதிப்பீட்டினை உள்ளடக்கி உள்ளது.

இவற்றுள் பிரதானமானது விதி முறைகளைக் திருப்திப்படுத்தும் வகையில் குறைந்த பட்சம் 20% திரவத் தன்மை வாய்ந்த சொத்துக்களை பேணுதலாகும். திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள் என்பது காசு, குறுங்கால வங்கி வைப்புகள் மற்றும் உடனடி விற்பனைக்காகத் தயாராகவுள்ள திரவத்தன்மை மிக்க கடன் பத்திரங்களை உள்ளடக்கியதாகும். மேலும் 2014 டிசம்பர் மாதத்திற்கான வங்கியின் சட்ட ரீதியான திரவச் சொத்து வீதமானது பின்வருமாறு:

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 45.3.1 நிதியியல் கருவிகளின் சமநிலை

2014						
	நிதியியல் நிலைமைக் கூற்றுக்களில் காட்டப்பட்ட மொத்த தொகைகள் ரூபா	நிதியியல் நிலைமைக் கூற்றுக்களில் காட்டப்பட்ட மொத்த தொகை ரூபா	நிதியியல் நிலைமைக் கூற்றுக்களில் காட்டப்பட்ட தேறிய தொகை ரூபா	காசுப் பிணைகள் ரூபா	நிதியியல் கருவி பிணைகள் ரூபா	தேறிய தொகை ரூபா
நிதியியல் சொத்துக்கள் பெறவேண்டிய குத்தகை வாடகைகள்	9,352,816	-	9,352,816	-	-	9,352,816
நிதியியல் பொறுப்புக்கள் வாடிக்கையாளர்களுக்கு செலுத்தவேண்டியவை	72,525,364,971	-	72,525,364,971	-	-	72,525,364,971

நிதியியல் கருவிகள் மற்றும் காசு பிணை தொகைகள் அவற்றின் முகப்பெறுமதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நிதியியல் கருவிகள் மற்றும் காசு பிணையங்கள் தொடர்பான தீர்த்தல் உரிமைகள் இணைத்தரப்பினரின் இயல்புநிலையில் தங்கியுள்ளது.

## 45.3.2 நியதி திரவ சொத்து விகிதம்

2014 திசம்பர் மாதத்திற்கானது

2013 திசம்பர் மாதத்திற்கானது

## 45.3.3 வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவையும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவையும் (வைப்புக்கள்) மற்றும் வங்கிகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டியவை (முற்பணங்கள்) என்பவற்றிற்கு இடையிலான விகிதம்

வங்கியானது தனது கடன் வளங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வங்கிகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவற்றின் முக்கியத்துவம் பற்றி விழிப்பாக உள்ளது.

இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிற்கு செலுத்த வேண்டியவற்றின் (வைப்புக்கள்) சதவீதமாக ஒப்பிடும் பின்வரும் விகிதத்தினை கொண்டு கண்காணிக்கப்படுகிறது

வங்கிகளிற்கு மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிற்கு செலுத்த வேண்டியவை மற்றும் வங்கிகள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தான கடன்கள் மற்றும் பெற வேண்டியவைகள் என்பவற்றிற்கு இடையிலான விகிதம்

2014 திசம்பர் 31ல் உள்ளவாறு - 87.10%

2013 திசம்பர் 31ல் உள்ளவாறு - 95.92%

## 45.3.4 மீதமுள்ள ஒப்பந்த முதிர்வுகள் மூலமான நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான ஆய்வு

கீழே உள்ள அட்டவணையானது 31 திசம்பர் 2014 இல் உள்ளவாறான வங்கியின் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கழிவு நீக்கப்படாத காசுப் பாய்ச்சலின் முதிர்வு நிலைமைகளை சுருங்கக் கூறுகின்றது.

முன்னறிவித்தலின்படி செலுத்தவேண்டிய மீள்செலுத்துகைகளானவை உடனடி அறிவிப்பின்படி செலுத்தப்படுவதாகக் கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் வங்கியானது, வாடிக்கையாளர்கள் செலுத்தப்பட வேண்டிய ஆரம்பத் தினத்தில் மீள்செலுத்துகைகளைக் கோரமாட்டார்கள் என எதிர்பார்ப்பதோடு, அட்டவணையானது வைப்பு தொடர்ச்சித் தன்மை அனுபவம் மூலம் அடையாளம் காட்டப்படும் காசுப்பாய்ச்சல் எதிர்பார்க்கக்கூடியவை காட்டவில்லை

நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கழிவு நீக்கப்படாத காசுப் பாய்ச்சலின் ஒப்பந்த முடிவுகள் (2014)

2014

	3 மாதம் வரையா னவை	3-12 மாதங்கள்	1 - 3 வருடங்கள்	3 - 5 வருடங்கள்	5 வருடங்க ளுக்கு மேல்	மொத்தம்
மத்திய வங்கியிலுள்ள காசு மீதிகள்						
இலங்கை அரசு முறிகள்	236,997,574	-	-	-	-	236,997,574
வங்கிகளுடனான நிலுவைகள்	-	1,789,084,271	-	-	-	1,789,084,271
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள்	18,191,222,200	7,974,193,222	-	-	-	26,165,415,422
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் அறவிடுகளும்	-	-	-	-	206,300	206,300
ஏனைய சொத்துக்கள்	10,641,256,097	19,030,853,503	17,951,645,172	11,028,353,538	9,685,055,527	68,337,163,837
மொத்த சொத்துக்கள்	177,692,089	49,337,768	390,795,864	-	-	617,825,721
<b>பொறுப்புகள்</b>	<b>29,247,167,961</b>	<b>28,843,468,763</b>	<b>18,342,441,036</b>	<b>11,028,353,538</b>	<b>9,685,261,826</b>	<b>97,146,693,125</b>
பொறுப்புகள்						
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	599,573,675	1,793,611,679	4,782,964,477	3,054,887,233	-	10,231,037,063
வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள்	25,603,386,928	20,806,089,165	5,935,939,862	8,088,148,842	13,922,523,985	74,356,088,781
ஏனைய பொறுப்பு	1,680,781,534	451,943,705	495,034,379	272,607,287	434,228,669	3,334,595,573
மொத்த பொறுப்புகள்	<b>27,883,742,136</b>	<b>23,051,644,549</b>	<b>11,213,938,718</b>	<b>11,415,643,362</b>	<b>14,356,752,653</b>	<b>87,921,721,418</b>
மொத்த தேறிய சொத்து (பொறுப்பு)	<b>1,363,425,825</b>	<b>5,791,824,214</b>	<b>7,128,502,319</b>	<b>(387,289,824)</b>	<b>(4,671,490,827)</b>	<b>9,224,971,708</b>

நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கழிவு நீக்கப்படாத காசுப் பாய்ச்சலின் ஒப்பந்த முடிவுகள் (2013)

	3 மாதம் வரையா னவை	3-12 மாதங்கள்	1 - 3 வருடங்கள்	3 - 5 வருடங்கள்	5 வருடங்க ளுக்கு மேல்	மொத்தம்
சொத்துக்கள்						
மத்திய வங்கியிலுள்ள காசு மீதிகள்	226,501,435	-	-	-	-	226,501,435
வங்கிகளுடனான நிலுவைகள்	3,750,169,418	7,448,097,189	4,468,858,313	-	-	15,667,124,920
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதி ஆதனங்கள்	-	-	-	-	698,759	698,759
ஏனைய வாடிக்கையாளரிடமிருந்து கடன்களும் அறவிடுகளும்	15,211,349,211	21,515,869,538	15,383,530,889	8,051,820,930	5,361,155,035	65,523,725,602
ஏனைய சொத்துக்கள்	1,146,687,027	43,412,975	15,721,608	-	-	1,205,821,610
மொத்த சொத்துக்கள்	<b>20,334,707,090</b>	<b>29,007,379,702</b>	<b>19,868,110,810</b>	<b>8,051,820,930</b>	<b>5,361,853,794</b>	<b>82,623,872,326</b>
பொறுப்புகள்						
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	462,776,376	1,388,329,129	3,702,211,010	2,959,841,575	-	8,513,158,091
வேறு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவைகள்	22,101,759,965	17,960,560,837	5,124,115,742	6,981,979,563	12,018,421,004	64,186,837,111
ஏனைய பொறுப்பு	919,985,017	484,391,855	461,278,575	345,270,674	954,808,210	3,165,734,331
மொத்த பொறுப்புகள்	<b>23,484,521,358</b>	<b>19,833,281,821</b>	<b>9,287,605,327</b>	<b>10,287,091,812</b>	<b>12,973,229,214</b>	<b>75,865,729,532</b>
மொத்த தேறிய சொத்து / (பொறுப்பு)	<b>(3,149,814,268)</b>	<b>9,174,097,881</b>	<b>10,580,505,483</b>	<b>(2,235,270,883)</b>	<b>(7,611,375,420)</b>	<b>6,758,142,794</b>

# நிதிக் கூற்றுக்கான குறிப்புகள் தொடர்ச்சி

## 45.3.5 உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க தன்மைகள் என்பவற்றின் ஒப்பந்த முதிர்வுகள்

கீழ்வரும் அட்டவணையானது வங்கியினுடைய உடன்பாடுகள் மற்றும் நிகழ்த்தக்க பொறுப்புகள் என்பவற்றின் முதிர்வு மூலமான ஒப்பந்த முடிவினைக் காட்டுகின்றது. ஒவ்வொரு பயன்படுத்தப்படாத கடன் உடன்பாடுகளும் அவை பயன்படுத்தக்கூடிய ஆரம்ப திகதியினை உள்ளடக்கிய கால எல்லையில் கணக்கிடப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட நிதி உத்தரவாதங்களில், உத்தரவாதம் அழைக்கப்படக்கூடிய ஆரம்ப காலப்பகுதிக்கு உச்ச உத்தரவாதத் தொகையினை ஒதுக்கிடப்பட்டுள்ளது.

2014

	கேள்வியின் போது	3 மாதங்களை விட குறைவு	3 - 12 மாதங்கள்	1 - 5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்	மொத்தம்
நிகழ்த்தக்க பொறுப்புகள்						
வங்கி உத்தரவாதம்	4,332,852	8,236,000	42,786,799	6,300,000	-	61,655,651
சேமிப்புக்காக அனுப்பிய பற்றுச்சீட்டுக்கள்	107,306,087	-	-	-	-	107,306,087
மொத்த நிகழ்த்தக்க பொறுப்புகள்	<b>111,638,939</b>	<b>8,236,000</b>	<b>42,786,799</b>	<b>6,300,000</b>	-	<b>168,961,738</b>

2013

	கேள்வியின் போது	3 மாதங்களை விட குறைவு	3 - 12 மாதங்கள்	1 - 5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்	மொத்தம்
நிகழ்த்தக்க பொறுப்புகள்						
வங்கி உத்தரவாதம்	24,706,000	1,532,004	28,733,146	4,200,000	-	59,171,150
சேமிப்புக்காக அனுப்பிய பற்றுச்சீட்டுக்கள்	87,447,801	-	-	-	-	87,447,801
மொத்த நிகழ்த்தக்க பொறுப்புகள்	<b>112,153,801</b>	<b>1,532,004</b>	<b>28,733,146</b>	<b>4,200,000</b>	-	<b>146,618,951</b>

## 45.4 வட்டிவீத இடர்

வங்கியானது மாறுபடும் வட்டி வீதங்களிலான கடன் பெறுகைகள் தவிர்ந்த வேறு எந்தவொரு வட்டிவீத உணர் திறன் கொண்ட நிதிச் சொத்தையோ பொறுப்பையோ கொண்டிருக்கவில்லை

கீழே உள்ள அட்டவணையானது வட்டி வீதமானது 1% ஆல் மாற்றம் அடையும் போது வருமானக்கூற்றில் ஏற்படக்கூடிய மாற்றத்தினைக் காட்டுகின்றது.

2014

வட்டி வீதத்திலான மாற்றம்	இலாபத்திலான தாக்கம் (ரூ.மி.)	உரிமையாண்மை மீதான மாற்றம் (ரூ.மி.)
+1%	(0.33)	(0.33)
-1%	0.33	0.33

2013

வட்டி வீதத்திலான மாற்றம்	இலாபத்திலான தாக்கம் (ரூ.மி.)	உரிமையாண்மை மீதான மாற்றம் (ரூ.மி.)
+1%	(0.67)	(0.67)
-1%	0.67	0.67

## 45.5 நாணய இடர்

வங்கி எந்தவொரு வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களையும் கொண்டிருக்காததால் எந்த வகையான நாணய இடர்களுக்கும் கொண்டிருக்கவில்லை.

## 45.6 உரிமையாண்மை விலை

விற்பனைக்காக வைத்திருப்பதற்காக வகைப்படுத்தப்பட்ட ஏதேனும் உரித்து ஈடுபாட்டினை வங்கி கொண்டிருப்பின், சந்தை விலையில் ஏற்படும் 10% அதிகரிப்பானது இலாபம் மற்றும் உரித்தில் ரூபா. 21,200 அதிகரிப்பினை ஏற்படுத்தும்.


கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாலான,

**உறவுகள்**

# கிளை வலையமைப்பு


## இலங்கையின் மாகாணங்கள்

- 1 வட மாகாணம்
- 2 வட மத்திய மாகாணம்
- 3 வட மேல் மாகாணம்
- 4 கிழக்கு மாகாணம்
- 5 மத்திய மாகாணம்
- 6 ஊவா மாகாணம்
- 7 மேல் மாகாணம்
- 8 சப்ரகமுவ மாகாணம்
- 9 தென் மாகாணம்



## இலங்கையின் மாவட்டங்கள்

- 1 யாழ்ப்பாண மாவட்டம்
- 2 கிளிநொச்சி மாவட்டம்
- 3 முல்லைத்தீவு மாவட்டம்
- 4 மன்னார் மாவட்டம்
- 5 வவுனியா மாவட்டம்
- 6 திருகோணமலை மாவட்டம்
- 7 அனுராதபுர மாவட்டம்
- 8 புத்தளம் மாவட்டம்
- 9 பொலன்னறுவை மாவட்டம்
- 10 குருணாகல் மாவட்டம்
- 11 மாத்தளை மாவட்டம்
- 12 கண்டி மாவட்டம்
- 13 கேகாலை மாவட்டம்
- 14 கம்பஹா மாவட்டம்
- 15 நுவரெலியா மாவட்டம்
- 16 பதுளை மாவட்டம்
- 17 மட்டக்களப்பு மாவட்டம்
- 18 அம்பாறை மாவட்டம்
- 19 மொனராகலை மாவட்டம்
- 20 இரத்தினபுரி மாவட்டம்
- 21 கொழும்பு மாவட்டம்
- 22 களுத்துறை மாவட்டம்
- 23 காலி மாவட்டம்
- 24 மாத்தறை மாவட்டம்
- 25 ஹம்பாந்தோட்டை



**யாழ்ப்பாணம் மாவட்டம்**

- யாழ்ப்பாணம்
- கனகராயன்குளம்
- சன்னாகம்

**வவுனியா மாவட்டம்**

- வவுனியா
- பொகல்வேவ

**மன்னார் மாவட்டம்**

- மன்னார்

**முல்லைத்தீவு மாவட்டம்**

- முல்லைத்தீவு

**கிளிநொச்சி மாவட்டம்**

- கிளிநொச்சி

**திருகோணமலை மாவட்டம்**

- திருகோணமலை
- கந்தளாய்
- மூதூர்

**அனுராதபுரம் மாவட்டம்**

- அனுராதபுரம் நகர்
- கலன்பிந்துணுவெவ
- கலனேவ
- கஹட்டகஸ்திகிலிய
- மதவாச்சி
- ரம்பவ
- தம்புத்தேகம
- அனுராதபுரம் புதிய நகர்
- தம்புத்தேகம புதிய நகர்
- கொனபத்திரவ
- கெக்கிராவ
- மிஹிந்தலை
- திரப்பனே

**பொலன்னறுவை மாவட்டம்**

- அரலகன்வில
- கலமுன
- கதுருவெல்
- மெதிகிரிய
- புளஸ்திகம
- சிரிபுர
- பகமுன
- ஹிங்குராகொடை
- மன்னம்பிட்டிய
- பொலன்னறுவை
- செவனப்பட்டிய

**இரத்தினபுரி மாவட்டம்**

- பலாங்கொடை
- எம்பிலிப்பிட்டிய
- கொடகாவெல்
- கலவான
- கொலன்ன
- நிவித்திகல்
- பொத்துப்பட்டிய
- இறக்குவாணை
- சிறிபலபத்தல்
- எஹலியகொடை
- எரத்தன
- கறவத்தை
- கிரியெல்ல
- குருவிட்ட
- பெல்மதுல்ல
- புலிங்குப்பட்டிய
- இரத்தினபுரி
- வெலிகேபொல

**கேகாலை மாவட்டம்**

- அரநாயக்க
- தெஹியோவிட்ட
- தேவலேகம
- கேகாலை
- கொட்டியாக்கும்புர
- நெஹுந்தெனிய
- ரம்புக்கணை
- வரக்காபொல
- புளத்கொஹுப்பட்டிய
- தெரணியகல்
- ஹெம்மாதகம
- கித்துல்கல்
- மாவனல்லை
- பிடகஸ்தெனிய
- றுவன்வெல்ல
- யட்டியாந்தோட்டை

**மட்டக்களப்பு மாவட்டம்**

- மட்டக்களப்பு
- களுவாஞ்சிக்குடி
- காத்தான்குடி
- வாழைச்சேனை
- செங்கலடி
- ஏறாவூர்
- கொக்கட்டிச்சோலை

**குருணாகல் மாவட்டம்**

- அளவ்வ
- கல்கமுவு
- இப்பாகமுவு
- குருணாகல்
- மாவத்தகம
- நாரம்மல்
- பண்டுவஸ்நுவர
- பொத்துஹர
- வாரியபொல
- தலைமையக கிளை
- அம்பன்பொல
- கிரியுல்ல
- குளியாப்பிட்டிய
- மாஹோ
- மெல்சிறிபுர
- நிக்கவெரட்டிய
- பொல்பிட்டிய
- ரிதிகம

**புத்தளம் மாவட்டம்**

- ஆனமடுவ
- சிலாபம்
- கிரிமெட்டியான
- மாம்புரி
- நாத்தாண்டிய
- நவகத்தேகம
- புத்தளம்
- போவத்த
- தும்பலகுரிய
- மஹாவெவ
- முந்தல்
- பலகுடா
- பன்னல்

**அம்பாறை மாவட்டம்**

- அக்கரைப்பற்று
- தமண
- மஹாஓயா
- பொத்துவில்
- உகண
- அம்பாறை
- கல்முனை
- நிந்தவூர்
- சம்மாந்துறை
- தெஹியத்தக்கண்டிய

**பதுளை மாவட்டம்**

- பதுளை
- பொகஹாகும்புர
- தியத்தலாவ
- ஹல்தும்முல்லை
- கந்தகெட்டிய
- மஹியங்கணை
- மீகஹகியுல்ல
- ரிதிமெலியத்த
- வெலிமட
- பண்டாரவளை
- தெஹியத்தக்கண்டிய
- கிராந்துருக்கோட்டை
- ஹப்புத்தளை
- லுணுகல்
- மலிகத்தன்ன
- பஸ்ஸர
- ஊவா பரணம

**மொனராகலை மாவட்டம்**

- படல்கும்புர
- புத்தள
- மெதகம
- செவனகல்
- தனமல்லில்
- பிபிலை
- மடுல்ல
- மொனராகலை
- சியம்பலாண்டுவ
- வெல்லவாய

**காலி மாவட்டம்**

- அஹன்கம
- பத்தேகம
- பட்டபொல
- காலி
- ஹிக்கடுவ
- ககேனதுர
- கராப்பிட்டிய
- பிட்டிகல்
- உடுகம
- உரகஸ்மன்ஹந்திய
- அகம்மன
- பலப்பிட்டிய
- எல்பிட்டிய
- கொனகல்புர
- இமாதுவ
- களுவெல்ல
- நெஹுவ
- தல்கஸ்வெல்
- யக்கல்முல்ல

**ஹம்பாந்தோட்டை மாவட்டம்**

- அகுவகொலபலஸ்ஸ
- பரவகும்புக
- ஹம்பாந்தோட்டை
- லுணுகம்வெஹர
- ரன்ன
- தங்காலை
- திஸ்ஸமஹாராம
- வீரகெட்டிய
- அம்பலாந்தோட்டை
- பெலியத்தை
- கட்டுவான
- மித்தெனிய
- சூரியவெவ
- வலஸ்முல்ல
- வரப்பட்டிய

**மாத்தறை மாவட்டம்**

- அகுரஸ்ஸ
- தெய்வேந்திர
- தெவிநுவர
- கந்தர
- கும்புருகமுவு
- கரந்தெனிய
- மாவரல்ல
- மொரவக்க
- பிடபத்தர
- உறுபொக்க
- நகரக் கிளை
- தெனியாய
- திக்கவெல்ல
- ஹக்மன
- கம்புறுப்பட்டிய
- கிரிந்த
- மிரிஸ்ஸ
- பம்புரன
- திறாகொட
- வெலிகம

**கண்டி மாவட்டம்**

- தந்தூர
- ஹட்டரலியத்த
- கண்டி
- மெனிக்கின்ன
- பேராதனை
- சந்தைப்படுத்தல்
- தெளகல்
- ஹ்தெனிய
- கட்டுகஸ்தோட்டை
- உட்தும்பர
- தெல்தெனிய
- நிலையம்

**மாத்தளை மாவட்டம்**

- தம்புளை
- லக்கல்
- மொரயாய
- பூஜாப்பட்டிய
- உடவெல்
- வில்கமுவு
- கலேவெல்
- மாத்தளை
- நாவுல்
- ரத்தோட்டை
- வத்தேகம

**நுவரெலியா மாவட்டம்**

- அக்கரப்பத்தனை
- கினிகத்தேன
- கொட்டகல்
- நாவலப்பட்டிய
- நுவரெலியா
- நிகிலகஸ்கட
- கம்பளை
- ஹங்குரான்கெத்த
- மாரஸ்ஸன
- நிலத்தஹின்ன
- பூண்டுலோயா

**கம்பஹா மாவட்டம்**

- திவுலப்பட்டிய
- ஜாஎல்
- மாவரமண்டிய
- மீரிகம
- நீர்கொழும்பு
- ராகம
- கம்பஹா
- கிரிந்திவெல்
- மிஹுவாங்கொட
- மிரிஸ்ஸத்தை
- நீட்டம்புல
- களனி

**களுத்துறை மாவட்டம்**

- அகலவத்தை
- பேருவளை
- தொடங்கொட
- ஹொரண
- களுத்துறை
- மீகஹதென்ன
- மொரகஹஹேன
- பாணந்துறை
- வலகெதர
- பதுரெலிய
- புளத்திங்கள
- கொனபொல
- இங்கிரிய
- மதுகம
- மில்லேனிய
- மொரந்துருவ
- வாதுவ
- வரகாகொட

# குறிப்பு





# குறிப்பு



# கூட்டாண்மை தகவல்கள்

வங்கியின் பதிவு செய்யப்பட்ட பெயர்  
பிரதேசிய சங்கவர்த்தனை வங்கி

## சட்ட நிலைப்பாடு

2008ஆம் ஆண்டு 41ஆம் இலக்க பிரதேசிய சங்கவர்த்தனை வங்கியின் கீழ்  
ஸ்தாபிக்கப்பட்ட அனுமதி பெற்ற மற்றும் நிபுணத்துவம் பெற்ற வங்கி.

## பணிப்பாளர் சபை

திரு. பிரசன்ன பிரேமரத்ன

திரு. எஸ். ஆர். ஆட்டிகல

திரு. முக்தார் மரிக்கார்

திரு. ஜனபிரித் பெர்னான்டோ

திருமதி. ஷாமர ஹேரத்

திரு. சரத் ஹேவாகே

கலாநிதி பி.என். வீரசிங்ஹ - இயங்கும் பணிப்பாளர்

திரு. எம். ஐ. எம். றிஸ்வி

திரு. ஜே. கே. கமநாயகா

திரு. கே. பி. எஸ். பண்டார

திருமதி. ஜி. பி. ஆர். ஜயசிங்ஹ

## பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரி

திரு. ரி.ஏ. ஆரியபால

## பணிப்பாளர் சபைக்கான செயலாளர்

திருமதி. கசனி பின்னவெல (பிரதம சட்ட அதிகாரி)

## தலைமை அலுவலகம்

இல.933, கண்டி வீதி,

வெதமுல்ல.

களனி

தொலை பேசி. : 011 2035454 / 011 2035455-9

தொலை நகல் : 011 2035467

மின்னஞ்சல்: Info@rdb.lk

இணையத்தளம் : www.rdb.lk

VAT பதிவு இல. 409272339-7000

## கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

306/72, பொல்துவ வீதி, பத்தரமுல்ல

## மாகாண அலுவலகங்கள்

வடமத்திய மாகாண அலுவலகம்

இல. 65 D, 4வது ஓழுங்கை, அபய பிளேஸ்.

அனுராதபுரம்.

ஊவா மாகாண அலுவலகம்

இல. 1/315. பஸ்ஸற வீதி, பதுளை

சபரகமுவ மாகாண அலுவலகம்

இல. 28, பண்டாரநாயக்க மாவத்தை

இரத்தினபுரி.

தென் மாகாண அலுவலகம்

இல. 28B, உயன்வத்தை மைதான வீதி,

உயன்வத்தை.

மாத்தறை.

மத்திய மாகாண அலுவலகம்

இல. 15, தர்மாசோக்க மாவத்தை, கண்டி.

மேல் மாகாண அலுவலகம்,

இல. 36, கண்டி வீதி, மிரிஸ்வத்தை

கம்பஹா

வடமேல் மாகாண அலுவலகம்,

இல. 155, நீர்கொழும்பு வீதி,

குருநாகல்



இல.933, கண்டி வீதி, வெதமுல்ல. களனி  
தொலை பேசி. : 011 2035454 / 011 2035455-9 தொலை நகல் : 011 2035467  
இணையத்தளம் : [www.rdb.lk](http://www.rdb.lk)